

146
Issued--6-2-1958



1009

**MADRAS LEGISLATIVE ASSEMBLY
DEBATES**

OFFICIAL REPORT

FRIDAY, 25TH OCTOBER 1957

VOLUME V—No. 1

CONTENTS

	PAGES
Personnel of the Government of Madras	i
Principal Officers of the Madras Legislative Assembly	ii
List of Members of the Madras Legislative Assembly with their constituencies	iii-viii
I Condolence Resolution on the death of Sri A. J. John, Governor of Madras	1-8
II Papers laid on the Table of the House	9-10

68
Legislature Department (Assembly)
Madras

eye paid [e]

PERSONNEL OF THE GOVERNMENT OF MADRAS.

GOVERNOR OF MADRAS.


SRI P. V. RAJAMANNAR.

MEMBERS OF THE COUNCIL OF MINISTERS.

- 1 SRI K. KAMARAJ NADAR, *Chief Minister in charge of Public, Planning and Community Development (including Local Development Works, Women's Welfare, Community Projects and Rural Welfare).*
- 2 SRI M. BHAKTAVATSALAM, *Minister in charge of Home including Courts and Prisons and Prohibition, Food and Agriculture (including Khadi and Village Industries and Hindu Religious Endowments), Railways, Post and Telegraphs and Civil Aviation.*
- 3 SRI C. SUBRAMANIAM, *Minister in charge of Finance, Education, Information and Law (including Legislature and Engineering Colleges) (Leader of the House).*
- 4 SRI M. A. MANICKAVELU, *Minister in charge of Revenue and Public Health.*
- 5 SRI R. VENKATARAMAN, *Minister in charge of Industries, Labour and Co-operation (including Housing, Commercial Taxes and Nationalised Transport).*
- 6 SRI P. KAKKAN, *Minister in charge of Public Works (excluding Electricity) and Harijan Welfare.*
- 7 SRI V. RAMAIAH, *Minister in charge of Electricity, Transport (including Registration, Accommodation Control, Stationery and Printing and Government Press).*
- 8 SRIMATHI LOURDHAMMAL SIMON, *Minister in charge of Local Administration and Fisheries.*

D
7211, 31 'N57

N57-5-1-331



THE MADRAS LEGISLATIVE ASSEMBLY.

PRINCIPAL OFFICERS.

Speaker.

THE HON. DR. U. KRISHNA RAU.

Deputy Speaker.

SRI B. BHAKTHAVATSALU NAIDU.

Panel of Chairmen.*

- 1 DR. (SRIMATHI) T. S. SOUNDARAM RAMACHANDRAN
- 2 SRI M. P. SUBRAMANYAM.
- 3 SRI K. RAMACHANDRAN.
- 4 SRI P. S. CHINNADURAI.

Secretary to the State Legislature.

SRI T. HANUMANTHAPPA, B.A. (Hons.), B.L.

Deputy Secretary to the Assembly.

SRI A. J. SABESA AYYAR, M.A.

Assistant Secretaries.

- 1 SRI G. M. ALAGARSWAMY, B.A., B.L.
- 2 SRI K. AMIRTHALINGAM, B.A.
- 3 SRI A. MANICKAVELU, B.A.
- 4 SRI T. M. BALASUNDARA GRAMANI, B.A. (ACTING)

* Nomination announced on 26th October 1957.

LIST OF MEMBERS OF THE MADRAS LEGISLATIVE ASSEMBLY WITH THEIR CONSTITUENCIES.

Serial number and name of member.	Name and class of constituency.
1 Adityan, S. B.	Sattankulam.
2 Alagirisamy, M.	Kodaikanal.
3 Anandan, M.	Kallakurichi—Reserved.
4 Anandanayaki, Srimathi T. N.	Basin Bridge, Madras City.
5 Anbazhagan, K.	Egmore, Madras City.
6 Annadurai, C. N.	Kancheepuram.
7 Annamalai, S. M.	Polur.
8 Annamalai Muthuraja, G. . .	Andanallur.
9 Annamalai Odayar, S. A. M. .	Tirukkoyilur—General.
10 Appavoo Pillai, K.	Hosur.
11 Appavu, P.	Chingleput—Reserved.
12 Ardhanareeswara Gounder, K. S.	Mettur.
13 Arumughasamy, M. A. B. . .	Authoor.
14 Arunachalam, V. S.	Tiruvallur—Reserved.
15 Arunachala Thevar, V. . . .	Alangudy—General.
16 Asaithambi, A. V. P.	Thousandlights, Madras City.
17 Authimoolam, D. S.	Kadayam.
18 Bhaktavatsalam, M. (<i>Minister</i>).	Sriperumbudur.
19 Bhakthavatsalu Naidu, B. . .	Sholinghur.
<i>(Dy. Speaker).</i>	
20 Chandrasekaran, W. P. A. R. .	Nilakkottai—General.
21 Chandrasekara Nayagar, A. E.	Ranipet.
22 Chidambara Bharathi, R. . .	Manamathurai.
23 Chidambaramatha Nadar, A. .	Nagercoil.
24 Chinnadurai, P. S.	Palladam.
25 Chinniah, V.	Alangudi—Reserved.
26 Chinnakaruppa Thevar, S. . .	Thirupparankundram.
27 Chinnasami, A.	Srivilliputhur—Reserved.
28 Chinniah Kovunder, N. P. M. .	Manapparai.
29 Chockalingam, N. V.	Tirukoshtiyur.
30 Daniel, T. T.	Padmanabhapuram.
31 Dasarathan, D.	Wandiwash—Reserved.
32 Doraisami Reddiar, B. . . .	Arni.
33 Duraiswami Reddiar, A. S. . .	Saidapet.
34 Ekambara Mudali, N.	Tiruvallur—General.
35 Ellappen, P. S.	Maduranthakam—Reserved
36 Elumalai, T. P.	Ponneri—Reserved.

Serial number and name of member.	Name and class of constituency.
37 Gomathisankara Dikshitar, G. ..	Ambasamudram.
38 Gopala Kounder, K.	Satyamangalam.
39 Govindasamy A.	Valavanur.
40 Govindaswami Naidu, V. ..	Ponneri—General.
41 Gurumurthi, G. G.	Bhavani—General.
42 Haja Sheriff, K. S. G.	Triplicane, Madras City.
43 Hemalatha Devi, Srimathi ..	Pennagaram
44 Irusappan, T.	Attur—Reserved.
45 Jagannathan, M.	Tindivanam—Reserved.
46 Jamal Mohideen, M. J.	Dindigul.
47 Jangal Reddiar, M.	Gingoo.
48 Jayaraj, P.	Mayuram—Reserved.
49 Kakkan, P. (<i>Minister</i>)	Melur—Reserved.
50 Keliannan, T. M.	Tiruchengode—General.
51 Kalyanasundaram, M.	Tiruchirappalli II.
52 Kamalambuja Ammal, Srimathi.	Gummudipundi.
53 Kamaraj Nadar, K. (<i>Chief Minister</i>).	Sattur.
54 Kandasami, R.	Tiruchengode—Reserved.
55 Kandasami Kandar, M.	Dharmapuri.
56 Kandasami Padayachi, M. ..	Ulundurpet.
57 Kandaswami Mudaliyar, M. R.	Veerapandi.
58 Karia Gounder, T.	Chengam.
59 <i>Vacant</i>	Tiruvadana.
60 Karunanithi, M.	Kulittalai.
61 Karuthappa Gounder, K.	Ottanchattram.
62 Karuthiruman, P. G.	Gobichettipalayam.
63 Kbadir Sheriff, S.	Arcot.
64 Kolanda Gounder, P.	Namakkal—General.
65 Kolandai Ammal, Srimathi ..	Sulur.
66 Kothandaraman, V. K.	Gudiyatham—General.
67 Krishnamurthy, V. K.	Ambur—General.
68 Krishna Rau, Dr. U. (<i>Speaker</i>) ..	Harbour, Madras City.
69 Krishnasami Gopalar, R.	Gandharvakottai.
70 Krishnasami Naidu, R.	Srivilliputtur—General.
71 Krishnasami Reddiar, R.	Perambalur—General.
72 Kulandaisami Gounder, M. ..	Yercaud—Reserved.
73 Kuppusami, P.	Tirukkottur—Reserved.
74 Lakshmana Gounder, S.	Yercaud—General.
75 Lakshmikantham, Srimathi P. K. R.	Madurai East.

Serial number and name of member.	Name and class of constituency.
76 Lakshmiopathi Raj, P. S. K. ..	Palni.
77 Lazar, S.	Lalgudi.
78 Linga Gowder, B. K.	Ootacamund.
79 Lourdhammal Simon, Srimathi (<i>Minister</i>).	Colachel.
80 Mahalingam, N.	Pollachi—General.
81 Manavalan, T.	Gudiyattam—Reserved.
82 Mani, K. B. S.	Sirkali—Reserved.
83 Manickam, P. G.	Bhavani—Reserved.
84 Manickasundaram, V. S.	Erode.
85 Manickavelu, M. A. (<i>Minister</i>) ..	Thurinjapuram.
86 Marappa Gounder, K.	Avanashi.
87 Mariappan, A.	Salem-I.
88 Mariappan, M. K.	Harur—Reserved.
89 Marimuthu, A. R.	Adirampatnam.
90 Marudachalam, N.	Coimbatore II—Reserved.
91 Matha Gowder, J.	Coonoor.
92 Mathuram, Dr. E. P.	Tiruchirappalli-I.
93 Mayandi Nadar, M.	Washermanpet, Madras City.
94 Mookiah Thevar, P. K.	Usilampatti.
95 Muni Reddi, M.	Uddanapalli.
96 Munusami, S. R.	Ambur—Reserved.
97 Munusami Gounder, P. M.	Harur—General.
98 Muthaiya, V. A.	Musiri—General.
99 Muthia, K. K.	Panjapatti.
100 Muthia Chettiar, M. A.	Karaikudi.
101 Muthiah Pillai, C.	Sirkali—General.
102 Muthukumaraswamy, M. C.	Nannilam—Reserved.
103 Muthuswamy Nayagar, M.	Chingleput—General.
104 Nagaraja Monigar, S.	Krishnagiri.
105 Nallasivam, K. R.	Chennimalai.
106 Nallaswami, T. M.	Karur.
107 Narayanaswami Naidu, G.	Mayuram—General.
108 Nataraja Odayar, C.	Kallakurichi—General.
109 Nesamony, A.	Killiyoor.
110 Pakkirisami Pillai, S.	Perambur—General, Madras City.
111 Palanisami, N. K.	Perundurai.
112 Palaniswami, K. P.	Coimbatore II—General.
113 Palaniswami Gounder, K. N. ..	Tiruppur.

Serial number and name of member.	Name and class of constituency.
114 Palaniswamy Gounder, K. G. ..	Kangayam.
115 Pandiyaraj, K.	Uthamapalayam.
116 Parisutha Nadar, A. Y. S.	Tanjore.
117 Peria Karuppan Ambalam, P. M.	Melur—General.
118 Periannan, K.	Perambalur—Reserved.
119 Periaswami, M. P.	Namakkal—Reserved.
120 Periavalaguruva Reddi, A. V. P.	Tirumangalam.
121 Perumal, A.	Mudukulathur—Reserved.
122 Ponnammal, Srimathi A. S.	Nillakkottai—Reserved.
123 Ponnian, K.	Pollachi—Reserved.
124 Ponnusamy, P. P. M. T.	Tuticorin.
125 Ragupathi Devi, Srimathi D. ..	Mettupalayam.
126 Raja Gounder, A.	Rasipuram.
127 Rajathi Kunchithapatham, Srimathi.	Tirunelveli—General.
128 Ramachandran, K.	Paramakudi.
129 Ramachandran, P.	Cheyyar.
130 Ramachandra Reddi, M.	Wandiwash—General.
131 Ramalingam, N. S.	Nagapattinam.
132 Ramalinga Padayachi, S.	Ariyalur.
133 Ramamirtha Thondaman, T. R.	Aduthurai—General.
134 Ramasami, M. D.	Aruppukottai.
135 Ramasami Naidu, S.	Sivakasi.
136 Ramasami Thevar, S.	Arantangi.
137 Ramasamy Padayachi, S. S.	Nellikuppam—General.
138 Ramasubbu, K.	Kadambur—General.
139 Ramaswami, C. R.	Mylapore, Madras City.
140 Ramaswamy, K. L.	Nambiyur.
141 Ramaswamy Mudaliyar, V. K.	Uthiramerur.
142 Ramaswamy Pillai, T. S.	Kanyakumari.
143 Ramaiah, V. (Minister) ..	Tirumayam.
144 Rasheed, A. A.	Vaniyambadi.
145 Rathnavel Gounder, A.	Salem II.
146 Sadasivam, S.	Aravakurichi.
147 Sadayappa Mudaliar, S. C.	Arkonam.
148 Samanna Gounder, R. C.	Tiruppathur.
149 Samikannu Padayachi, S.	Bhuvanagiri.
150 Sami Sahajananda ..	Chidambaram—Reserved.
151 Sampath, T.	Kumbakonam.
152 Sangili, S.	Kadambur—Reserved.
153 Sankar, M. G.	Nanguneri.

Serial number and name of member.	Name and class of constituency.
154 Sankaran, V.	Madurai—Central.
155 Sannasi, T. V.	Musiri—Reserved.
156 Santhanam, P. S.	Tiruvannamalai—Reserved.
157 Sarangapani, V. P.	Villupuram.
158 Sarathi, M. P.	Vellore.
159 Sasivarna Thevar, T. L.	Mudukulathur—General.
160 Sathiyavanimuthu, Dr. Srimathi.	Perambur, Madras City—Reserved.
161 Sattanatha Karayalar, K.	Tenkasi.
162 Savithri Shanmugham, Srimathi.	Coimbatore I.
163 Selvaraj, M.	Vridhachalam.
164 Selvarajan, M. S.	Tiruchendur.
165 Senapathi Gounder, A.	Dharapuram.
166 Shanmugam, P. U.	Tiruvannamalai—General.
167 Shanmugha Rajeswara Sethupathi, R.	Ramanathapuram.
168 Sivagnanam Pillai, T.	Sendamangalam.
169 Somasundaram, M. K.	Tirunelveli—Reserved.
170 Soundaram Ramachandran, Dr. Srimathi, T. S.	Vedasandur.
171 Srinivasa Iyer, R.	Pattukkottai.
172 Srinivasa Padayachi, P. R.	Cuddalore.
173 Suares, Srimathi A.	Nominated.
174 Subbaraj, A. S.	Bodinayakanur.
175 Subbayya Gounder, S. T.	Udumalpet.
176 Subbiah, T. K.	T. Palur.
177 Subbiah, V.	Koilpatti.
178 Subbiah Mudaliar, A. R.	Sankarankoil—General.
179 Subramaniam, C. (Minister).	Koilpalayam.
180 Subramaniam, M. P.	Attur—General.
181 Subramaniam, R.	Papanasam—Reserved.
182 Subramania Gounder, K. S.	Sankari.
183 Subramania Rajakumar, D.	Sivaganga.
184 Sundararajan, N. S.	Taramangalam.
185 Swaminatha Merkondar, R.	Tiruvayar.
186 Swaminatha Odayar, T. S.	Mannargudi.
187 Thangavelu, S.	Nellikuppam—Reserved.
188 Thiagaraja Pillai, M. D.	Nannilam—General.
189 Thiagarajan, N. R.	Theni—General.
190 Thirumalaimuthu Veerasakkaya Thiruvengkadasami Naicker, T.	Vadamadurai.

Serial number and name of member.	Name and class of constituency.
191 Thomas, A. V.	Radhapuram.
192 Urkavalan, P.	Sankarankoil—Reserved.
193 Vagheesam Pillai, G.	Chidambaram—General.
194 Vasudevan, K.	Srirangam.
195 Vedamanickam, P.	Nallur.
196 Vedarathnam Pillai, A.	Thiruthuraipundi—General.
197 Vedayyan, V.	Thiruthuraipundi—Reserved.
198 Veerabahu, A. P. C.	Sreevaikuntam.
199 Veerappa Kounder, P.	Tindivanam—General.
200 Velappan, N. M.	Theni—Reserved.
201 Veluchami T.	Alangulam.
202 Venkatachala Nattar, G.	Papanasam—General.
203 Venkatasubba Reddi, O.	Madurantakam—General.
204 Vinayakam, K.	Thiagarayanagar, Madras City.
205 Viswanathan, K. R.	Jayankondan.
206 William, M.	Vilvancode.

THE MADRAS LEGISLATIVE ASSEMBLY

SECOND SESSION OF THE SECOND LEGISLATIVE ASSEMBLY UNDER THE CONSTITUTION OF INDIA.

Friday, 25th October 1957.

The House met in the Assembly Chamber, Fort St. George, at twelve noon, Mr. Speaker (THE HON. DR. U. KRISHNA RAU) in the Chair.

MR. SPEAKER : இந்தச் சட்டசபையின் இரண்டாவது கூட்டத்திற்கு உங்கள் எல்லோரையும் வரவேற்கிறேன்.

[Note.—An asterisk (*) at the commencement of a speech indicates revision by the Member.]

I.—CONDOLENCE RESOLUTION ON THE DEATH OF SRI A. J. JOHN, GOVERNOR OF MADRAS.

MR. SPEAKER : நமது கவர்னர் A. J. ஜான் மறைந்த செய்தியை உங்களுக்குத் துக்கத்தோடு தெரிவிக்கிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM : கனம் சபாநாயகர் அவர்களே, அழ்ந்த துக்கத்துடன் கீழ்க்கண்ட தீர்மானத்தை இந்தச் சபையின் முன் பிரேரிக்கிறேன் :—

“ This House places on record its deep sense of sorrow at the passing away on the 1st of October 1957 of Sri A. J. John, Governor of Madras, and requests the Speaker to convey to Srimathi John and other members of his family its sympathy with them in their great loss. ”

திரு ஜான் அவர்கள் சிறிது காலம் தான் நம் ராஜ்யத்தின் கவர்னராக இருக்கக் கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அந்தக் குறுகிய காலத்திற்குள்ளாக அவர்களை நாம் எல்லோரும் ஓரளவு தெரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்தது. அவர்கள் கவர்னராக வந்தபோது பலர் சந்தேகப்பட்டார்கள், ‘இவர்கள் கவர்னர் பதவியை எந்த முறையில் வகித்து நிர்வகிக்கப்போகின்றார்களோ’ என்பதைப் பற்றி. ஆனால் சிறிது காலத்திற்குள் அந்தப் பதவிக்குத் தாம் ஏற்றவர் என்பதை அவர்கள் நிரூபித்துக் காண்பித்தார்கள்.

திரு ஜான் அவர்களை அவர் இங்கே கவர்னராக வருவதற்கு முன்பே அறிந்திருந்தேன். திருவாங்கூர்-கொச்சி ராஜ்யம் இணைக்கப்பட்டதற்குப் பிற்பாடு அங்கே அவர்கள் நிதி மந்திரியாக இருந்தபோதும், முதல் மந்திரியாக இருந்தபோதும், அவரிடம் நெருங்கிப் பழக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களுடன் பழக்கக்கூடிய யாரும் உடனடியாக ‘அவர் ஓர் ரல்ல மனிதர்’ என்ற முடிவுக்கு வருவார்கள். எளிய வாழ்க்கை, உயர்ந்த எண்ணங்கள் என்ற அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை அமைந்து இருந்தது.

சென்னை ராஜ்யத்திற்கு அவர்களுடைய தொடர்பு ஏற்பட்டது இப்போது கவர்னராக வந்தபோது மட்டும் அல்ல. அவர்கள் தம்முடைய கல்லூரிப் படிப்பை திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோஸப் காலேஜில் படித்து முடித்தார்கள். அதற்குப் பிற்பாடு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து அந்தப் பட்டத்தையும் பெற்றார்கள். அதற்குப் பிற்பாடு சிறிது காலம்

[Sri C. Subramaniam]

[25th October 1957]

வக்கீல் தொழில் நடத்திவிட்டுப் பிறகு அரசியலில் ஈடுபட்டு—திருவாங்கூர் ராஜ்யத்திலே—சுதந்திர இயக்கங்களில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டு சிறை சென்றிருக்கிறார்கள். அதற்குப் பிற்பாடு அவர்கள் தேர்தலிலே பல சமயங்களில் போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறிது காலம் சபாநாயகராகவும், சிறிது காலம் முதல் மந்திரியாகவும், பிறகு நிதி மந்திரி, உள்நாட்டு மந்திரி ஆகவும் இருந்து அந்த ராஜ்யத்திற்குப் பெரும் பணி ஆற்றியிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை நாம் பார்ப்போமானால் தேசபக்தியுடன், தெய்வ பக்தியும் சேர்ந்து, இந்த இரண்டு பக்தியும் சேர்ந்து இருந்ததன் காரணமாக நேர்மையான ஒரு வாழ்க்கையை நடத்திவந்தார்கள் என்பதை நாம் அவர்கள் செய்துள்ள ஒவ்வொரு காரியத்திலிருந்தும் பார்க்கிறோம்.

எந்த விஷயமாக இருந்தாலும் அலசிப் படித்துப் பார்த்து அதில் ஏதாவது சிறிது குறை இருந்தாலும் கூட அதை எடுத்துச் சொல்லி அந்தக் குறையை நீக்கித்தான் அதற்கு முடிவு கட்டவேண்டுமென்ற முறையில் அவர்கள் தன்னுடைய காரியங்களை நடத்தி வந்தார்கள்.

இன்றைக்கு அவர்களுடைய மறைவு நம் ராஜ்யத்திற்கு மட்டும் ஏற்பட்ட நஷ்டம் அல்ல, கேரள ராஜ்யத்திற்கு மட்டும் அல்ல, நாட்டுக்கு ஒரு நல்ல மனிதரை இழந்தோம் என வருந்துகிற முறையில் ஏற்பட்ட நஷ்டம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இந்தத் தீர்மானத்தை ஏற்குமாறு சபையைக் கேட்டுக் கொள்கிறேன்.

SRI V. K. RAMASWAMI MUDALIAR: கனம் சபாநாயகர் அவர்களே, இந்தத் தீர்மானத்தை ஆதரித்துச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

காலஞ் சென்ற திரு ஜான் அவர்கள் நம்முடைய ராஜ்யத்தின் கவர்னராக சென்ற டிசெம்பர் மாதத்திலிருந்து ஒரு பத்துமாத காலம்தான் நம் மிடையே இருந்து பணியாற்றினார்கள். இருந்தபோதிலும் நல்ல படியாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவர் செய்த தொண்டுகளை நாம் மறக்கமுடியாது.

முதன் முதலாக அவர் 1925-ம் வருஷம் அரசியலில் ஈடுபட்டார். ஈடுபட்டு நல்ல தொண்டுகளைச் செய்து வந்தார். பின்னா 1944-ம் வருஷம் எலெக்ஷனாக்காக நின்றபோது அவர் தேசத் தொண்டனாகச் சிறை சென்றதன் காரணமாக அப்போது இருந்த சர்க்கார் அவரது நாமினேஷன் பேப்பரை அங்கீகாரம் செய்யவில்லை. பின்னால் நடந்த எலெக்ஷனில் நின்று வெற்றியுற்றார். அதன் பிறகு அமைச்சராக இருந்து திருவாங்கூர் ராஜ்யத்தில் நல்லபடி பணி ஆற்றினார். சபாநாயகராக இருந்தார். பிற்பாடு புது வேலைகளில் ஈடுபட்டு ஆடம்பரம் இன்றி பல காரியங்களைச் செய்து வந்ததை முன்பே பார்த்திருக்கிறோம். நல்ல அரசியல்வாதியான அவரை நம் மாகாணத்திற்குக் கொண்டுவந்து கவர்னராகப் போட்டபோது சில பகுதியினருக்கு ஒரு பக்கம் திருப்தி இல்லாமல் இருந்தபோதிலும் எல்லாருக்கும் அவர் நல்ல முறையில் பணியாற்றி வந்தார் என்பதை மறுக்க முடியாது.

இப்போது அவரை இழந்துவிட்டதுபற்றி வருந்த வேண்டியவர்களாக இருக்கிறோம். எங்கள் சார்பாகவும் அவரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டு, அவருடைய மனைவியாருக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டு சபை முன்பு இருக்கும் தீர்மானத்தை அங்கீகரித்து முடித்துக் கொள்கிறேன்.

12-10 p.m. **MR. SPEAKER:** இப்பொழுது கொண்டுவந்திருக்கும் இந்த அனுதாப தீர்மானத்தில் நானும் கலந்துகொள்ளுகிறேன். கனம் நிதி அமைச்சர் சொன்னதுபோல் ஸ்ரீ A. J. ஜான் அவர்கள் திருவாங்கூர்-கொச்சி ராஜ்யத்தில் முதல் அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும், சபாநாயகராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். எல்லோரிடத்திலும் நல்லவர் என்ற

25th October 1957]

[Mr. Speaker]

பெயர் வாங்கியவர். சில நாட்களுக்கு முன்பு ராஷ்டிரபதி அவர்களுடன் ஸ்ரீ A. J. ஜான் அவர்கள் எங்கள் பேட்டைக்கு வந்திருந்தபோது, அவர் சிறிய ஆபிரேஷன் செய்துக் கொள்வதற்கு ஆஸ்பத்திரிக்குப் போவதாக எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் எல்லோரும் அது ஒரு சிறிய ஆபிரேஷன்தான், ஆபத்து ஒன்றும் ஏற்படாது, என்று நம்பினோம். ஆனால் கடவுள் ஒச்ச வேறுக இருந்தது. அவர் ஓறந்தது நம் எல்லோருக்கும் நஷ்டம். இந்த அனுதாபத் தீர்மானத்தை அங்கீகரிக்கும் முறையில் நீங்கள் எல்லோரும் இரண்டு நிமிஷம் மௌனமாக நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

The resolution was carried *nem. con.* all the Members of the Assembly standing for two minutes.

MR. SPEAKER: As a mark of respect to the late Governor, I adjourn the House till 9 o'clock tomorrow morning.

The House then adjourned.

II.—PAPERS LAID ON THE TABLE OF THE HOUSE.

A

1. Notification issued with G.O. Ms. No. 1667, Health, dated 3rd June 1957, revising the pay scales of Motor Mechanics under the Public Health Department.

2. Notification issued with G.O. Ms. No. 1863, Industries, Labour and Co-operation, dated 29th May 1957, omitting rule 77-A of the Madras Factories Rules, 1950.

3. Notification issued with G.O. Ms. No. 1498, Home, dated 31st May 1957, exempting car MSY 7697 of the Assistant Trade Commissioner, Trade Representation of Czechoslovak Republic, Madras Branch, from payment of the tax leviable under the Madras Motor Vehicles Act, 1931. [Laid on the table of the House under section 11 (2) of the Madras Motor Vehicles Taxation Act, 1931 (Madras Act III of 1931).]

4. Notification issued with G.O. Ms. No. 1865, Public (Services-A), dated 8th June 1957, amending the Madras Public Service Commission Regulations, 1954. [Laid on the table of the House under Article 320 (5) of the Constitution.]

5. Notification issued with G.O. Ms. No. 469, Industries, Labour and Co-operation, dated 8th February 1957, amending rules 81 to 84 of the Madras Factories Rules, 1950.

6. Notification issued with G.O. Ms. No. 1880, Revenue, dated 8th May 1957, amending rule 49 of the Madras Entertainments Tax Rules, 1939, framed under the Madras Entertainments Tax Act, 1939.

[25th October 1957]

7. Notification issued with G.O. Ms. No. 1663, Home, dated 18th June 1957, adding new rule 274-A to the Madras Motor Vehicles Rules, 1940. [Laid on the table of the House under section 133 (8) of the Motor Vehicles Act (Central Act IV of 1930).]

8. Notification issued with G.O. Ms. No. 2430, Revenue, dated 12th June 1957, regarding officers competent to exercise the powers under the Madras General Sales Tax Act, 1939, the Madras Motor Spirit Taxation Act, 1939, and the Madras Tobacco (Taxation of Sales and Registration) Act, 1953, as extended to Kanyakumari district and the Shencottah taluk of Tirunelveli district.

9. Notification issued with G.O. Ms. No. 2493, Revenue, dated 17th June 1957, exempting from sales tax all sales of spinning and other crafts equipments by the institutions under the control of Director of Industries and Commerce Department of the Government of Madras, and sold to the Block Development Officers. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

10. Notification issued with G.O. Ms. No. 1664, Home, dated 18th June 1957, amending rule 68 of the Madras Motor Vehicles Rules, 1940. [Laid on the table of the House under section 133 (8) of the Motor Vehicles Act, 1939.]

11. Notification issued with G.O. Ms. No. 1816, Home, dated 4th July 1957, reducing the fee payable under the Madras Court Fees and Suits Valuation Act, 1955, in respect of the applications presented to the Additional Director of Industries and Commerce for issue of iron and steel materials up to 10 cwt. (ten hundred weights). [Laid on the table of the House under section 82 (2) of the Madras Court Fees and Suits Valuation Act, 1955.]

12. Notification issued with G.O. Ms. No. 733, Home, dated 21st March 1957, remitting the fees chargeable under Article 10 of Schedule II to the Madras Court Fees and Suits Valuation Act, 1955 (Madras Act XIV of 1955), in respect of petitions and applications on certain subjects presented by ex-servicemen to the Madras Soldiers' Sailors' and Airmen's Board Organization. [Laid on the table of the House under section 82 (2) of the Madras Court Fees and Suits Valuation Act, 1955.]

13. Notification issued with G.O. Ms. No. 1716, Home, dated 24th June 1957, remitting the fees chargeable under Article 11 (a) of Schedule II to the Madras Court Fees and Suits Valuation Act, 1955 (Madras Act XIV of 1955), on applications presented to the High Court by Pleaders for renewal of their Pleadership certificate. [Laid on the table of the House under section 82 (2) of the Madras Court Fees and Suits Valuation Act, 1955.]

14. Notification issued with G.O. Ms. No. 2586, Revenue, dated 26th July 1957, exempting from the tax payable under section 3 (1) and (2) of the Madras General Sales Tax Act, 1939, for

25th October 1957]

a period of two years from 1st April 1956, the sales by the Moorthy Weaving Powerloom Training Institute, Madurai, of cloth produced by the Institute. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

15. Notification issued with G.O. Ms. No. 1596, Home, dated 11th June 1957, exempting from payment of the tax leviable under the Madras Motor Vehicles Taxation Act, 1931 (Madras Act III of 1931), the lorries MYM 1274 and 1603, belonging to the Government of Mysore, when they are used on the roads from Talavadi (Coimbatore district) to Mysore State border for the transport of cocoons produced in Talavadi firka. [Laid on the table of the House under section 10 (2) of the Madras Motor Vehicles Taxation Act, 1931 (Madras Act III of 1931).]

16. Notification issued with G.O. Ms. No. 2494, Revenue, dated 17th June 1957, exempting all sales of foodstuffs effected by the canteen run at the exhibition "Family of Man" conducted by the United States Information Service, Madras, from the tax payable under section 3 (1) of the Madras General Sales Tax Act, 1939. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

17. Notification issued with G.O. No. 1214, Revenue, dated 18th March 1957, amending the Madras Plantations Agricultural Income-tax Rules, 1955, consequent on the introduction of the decimal coinage system. (Laid on the table of the House under section 61 of the Madras Plantations Agricultural Income-tax Act, 1955.)


18. Notification issued with G.O. Ms. No. 2071, Industries, Labour and Co-operation, dated 15th June 1957, amending sub-rules (2) and (8) of rule 1 of the Madras Employees' Insurance Courts Rules, 1951.

19. Notification issued with G.O. Ms. No. 2327, Industries, Labour and Co-operation, dated 11th July 1957, amending rule 9 (3) of the Madras Shops and Establishment Rules, 1948, consequent on the introduction of the decimal system of coinage.

20. Notification issued with G.O. Ms. No. 1980, Industries, Labour and Co-operation, dated 11th June 1957, amending regulation 23 of the Madras Trade Unions Regulations, 1927, consequent on the introduction of decimal system of coinage.

21. Notification issued with G.O. Ms. No. 2379, Industries, Labour and Co-operation, dated 11th June 1957, amending rule 2 of the Madras Payment of Wages Rules, 1937, consequent on the introduction of decimal system of coinage.

22. Notification issued with G.O. Ms. No. 2469, Revenue, dated 15th June 1957, withdrawing the exemption from payment of



[25th October 1957]

sales tax granted in respect of refugees from Pakistan running cloth shops in the City of Madras. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

23. Notification issued with G.O. Ms. No. 2112, Revenue, dated 23rd May 1957, amending rule 6 of the Madras General Sales Tax Rules, 1939. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

24. Notification issued with G.O. No. 1728, Revenue, dated 24th April 1957, exempting the sales of woollen rugs and woollen shawls from payment of tax payable under sub-section (2) of section 3 of the Madras General Sales Tax Act, 1939. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

25. Notification issued with G.O. Ms. No. 3069, Revenue, dated 27th July 1957, exempting the sales of books from the tax payable under section 3 (1) of the Madras General Sales Tax Act, 1939, with effect from the 1st August 1957. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

26. Notification issued with G.O. Ms. No. 3094, Revenue, dated 29th July 1957, reducing with effect from 1st August 1957 the rate of tax payable by a dealer under section 3 (1) of the Madras General Sales Tax Act, 1939, in respect of his sales of certain foodgrains to one per cent of turnover. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

27. Notification issued with G.O. Ms. No. 2006, Industries, Labour and Co-operation, dated 13th June 1957, adding a new proviso to rule 21 (1) of the Madras Plantations Labour Rules, 1955.

28. Notification issued with G.O. Ms. No. 1955, Home, dated 20th July 1957, exempting car bearing No. A. 57T. 148065 imported for personal use of Miss Virginia Ford (Technical Co-operation Mission Personnel) from payment of registration fees. [Laid on the table of the House under section 183 (3) of the Motor Vehicles Act, 1939.]

29. Notification issued with G.O. Ms. No. 1978, Industries, Labour and Co-operation, dated 11th June 1957, amending rules 7 and 22 of the Workmen's Compensation (Madras) Rules, 1924.

30. Notification issued with G.O. Ms. No. 2019, Home, dated 26th July 1957, delegating Personal Assistants the statutory powers of Collectors under Chapter VI and sections 78 and 81 of the Madras Court Fees and Suits Valuation Act, 1955. [Laid on the table of the House under section 82 (2) of the Madras Court Fees and Suits Valuation Act, 1955.]

[25th October 1957]

31. Notification issued with G.O. Ms. No. 2099, Industries, Labour and Co-operation, dated 18th June 1957, substituting Form No. 2 in the Madras Factories Rules, 1950.

32. Notification issued with G.O. Ms. No. 2295, Industries, Labour and Co-operation, dated 8th July 1957, amending rules 88 and 98 and Form No. 20 of the Madras Factories Rules, 1950, consequent on the introduction of decimal system of coinage.

33. Notification issued with G.O. Ms. No. 2234, Industries, Labour and Co-operation, dated 2nd July 1957, amending rule 24 of the Minimum Wages (Madras) Rules, 1953.

34. Notification issued with G.O. Ms. No. 3097, Revenue, dated 29th July 1957, reducing with effect from 1st day of August 1957, the rate of tax leviable under section 3 (1) of the Madras General Sales Tax Act, 1939, in respect of the sales of milk by Co-operative Milk Supply Societies and Unions to the actual consumers, and in respect of sales of milk by others at all stages to one per cent of the turnover. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

35. Notification issued with G.O. Ms. No. 1941, Home, dated 18th July 1957, exempting car MSY 4425 of the Trade Commissioner, Trade Representative of Czechoslovak Republic, Madras Branch, from payment of tax leviable under the Madras Motor Vehicles Act, 1931 (Madras Act III of 1931). [Laid on the table of the House under section 11 (2) of the Madras Motor Vehicles Taxation Act, 1931.]

36. Notification issued with G.O. Ms. No. 1595, Revenue, dated 11th April 1957, regarding the adoption of rules issued under sections 28 and 32 of the Madras Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1948, for ascertaining the miscellaneous revenue in Ryotwari Settlement of Estates.

37. Notification issued with G.O. Ms. No. 2645, Food and Agriculture, dated 3rd September 1957, amending rule 59 of the Madras Commercial Crops Markets Committees Financial Rules, 1953. [Laid on the table of the House under section 18 (4) (c) of the Madras Commercial Crops Markets Act, 1933 (Madras Act XX of 1933).]

38. Notification issued with G.O. Ms. No. 2618, Industries, Labour and Co-operation, dated 6th August 1957, amending rule 2 of the rules framed under the Madras Indebted Agriculturists (Repayment of Debts) Act, 1955 (Madras Act 1 of 1955). [Laid on the table of the House under section 10 (2) of the Madras Indebted Agriculturists (Repayment of Debts) Act, 1955.]

39. Notification issued with G.O. Ms. No. 2553, Public (Services-A), dated 31st August 1957, excluding from the purview of the Madras Public Service Commission the post of Directors of

[25th October 1957]

the Barnard Institute of Radiology and Institute of Paediatrics, Government General Hospital, Madras. [Laid on the table of the House under Article 320 (5) of the Constitution of India.]

40. Notification issued with G.O. Ms. No. 2026, Home, dated 27th July 1957, amending Appendix I of the Madras Children Rules, 1940, framed under the Madras Children Act, 1920 (Madras Act IV of 1920).

41. Notification issued with G.O. Ms. No. 3123, Revenue, dated 31st July 1957, exempting from the tax payable under section 3 (1) of the Madras General Sales Tax Act, 1939, the sales of the articles produced by the training-cum-production centres run by the Gandhiniketan Ashram, T. Kallupatti, Madurai district, with effect from 1st April 1955. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

42. Notification issued with G.O. Ms. No. 2915, Revenue, dated 17th July 1957, amending rule 19 and adding new Forms XXI and XXII of the Madras General Sales Tax Rules, 1939. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

43. Notification issued with G.O. Ms. No. 2764, Agriculture, dated 11th September 1957, amending rule 82 of the Madras Commercial Crops Markets Committees Financial Rules, 1953. [Laid on the table of the House under section 18 (4) (c) of the Madras Commercial Crops Markets Act, 1933.]

44. Notification issued with G.O. Ms. No. 1433, Revenue, dated 30th March 1957, amending the Madras General Sales Tax (Turnover and Assessment) Rules, 1939. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

45. Notification issued with G.O. Ms. No. 2646, Public (Services-A), dated 10th September 1957, amending the regulations of the Madras Public Service Commission, so as to include within the Commission's purview the temporary post of Process Assistant in the Quinine Factory, Anamalais. [Laid on the table of the House under Article 320 (5) of the Constitution.]

46. Notification issued with G.O. Ms. No. 2182, Home, dated 17th August 1957, exempting from payment of the tax leviable under the Madras Motor Vehicles Taxation Act, 1931, the vehicles bearing serial No. C. 56-J. 174695 imported for the personal use of Mr. Ivan G. Fay, Agriculture Extension Training Adviser attached to the College of Agriculture, Coimbatore, under the Technical Co-operation Mission to India. [Laid on the table of the House under section 11 (2) of the Madras Motor Vehicles Act, 1931 (Madras Act III of 1931).]

25th October 1957]

47. The Motor Vehicles (Madras Amendment) Ordinance, 1957 (Ordinance No. 11 of 1957).

48. Notification issued with G.O. Ms. No. 2167, Home, dated 13th August 1957, adding rules 294-C to 294-H to the Madras Motor Vehicles Rules, 1940. [Laid on the table of the House under section 133 (3) of the Motor Vehicles Act, 1939.]

49. Notification issued with G.O. Ms. No. 2085, Home, dated 2nd August 1957, amending the First Schedule to the Madras Motor Vehicles Rules, 1940. [Laid on the table of the House under section 133 (3) of the Motor Vehicles Act, 1939.]

50. Notification issued with G.O. No. 2243, Home, dated 23rd August 1957, amending rules 7, 91 (4) and 101 (1) of the Madras Cinemas (Regulation) Rules, 1957. [Laid on the table of the House under section 10 (3) of the Madras Cinemas (Regulations) Act, 1955.]

51. Notification issued with G.O. No. 3148, Revenue, dated 2nd August 1957, substituting sub-rule (3) of rule 13-B of the Madras General Sales Tax Rules, 1939. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

52. Notification issued with G.O. No. 1432, Revenue, dated 30th March 1957, amending certain rules of the Madras General Sales Tax Rules, 1939. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939.]

53. The Madras (Transferred Territory) Re-enacting Ordinance, 1957 (Ordinance No. III of 1957).

B

1. Statement showing the particulars regarding the Government Examinations conducted by the Commissioner for Government Examination during the first half-year of 1956-57.

2. Short review of the activities of the State Broadcasting Department for the first half-year of 1956 (April to September 1956).

3. A short review of the activities of the office of the Registrar of Firms for first half of the calendar year 1957 (G.O. Ms. No. 2443, Industries, Labour and Co-operation, dated 22nd July 1957).

4. Annual Report of the Administration of the Madras City Improvement Trust, 1955-56 and Resolution of the Trust Board. [Laid on the table of the House under section 172 (2) of the Madras City Improvement Trust Act, 1950.]

5. Report on the achievements of the Irrigation Department during the half-year ending 30th September 1956.

[25th October 1957]

6. Report of the Administration of the Registration Department for the first six months of the calendar year 1957 (January to June 1957).

7. A review of the activities of the Forest Department, Madras, for the half-year ending 30th September 1956.

8. A short report on the activities and achievements in Jail Department in the Madras State during the half-year ending 30th June 1957.

9. Short report on the activities and achievements of the Civil Courts for the half-year ending 30th June 1957.

10. Administration report of the Rural Development Projects, Department for the half-year ending 30th September 1956.



**LIST OF AGENTS FOR THE SALE OF MADRAS
GOVERNMENT PUBLICATIONS.**

Issued—7-3-1958



**MADRAS LEGISLATIVE ASSEMBLY
DEBATES**

OFFICIAL REPORT

SATURDAY, 26TH OCTOBER 1957

VOLUME V—No. 2

CONTENTS

	PAGES
I Questions and Answers	11-22
II Motion expressing want of confidence in the Ministry	22-24
III Announcements by the Hon. Speaker re—	24
(1) Nomination of Panel of Chairmen	24-25
(2) Messages from the Governor	25-37
IV Statement under rule 81 of the Assembly Rules re Law and Order situation in Ramanathapuram district	37-39
V Business of the House re Business Advisory Committee's decision on the sittings of the present session	39-78-81
VI Government Bills—	
(1) The Madras General Sales Tax (Amendment) Bill, 1957 ..	39-76
(2) The Madras District Boards (Amendment) Bill, 1957 ..	76-77
VII Papers laid on the Table of the House	

*Legislature Department (Assembly)
Madras*

IN MADRAS CITY.

Messrs. ACCOUNT TEST INSTITUTE, Egmore, Madras-8.
Messrs. ANANDA VIKATAN, Mount Road, Madras-2.
Messrs. CITY BOOK COMPANY, Madras-4.
Messrs. HIGGINSBOTHAMS LIMITED, Madras-2.
Messrs. P. VARADACHARI & Co., Madras-1.
Messrs. THE SOUTH INDIA SAIVA SIDDHANTHA WORKS PUBLISHING SOCIETY, Madras-1.
Messrs. VENKATRAMA & Co., Madras-1.
Messrs. V. PERUMAL CHETTIY & SONS, Madras-1.
Messrs. M. DURAISAWMY MUDALIAR & Co., Madras-1.
Messrs. C. SUBBIAH CHETTIY & SONS, Madras-5.
Sri S. S. SRINIVASARAGHAVAN, Royapetta, Madras-14.
Messrs. FREE INDIA CO-OPERATORS' ASSOCIATION, Madras-14.
Messrs. PALANI & Co., Triplicane, Madras-6.

IN MUFASSAL OF MADRAS STATE.

Messrs. AATHU BOOK DEPOT, Dasarapuram Post, Chingleput district.
Sri K. M. GOPALAKRISHNA KONA, Madurai, Madurai district.
Sri A. VENKATASUBBAN, Vellore, North Arcot district.
Messrs. TIMES MODERN MART, Salem, Salem district.
Messrs. UMARATHA MATHA BOOK DEPOT, Tanjore, Tanjore district.
Messrs. P. N. SWAMINATHASIVAM & Co., Pudukkottai, Tiruchirappalli district.
Messrs. S. KRISHNASWAMI & Co., Tiruchirappalli district.
Messrs. PALANIAPPA BROTHERS, Tiruchirappalli district.
Sri S. K. SUBRAMANIAM PILLAI, Tirunelveli, Tirunelveli district.
Sri B. ARULDOSS, Villupuram Town, South Arcot district.
Sri V. B. LAKSHMAN, Villupuram, South Arcot district.
Messrs. THE EDUCATIONAL SUPPLIES COMPANY, Coimbatore (R.S. Puram).
Messrs. THE ORIENTAL BOOK HOUSE, Madurai.
Messrs. ANIVOO NOOLAGAM, BOOKSELLERS Market, Ootacamund, Nilgiris.
Messrs. C.P.S. BOOK SHOP, Chidambaram.

IN OTHER STATES.

Messrs. K. BHOLA RAO & Co., Mangalore, South Kanara district.
Messrs. U. R. SHENOY & SONS, Mangalore, South Kanara district.
Messrs. HAJES K. P. AHMED KUNHI & BROS., Cannanore, North Malabar district.
Messrs. THE SARANWAT CORPORATION LIMITED, Pallikar Road, Cochin-2.
Messrs. P. K. BROTHERS, Kozhikode, South Malabar district.
Messrs. THE S.S. BOOKS EMPORIUM, BOOKSELLERS, "Mount Joy" Road, Basavangudi, Bangalore-4.
Messrs. BHARAT BOOK CENTRE, Guntur and Hyderabad.
Sri D. SREERAKSHNAMURTHY, Ongole, Guntur district.
Messrs. JAYATHA AGENCIES, BOOKSELLERS, Gudur.
Messrs. M. SESHACHALAM & Co., Masulipatnam, Krishna district.
Messrs. THE COMMERCIAL LINKS, Governorpore, Vijayavada, Krishna district.
Messrs. TRIVENI PUBLISHERS, Masulipatnam, Krishna district.
Messrs. H. VENKATRAMAN & SONS, VIDYANIDHI BOOK DEPOT, Mysore, South India.
Messrs. VENKATRAMA & Co., Kurnool.
Messrs. JAIN BOOK AGENCY, New Delhi-1.
Messrs. INTERNATIONAL BOOK HOUSE, Trivandrum.
Messrs. THE POPULAR BOOK DEPOT, Lamington Road, Bombay-7.
Messrs. THE BOOK AND REVIEW CENTRE, Vijayavada.
Messrs. THE NEW ORDER BOOK CO., Allahabad.
Messrs. THE B.H.U. PRESS BOOK DEPOT, Banarce.
Messrs. UNIVERSAL BOOK COMPANY, Allahabad.
Sri S. N. JAGANNATHAN, BOOKSELLER AND PUBLISHER, Nagerkoll, Kanyakumari district.

MADRAS: PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS.

THE MADRAS LEGISLATIVE ASSEMBLY

Saturday, 26th October 1957

The House met in the Assembly Chamber, Fort St. George, at nine of the clock, Mr. Speaker (THE HON. DR. U. KRISHNA RAU) in the Chair.

I.—QUESTIONS AND ANSWERS.

STARRED QUESTIONS

Postal strike

* 1 Q.—SRI N. K. PALANISAMI: Will the hon. the Chief Minister be pleased to state whether it is a fact that this Government mobilized non-gazetted officers of this State in August 1957 for the delivery of letters and telegrams in case the employees of the Posts and Telegraphs Department struck work?

THE HON. SRI C. SUBRAMANIAM: No, Sir.

SRI N. K. PALANISAMI: தபால், தந்தி ஊழியர்களுடைய வேலை நிறுத்த காலத்தில் சர்க்கார் இங்கு இருக்கக்கூடிய வர்லஸ் டிப்பார்ட்மெண்டில் இருக்கக்கூடிய போஸ்டல்காரர்களுக்கு, இந்த மாதிரி ஸ்டரைக் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவர்கள் தந்தி, தபால் விநியோகிப்பதற்கு வா வேண்டுமென்று ஏதாவது உத்தரவு போட்டார்களா?

THE HON. SRI C. SUBRAMANIAM: Sir, the question relates to the mobilization of non-Gazetted officers of this State. If the hon. Member wants any other information, he may put a separate question.

SRI K. VINAYAKAM: Sir, did the Postal Department approach the State Government for such an aid?

THE HON. SRI C. SUBRAMANIAM: No, Sir.

SRI A. A. RASHEED: அப்படி சித்தப்படுத்தி வைத்திருந்தால் அது தவறாகுமா?

THE HON. SRI C. SUBRAMANIAM: நான் இங்கே அபிப்பிராயம் சொல்வதற்காக இல்லை, கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்காக இருக்கிறேன்.

SRI M. P. SUBRAMANIAM: சென்னை அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கத்திலிருந்து இந்த மாதிரி ஸ்டரைக்கை ஏற்படுமானால் இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டுமென்று ஏதாவது தாக்கீது அல்லது அறிவிப்பு ஏதாவது வந்திருந்ததா?

THE HON. SRI C. SUBRAMANIAM: இந்த அரசாங்க உத்தியோகஸ்தர்களை இதற்குப் பயன்படுத்த வேண்டுமென்ற முறையில் எந்தவிதமான தகவலும் வரவில்லை. ஆனால் வேலை நிறுத்தம் ஏற்படுமானால் அதைச் சமாளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொள்வதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அவைகளைச் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

[26th October 1957]

SRI N. K. PALANISAMI : மாகாண என்.ஜி.ஓ. யூனியன் இம்மாதிரி சர்க்கார் கூப்பிட்டாலும் நாங்கள் இம்மாதிரி கருங்காலிகளாக வரமாட்டோம் என்று அவர்கள் தீர்மானம் செய்தது பற்றி சர்க்காருக்குத் தகவல் வந்ததா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : கருங்காலித்தனம் பற்றி அங்கத்தினருக்குத்தான் தெரியும்போல் இருக்கிறது. அவர்கள் ஏதாவது சொன்னால் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

SRI M. KALYANASUNDARAM : அப்படி தபால் வேலை நிறுத்தம் ஏற்பட்டால் எப்படி தபால் பட்டுவாடா செய்வது, யாரைக்கொண்டு பட்டுவாடா செய்வது, அதற்குத் தேவையான சிப்பந்திகளை வேறு ஏதாவது இலாகாவிலிருந்து கொடுக்க வேண்டுமென்று மாகாண சர்க்காருக்கு மத்திய சர்க்காரிலிருந்து யோசனை வந்ததுண்டா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : எங்களிடமிருந்து ஆள் கேட்டு எந்த விதமான தகவலும் வரவில்லை. வேறு என்ன ஏற்பாடுகள் செய்தார்கள் என்பதை பார்லிமெண்டிலுள்ள அங்கத்தினர்களின் சகாக்கள் கேட்டு பதில் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

SRI S. PAKKIRISAMI PILLAI : போதுமான அவகாசம் கொடுத்து தபால், தந்தி சிப்பந்திகள் வேலை நிறுத்தம்செய்த காரணத்தினால் அதற்கு விரோதமாக ஏன் அரசாங்கம் நடந்து கொண்டார்கள் ?

THE HON. SRI C. SUBRAMANIAM : இந்த கேள்வியே எனக்குப் புரியவில்லை. வேலை நிறுத்தம் செய்தால் அப்பொழுது ஒருவருக்குமே தபால், தந்தி போக்கூடாதென்ற கருத்து தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் எழுதாயத்திற்கு வேண்டிய அத்தியாவசியமான சேவைகள் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துதான் தீர்வேண்டும்.

SRI A. VEDARATNAM PILLAI : பொது ஜன சௌகரியத்தை உத்தேசித்து இந்த வேலைகள் தடைபடாமல் நம் மாகாண சர்வீஸில் இருக்கிறவர்களை இந்த வேலைக்குப் பயன்படுத்துவது குற்றமாகுமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : அதைத்தான் சொன்னேன். இது குற்றமா, இல்லையா என்பது கேள்வி அல்ல. என்னைப் பொறுத்த வரையிலே, என்னுடைய அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளவேண்டுமென்று அங்கத்தினர்கள் ஆசைப்பட்டால், வேலை நிறுத்தத்திற்காக ஏற்பாடு செய்து தவறு என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். வேலை நிறுத்தம் ஏற்பட்டிருந்தால், அவ் வேலைகளை தொடர்ந்து நடத்துவதற்கு என்ன காரியங்கள் செய்யவேண்டுமோ அவைகளை இந்த சர்க்கார் செய்துதான் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதில் எந்தவிதமான தவறும் கிடையாது.

SRI V. K. KOTHANDARAMAN : தபால், தந்தி சிப்பந்திகளின் போராட்ட காலத்தில் வேலை செய்வதற்காக வேண்டி கெஜெட் பதிவில்லாத உத்தியோகஸ்தர்களை, கீழ்தர உத்தியோகஸ்தர்களை எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேன்ஜ் போர்ட் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை ராஜ்ய சர்க்காரின் உத்தரவு இல்லாமல் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா ? அல்லது ராஜ்ய சர்க்காரின் உத்தரவின் பேரிலா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : இங்கு உத்தியோகத்தில் இருக்கிறவர்கள் எப்படி எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேன்ஜிக்குப் போவார்கள் என்று தெரியவில்லை.

SRI S. NAGARAJA MONIGAR : வேலை நிறுத்தம் செய்யும் இலாகாவினுடைய குறைகள் தீர்வேண்டுமென்பது அங்கத்தினர்களுடைய கோரிக்கையா, அல்லது யார் யார் வேலை நிறுத்தம்

26th October 1957]

ஆரம்பிக்கிறார்களோ அவைகள் எல்லாம் வெற்றிகரமாக நடந்து பொது ஜனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் ஏற்பட்டும் என்பதா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM : அங்கத்தினர்களுடைய கோரிக்கை என்னவென்று தெரியாது. ஆனால் சில அங்கத்தினர்கள் எங்கே, எந்த விதமான வேலை நிறுத்தம் ஏற்பட்டாலும் அதற்கு அவர்களின் ஆதரவைக் கொடுக்கவேண்டுமென்று சொன்னால் அதற்கு நாம் ஆட்சேபணை சொல்லமுடியாது. அது அவர்கள் விஷயம்.

SRI N. K. PALANISAMI : மத்திய அரசாங்கமே அவர்களது கோரிக்கையை ஒப்புக்கொண்டு வேலை நிறுத்தம் வேண்டாம், அதற்குப் பதிலாக ஒரு ட்ரிப்பியூனல் ஏற்படுத்தி விசாரணை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்கள் பல தரம் கேட்டார்கள் ; ஆனால் சர்க்கார் அதற்கு மறுத்தார்கள். ஆகவேதான் இம்மாதிரி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தார்கள். கணம் மந்திரியவர்கள் இது தவறான கொள்கை என்று சொன்னார்கள். எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM : என்னுடைய அபிப்பிராயத்தைச் சொன்னேன். அதை ஏற்றுக்கொள்ள அங்கத்தினருக்கு உரிமையுண்டு. ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் உரிமையுண்டு.

Employment of convict labour

* 2 Q.—**SRI S. PAKKIRISAMI PILLAI :** Will the Hon. the Minister for Home be pleased to state— 9-10 p.m.

(a) whether it is a fact that certain convicts in the Madras Central Jail are made to work in the Government Bus Transport Workshop, Madras, as full-time workers;

(b) if so, what their service conditions are; and

(c) whether they will be given any service certificates at the time of their release from the prison?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (a) Yes, Sir.

(b) Prisoners who are suitable from the point of view of aptitude and discipline are selected for service in the Government Bus Service Depot and the following concessions are allowed to them :—

(1) They are granted the maximum special remission to which they are entitled;

(2) They are paid an allowance of one anna per head per day by the State Transport department to the Jail department towards the purchase of tobacco and betel for their use. In the case of those who do not use tobacco and betel; the amount is credited to their account and handed over to them at the time of their release.

(3) They are supplied one cake of carbolic soap per month per head and one ounce of gingelly oil per head on every Sunday excepting the Sunday on which all the prisoners in the Central Jail, Madras, are issued gingelly oil.

(4) They are issued two additional sets of blue clothing.

(c) Yes, Sir.

[26th October 1957]

SRI S. PAKKIRISAMI PILLAI : இந்தச் சிறைச் சாலை யிலிருக்கும் கைதிகள் பல டிரான்ஸ்போர்ட் வொர்க்ஷாப்பில் சாதாரண தொழிலாளர்களாக வேலை செய்யவேண்டுமென்று நிர்ப்பந்திக்கிற காரணத்தினால், தொழிலாளர்களுக்குண்டான உரிமைகள் அவர்களுக்கும் இருந்தால் வேண்டும். ஆனால் அப்படி அந்த உரிமைகள் கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் அது சட்ட விரோதமாகும். அவர்கள் அந்த இடத்தில் எட்டு மணி நேரம் வேலை செய்யும் பாது மற்ற தொழிலாளர்களுக்குள்ள உரிமைகள் ஏன் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை?

MR. SPEAKER : One question at a time please.

SRI S. PAKKIRISAMI PILLAI : It is in continuation of the question I put.

MR. SPEAKER : No. The hon. Member can put another question.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : தண்டிக்கப்பட்டு சிறை வாசம் செய்யும் அடியில் கைதி ஓர் சில நிபந்தனைகள் உண்டு. அவர்கள் சிறையில் நிர்ப்பந்தமாக வேலை செய்யவேண்டி வெளியில் அனுப்பி அவர்கள் வேலை செய்வது நல்ல என்று ஒரு கருத்து. மற்றொன்று, பிற வேலைகள் செய்வதற்கு அவர்களுக்கு பயிற்சி ஏற்படுகிறது. சிறையிலிருந்து வெளியே சென்றால் அவர்கள் நல்ல தொழிலில் ஈடுபடலாம். பல டிரான்ஸ்போர்ட்டில் வேலை கொடுப்பது பயிற்சி என்ற முறையில்தான் வேலை கொடுக்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்களைப்போல் அவர்கள் கருதப்படுவது கிடையாது.

SRI M. KALYANASUNDARAM : பல டிரான்ஸ்போர்ட் வொர்க்ஷாப் பாக்கரி சட்டத்திற்கு உட்பட்டது. பாக்கரி சட்டப்படி கொடுக்கப்பட்டிருக்கிற அனுசூலங்கள் எல்லாம் தொழிற்சாலையில் வேலைசெய்கிற தொழிலாளர்கள் என்ற முறையில் இவர்களுக்கும் உண்டா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இவர்கள் செய்யும் தொழில் அசல் தொழில் அல்ல. டிரெயினிங்தான் கொடுக்கப்படுகிறது. அதற்கு, அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எல்லாம் கவனிக்கப்பட்டு வருகின்றன.

SRI A. A. RASHEED : Of the convicts employed, are there any who are sentenced for murder?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : I have no information, Sir.

SRI A. GOVINDASAMY : சென்னையில், டிராம் போக்குவரத்து நின்ற பிறகு பல தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இவர்களுக்கு டிரான்ஸ்போர்ட் தொழிற்சாலையில் வேலை கொடுக்காமல் சிறை கைதிகளுக்கு மாத்திரம் அதில் வேலை கொடுத்து வருவதின் காரணம் என்ன?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : சிறையிலுள்ள கைதிகளுக்கு வேலை கொடுப்பதினால் மற்ற தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்பது அரசாங்கத்தின் அபிப்பிராயம் அல்ல என்பதை கனம் அங்கத்தினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

SRIMATHI T. N. ANANDANAYAKI : அப்படி வேலை கொடுக்கப்படுவதின் காரணமாக இடையே விடுதலையாகின்ற கைதிகள் நல்ல வாழ்க்கையில் ஈடுபட சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட கைதிகளுக்கு போக்குவரத்து டிபார்ட்மெண்டில் வேலையேற்க சலுகை காண்பிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அதுவும் கவனிக்கப்பட்டு வருகிறது.

[26th October 1957]

SRI P. S. K. LAKSHMIPATHI RAJ : இந்த, வொர்க்ஷாப்பில் விவசாயத் துறையில் ஈடுபட்டிருக்கும் லட்சோப லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வேலை கிடைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுமா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இது வேறு விஷயம். ஆனால் இது மாதிரி பல திட்டங்களும் ஆலோசனையில் இருந்து கொண்டிருக்கிறது. வைகை பிராஜக்டில் மதுரை சிறையில் இருக்கும் கைதிகளை கொண்டு வேலைக்கு உபயோகப்படுத்த வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SRI P. S. CHINNADURAI : கனம் சபாநாயகர் அவர்களே, கனம் அமைச்சர் அவர்கள் கொடுத்த பதிலிலிருந்து சிறைச்சாலைகளில் பயிற்சிபெறும் தொழிலாளர்களுக்கு கொடுப்பது மிக குறைந்த சம்பளம் என்று தெரியவருகிறது. ஒரு அணு என்று சொல்லுவது ரொம்பவும் குறைவானது. சாப்பாடு, துணி முதலியன கொடுத்தபோதிலும் அவர்களுக்குரிய அசல் ஜீவன சம்பளத்தையாவது கொடுத்து அவர்கள் சிறையைவிட்டு வெளியேறும்போது ஒரு கணிசமான தொகையை அவர்கள் பெறும்படியான ஒரு ஏற்பாட்டை இந்த அரசாங்கம் செய்யுமா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இந்த சிறை கைதிகளிடத்தில் வாங்கப்படுவது அசல் வேலை அல்ல. இவர்களுக்கு அங்கேயே ஸ்திரமாக வேலை கொடுத்துக்கொண்டிருக்க முடியாது. ஒரு செட் பயிற்சி முடிந்து ஆறு மாதத்திற்குப் பிறகு இன்னொரு செட் கொண்டு வரப்படுவார்கள். இவ்விதம் தான் வேலை கொடுக்கப்படுகிறது.

SRI M. P. SUBRAMANIAM : சிறை கைதிகளுக்கு வேலை கொடுத்து வருவது வரவேற்கத்தக்கதுதான். இதை மற்ற மாவட்டங்களிலும், குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள வேலைகளை செய்வதற்கு இம்மாதிரி தண்டனைபெற்ற கைதிகளை உபயோகப்படுத்த அரசாங்கம் ஏதாவது ஒரு முறையை கையாளுவார்களா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இந்த திட்டத்தை மற்ற இடங்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும் என்றுள்ள திட்டம் அரசாங்கத்தின் ஆலோசனையில் இருந்துகொண்டிருக்கிறது.

SRI K. VINAYAKAM : Sir, does not this change of environment, that is, this kind of taking the convicts from the Central Jail to the workshop of the Bus Transport amount to some sort of mental and psychological satisfaction to the convicts themselves and have they not expressed the opinion that they are willing to work in such environment?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : That is exactly the reason why Government are adopting this method and I have no doubt that the prisoners are feeling fairly satisfied with this change.

Medical Officers sent for advanced studies

* 3 Q.—**SRI N. K. PALANISAMI :** Will the Hon. the Minister for Revenue be pleased to state—

(a) whether the Government have issued any orders during 1957 to the effect that Medical Officers employed in hospitals should not be sent to foreign countries for advanced study in medicine; and

(b) if so, the reasons therefor?

THE HON. SRI M. A. MANICKAVELU : (a) No, Sir.

(b) Does not arise.

[26th October 1957]

SRI N. K. PALANISAMI : ஸார், சர்க்கார் இரண்டு மாதத்திற்கு முன்னால் இந்த மாதிரி வைத்திய இலாகாவிலுள்ளவர்கள் மேல் படிப்புக்கு போய் அதிக நிபுணத்துவம் பெற வெளி நாடுகளுக்கு அனுப்பக்கூடாது என்று ஒரு ஜி.ஓ. போட்டிருப்பது அரசாங்கத்திற்குத் தெரியுமா?

MR. SPEAKER : இந்த கேள்விக்கு பதில் அவசியமில்லை என்று கருதுகிறேன்.

Examination of Neiveli Lignite by United States Bureau of Mines

* 4 Q.—**SRI N. K. PALANISAMI :** Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) whether the lignite available in South Arcot has been sent to America; and

(b) if so, the results thereof?

THE HON. SRI R. VENKATARAMAN : (a) Yes, Sir. Samples of lignite found in South Arcot district were sent to the United States Bureau of Mines, Washington.

(b) The preliminary report received from the United States Bureau of Mines revealed that South Arcot lignite was chemically similar to the high moisture lignites found in the United States and that it had some physical properties similar to Australian brown coals; that it should be possible to make briquettes from a mixture of partially dried lignite and high volatile char and that briquettes made from lump char with pitch binder could be carbonised to produce briquettes that might be strong enough for use in short shaft blast furnaces or wrought iron cupolas. The Bureau has stated that further research in this regard would have to be made. Their final report is awaited.

SRI N. K. PALANISAMI : இதில் சர்க்கார் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?

THE HON. SRI R. VENKATARAMAN : நான் பதிலில் கூறியபடி அமெரிக்காவுக்கு அனுப்பியதில் முதல் ரிப்போர்ட்டு வந்திருக்கிறது. இதைத் தவிர வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலும் லிக்னைட் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. ஜெர்மனிக்கும் பழுப்பு நிலக்கரியை அனுப்பி அதனுடைய ரிப்போர்ட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

SRI A. GOVINDASAMY : இந்த பழுப்பு நிலக்கரியைக் கொண்டு மின்சாரத்தை மாத்திரம்தான் உண்டுபண்ண முடியுமா? ஸ்டீல் உருக்கு போன்றவைகளுக்கும் பயன்படுத்த முடியுமா?

THE HON. SRI R. VENKATARAMAN : இந்த பழுப்பு நிலக்கரியை வைத்து மின்சார உற்பத்தியும் செய்யமுடியும். இரும்பு உருக்கு போன்றவைகளுக்கு உபயோகப்படுத்த ஜெர்மனியில் ஒரு திட்டம் இருக்கிறது. அதையும் கொண்டு வரவேண்டுமென்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

SRI S. LAZAR : இந்த அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியின்படி ஏற்கனவே பல திட்டங்களுக்கு நிலக்கரியை உபயோகப்படுத்தி வருவதாக தெரிகிறது. வேறு ஏதாவது முறைகளில் பயன்படுத்த ஏதாவது திட்டம் இருக்கிறதா என்பதை தெரிய ஆசைப்படுகிறேன்.

[26th October 1957]

THE HON. SRI R. VENKATARAMAN : நமக்கு தேவையான இரும்பு, எஃகு உருக்கு போன்றவைகள் கிடைப்பதற்கு வேண்டிய எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

SRI M. P. SUBRAMANIAM : கனம் அமைச்சர் அவர்கள் சொன்ன பதிலில் இதுவரை அரசாங்கத்திற்கு தெரிந்தவைகளைத்தான் இந்த அமெரிக்காவிலிருந்து வந்த ரிப்போர்ட்டும் தெரிவிக்கிறது. இதைத் தெரிந்துதான் அதற்கு தக்கபடி திட்டமும் போடப்பட்டிருக்கிறது. ஆனால் மீண்டும் அமெரிக்காவிலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் ரிப்போர்ட்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது என்று சொல்லுவது உண்மையிலேயே இந்த திட்டங்களை அமுல் நடத்துவதற்கு காலதாமதப்படுத்துவதற்கான அறிகுறிகள் என்றே காணப்படுகிறது. ஆகவே இவ்விதமில்லாமல் மேற்கொண்டு உடனடியாக நடத்துவதற்கு தடை ஏதும் இருக்காதல்லவா?

THE HON. SRI R. VENKATARAMAN : அறிவு எவ்வளவு தூரம் கூடுதலாக வளருகிறதோ அவ்வளவு தூரம் நாட்டுக்கு நல்லது. இதுவரை வந்த ரிப்போர்ட்டுகளின்படி பல திட்டங்கள் போடப்பட்டிருக்கிறது. மேல் கொண்டும் ஒன்னும் கூடுதலாக இதை எவ்விதமாக பயன்படுத்தலாம் என்று கவனித்துக்கொண்டிருக்கிறோம்.

Mobile Registration

* 5 Q.—**SRI V. K. RAMASWAMY MUDALIYAR :** Will the Hon. the Minister for Electricity be pleased to state—

(a) whether the Government have examined at any time the feasibility of introducing the system of Mobile Registration in each district; and

(b) if so, with what result?

THE HON. SRI V. RAMIAH : (a) No, Sir.

(b) Does not arise.

District Boards and Municipalities

* 6 Q.—**SRI S. PAKKIRISAMI PILLAI :** Will the Hon. the Minister for Local Administration be pleased to state whether there is any proposal to amend—

(i) the Madras District Boards Act, 1920;

(ii) the Madras District Municipalities Act, 1920; and

(iii) the Madras City Municipal Act, 1919?

THE HON. SRIMATHI LOURDAMMAL SIMON : Yes, Sir.

SRI S. PAKKIRISAMI PILLAI : மெட்ராஸ் லிட்டிடி முனிசிபல் ஆக்ட் திருத்த வேண்டுமென்று கோரிய சென்னை கார்ப்பரேஷன் கௌன்ஸில் இங்கே அரசாங்கத்திற்கு பல வருஷங்களுக்கு முன்னாலேயே தீர்மானம் அனுப்பி வைத்திருக்கின்றது. ஆனால் அதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் மந்திரி சபையின் கவனத்தில் இருக்கிறது, அரசாங்கம் கவனித்துக்கொண்டிருக்கிறது என்றுதான் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த தேதிக்குள் இதை திருத்தி அமைக்கப்படும் என்று மந்திரி அவர்கள் கூறுவார்களா?

THE HON. SRIMATHI LOURDAMMAL SIMON : இதை உடனடியாக எந்த தேதிக்குள் அமைக்கப்படும் என்று சொல்ல முடியாது. இதில் ஒரு அமெண்ட்மென்ட் பில் இப்பாழுதே கொண்டுவரப்படுகிறது என்று சொல்லிக்கொள்கிறேன்.

[26th October 1957]

SRIMATHI T. N. ANANDANAYAKI : இப்போது ஜில்லா போர்டுகளிலும் வரிப்படி முனிசிபாலிட்டிகளிலும் இருக்கக்கூடிய எண்ண அங்கத்தினர்களையும் கொண்டு ஒரு குழு அமைத்து அந்த குழுவிலே இருக்கலாம் என்று சொல்லி கொண்டு இந்த சட்டத்தை கொண்டுவந்து அதன் பிறகு முனிசிபாலிட்டிகள், ஜில்லா போர்டுகள் அமைப்பது பற்றி ஆலோசனை செய்யப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON. SRIMATHI LOURD AMMAL SIMON : ஆலோசனையில் இருக்கிறது.

THE HON. SRI C. SUBRAMANIAM : Hon. Members are aware that the subject is coming up for discussion shortly in the form of a White Paper. They will have an opportunity to discuss it and, therefore, there is no use of further discussion now.

SRI K. VINAYAKAM : Apart from what the Hon. Minister has stated, I want to know whether the Government have contemplated the amendment of the Madras District Boards Act by postponing election to District Boards by one year. Also what will be the new institutions that may be created in the political vacuum caused by such postponement?

MR. SPEAKER : Sri Pakkirisami Pillai's question relates to the City Municipal Act.

SRI K. VINAYAKAM : It includes District Boards also.

THE HON. SRI C. SUBRAMANIAM : I would ask the hon. Member to wait for a few days. The entire thing will be made available.

SRI S. B. ADITYAN : ஜில்லா போர்டுகளை சீர்திருத்துவது பற்றிய விவாதம் அடுத்த மாதம் 4, 5-வது தேதிகளில் வரவிருக்கிறது. தற்போதைய ஜில்லா போர்டுகள் இம்மாத முடிவுடன் காலாவதியாகின்றன. ஆகவே, நவம்பர் மாத முதல் தேதியிலிருந்து ஜில்லா போர்டுகளை நிர்வகிப்பதற்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?

THE HON. SRI C. SUBRAMANIAM : அதற்கு மசோதா வருகிறது.

Alagappa Chettiar Trust Board, Karaikudi

* 7 Q.—**SRI V. K. RAMASWAMY MUDALIYAR :** Will the Hon. the Chief Minister be pleased to state whether the Government are aware that the Finance Minister is a member of the Alagappa Chettiar's Trust Board, Karaikudi?

THE HON. SRI C. SUBRAMANIAM : The answer is in the affirmative.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR : I want to know whether the Government are giving any grant to this institution.

THE HON. SRI C. SUBRAMANIAM : Yes, Sir.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR : If so, will it be proper on the part of the Minister for Education to be on the Trust Board? Will it not give an impression to the public that this

26th October 1957]

institution will receive favourable treatment in the matter of grants as compared with other institutions, if he continues to be on the Board?

THE HON. SRI C. SUBRAMANIAM : Grants are regulated by the rules and regulations in force. Therefore, there is no question of any favour being shown to this institution. I may inform the hon. Leader of the Opposition that before I agreed to become a member of the Trust Board, the matter was placed before the Cabinet and the Cabinet considered the question in all its aspects. Considering the importance of the institution and the necessity to see that it is properly managed, the Cabinet permitted the Minister for Education to be a member of the Trust Board.

Surplus funds of Religious and Charitable Institutions

* 8 Q.—SRI N. K. PALANISAMI : Will the Hon. the Minister for Home be pleased to state whether there is any proposal to utilize the surplus funds of the Religious and Charitable Institutions for education and other social welfare activities?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : No, Sir.

SRI N. K. PALANISAMI : Is it a fact that the Tanjore Municipality has offered to surrender the entire funds outstanding on account of temples for utilization for temple and other purposes?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : I do not know what the Municipality has got to do with the temples.

SRI A. GOVINDASAMY : திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பேரில் ஒரு சர்வகாலச் சபை இருப்பது போல், தென் பகுதியில் இருக்கும் மடாலயங்களுக்கும் கோவில்களுக்கும் உள்ள சொத்துக்களை கல்வித் துறையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வருமா என்று கேட்கிறேன்?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அதைப் பற்றி முடிவு செய்வதற்கு முன்பு, தற்போது வெங்கடேசப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் அவ்வளவு பொருள் நம் ராஜ்யத்தில் இருக்கும் தேவஸ்தானங்களுக்கு இல்லை என்று கனம் அங்கத்தினர் அவர்களுக்குச் சொல்வேன்.

Indigenous systems of medicine

* 9 Q.—SRI N. K. PALANISAMI : Will the Hon. the Minister for Revenue be pleased to state whether the Government have sent any proposal to Central Government for financial assistance to institutions teaching indigenous systems of medicine?

THE HON. SRI M. A. MANICKAVELU : Yes, Sir.

SRI N. K. PALANISAMI : What are the proposals, Sir?

THE HON. SRI M. A. MANICKAVELU : The Government have prepared and sent a scheme to the Government of India. They are awaiting a reply from them in the matter of assistance.

SRI N. K. PALANISAMI : May I know whether the Siddha, Unani and other systems of medicine will receive more facilities in the matter of teaching?

[26th October 1957]

THE HON. SRI M. A. MANICKAVELU: The scheme contemplates research in all the three departments of indigenous medicine. It is for this, we have asked for help from the Centre.

SRI A. VEDARATHNAM PILLAI: நாட்டு வைத்திய முறைகளில் இயற்கை வைத்தியம் சேர்ந்திருக்கிறதா? சேர்த்து சிபாரிசு செய்யப் பட்டிருக்கிறதா? அப்படி இல்லையானால், காந்திய நிர்மாணத்திட்டத்தில் இயற்கை வைத்தியமும் ஒன்றானதிலும், அதன் மூலமாக நம் நாட்டிற்குப் பல கோடி ரூபாய் மிச்சமாகக் கூடும் என்பதாலும், இந்த வைத்திய முறையையும் ஆலோசிப்பதற்கு அரசாங்கம் சிபாரிசு செய்யுமா? இதை எடுத்துக்கொள்ளுமா?

THE HON. SRI M. A. MANICKAVELU: எல்லா வைத்திய முறைகளிலும் கொஞ்சம் இயற்கை இருந்ததான் ஆகவேண்டும்; இயற்கையின் ஒத்தாசை இல்லாமல் முடியாது. ஆகையினால் இதிலேயும் அதற்கு வகைசெய்யப்பட்டிருக்கிறது.

SRI K. ANBAZHAGAN: நாட்டு வைத்திய முறைகளைக் குறித்த ஆராய்ச்சி நிலையங்கள் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர், இப்போதுள்ள நாட்டு வைத்தியத் தொடர்புள்ள கல்லூரியில் (காலேஜ் ஆப் இன்டக்ரேடெட் மெடிசின்) பல துறைகளில் குறைபாடுகள் உள்ளதாகவும் அக்குறைபாடுகள் நீக்கப்பட வேண்டுமென்றும் அங்குள்ள மாணவர்கள் பல விண்ணப்பங்களை கனம் அமைச்சர் அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் குறைகள் எவ்வளவு விரைவில் நீக்கப்படும் என்று அறிய விரும்புகிறேன்?

THE HON. SRI M. A. MANICKAVELU: இப்போது சென்னையில் இருக்கின்ற இந்த காலேஜுக்குத்தான், அதிகமாக இந்த வைத்திய முறை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவும் மற்ற வகைகளில் நாட்டு வைத்திய முறையை அபிவிருத்தி செய்வதற்காகவும்தான், நிதி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

SRI K. VINAYAKAM: Whereas the former Minister of Health had a definite antipathy towards the indigenous system of medicine, is it a fact that the present Minister has developed an undue liking for indigenous medicine?

THE HON. SRI M. A. MANICKAVELU: I cannot say; it is for others to judge.

SRI A. A. RASHEED: நாட்டு வைத்தியத்தில் பொதுமக்கள் சிரத்தை காட்டுகிறார்களா என்று அறிய விரும்புகிறேன்?

THE HON. SRI M. A. MANICKAVELU: குறிப்பாக கிராமங்களில் பொதுமக்கள் நாட்டு வைத்தியத்தில் சிரத்தை காட்டுகிறார்கள்; ஏனென்றால் அவர்களுக்கு வேறு விதி இல்லை.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR: What is the financial assistance asked for from the Centre? Can the Hon. Minister give the figures?

THE HON. SRI M. A. MANICKAVELU: The commitment for the State will be about 2½ lakhs of rupees. We expect another three to four lakhs from the Centre.

SRI M. P. SUBRAMANIAM: உள்நாட்டு வைத்திய முறையை போதிக்கும் இந்த கல்லூரியில் ஆங்கில முறைப் பாடங்களை அதிகமாகச் சொல்லிக்கொடுக்கப்படுவதாக அங்குள்ள மாணவர்களின் வாயிலாக அறிகிறோம். ஆகவே, உள்நாட்டு வைத்திய முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆங்கில வைத்திய முறையில் தேர்ச்சி பெற்றவர்களைப்போல் பாவிக்கக் கூடாது என்று கனம் அமைச்சர் அவர்களைக் கேட்க விரும்புகிறேன்?

[26th October 1957]

THE HON. SRI M. A. MANICKAVELU: அவர்கள் ஓரளவுக்கு அவ்வாறு கருதப்படுகிறார்கள். ஆனால் இவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது சாதாரணமாக, முழு அளவிற்கு மேல் நாட்டு முறையில் உள்ள அளவு இல்லை. ஆனாலும் இவர்களும் ஆங்கில முறை வைத்தியர்களைப் போலவே ஆங்காங்கு நியமிக்கப்பட்டுவருகிறார்கள்.

Minimum wages

* 10 Q.—**SRI N. K. PALANISAMI:** Will the Hon. the Minister for Industries be pleased to state whether there is any proposal to bring in legislation to provide for minimum wages, leave facilities, guarantee of employment, etc., for the employees in cinema theatres?

THE HON. SRI R. VENKATARAMAN: No, Sir.

SRI N. K. PALANISAMI: In 1947, there was an award by Mr. Sastri but no minimum wage was fixed and no guarantee of employment was given. The workers numbering about 10 to 15 thousands have no guarantee of employment. Why not the Government bring in legislation giving minimum wage and guaranteeing employment?

THE HON. SRI R. VENKATARAMAN: Employment in cinema theatres is not one of the scheduled employments under the Minimum Wages Act. Therefore, the Act *per se* cannot apply here. It is not as if the workers have no remedy. Wherever there is an industrial dispute, such questions are referred to the Tribunal for adjudication.

SRI M. KALYANASUNDARAM: சினிமாத் தியேட்டர் தொழில் நல்ல வருமானம் கிடைக்கும் ஒரு தொழில். மற்ற தொழில்களுக்கு கெல்லாம் நாம் குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்கப்போது இந்தத் தொழிலுக்குக் குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்காமல் இருப்பது சரியல்ல. இந்தத் தொழிலுக்கும் குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிப்பதற்கு, மினிமம் வேஜஸ் ஆக்ட் படி, சர்க்காருக்கு அதிகாரம் இருக்கிறது. சர்க்கார் அவசியமான நோடிபிகேஷனைப் போடலாம். ஆகவே இந்தத் தொழிலையும் மினிமம் வேஜஸ் சட்டப்படி “நோடிபை” பண்ணுவதற்கு அரசாங்கத்தார் நடவடிக்கை எடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI R. VENKATARAMAN: மினிமம் வேஜஸ் ஆக்ட் படி, சாதாரணமாக, ரொம்பக் கஷ்டம் இருக்கும் தொழில்களுக்கு (sweated Industries) தான் நாம் அடிப்படைச் சம்பளம் விகிதம் நிர்ணயிப்போம். சினிமாத் தியேட்டர் தொழிலை அந்த மாதிரி “ஸ்வெடட் இண்டஸ்ட்ரி” என்று சொல்வதற்கில்லை. எங்கெல்லாம் தொழில் தகராறுகள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவைகளைப் பரிசீலனை செய்து அந்தத் தொழிலாளிகளுக்கு குறைந்த பட்சக் கூலி மாதிரி மல்லாமல் நியாயமான கூலியும் கூட நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில் சர்க்கார் இருக்கிறது.

SRI A. A. RASHEED: What is the total number of cinemas and what is the total number of workers in them?

MR. SPEAKER: The hon. Member may put a separate question.

[26th October 1957]

SRI V. K. KOTHANDARAMAN : ஹோட்டல் சொந்தக்காரர்கள் எப்படி ஹோட்டல் சொந்தக்காரர்களின் பெயர்களை மாற்றியோ, ஹோட்டல் போர்களை மாற்றியோ ஹோட்டல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கிறார்களோ, அதே போன்று சினிமாத் தியேட்டர் தொழில் நடத்துபவர்களும் தியேட்டர் சொந்தக்காரர்களின் பெயர்களை மாற்றியும் தியேட்டர்களின் பெயர்களை மாற்றியும் அந்தத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்துவருவது சர்க்காருக்குத் தெரியுமா? அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இனிமேலாவது ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்கு உத்தேசம் உண்டா?

THE HON. SRI R. VENKATARAMAN : அந்த மாதிரி புகார்கள் வந்தால் அதை தொழில் இலாகா கவனிக்கும். அப்படிப்பட்ட புகார்கள் எதுவும் வரவில்லை.

SRI N. K. PALANISAMI : Sir, for instance, one Lakshmi Theatre was in the name of a woman but when the workers working there demanded more wages, she registered the theatre in her husband's name. The name of the theatre was also changed to Mahalakshmi Theatre. But the Hon. Minister was saying that whenever there was any dispute it would be referred to the Tribunal. In this case how could they refer the matter to the Tribunal?

THE HON. SRI R. VENKATARAMAN : The hon. Member is putting a question in the nature of a question of law. Actually whenever there is a dispute, we try to bring into the dispute those persons who are in occupation of the factory or theatre or persons who are actually in charge of it so that the Court may come to a decision regarding the persons liable to come under the dispute.

MR. SPEAKER : Questions are over.

[Note.—An asterisk (*) at the commencement of a speech indicates revision by the Member.]

II.—MOTION EXPRESSING WANT OF CONFIDENCE IN THE MINISTRY.

MR. SPEAKER : I have received from the hon. Member Sri M. Kalyanasundaram a notice of Motion under rule 54. The Motion runs as follows :—

“ This House expresses its want of confidence in the Ministry, of which Sri K. Kamaraj Nadar is the Chief Minister.”

Under rule 54 of the Assembly Rules, I do not see there is any objection to this Motion. I have permitted it. I want to know whether the requisite number of Members will stand in support of this Motion.

Most of the hon. Members belonging to the Opposition Parties rose from their seats.

MR. SPEAKER : More than 25 Members required by the rule have risen. Therefore, the hon. Member has the leave of the House to move the Motion. With regard to the fixing of the day for the moving of the Motion, I have to request the Hon. the Leader of the House to say if he has any suggestions to make.

[26th October 1957]

THE HON. SRI C. SUBRAMANIAM : சபாநாயகர் அவர்களே, இந்த விவாதத்திற்கு நான் நிர்ணயிக்கும் முன்பு சில விஷயங்களை இந்தச் சபையின் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் நிர்ணயம் செய்வதைக் குறித்து, காரிய ஆலோசனைக்குழு முன் இந்தச் சபை எந்தெந்த விஷயங்களை எந்தெந்த நாட்களில் விவாதிக்கவேண்டும் என்று முடிவு செய்வதற்காகக் கூடி, ஆலோசிக்கப்பட்டபோது இந்த மாதிரி நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றும், அதைப்பற்றி விவாதிக்கவேண்டும் என்பதை பற்றியும், அதற்கு ஒரு நாள் குறிப்பிடுவதைப் பற்றியும், ஆலோசனைக் குழுக் கூட்டத்திலே கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது எல்லோரும் ஏகோபித்து ஒப்புக் கொண்டது என்னவென்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று தனிப்பட்ட ஒன்று தேவையில்லை; ராமநாதபுரம் சம்பவங்களைப் பற்றி உள்நாட்டு மந்திரி அவர்கள் ஒரு அறிக்கை இங்கு சமர்ப்பிப்பது என்றும், அந்த அறிக்கையின் பேரில் 28, 29-ம் தேதிகளில் விவாதம் நடக்கும்போது, அந்த விவாத அடிப்படையில், ஏதாவது ஒரு திருத்தத் தீர்மானம் கொடுத்து அதற்குத் தங்களுடைய ஆதரவை தரும் முறையில் விவாதத்தை நடத்திக் கொள்ளலாம் என்ற ஏகோபித்த முடிவுக்கு வந்தோம். அந்தக் கூட்டத்தில் எதிர் கட்சித் தலைவர் அவர்களும் மற்ற கட்சித் தலைவர்களும்—கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர—அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். அந்தத் தீர்மானத்தை மாற்றிக் கொள்வதில் எந்த விதமான ஆட்சேபமும் இல்லை. ஆனால், எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த விதமான மதிப்பு கொடுக்காவிட்டாலும், சபைக்குத் தலைவன், அதாவது ஸ்டீர் ஆப் தி ஹவுஸ், என்பதைக் கருதியாவது இந்த விஷயத்தில் எதிர் கட்சியில் உள்ள நாங்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டதை மாற்றிக் கொள்ள வேண்டியது என்பதைப் பற்றி ஓரளவாவது என்னிடம் சொல்லியிருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இப்படி காரிய ஆலோசனைக் குழு என்று ஒன்று வைத்து, எதிர் கட்சித் தலைவர்கள் எல்லோரும் கூடி முடிவு செய்வது என்பதில் அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. அப்போது அந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்திலே, 28, 29 தேதிகளில் ராமநாதபுரம் சம்பவங்களைப் பற்றி விவாதிப்பதாக முடிவு செய்திருந்தோம். இந்தத் தீர்மானம் வந்திருக்கின்ற காரணத்தால், 28, 29 தேதிகளில், அந்த அறிக்கையின் மீது விவாதம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. ஆகையால், சபாநாயகர் அவர்களுக்கு ஆட்சேபம் இல்லையானால், 28-ம் தேதியே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எடுத்துக் கொள்வதாக நிர்ணயம் செய்து, அதற்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ஒதுக்கி, சபாநாயகர் அவர்கள் முடிவு செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு மேலும் மாற்றிக் கொள்ளுவதில் ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆகையால் 28-ம் தேதியிலிருந்து இந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நான் என்னுடைய ஆலோசனையைச் சொல்லிக் கொள்ளுகிறேன். சபாநாயகர் அவர்கள் 28-ம் தேதியையே நிர்ணயித்து, தொடர்ந்து விவாதம் முடிவாகும் வரையில் நடத்தலாம். ஆனால், 28, 29-இரண்டு நாட்கள் போதும் என்று நான் கருதுகிறேன். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்த பிறகு, அதை உடனடியாக விவாதம் செய்து முடிவு செய்வது நல்லது. முடிவு எவ்விதமானதாக இருக்கும் என்பதைப் பற்றி எனக்கு சந்தேகமில்லை. இந்த விவாதத்தினால் எதிர் கட்சிக் காரர்களுடைய மனச் சோர்வும் எமாற்றமும் நீங்கினால், அதனால் ஒரு நன்மை ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். இந்த சர்க்காரைப் பொறுத்தவரையில் இது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. எதிர் கட்சி அங்கத்தினர்களிடையே இந்த விவாதமானது ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துமானால் அதை நான் வரவேற்கிறேன். இதை எவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் சொல்லிக் கொள்கிறேன்.

The hon. Member Sri M. Kalyanasundaram rose.

MR. SPEAKER : How is the hon. Member entitled to make a speech now?

[26th October 1957]

SRI M. KALYANASUNDARAM : Sir, I want to make a submission.

MR. SPEAKER : The hon. Member can only ask for the leave of the House to move his Motion of No-Confidence. Any speech that he wants to make can be made only on the day fixed by the Chair. I have asked the Hon. Leader of the House to give his suggestion in respect of that matter only for the convenience of the House. The Chair will fix the time for it and there can be no discussion at this stage.

SRI M. KALYANASUNDARAM : On a point of personal explanation, Sir

MR. SPEAKER : No allegation has been made against the hon. Member. In fact, the Hon. Leader of the House has stated that he did not take part at the meeting of the Business Advisory Committee.

I fix 10 o'clock or after question-time on the 28th of October for the discussion of this No-Confidence Motion. I think two days will be enough. I therefore allot 28th and 29th of October for the discussion of this Motion.

Sri M. Kalyanasundaram rose.

MR. SPEAKER : I am sorry I cannot allow the hon. Member to speak now. He knows the procedure and he is an experienced politician. He has been in the Assembly longer than I have been.

III.—ANNOUNCEMENTS BY THE HON. SPEAKER RE :

(1) NOMINATION OF PANEL OF CHAIRMEN.

MR. SPEAKER : I have to make the following announcement :—

Under rule 14 (1) of the Madras Assembly Rules, I nominate the following hon. Members to be the panel of Chairmen for the current session :—

- 1 Dr. Srimathi T. S. Soundaram Ramachandran,
- 2 Sri M. P. Subramaniam,
- 3 „ K. Ramachandran and
- 4 „ P. S. Chinnadurai.

(2) MESSAGES FROM THE GOVERNOR.

MR. SPEAKER : I have also to announce to the House the following messages, dated 15th, 16th and 18th October 1957, received from the Governor of Madras :—

(1) “ In pursuance of Article 207, clause (1), read with Article 199, clause (1), of the Constitution of India, I, P. V. Rajamannar, Governor of Madras, hereby give my recommendation to the introduction in the Madras Legislative Assembly of the Madras Transferred Territory (Re-enacting) Bill, 1957.”

26th October 1957] —[Mr. Speaker]

(2) “ In pursuance of Article 207, clause (1), read with Article 199, clause (1), of the Constitution of India, I, P. V. Rajamannar, Governor of Madras, hereby give my recommendation to the introduction in the Madras Legislative Assembly of the Madras (Transferred Territory) Extension of Laws Bill, 1957.”

(3) “ In pursuance of Article 207, clause (3) of the Constitution of India, I, P. V. Rajamannar, Governor of Madras, hereby recommend to the Madras Legislative Assembly the consideration of the Madras (Transferred Territory) Extension of Laws Bill, 1957.”

(4) “ In pursuance of Article 207, clause (3), of the Constitution of India, I, P. V. Rajamannar, Governor of Madras, hereby recommend to the Madras Legislative Assembly the consideration of the Madras Money Lenders Bill, 1957.”

IV.—STATEMENT UNDER RULE 81 OF THE ASSEMBLY RULES RE LAW AND ORDER SITUATION IN RAMANATHAPURAM DISTRICT.

MR. SPEAKER : The Hon. the Home Minister desires to make a statement under rule 81 of the Madras Assembly Rules.

SRI M. KALYANASUNDARAM : On a point of order, Sir.

MR. SPEAKER : Point of order on what?

SRI M. KALYANASUNDARAM : It is with reference to a paper placed on the table of the House. I request the Chair to allow me to express my point of order.

MR. SPEAKER : Sure, sure.

SRI M. KALYANASUNDARAM : சபை மேஜையின் மீது திரு. எஸ். வெங்கடேஸ்வரன், ஐ.சி.எஸ். அவர்களால் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கை வைத்திருப்பதை நான் அறிகிறேன். அந்த அறிக்கை என்னவென்றால் கீழ்த்தாவல் கிராமத்தில் போலீசார் அங்கே இருக்கக் கூடிய ஜனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அதன் விளைவாக ஐந்து பேர்கள் உயிர் இழந்திருப்பது சம்பந்தப்பட்டது. அந்த சம்பவம் சம்பந்தமாக நாட்டில் இரண்டு விதமான அபிப்பிராயம் இருந்து வருகின்றன. போலீசார் தரப்பில் ஒருவித அபிப்பிராயமும் பொது ஜனங்களிடம் மற்றொரு வித அபிப்பிராயமும் இருந்து வருகின்றன. பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்துடன் ஒரு சில பொறுப்புள்ள அங்கத்தினர்களுடைய தும் பார்லிமெண்ட் அங்கத்தினர்களுடையதுமான அபிப்பிராயம் வேறு இருக்கிறது. பொது ஜனங்களுடையதும் பொறுப்புள்ள அங்கத்தினர்களுடையதும் பார்லிமெண்ட் அங்கத்தினர்களுடையதும் என்ன வென்றால் போலீசார் தனிப்பட்ட முறையில் சிலரை பொருக்கி எடுத்து அவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பது. அங்கு கலகங்கள் நடந்திருக்கின்றன. அந்தக் கலகங்களின் பேரில் சர்க்கார் கேஸ்கள் தொடர்ந்திருக்கலாம், மற்றும் பொது ஜனங்களும் கேஸ்கள் தொடர்ந்திருக்கலாம். போலீஸார்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்று அவர்களும் கேஸ் தொடர்ந்திருக்கலாம். இதற்கு முன்பு வால்பாரையில் தோட்டத் தொழிலாளர்கள் நடவடிக்கை சம்பந்தமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்க ஒரு ரிவினியு போர்டு அதிகாரியை அதாவது திரு. டி. என்.எஸ். ராகவன் அவர்களை விசாரிக்கச் சொல்லி அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் விசாரித்து தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த

[Sri M. Kalyanasundaram] [26th October 1957]

அறிக்கையை நான் இந்த சட்டசபையின் முன்பாக வைக்க வேண்டும் என்று கேட்டதற்கு அப்படி வைக்க முடியாது என்று சர்க்கார் தரப்பில் சொல்லி விட்டார்கள், அதன் பிறகு அதைப்பற்றி ஒரு கேள்வியும் கொடுத்தேன். அந்தக் கேள்வியையும் அனுமதிக்காமல் அது 'சப்ஜூடிஸ்' என்று சொல்லி அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்கள். அதன்மேல் நான் எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை, பதில் லெட்டரும் எழுதவில்லை. அது சம்பந்தமாக கோர்ட்டுகளில் வழக்கு இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று சொன்னதால் நான் அதை ஏற்றுக் கொண்டேன். அப்படிப்பட்ட நிலைமையில் இப்பொழுது கீழ்த்தராவல் சம்பந்தமாக கோர்ட்டுகளில் நடவடிக்கைகள் தொடர்ந்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலைமையில் அந்த அறிக்கையை சபையின் முன்பாக வைக்கலாமா அந்த அறிக்கையை பத்திரிகைகளில் பிரசுரிக்கலாமா என்பதையும் அது ஒழுங்கான நடவடிக்கையா என்பதையும் அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM: I may inform the hon. Member that there is no case pending in any court in respect of these incidents. It may be that some proceedings might have been taken by some persons. But we have no such information. Under these circumstances, I do not understand how the question of *sub judice* arises so far as this question is concerned.

MR. SPEAKER: The Hon. the Leader of the House says that, so far as he is aware, no case is pending before any legal body. I therefore feel that there can be no objection. It is the right of this House to know the findings of whatever enquiry has been conducted by the Government with regard to any disturbance in the State. This is the only body which can consider the matter or take any action it likes. An opportunity to discuss the report will arise when the no-confidence motion is coming up for discussion on the 28th and 29th. The hon. Member can then take any objection that he may have on the merits of the case. I rule that it is perfectly in order for the Government to place the report on the table.

SRI K. SATTANATHA KARAYALAR: A no-confidence motion has been tabled, and day after tomorrow has been fixed as the day for taking it up for discussion. Will it be proper to have any other legislative work in the meantime?

MR. SPEAKER: The President's Government continues for all time, though Ministers may come and Ministers may go. In England it is said "The King is dead. Long live the King." Whatever legislation is passed before the no-confidence motion is passed is law. Therefore this House is perfectly within its rights in discussing legislative measures.

THE HON. SRI C. SUBRAMANIAM: May I submit that, so far as this House is concerned, it will continue to function? Any legislation passed is passed by this House and not by the Government.

MR. SPEAKER: Without going into or deciding the merits of the case, I say that this House is in order in taking up legislation till the passing of the no-confidence motion.

26th October 1957] [Mr. Speaker]

Under rule 81 of the Assembly Rules, the Hon. the Home Minister will make a statement.

THE HON. SRI M. BHAKTAVATSALAM: Mr. Speaker, Sir, I rise to make a statement on the recent outbreak of lawlessness and violence in some parts of Ramanathapuram district, and the steps taken by Government to maintain law and order and to render relief to the victims of the riots.

Between the Maravars and the Harijans of the eastern taluks of Ramanathapuram district, there has been tension for some time past, arising mainly out of the difficulties in the processes of social adjustment. The disabilities of the Harijans in these areas were far more acute than in other parts of the State. As a result of the efforts of Mahatma Gandhi in the early days, and the policy of the Government since then, the Harijans became more conscious of their rights and began to assert them. Unlike in other areas, this process of adjustment seems to have met with greater resistance from the caste Hindus, especially the Thevars. In Tiruvadanai and the neighbouring areas of Sivaganga taluk, the wearing of shirts by Harijans especially during festivals was resented by the caste Hindus. This, coupled with the refusal of the Harijans to pay the so-called "customary homage" to the caste Hindus, resulted in communal clashes. In 1930 the Police had to bind over 63 caste Hindus for keeping the peace under section 107, Criminal Procedure Code, because they were responsible for several acts of violence against the Harijans during the car festival at Elavankottai. The tension continued and there was a grave case of dacoity in 1932 in which a group of caste Hindus raided the houses of the Harijans during the course of which grievous injuries were caused to several Harijans, and their jewellery and other properties looted. I may mention here that Gandhiji publicly criticised the caste Hindus who had committed the above crime. In 1949, 100 armed Maravars from Elanjambur and 50 Harijans of Veerambal, clashed with each other, as a result of which, 4 Harijans and one Marava were killed. In April 1955, there was another wave of communal bitterness, which led the Ramanathapuram Depressed Classes Youth League to issue pamphlets, bitterly attacking caste Hindus, and appealing to the local Harijans to embrace Islam, to escape from the clutches of the caste Hindus.

This unfortunate tension between the Thevars and the Harijans became more pronounced during the early part of this year. With the approach of the General Elections, the Thevars were anxious to keep the Harijans under their control to ensure that they supported only their party candidate. The Government were justifiably concerned with this tension, but the imperative need of the hour was to ensure free and fair elections, and special precautionary measures were put into operation in Mudukulathur taluk. Arrangements were also made to enable the quick movement of the Police in parties of sufficient strength in interior tracts. Largely due to these precautionary steps, major breaches of the peace were averted,

[Sri M. Bhaktavatsalam] [26th October 1957]

and the situation kept under control in a difficult period. Even so, complaints were received by Government, of incidents where the Thevars tried to harass the Harijans who voted for the Congress, by pouring kerosene oil into the wells used by the Harijans and setting fire to their houses.

The situation worsened shortly after the General Elections. The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflammatory speeches by Sri Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans, and such of those who had supported Congress candidates during the General Elections. As some of these cases are still *sub-judice*, I am not referring to them in detail.

As the by-elections in the Mudukulathur Assembly Constituency approached, reports were received by Government, that concerted efforts were being made by the Thevars to prevent Harijans from exercising their franchise, which they feared might be in favour of the Congress. Sri Muthuramalinga Thevar and his men made speeches, markedly violent in tone, and containing disparaging references to Central and State Ministers and local officials. He openly boasted that the officials could not do anything against him, or those under his protection. It was not surprising therefore, that the Harijans of the area made specific requests to Government, that if they were to exercise their franchise without fear, they should be given protection from the Maravars. To enable everybody, irrespective of their caste or community to exercise their franchise without fear of intimidation, the Government moved a few companies of the Armed Reserve into this area during the period. The by-elections also passed off peacefully.

But the by-elections which were over on 4th July 1957 left a trail of bitterness among the Thevars who felt that a section of the Harijans had defied them and voted for the Congress. They attacked the Harijans who also retaliated in some places where they had sufficient strength. Between then and the 10th of September, several cases of rioting, wrongful confinement, robbery, mischief to property, etc., were reported from the area. It is, I submit, Sir, against this background of inter-communal tension that we have to view the incident that took place on or after 10th September 1957.

I shall now narrate briefly, in chronological order, the details of the incidents which took place on the 10th of September and the subsequent days.

The starting point of the recent outbreak of lawlessness, was a "Peace Conference" convened by the Collector of Ramanathapuram on 10th September 1957, to ease the mounting communal tension in these taluks and to bring about a permanent settlement. Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes

26th October 1957] [Sri M. Bhaktavatsalam]

League, who was representing the Harijans. Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having. To this, Sri Emmanuel replied that even though he could not pose as a leader of the same stature as Sri Thevar, yet he had his own following among the Harijans. It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi. I shall not refer to further details about this case, because it is likely to become *sub-judice* sooner or later. This murder touched off a series of crimes in Mudukulathur and adjoining areas.

On 13th September 1957, at about 11 a.m. a mob of Thevars armed with vel-sticks and aruvals attacked the Harijans of Arunkulam and murdered five of them, including one woman. They also set fire to 24 Harijan houses and threw four of the dead bodies into the fire. The immediate provocation for this was that the Harijans had objected to the singing of a song in the praise of Sri Muthuramalinga Thevar, in a drama which had been jointly organized and was enacted on 12th September 1957 at Arunkulam. The Harijans of Arunkulam retaliated the same day. They gathered together and attacked the Thevars, murdered three of them including two women, set fire to their houses, and threw the dead bodies into the fire.

On the morning of 14th September 1957, there was a clash between Harijans and Thevars at Orakudi village, in which four Harijans were injured.

On the same day, a police party which had gone to Keelathooval village to apprehend the accused in the Emmanuel murder case, was attacked by an unlawful assembly of a few hundreds of Thevars, armed with deadly weapons. The Police had to open fire in self-defence on this unlawful assembly, as a result of which five Maravars were killed. On orders from Government, Sri S. Venkateswaran, I.C.S., Member, Board of Revenue, conducted an enquiry into the incident. The report of the Board Member has been printed and placed on the table of the House. Sri Venkateswaran, in his report, has held that the police had to open fire in self-defence and that the opening of fire was justified, and the Government have accepted his findings.

At about 6 a.m. on 18th September 1957, there was a clash between the Thevars of Ilanjambur and Harijans of Veerambal, in which four Thevars including a woman and two Harijans died, and 17 Harijans and two Thevars were injured. The same day a mob of armed Thevars burnt nearly 60 houses in Erulandipatti and Senthakottai villages. Three Harijans including one woman were killed, and a Harijan woman seriously injured.

[Sri M. Bhaktavatsalam] [26th October 1957]

On 16th September 1957 a Police party on patrol duty came upon some 500 Harijans at Keerandai and arrested 120 of them to prevent any possible attack by them on Maravars. Several aruvals and other weapons were recovered from them.

On the evening of 17th September 1957, about 1,000 armed Thevars gathered together at Keerandhai for attacking the surrounding villages. On being encountered by a Special Armed Police party, the mob rushed towards the party and attacked them with deadly weapons, including fire arms. The police opened seven rounds of fire, killing three persons and injuring two. On their way to Keerandhai, the same mob had earlier set fire to some Harijan houses in Muthendal village.

At about 4 p.m. on 18th September 1957, a Thevar mob set fire to Harijan houses in Thattangudi village.

The next day at about 10 p.m., a Police party noticing that huts were burning in Perambacheri village in Sivaganga taluk, went in the direction of the fire, when about 100 armed Thevars surrounded and attacked them. The police had to open nine rounds of fire to disperse this crowd. No loss of life was reported.

The same day, cases of mischief by fire to Harijan huts were reported from Tiruppachetti, Nallur, Tiruppuvanam, Vadi and Piramanoor villages.

On 20th September 1957 the Inspector of Police, Kamudhi, accompanied by a Malabar Special Police party went in pursuit of a band of Thevars, who were going about setting fire to Palla houses in some villages in Narikudi Police Station limits. The party encountered an armed mob of Thevars at Ulithimadai. The armed mob attacked the Police party with deadly weapons whereon the Police opened fire, in which four persons were killed.

On the same day, an armed gang of 500 Thevars who went about setting fire to Palla houses and looting properties in Pacheri, Kaloarani and surrounding villages, was encountered by a Special Armed Police party under the lead of Inspector of Police, Manamadurai, at Malavarayanandal at 5 p.m. The Police ordered the mob to surrender their arms. As the mob defied the Police and pelted stones at them, the Taluk Magistrate, Sivaganga, who was with the Police party, ordered the Police to open fire. Even after three rounds were fired, the mob still advanced towards the Police party, whereon three more rounds were fired. One person who was injured as a result of the firing, died on the way to hospital.

Later on the same day, there was a gruesome incident in Veerambal. About 200 Thevars from Elanjambur and surrounding villages armed with deadly weapons, attacked the Harijans of Veerambal. The frightened Harijans ran to a church and took shelter inside it after closing the doors and windows. But the assailants continued their pursuit, went to the church, burnt the

26th October 1957] [Sri M. Bhaktavatsalam]

doors, smashed the windows, and shot at the Harijans inside, killing two of them and injuring 32 others. One of the injured persons died subsequently.

Between the 21st and 30th of September, several cases of rioting, arson and mischief were reported from some of the villages in the area, though they did not involve loss of life. Hon. Members could appreciate from these incidents the explosive nature of the situation and the extent to which the Thevars of the area were conscious of their communal superiority. It was to these people, that Sri Muthuramalinga Thevar had been making speeches designed to foment communal hatred and violence. I may refer to a few typical speeches of his.

Speaking at Madurai on 12th May 1956, he declared that he would start a nation-wide violent struggle unless India quit the Commonwealth.

In June 1956, he made a speech at Abiramam, in which he threatened the Police officials that any mischief directed against him would result in serious consequences to the Police. While addressing a public meeting at Tiruppuvanam-Pudur on 10th July 1957, he said the Congressmen indulged in atrocities of all kinds, and that if they exceeded the limits, he would be prepared to commence a Third World War in Mudukulathur instead of in Kashmir.

On 16th September 1957 addressing a public meeting at Vadakampatti, Sri Thevar referred to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occurred at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957. He said that the Congress had chosen to fight a battle in the wrong place, that the residents of the locality are militant and have faced guns and bullets even as early as in the British regime. He added that his people in view of their experience gained in the past would not be afraid of the Police, the Special Police or the Army, and that if an attempt was made to control the situation by force, the Government would be repaid in the same coin and force would be met by force. The people, he stated, would also freely use fire-arms and Civil war would be fought to establish "Dharma" in the country.

In their efforts to maintain law and order during the recent crisis in Mudukulathur and adjoining areas, the Police arrested several suspects and accused in the various crimes. Referring to these arrests, Sri Thevar is understood to have stated to a representative of the "Tamil Nadu", that the Government's action in arresting Thevars even in his own village of Pasumpon, where his cook and some relatives were also arrested, amounted to challenging him for a fight.

In connexion with the enquiry by Sri S. Venkateswaran, I.C.S., into the Police firing at Keelathooval village though Sri Thevar had orally announced that he and his party would not take part in the

[Sri M. Bhaktavatsalam] [26th October 1957]

enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witnesses coming forward to tender evidence which might clash with Sri Thevar's contentions.

Honourable Members can well understand the concern which the violent speeches of Sri Thevar and the chain of incidents to which they led, should have caused to the Collector, who is responsible for the maintenance of law and order in his district. The Collector was satisfied that Sri Thevar had been openly by his speeches, and secretly through his followers, inciting communal disorders and acts of violence and that if he was allowed to be at large, he was likely to use his freedom to foment communal disturbances and encourage lawlessness and breaches of the peace. In the above circumstances, the Collector did the right thing in ordering his arrest and detention under the provisions of the Preventive Detention Act.

Sir, I now come to the heavy toll of life and property which these unfortunate events have taken. In cases of open clashes between the two communities 17 Harijans and 8 Thevars were killed. In the cases of attacks on the Police and consequent Police firings all the 13 persons killed were Thevars. As regards the number of houses which were burnt the figures are like this :—

Harijan houses	...	...	...	...	...	2,735
Thevar houses	...	...	...	...	...	107

The following is a rough estimate of the damages to properties :—

	RS.
1 Paramakudi taluk	11,000
2 Mudukulathur taluk	25,000
3 Sivaganga taluk	2,51,353
4 Aruppukottai taluk	86,350
Total	3,73,703

While the restoration of law and order has been the primary concern of Government, they have already set in motion a machinery of relief and rehabilitation. Cash relief at the rate of Rs. 30 for each house destroyed has been disbursed by the Collector in 124 villages. About 12,770 Madras measures of rice and ragi have been distributed in 116 villages in the affected taluks.

In addition to the assistance given by the State non-official agencies, particularly the Ramakrishna Mission, have started large scale relief operations, distributing clothes and building materials to all affected villages. A sum of Rs. 50,000 was placed at the disposal of the Ramakrishna Mission from out of the Cyclone Relief Fund for organizing immediate relief works. Here I would like to place on record Government's appreciation of the good work done by the Mission in this area.

26th October 1957] [Sri M. Bhaktavatsalam]

Government are well aware that the malaise is more deep-seated, and that only the educational and economic development of the area can produce a lasting solution of the problem. Orders have already been issued to cover the entire Mudukulathur taluk by National Extension Scheme Blocks, so as to enable this region to be intensively developed. Besides, it is proposed to take up immediately the development of communications, the extension of housing facilities, the provision of irrigation and drinking water and the extension of electric power. All these ameliorative measures will require finances of a large order and let us hope that the Government of India will lend us a helping hand.

Some criticisms have been levelled against the Government on their handling of the situation. It is not necessary nor do I propose to analyse the reasons which have prompted these allegations. I shall refer briefly to the main points urged by the critics of the Government.

The main criticism has been that the Government did not order a judicial enquiry into each case of police firing, and into the Keelathooval firing, in particular. The object of an enquiry into a case of Police firing is to find out whether the police were justified in having opened fire. Under the existing orders of the Government whenever a Government servant opens fire while engaged in his official duties, the Collector of the district has to order an enquiry into the incident by a Magistrate. Usually such an enquiry is conducted by the Revenue Divisional Officer concerned, who is also an Executive First-class Magistrate.

In the last few years the Government have instituted official enquiries into other cases of police firings of major importance. The enquiry into the Police firing in Tuticorin in 1953 was done jointly by the senior Collector, Sri C. A. Ramakrishnan and the then Sub-Collector of Tuticorin. The police firing at Dalmiapuram which took place at the same time was also jointly enquired into by the District Collector and Sub-Judge. Sri W. R. S. Sathianathan, I.C.S., then Member, Board of Revenue, conducted the enquiry into the Naduvattam Police firing of 1954. The enquiry into the Police firing at Valparai early this year was conducted by Sri T. N. S. Raghavan, Member, Board of Revenue. In all these cases, including the recent one, Government have invested the enquiring officers with powers under the Commissions of Enquiry Act to enable them to compel the attendance of witnesses and to take evidence on oath and to confer immunity to witnesses from any civil or criminal proceedings in respect of statements made by them. These enquiries are therefore in the real sense, judicial enquiries.

The only other objection that can be raised in this case, is that the enquiry was entrusted to an Executive Officer and not a member of the judiciary. Sir, here I would draw the attention of the House to the fact that even the worst critics of the Keelathooval Enquiry have not questioned the choice of the Enquiring Officer. They have on the other hand paid handsome tributes to the integrity, impartiality and experience of the Officer.

STATEMENT UNDER RULE 81 OF THE ASSEMBLY
 RULES re LAW AND ORDER SITUATION IN
 RAMANATHAPURAM DISTRICT

[Sri M. Bhaktavatsalam] [26th October 1957]

Honourable Members will agree with me that the Tuticorin, Dalmiapuram, Naduvattam and Valparai enquiries were all conducted in an impartial manner and that the public were fully satisfied with them. As a matter of fact, this method of enquiry has become an accepted procedure which commands the confidence of the public, and serves the purpose for which such enquiries are meant. There was therefore no hesitation on the part of Government to order a similar enquiry, as soon as the news of the Keelathooval Police firing was received. Honourable Members might remember that the public announcement of the proposed enquiry was made within twenty-four hours of the incident. At the time the enquiry was ordered, the only consideration was the seriousness of the firing in question.

Sir, it is significant that the demand for a judicial enquiry has now veered to a demand for a general enquiry into all the developments, including the underlying causes for the disturbances. Such a probe at this juncture can only aggravate the situation, and give a new lease to the forces of hatred and disunity that are just being brought under control.

In respect of the Keelathooval firing, I am pained to note that the allegation that the Police tied the hands of the victims and shot them dead, is still being persisted in, notwithstanding the fact that Sri Venkateswaran has given a clear finding, based on indisputable medical and other evidence, that the allegation is false. I would request the Honourable Members to go through the report placed on the table of the House and I am sure they will agree with me that on the basis of the evidence available, no enquiring officer could have come to a different conclusion.

I should next refer to the criticisms on the tour of Sri Datar, Minister of State in the Union Ministry of Home Affairs. It has been alleged that he had been briefed incorrectly and that his enquiries were one-sided. To say the least, these are very uncharitable allegations against a Minister of the Central Government, who had come all the way from Delhi to assess the situation on first-hand knowledge and to help us to the extent possible. Honourable Members are perhaps aware that prominent members of the Opposition parties, accompanied Sri Datar in his tour for the first two days. All of a sudden they dropped off, and gave a statement to the press alleging that Sri Datar's enquiry was partial and one-sided. I still do not know why representatives of the Opposition parties did not accompany Sri Datar throughout his tour unless it be that they thought that they could escape from facts that way.

Another criticism to which I should refer, is the allegation of Police excesses during raids and searches of villages predominantly inhabited by Thevars. Reports received by Government do not bear out this allegation. I may, however, assure the House that all complaints of highhandedness on the part of the Police, are being enquired into. Whatever may be the findings on those enquiries, I am sure Honourable Members will agree with me that in tackling

26th October 1957] [Sri M. Bhaktavatsalam]

these disturbances, the police were faced with a very difficult situation and on the whole they have risen to the occasion without fear or favour.

It has also been alleged that the Harijans of the area were not given adequate protection, even though it was known that there was considerable tension between the Thevars and the Harijans. I have already explained in detail the elaborate Police arrangements which were made for ensuring peace in the area, from the time of the last general elections. In fact, at present the entire Special Armed Police of this State and 4 companies which the Andhra State has very kindly lent us in this emergency are deployed in that area. They will be kept there till the people of that locality feel assured that their life and property will be safe. Honourable Members will however agree with me that police arrangements alone cannot ensure lasting peace unless the people of the locality learn to sink their petty differences and live in harmony as common citizens of a free country.

It has been alleged that these clashes are not really communal in their origin but political. This controversy is as unnecessary as it is unedifying. The only political element in these regrettable incidents is that the deep-rooted communal animosities in this area have been deliberately worked up by interested political groups. Unfortunate as these happenings are, it is even more tragic that these should have been exploited by interested parties for their own political propaganda.

In any case, may I now appeal to all sections of this House, to help remove this rancour, which is a blot on the fair name of Tamilnad. I would also request this House to endorse my appeal to the Members of both the communities involved in the clashes, not to fritter away their energies in this manner. The need of the hour is that all energies should be canalized towards the constructive tasks now being undertaken in this area.

I would also like to place on record Government's deep sympathy with the families of those who lost their lives during the riots and also to those other victims who have suffered injuries or losses to property.

There are certain things which should be kept above politics, above the petty wrangling of political groups, there are certain problems towards solving which all public workers should unite in common endeavour irrespective of party affiliations. It is the duty of all those who cherish the interests of our country to help in creating in the riot-affected areas an atmosphere of good-will, sympathy and mutual understanding. I have already referred to the twofold programme taken up by Government to meet the situation. The first is to take all steps to restore law and order and ensure protection to the people. The second is the implementation of schemes, intended to raise the economic, social and cultural levels

[Sri M. Bhaktavatsalam] [26th October 1957]

of life, in these areas which have for long remained obstinately backward. In this formidable task, Government will not only be willing but happy, to have the help and constructive co-operation of all public workers.

It is my hope and prayer, and I am sure it is also the hope and prayer of the Honourable Members here present, that the ugly incidents which have ravaged the area will never recur, and that all the communities in the district will in future be able to live in complete amity and peace.

SRI M. KALYANASUNDARAM: Sir, . . .

MR. SPEAKER: There cannot be any discussion on the statement made by the Hon. Minister.

SRI M. KALYANASUNDARAM: Sir, I am not rising to discuss the statement. I am only trying to make a suggestion to the Chair. It would be better if a copy of the statement made by the Hon. Minister is circulated to the Members before this evening as it contains some useful information which will be helpful for further study of the matter.

MR. SPEAKER: I would like to know from the Hon. Minister whether there is any objection to the suggestion made by the hon. Member.

THE HON. SRI M. BHAKTAVATSALAM: I think hon. Members would perhaps desire a Tamil version of the statement to be circulated to them. I shall arrange to get it translated, copied and circulated to them. But, it may not be possible to circulate it before this evening. I shall, however, arrange to have it circulated to them on the 28th morning.

SRI M. KALYANASUNDARAM: Pending the circulation of the Tamil translation of the statement, I suggest that copies of the statement in English may be circulated to at least the leaders of all parties before this evening.

SRI K. VINAYAKAM: Sir, the statement just now read by the Hon. Minister is too long to be assimilated by just hearing it. It is a good piece of literature and I would like the Hon. Minister to arrange to circulate the English copies of the statement to the Members beforehand so that we may be prepared for the discussion.

THE HON. SRI M. BHAKTAVATSALAM: I shall try to get the English copy of the statement circulated to the Members before the House rises to-day.

SRI A. VEDARATHNAM PILLAI: இந்த முதுகனத்தூர் சம்பவம் இரு வகுப்பினர்களுக்குள்ளே ஏற்பட்டது. அது மரவர்களுக்கும் பள்ளிகளுக்கும். . . ஒரு சின்ன திருத்தம். . . ஒரு தவறு இருக்கிறது. கனம் மந்திரி அவர்கள் அறிக்கையிலே தேவர என்று சொல்லியிருப்பது பல ஜாதி . . .

26th October 1957]

MR. SPEAKER: கனம் மந்திரி அவர்கள் இந்த ஸ்டேட்மெண்ட் கொடுத்த பிறகு எந்தவிதமான கேள்வியோ அல்லது திருத்தமோ செய்யக்கூடாது என்று 81-வது விதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை தாங்கள் தயவு செய்து கேட்டுக்கொள்ளவேண்டும். இந்த ஸ்டேட்மெண்ட் விவாதத்திற்கு வரும்போது கேள்விகள் கேட்கலாம் அல்லது திருத்தப் பிரேரணைகள் கொடுக்கலாம். இந்த நேரத்தில் அப்படி ஒன்றும் செய்யக் கூடாது.

THE HON. SRI M. BHAKTAVATSALAM: Sir, I shall try to have the English copy of the statement circulated to the Members before the House rises to-day. I shall also try to get the Tamil version of the statement circulated to the Members on the 28th morning.

V.—BUSINESS OF THE HOUSE re BUSINESS ADVISORY COMMITTEE'S DECISION ON THE SITTINGS OF THE PRESENT SESSION.

MR. SPEAKER: The Hon. Leader of the House, however dissatisfied he is with the decisions of the Business Advisory Committee, will now place those decisions before the House for its approval.

THE HON. SRI C. SUBRAMANIAM: Sir, the Business Advisory Committee met yesterday and the following recommendations have been made by it for the acceptance of this House.

"The House will sit up to and inclusive of the 16th November 1957." These dates have been fixed with reference to the elections which have got to take place to the Council of States.

"The House will sit from 9 a.m. to 1-30 p.m. from the 26th October 1957 onwards.

The 31st October 1957, the 7th and the 14th November 1957 are allotted for the transaction of non-official business."

The statement made by the Hon. Minister for Home this morning on the law and order situation in Ramanathapuram district will be discussed on the 28th and 29th October 1957.

"The White Paper" on Local Administration will be considered on the 4th and 5th November 1957.

The Report of the Legislature Committee on Education will be considered on the 6th and 8th November 1957.

Government Bills will be taken on the following days:—

26th October 1957 The Madras District Boards (Amendment) Bill, 1957.

30th October 1957 The Motor Vehicles (Madras Amendment) Bill, 1957.

1st November 1957 The Madras (Transferred Territory) Re-enacting Bill, 1957.

[Sri C. Subramaniam] [26th October 1957]

2nd November 1957 The Madras Repealing and Amending Bill, 1957.

The Madras (Transferred Territory) Extension of Laws Bill.

The Madras Registration of Veterinary Practitioners Bill, 1957. (As passed by the Council.)

The Madras Money Lenders Bill, 1957.

Then, we have the Supplementary Statement of Expenditure for 1957-58. In accordance with the assurance which I had already given, viz., that the supplementary grants will not be sought once for all towards the end of the year, but they will be placed before the House at least twice—once during the November-December session and again during the budget session, the following programme has been fixed :—

"Presentation of the Supplementary Statement of Expenditure.	Monday, 11th November 1957.
General discussion and Voting of Demands for Grants.	Friday, 15th November 1957.
Consideration of the Appropriation Bill ..	Saturday, 16th November 1957."

I hope the House will agree to the programme recommended by the Business Advisory Committee.

SRI M. KALYANASUNDARAM: Sir, I had suggested that the Language Commission report may be taken up for discussion in this House. May I know whether any provision has been made for that?

THE HON. SRI C. SUBRAMANIAM: That is the difficulty of not attending the Business Advisory Committee meeting. I hope that the hon. Member will give us the benefit of his presence at least in future meetings of the Committee. We do not have sufficient number of copies of the report of the Language Commission for purposes of study and discussion here now. I have, however, made a suggestion that I may informally meet the Leaders of all parties and discuss this subject and decide what action should be taken in the Assembly as such. I hope the hon. Member Sri Kalyanasundaram will be satisfied with the procedure to be adopted by me in this matter.

SRIMATHI T. N. ANANDANAYAKI: Sir, 28th and 29th October 1957 have been allotted for the discussion of the No Confidence Motion. Now, it is stated that the statement of the Hon. Minister for Home will also be discussed on the 28th and 29th October 1957. So . . .

MR. SPEAKER: I presume that in the discussion on the No Confidence Motion, all those items will figure in the speeches made by the hon. Members. Therefore, allotment of separate dates

26th October 1957] [Mr. Speaker]

for the discussion of the report may not be necessary. Anyway, let us see the trend of discussion on the 28th and 29th October 1957 and then we can decide.

I suppose the House agrees with the recommendations of the Business Advisory Committee.

The recommendations of the Business Advisory Committee were put and carried.

VI.—GOVERNMENT BILLS.

(1) THE MADRAS GENERAL SALES TAX (AMENDMENT) BILL, 1957.

THE HON. SRI C. SUBRAMANIAM: Mr. Speaker, Sir, I beg to present the Report^a of the Select Committee on the Madras General Sales Tax (Amendment) Bill, 1957 (L.A. Bill No. 10 of 1957).

(2) THE MADRAS DISTRICT BOARDS (AMENDMENT) BILL, 1957.

MR. SPEAKER: The Hon. Srimathi Lourdhammal Simon will move the Bill.

SRI M. KALYANASUNDARAM: The amendments given notice of by hon. Members have not yet been circulated.

MR. SPEAKER: Sri Kalyanasundaram's amendment is with me here. There is another amendment given notice of by Sri N. K. Palanisami. The difficulty was, as usual, the Bill appeared in the *Fort St. George Gazette* and the Assembly Secretariat could not get sufficient number of copies. It was presumed that the publication in the Gazette was enough. Evidently, hon. Members did not read the Gazette thoroughly. In the circumstances, I will allow hon. Members to give notice of amendments up to 11-30 a.m. to-day.

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON: Mr. Speaker, Sir, I beg to introduce the Madras District Boards (Amendment) Bill^b, 1957, and move—

"that the Bill be taken into consideration at once."

The House may be aware that the term of office of the Members of all district boards in this State will expire on 31st October 1957, afternoon. While moving Demand No. XXVI during the last budget session, I made a statement about the future of district boards in this State. Therein I stated that the Government proposed to introduce a Bill during this session with a view to authorising the postponement of elections to these bodies which have now fallen due. The reason which prompted the Government to take this decision was that it is likely that some time next year, district boards would have to be abolished altogether or reconstituted in a manner different from that at present in force and that the time.

^a Printed as Appendix on pages 78-81 infra.

^b Published in the *Fort St. George Gazette* Extraordinary, dated 16th October 1957.

[Srimathi Lourdhammal Simon] [26th October 1957]

labour and expenditure of public funds involved in holding elections now would not be justified. A decision regarding the permanent set-up of local administration throughout the State including the important question whether the district boards should be continued or not will have to be taken shortly. The revised White Paper on Local Administration which will be placed to-day or tomorrow before this House contains among other things the provisional conclusions of Government regarding the future of district boards. It is proposed to transfer the functions now performed and the powers now exercised by the district boards to the Panchayat Unions which will be formed in every National Extension Service Block in the State. Final decisions will be taken on these important proposals only after the matter is thoroughly discussed by the Legislature. It is, therefore, proposed to postpone the elections to district boards and to appoint Special Officers to take charge of all district boards with effect from the date of expiry of the term of office of the existing members.

The Bill which is now before the House is intended to provide the statutory sanction necessary for these purposes. The sanction is sought for only a limited period, that is to say, up to 31st October 1958. Before this period expires, proposals for permanent legislation on the future organisation of Local Administration in this State will be placed before the Legislature.

MR. SPEAKER: The question is—

“that the Madras District Boards (Amendment) Bill, 1957, be taken into consideration at once.”

SRI M. KALYANASUNDARAM: Sir, I move—

“that the Madras District Boards (Amendment) Bill, 1957, be referred to a Select Committee with instructions to report before the 28th of this month.”

30 கனம் சபாநாயகர் அவர்களே, இந்த மசோதா இந்தமாதிரி திடீரென்று வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மந்திரி சபைக்குப் பல வேலைகள் இருந்திருக்கலாம். ஆகவே இந்தப் பிரச்சனை—ஜில்லா போர்டுகளை எவ்வாறு திருத்தி அமைக்க வேண்டுமென்ற பிரச்சனையானது—கடந்த இரண்டு வருஷ காலமாக ஆலோசனையில் இருந்து வந்தபோதிலும்கூட அதன்மேல் எந்த மாதிரியான முடிவு எடுப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கு மந்திரி சபைக்கு அவகாசம் இல்லாததால் இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

காலாகாலத்தில் தேர்தலை நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் நவம்பர் முதல் தேதி அன்று புதிதாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புது ஜில்லா போர்டுகளை அமைக்க வழி ஏற்பட்டிருக்கும். அதற்கும் இவர்கள் தயார் செய்யவில்லை. ஆனால் மந்திரி அவர்கள் சுற்றுப்பிரயாணத்தின்போது பல விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். எதிர்க்கட்சிக்காரர்களுக்கு வேண்டுமானால் இந்த விஷயம் எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது தெரியாமல் இருந்திருக்கும். மந்திரி சபையில் உள்ளவர்களுக்கு இவ்விஷயம் எப்படி ஆகப்போகிறது. மந்திரி சபையில் இருக்கக்கூடிய மெஜாரிட்டி பலத்தை வைத்துக்கொண்டு என்ன தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்பதை நிச்சயிக்கக்கூடிய வசதி அவர்களுக்கு இருக்கிறது. ஆகையால் இந்தச் சபை முன்பு இந்த மசோதாவைக் கொண்டுவரவேண்டுமானால் என்ன என்ன திட்டங்களைப்

[26th October 1957] [Sri M. Kalyanasundaram]

போடவேண்டுமோ அதை எல்லாம் போட்டு அக்டோபர் மாதம் முடியும் தருவாயில் நம் மீது இந்தமாதிரி ஒரு மசோதாவைக் கொண்டுவந்து சமத்தி இருப்பது பொருத்தம் இல்லை என்று நினைக்கிறேன்.

சர்க்கார் கட்சித் தலைவர் அவர்கள் எந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் அதன் முடிவு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும் எனச் சொல்வார்கள். அதே மனோபாவம்தான் இந்த மசோதாவைத் தயாரிப்பதிலிருந்து இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

ஜில்லா போர்டுகளை நிர்வாகம் செய்கிறவர்கள் யாரும் இல்லை. ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள்தான் அங்கும் நிர்வாகம் செய்கிறார்கள். அதுதான் சிறந்தது என்பது என்னுடைய அபிப்பிராயம். தனிப்பட்ட அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வதாக இருந்தாலும், அவர்கள் மோமாவே நடக்கிறார்கள் என்றாலும்கூட அதுவே சிறந்து இருக்கும் என்பதே என் அபிப்பிராயம். ஆகவே இப்போது ஜில்லா போர்டுகளையே கலைப்பது என்றாலும்—இல்லை வேறு ஸ்பெஷல் அதிகாரிகளை நியமிப்பது என்றாலும் சரியில்லை. ஜில்லா போர்டுகளைக் கலைப்பதானால் அப்படிச் கலைப்பதற்குள், ஜில்லா போர்டுகளின் காலம் அக்டோபர் மாதத்தோடு முடிவு அடைவதனால் இதற்கு இடையில் இருக்கும் காலத்தில் என்ன ஸ்தாபனம் வரவேண்டும் என முடிவு செய்வதுதான் இப்போது நம் முன்னால் இருக்கக்கூடிய விஷயம். அதுவும் அவசரம் அவசரமாக முடிவு செய்யப்படவேண்டிய விஷயம். அதற்கு இந்த மசோதா சரியில்லை என்பதுதான் எனது அபிப்பிராயம். இந்த மசோதாவில் ஒரு விஷயத்தை மட்டும் என்னால் ஒப்புக்கொள்ளமுடியும். அக்டோபர் 31-ந்தேதிக்குள் இப்போது தேர்தலை நடத்த முடியும் என்பது சாத்தியமில்லை. அப்படிச் செய்ய வேண்டும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு வருபவர்கள் நவம்பர் முதல் தேதியில் புதிதாக ஜில்லா போர்டுகளை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. அவசரமாக ஒன்றைச் செய்தாலும் சரியாகச் செய்ய முடியாது. ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஜில்லா போர்டுகளினுடைய ஆயுள் காலத்தையே இன்னும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கூடிய அதிகாரம் நமக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அவற்றைக் கலைத்துவிட்டு ஸ்பெஷல் ஆபீசர்களைப் போடுவது என்பது சரியல்ல என்பது என் அபிப்பிராயம்.

இப்போது இருக்கக்கூடிய ஜில்லா போர்டுகள் கேவலமாக நடந்ததாகவோ, மோசமாக நடந்ததாகவோ நமக்கு புகார் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. அதை உடனே கலைத்துவிட்டு ஸ்பெஷல் ஆபீசர்களைப் போடவேண்டிய நிர்ப்பந்தம் என்ன என்பதைப் பற்றியும் மந்திரி அவர்கள் கொடுத்த அறிக்கையில் காணும். பின்னாடி பேசுகின்ற சந்தர்ப்பத்தில் இதைப்பற்றிப் பேசுவார்களோ, என்னவோ. எனக்குத் தெரியவில்லை. இப்போது இருக்கக்கூடிய ஜில்லா போர்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. 11-ஏ செக்ஷன் பிரகாரம் இன்னும் 6 மாத காலத்திற்கு இப்போது இருக்கக்கூடிய ஜில்லா போர்டுகளின் ஆயுள் காலத்தை நீடிப்பதற்கு சர்க்காருக்கு அதிகாரம் இருக்கிறது. அப்படிச் செய்ய மந்திரி அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டுவந்திருக்கலாம். இவர்கள் நினைத்திருந்தால் எந்த மாதிரியான ஸ்தாபனம் ஜில்லா போர்டுகளைக் கலைத்துவிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்திருக்க முடியும். அதுதான் இல்லை என்றாலும் இடையில் நான் சொல்கிற மாதிரியாகச் செய்திருந்தாலும் ஆட்சேபனை இருந்திருக்காது என்பது என்னுடைய அபிப்பிராயம். தேர்தலை வேண்டுமானால் 6 மாத காலத்திற்கு ஒத்திப்போட்டு, வேண்டுமானால் ஜில்லா போர்டு பதவி காலத்தை நீடித்து போர்டின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. அப்படி ஜில்லா போர்டு காலத்தை நீடிப்பதாக இருந்தால், ஸ்பெஷல் ஆபீசரை நியமிப்பது கூடாது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால் ஸ்தல ஸ்தாபன அபிவிருத்தி திட்ட வேலைகளெல்லாம் ஓரளவு பதவி காலத்திலேயே நிறைவேற்றப்பட வேண்டும்.

[Sri M. Kalyanasundaram] [26th October 1957]

இந்த நிலைமையில் ஸ்பெஷல் ஆபீசரை நியமித்தால் அவர்களுக்கு ஜில்லா போர்டின் அடிப்படை கொள்கைப்பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கும். ஆதலால் திட்டவேலைகள் மேலும் மேலும் வளர்ச்சி அடைவதற்கு இல்லாமல் தடை ஏற்படும் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்த திட்ட வேலைகளெல்லாம் பதவி காலத்திலேயே ஓரளவு நிறைவேற்றப் படவேண்டும். இவைகளெல்லாம் இன்னும் 6 மாதத்திற்கு ஒத்திப் போட்டு அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். இந்த மசோதாவை பரிசீலனைக்கு செலக்ட் கமிட்டிக்கு விட்டு அதன் ரிபோர்ட்டை 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படியாகச் செய்வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். ஆகவே இந்த திருத்தத்தை சபைமுன் கொண்டுவருகிறேன்.

* SRI K. VINAYAKAM: Mr. Speaker, Sir, I rise to oppose the amendment of the hon. Member Sri Kalyanasundaram and support the Bill that is under discussion. Sir, I speak out of practical experience, for I happen to be a Member of the District Board of Chingleput.

Sir, District Boards have been constituted some years ago with a laudable purpose but now they have outlived that laudable purpose. No useful or utilitarian service is being turned out by the existing district boards in the sence, that the development work in the State has been delegated to bodies like Community Development Project and Nation Extension Service. Virtually powers have been taken away from the existing District Boards except the power relating to the appointment and transfer of teachers from one area to another—just to quote an anecdote 'kicking the football from one area to the other area'. Sir, good work was being turned out in the days when institutions of this type were not in vogue but now what is the work actually turned out by the district boards. Even the power regarding laying of roads has been taken away from them. Even the power relating to the opening of institutions like veterinary centres, maternity centres, hospitals and dispensaries, has been taken away from their operation and entrusted to Block Development institutions. The only work that is now left with the district boards is the appointment of teachers and the opening of some schools under the Five-Year Plan. Even the opening of schools is not in the power of the district board, with the result that the district board meetings are a mere farce. I have been attending meetings every month. The only work that is turned out by the members, President and the Vice-President of the Board is 'manoeuvring' in respect of the appointment and transfer of teachers . . .

MR. SPEAKER: That might not be a correct word for the hon. Member to use.

SRI K. VINAYAKAM: Sir, I have been strong in my expressions. That is the actual state of affairs.

MR. SPEAKER: The hon. Member is casting aspersion on the President of the district board.

SRI K. VINAYAKAM: I will use soft language, Sir. That is the only work turned out by the district board now. Most of the district boards suffer for want of good finance. They always

[26th October 1957] [Sri K. Vinayakam]

complain of tender finance and then they approach the Government for money to augment their finances. Actually very little work is now entrusted to the district board. Even the proposal of the district board to the public to contribute 25 per cent of the amount intended for a scheme is not received warmly by them, with the result that the District Boards do not serve the laudable purpose for which they had been contemplated in the beginning. Therefore, it is right and it is proper that they should be completely abolished.

But what next, is the question. The Government should bear it in mind, the types of institutions that have got to be created in the political vacuum that would result naturally by the abolition of district boards. Sir, these district boards have been serving one good purpose by creating and developing second line of leaders to take up administration of the State. I have perused the list of the Cabinet Ministers in the past and most of the Ministers from the days of the Justice Party up to now were at one time or other President of the district board. They were trained in the administration in a smaller sphere. After acquiring qualities of good leadership and good administration, they have got opportunities of getting into the Cabinet. This has been so in the case of the Raja of Panagal, Sri B. Muniswami Naidu, Sri K. V. Reddi and lastly now Mr. Bhaktavatsalam who was once the President of the Chingleput District Board. So, Sir, a good avenue for training for leadership is there but that scope will be removed if the Government abolish the district boards. But the Government should create institutions of such type which could be useful in giving training for second line leadership . . .

SRI N. K. PALANISAMI: On a point of order, Sir.

SRI K. VINAYAKAM: I am not yielding.

MR. SPEAKER: The only person who could say that he would not yield is the Minister. The hon. Member Mr. Vinayakam has not yet become a Minister.

SRI N. K. PALANISAMI: Sir, the hon. Member has been saying something which is not relevant to the subject under discussion now.

MR. SPEAKER: The hon. Member has been saying that the district board is a training ground.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR: Sir, even the Minister should yield to a point of order.

MR. SPEAKER: Yes, the Minister also should yield to the point of order. I thank the hon. Leader of the Opposition for having come to my rescue.

SRI K. VINAYAKAM: Sir, opportunities must be given to the public to get themselves trained in political work so as to be in a position to fill up the political vacuum that would be created. Suitable legislation should be brought forward so that there will not be any paucity of leadership. In this connection, I would

[Sri K. Vinayakam] [26th October 1957]

suggest very humbly—if my suggestion would find its way to the Cabinet—that they should revive the defunct taluk board system. That would give sufficient opportunities for younger men and for younger politicians to develop their innate qualities of leadership. Sir, I was told that the existing block development areas would be constituted as a unit for the purpose of forming a committee where the officials will have the ruling voice. Sir, officials should not be entrusted with undue powers of relegating the non-officials into the background, just to give suggestions here and there, more often to be ignored. The Government should bear all these points in mind. I support the Bill. I say that elections to the district boards need not be held and that the boards can be summarily bundled up or abolished for ever.

0-40 Mr. SPEAKER: I wish to fix the time-limit for general discussion till 11-30, since many Members want to take part. I am not fixing any time-limit for each speaker, but I would request the Members to be as brief as possible.

* SRI A. A. RASHEED: I cannot understand why anybody should feel sorry for the abolition of the district boards. In a majority of cases, they have failed to justify their continuance or even their existence. It is but proper that they should go un-honoured, unwept and unsung. But I would like to know from the Hon. Minister what the interim arrangement is that she is going to make for the performance of functions which the district boards were performing up till now. Special Officers must not be trusted. An advisory committee consisting of the M.L.As. representing each district should be constituted, and the Special Officer should be asked to take its advice. The M.L.As. know the needs of their constituencies better than the Special Officers.

On the one hand we want to abolish district boards. But on the other hand the Inspector of Local Boards or the Regional Inspectors are not prompt in forming panchayats in villages. I have known cases in which application for the constitution of a panchayat has been made two years ago and yet no action has been taken. Unless the officers concerned are prompt in constituting panchayats, how can we justify the abolition of district boards? I think the Hon. Minister should issue instructions to the effect that panchayat boards should be constituted as and when the applications are received. Thank you, Sir.

* SRI S. LAZAR: கனம் சபாநாயகர் அவர்களே, கனம் அமைச்சரவர்கள் கொண்டு வந்த திருத்தத்தை ஆதரித்தும், கனம் கல்யாண சுந்தரம் அவர்கள் கொண்டுவந்த திருத்தப் பிரேரணையை எதிர்த்தும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த தீர்மானம் குறித்து பேசக்கூடிய நேரத்திலே, ஏதோ ஜில்லா போர்ட் நிர்வாகத்தை நடத்தக் கூடிய தலைவர்கள் அல்லது மற்ற நிர்வாகஸ்தர்கள் சரியான முறையிலே நிர்வாகத்தை நடத்தாத காரணத்தினால்தான் இது நீங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகிறது என்று சொல்வது அவ்வளவு பொருத்தமல்ல. ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையிலே அவர்களுக்கு இருக்கக்கூடிய வரம்பிற்குட்பட்டு அவர்களுடைய வேலைகளை நல்லமுறையில் செய்து கொண்டதான் வருகிறார்கள். ஆனால் வேறு பல ஸ்தாபனங்கள்

26th October 1957] [Sri S. Lazar]

ஏற்பட்டு இவ்வளவுதூரம் செலவு செய்து ஒரு பெரிய ஸ்தாபனத்தை மேற்கொண்டு வைத்து நடத்த வேண்டியது அவசியமா இல்லையா என்ற ஒரு பிரச்சினையான இன்றையதினம் கிளம்பியிருக்கிறது. அதைப்பற்றி பரிசீலனை செய்ய இன்னும் ஒரு ஆண்டு வரைக்கும் காலம் வேண்டுமென்று அமைச்சரவர்கள் குறிப்பிட்டார்கள். இந்தத் தீர்மானத்தை கொண்டு கல்யாணசுந்தரம் அவர்கள் பேசக்கூடிய நேரத்திலே இரண்டு முக்கியமான காரணங்களை குறிப்பிட்டுச் சொன்னார்கள். அதிலே ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் நிர்வாகந்தான் எந்த முறையிலும் சிறந்தது என்பது. ஆகவே, அவர்கள் அது தொடர்ந்து இருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட அதிகாரிகளை நியமிப்பது என்பது பொருத்தமல்ல என்று சொன்னார்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்திலே நாம் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். தேர்தல் நேரத்தில் தேர்தலுக்கு நின்றபோது, பொது மக்களுடைய ஆதரவைப் பெற்ற நேரத்தில் மூன்று வருட காலம் வரைக்குந்தான் அவர்களது நம்பிக்கையைக் கேட்டுக்கொண்டு தவிர அதற்கு அப்பால் அல்ல என்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். பொது மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து அனுப்பிய நேரத்தில் மூன்று வருஷம் நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். மூன்று வருஷ காலம் முடிந்தவுடன் அவர்கள் பதவியிலிருந்து நீங்குவது முறையே தவிர, தொடர்ந்து இருப்பது பொருத்தமல்ல. தனிப்பட்ட அதிகாரிகளை நியமிப்பது அவ்வளவு சரியல்ல என்ற காரணத்தையும் கல்யாண சுந்தரம் அவர்கள் சொன்னார்கள். அதற்கு நான் சொல்வது என்ன வென்றால், தனிப்பட்ட அதிகாரிகள், இன்றையதினம் இருக்கக்கூடியவர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்களாவார்கள். இன்றைக்கு இருக்கும் அரசாங்கம், சமீபத்திலே ஒரு சில மாதங்களுக்கு முன்னால் தேர்தலில் நின்று தேர்தலில் வெற்றி பெற்று மக்களால் அனுப்பப்பட்டிருக்கும் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டுவருவது. ஆகவே, எந்த ஒரு கஷ்டியின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று மக்கள் தெரிவித்தால்களோ அந்த கஷ்டியின் சார்பாக அமைந்திருக்கும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தனிப்பட்ட அதிகாரிகளை நாம் ஏற்றுக்கொள்வதுதான் முறை. அடுத்தபடியாக, அவர்கள் சொன்ன மற்றொரு காரணம், இப்பொழுது நிர்வாகத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு தக்க நோட்டீஸ் கொடுக்கவில்லை யென்பதாகும். நாம் அறிவோம், தேர்தல் நேரத்தில் நியமனப்பத்திரம் கொடுக்கச் சென்றபோது 1957 அக்டோபர் 31-ம் தேதிவரைக்குந்தான் பதவி காலம் கொடுக்கப்படும் என்பதை உணர்ந்துதான் தேர்தல் மனுக்களைத் தாக்கல் செய்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அக்டோபர் 31-ம் தேதி அவர்கள் வெளியேற வேண்டும். அதற்கென்று தனிப்பட்ட நோட்டீஸ் இப்பொழுது கொடுக்க வேண்டுமென்று சொல்வது பொருத்தமான வாதமல்ல என்று சொல்லிக்கொண்டு அமைச்சரவர்கள் கொண்டுவந்திருக்கக்கூடிய தீர்மானத்தை சபை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று சொல்லி, எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

* SRI D. S. AUTHIMOOLAM: கனம் சபாநாயகர் அவர்களே, இந்த ஜில்லா போர்டுகளின் ஆயுளை இவ்வளவு குறுக்கி இப்பொழுது ஒரேயடியாக, ஜனநாயக பிரதிநிதிகளால் ஆளப்பட்ட ஒரு ஸ்தாபனத்தை ஒரு எக்ஸ்ப்ரீட்டிவ் ஆபீஸர் என்ற முறையில் ஒரு ஜில்லா கலெக்டரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது என்பது, எந்த ஜனநாயகத்தை விரும்பிப் பேசுகிறதோ காங்கிரஸ் அதை குழி தோண்டி புதைக்கும் செயல்தான் இது என்று வருத்தத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட இந்த சபையின் பொறுப்பை ஒரு நிர்வாகஸ்தரின் கையில் ஒப்படைக்கவேண்டுமென்று சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். போதியபணம், கிரான்ட் தொகையாக சர்க்காரினால் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்திற்காகத்தான், இந்தமாதிரி பொது ஜனப் பிரதிநிதிகள் இருந்தால் அடிக்கடி தொந்தரவுகள் செய்வார்கள், ஆகவே அதிலிருந்து தடுத்துக்கொள்ள இது ஒரு குறுக்கு வழி என்று அரசாங்கம் முடிவுசெய்திருக்கிறது என்று சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.

[Sri D. S. Authimoolam] [26th October 1957]

ஜில்லா போர்ட் நிர்வாகம் இந்த தேசத்திலே வெள்ளைக்கார சர்க்காரால் கொடுக்கப்பட்ட நல்ல நிர்வாக ஸ்தாபனங்களில் ஒன்றாகும். அதிலும் முக்கியமாக, சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவிலுள்ள எந்த மாகாண ஜில்லாப் போர்டுகளையும் விட இந்த மாகாணத்திலுள்ள ஜில்லா போர்ட் நிர்வாகந்தான் ரொம்பவும் சாலச் சிறந்தது. ஜில்லா போர்ட் நிர்வாகம் சென்ற காலத்தில், ஜஸ்டிஸ் பார்ட்டி காலத்திலிருந்து நாள்தோறும் தேதிவரையில் நல்ல வேலைகள் பல செய்திருக்கின்றன. கிராமங்களில் நன்றாக பல ஆயிரக்கணக்கான மைல்கள் ரோடுகள் ஐந்தாறு வருஷங்களுக்கு மத்தியில் ஜில்லா போர்டுகள், காங்கிரஸ் ஜில்லா போர்ட் நிர்வாகத்தின் கீழும் நடந்திருக்கிறது. அது, காங்கிரஸ் சர்க்காருக்கே ஒரு பெருமையாகும். அந்த முறையில் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கும் ஒரு ஸ்தாபனத்திற்கு கிறான்ட் கொடுக்க முடியாது என்ற ஒரு காரணத்திற்காக அதைக் கலைத்து விட்டு அதன் நிர்வாகத்தை ஒரு கலெக்டரின் கையிலோ அல்லது ஒரு ஸ்பெஷல் ஆபீஸரின் கையிலோ ஒப்படைப்பது என்பது வருந்தத்தக்கதொரு விஷயமாகும். முக்கியமாக பணங்கள் கொடுக்க வேண்டும். அதற்கு வேண்டிய ஒரு முறையை நாம் ஆராய வேண்டும். கிராமாந்திரங்களில் இன்னும் பல சாலைகள் போட வேண்டியிருக்கிறது. அதேமாதிரி சாலைகள் எல்லாம் ஏராளமாக ரிப்பேர் செய்யவேண்டிய நிலைமையில் இருக்கின்றன. கிராமங்களில் உள்ள வைத்திய வசதிக்கான ஸ்தாபனங்கள் பல மூடப்பட்டுக்கிடக்கின்றன. அவைகளை திரும்ப நடைபெறும்படிச் செய்யவேண்டும். பொது ஜனப் பிரதிநிதிகள் இருந்தால்தான் அவைகள் நன்கு வேலை செய்யமுடியும். கம்யூனிட்டி ப்ராஜெக்ட்ஸ்-ம், நாஷனல் எக்ஸ்டென்ஷன் ஸ்கீழும் நடந்து வருகின்றன. ஆதலால் அதற்கும் ஜில்லா போர்ட் ஸ்தாபனத்திற்கும் உதவித் தொகை கொடுப்பது இயலாத காரியமாகும் என்று சொல்லலாம். அது ஓரளவு நடந்துகொண்டு இருந்தாலும், ஜில்லா போர்ட் நிர்வாகத்தின் கீழ் கிராமங்களுக்கு தேவைகள் ஏராளமாக இருக்கின்றன. மேற்கொண்டு ஜில்லா போர்ட் நிர்வாகத்தின்கீழ் ஆயிரக்கணக்கான ஆரம்பப் பள்ளிகளும் ஹைஸ்கூல்களும் உயர்நிலைப் பள்ளிகளும் இருக்கின்றன. அவைகள் செவ்வனே நடைபெறவேண்டும். புதிதாக கட்டிட வசதிகள் வேண்டுமென்றாலும், பொதுஜனப் பிரதிநிதிகள் இருந்தால்தான் அந்தந்த இடங்களின் தேவைகளை கவனித்து அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்ய முடியும். ஆகவே எல்லா காரியங்களையும் ஒருமிடத்தில் (centralize) சென்ட்ரலைஸ் செய்யவது என்ற கொள்கையை வைத்துக்கொள்ளக்கூடாது. இப்பொழுது எப்படி இந்திய சர்க்காரின் கையில் எல்லா அதிகாரமும், பணமும் இருக்கின்றதோ அதேமாதிரி இப்பொழுது பழையபடிக்கு கலெக்டர் என்ற ஒரு அதிகாரியின் கையில், அல்லது ஒரு ஸ்பெஷல் ஆபீஸரின் கையில் ஜில்லா போர்ட் என்ற ஸ்தாபனம் போய் சேர்ந்து சென்ட்ரலைஸ் ஸாகிவிடும். “டெஸென்ட்ரலைஸ்” செய்யவேண்டியது காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கவேண்டும். அந்த முறையில் இந்த போர்ட் நிர்வாகத்தை கலெக்டரிடமோ அல்லது ஒரு ஸ்பெஷல் ஆபீஸர் கையிலோ ஒப்படைப்பது என்பது வருந்தத் தக்கதொரு காரியமாகும். அதனால் நான் அதை எதிர்க்கிறேன். அப்படியில்லாவிட்டால் ஜனநாயகத்தைப்பற்றி பேசுவது மக்களுக்கு மத்தியில் செல்வாக்கு இழந்து போகும். கிரான்ட் தொகைகள் சரியான விதத்தில் கிடைக்காமல் இருந்து கொண்டு இருக்கிறது. இந்த காங்கிரஸ் நிர்வாகத்திலும் நிதி உதவி சரியான சமயத்தில் கிடைப்பதில்லை. ஐந்தாறு வருஷங்களாக இந்த கஷ்டங்கள் இருந்துகொண்டிருக்கின்றன. ரோடுகள் செப்பணிவதற்கான உதவியும் சரியான சமயத்தில் கிடைப்பதில்லை. பள்ளிக்கூடங்களுக்குள்ள உதவி தொகையும் சரியாக கிடைப்பதில்லை. ஜஸ்டிஸ் பார்ட்டி காலத்தில் தான் பஞ்சாயத்துக்கள், ஜில்லா போர்டுகள் நன்றாக நடந்தன, திறமையாக நடந்தன, அவர்களுடைய காலத்தில் சரியாக நடந்துகொண்டிருந்தன. அப்போது இந்த உதவிகள் எல்லாம் சரியாக கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது அவர்கள் வைத்திருந்த பணத்திலிருந்துதான் உதவி தொகையிலல்லாமல் ஜில்லா போர்டுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும் இப்போதுள்ள ஜில்லா போர்டுகள் பல விதமான லோக்கல் டெவலப்மெண்ட் ஸ்கீம்கள் செய்துவருகின்றன. பல இடங்களிலும் ஜில்லா போர்டுகளினாலும் பல ஜில்லா போர்டு தலைவர்களின்

[26th October 1957] [Sri D. S. Authimoolam]

முயற்சியினாலும் அந்தந்த இடங்களில் நல்ல வேலை செய்துவருகிறார்கள். அந்த வேலைகள் கணிசமான முறையில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆகவே ஜனநாயகத்தின்பேரில் இந்த விதமான முடிவு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் கொண்டு வந்திருக்கும் திருத்தத்தை ஆதரிக்கிறேன்.

* SRI S. RAMASAMI NAIDU : கனம் சபாநாயகர் அவர்களே, கனம் மந்திரி அவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத்தை சர்ச்சிக்கும்பொழுது தோழர் வினாயகம் அவர்களும் மற்றும் சிலரும் பேசியது மாதிரியுள்ள பேச்சுக்கள் எழும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்று இதை எந்த விதத்தில் மாற்றி அமைப்பது என்பதுபற்றி தீர்மானிக்காத காரணத்தால் மத்திய காலத்தில் இந்த ஸ்தலஸ்தாபனங்களை யாரிடம் ஒப்படைப்பது என்பதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி சர்க்கார் உத்தியோகஸ்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் கூறவில்லை. அதைப்பற்றி சர்ச்சிக்க வேண்டிய சமயமும் இல்லை. சென்ற தடவை கலெக்டர் அவர்களிடம் ஒப்புக்கொடுத்த விஷயங்களைப்பற்றியே இப்பொழுது அவ்வாறு நடக்குமோ என தோழர் கல்யாணசுந்தரம் சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறேன். சர்க்கார் இது சம்பந்தமாக என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதைப்பற்றி சர்ச்சிக்க வேண்டியதும் இல்லை. தோழர் வினாயகம் அவர்கள் பேசும்பொழுது செங்கல்பட்டு ஜில்லா போர்டு நிர்வாகம் அரசியல் பாடம் படிப்பதற்கு ஒரு அடிப்படையாக இருந்து வருகிறது என்று சொன்னார்கள். அரசாங்கத்தை நடத்துவதற்கு ஒரு பள்ளிக்கூடமாக இருந்தது என்று சொல்லும் காலத்தில் அவர் ஆங்கிலத்தில் “பொலிடிகல் ட்ரையினிங் க்ரௌண்ட்” என்று சொன்னார்கள். நிர்வாகத்துறையில் படித்துக்கொள்வதற்கு ஒரு ஸ்தாபனமாக இருந்தது என்ற அர்த்தத்தில்தான் அவ்விதம் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

SRI K. VINAYAKAM: I said political training as well as administrative training.

SRI S. RAMASAMI NAIDU : அவ்விதம் இருந்த காலம் போய் விட்டது. நல்லபடி இயங்காத ஜில்லா போர்டுகள் எல்லாம் சாகத்தான் வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லுகிற இந்த காரணங்களுக்காக சாகவேண்டிய அவசியமில்லை என்று சொல்ல விரும்புகிறேன். நாட்டிலே உள்ள மக்களுக்காக ஸ்தல ஸ்தாபனங்களை நல்ல எண்ணத்தோடு ஆளும் கட்சியினர் சில சீர்திருத்தங்களை கொண்டுவரப்போகிறார்கள் என்று எண்ணித்தான் நான் இதை ஒப்புக்கொள்ளுகிறேனே தவிர வேறு ஒன்று மில்லை. அதல்லாமல் வெறும் வாத்தியாயர்களை மாற்றக்கூடிய வேலையை மாத்திரம் செய்துகொண்டிருக்கிற வேலையைத்தான் ஸ்தல ஸ்தாபனங்கள் செய்துகொண்டிருக்கிறது என்று கனம் அங்கத்தினர் சொன்னார்கள். அவர்கள் வாத்தியார்கள் விஷயத்தில் மாத்திரம் கவனம் செலுத்தியிருக்கிறார்களே தவிர வேறு ஒன்றிலும் கவனம் செலுத்தவில்லை என்றுதான் சொல்லுவேன். செங்கல்பட்டு ஜில்லாவை பொருத்தவரை மதிப்பிற்குரிய ராமசாமி முதலியார் அவர்கள் தலைவராக இருந்த காலத்திலும் அதற்கு பின் நண்பர் திரு. கோவிந்தராஜாவு நாயுடு இருந்தபோதிலும் பல நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சென்னையில் இருக்கும் கனம் அங்கத்தினர் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். சில ஆசிரியர்களுடைய மாற்றம் பற்றிய சிபாரிசுகள் வெற்றியடையாமல் போனதினால்தான் இவ்விதம் கோபப்படுகிறார்களோ என்னவோ தெரியவில்லை. இதற்காக கனம் அங்கத்தினர் அவர்கள் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளுக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது அதற்காகத்தான் கலைக்கப்படப் போகின்றன என்றும் இங்கு அங்கத்தினர்களால் சொல்லப்பட்டது. அதுவும் சரியான காரணம் அல்ல என்றே நினைக்கிறேன். பல வேலைகளுக்கும் சர்க்கார் பணம் கொடுத்துவருகிறார்கள். சர்க்கார் பண உதவியுடன்தான் இந்த ஸ்தாபனங்கள் நடக்கின்றன என்பது

[Sri S. Ramasami Naidu] [26th October 1957]

எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதல்லாமல் பணம் கொடுக்கவேண்டுமென்பதற்காக இதை கலைக்க வேண்டுமென்பது சர்க்காரினுடைய நோக்கமல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். தோழர் கல்யாணசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டதுபோல் இப்போது இருக்கும் ஜில்லா போர்டையே இன்னும் மூன்று மாத காலத்திற்கு நீட்டி கொடுத்தால் என்ன என்கிற ஆலோசனையும் பரிசீலிக்க வேண்டியதுதான். சர்க்கார் சொல்லுவதுபோல் உடனே எடுத்துவிடவேண்டும் என்றுள்ள முடிவை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். 3 மாத காலத்திற்கு சர்க்கார் இதை யோசித்து பார்க்கலாம் என்றே எனக்கும் தோன்றுகிறது. இதை எதிர்த்து ஒரு யோசனையை சர்க்கார் கட்சியிலிருந்து சொல்லுவதற்கு நான் தயாராக இல்லை என்றாலும் இதைப்பற்றியும் யோசிக்க வேண்டியது சர்க்காருடைய கடமை என்றே எண்ணுகிறேன். ஆனால் இப்போதுள்ள ஜில்லா போர்டுகள் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. இப்போது இருக்கும் பல கல்வி ஸ்தாபனங்கள், மருத்துவ ஸ்தாபனங்கள் ஜில்லா போர்டுகளினால் நடத்தப்படுகிறது. இன்னும் இதைப்பற்றி தோழர் கல்யாணசுந்தரம் அவர்கள் சொன்னது மாதிரி இதை இன்னும் சிறிது காலத்திற்கு நீட்டி கொடுத்து கொண்டு போகவேண்டிய காரியங்களைப்பற்றி கவனிக்க வேண்டியது அவசியம்தான். மேலும் இதைப்பற்றி விரிவான திட்டம் கொண்டு வரப்படுவதால் இதை தட்டி கழிக்கிறார்கள் என்று சொல்ல நான் தயாராக இல்லை. சர்க்கார் என்ன நோக்கத்தோடு அபிவிருத்தி திட்டங்களைக் கொண்டுவந்து புகுத்தியதோ அவற்றையெல்லாம் நிறைவேற்றி ஜில்லா போர்டு வெற்றி பெற செய்திருக்கின்றன. எங்கு சென்று பார்த்தாலும் நாட்டில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். பகுதி வளர்ச்சி திட்டங்கள் பல இருக்கின்றன. இவையெல்லாம் வெற்றிகரமாக நடைபெறவேண்டுமானால் பொதுமக்களிடையே தொடர்புள்ள ஒரு ஸ்தாபனம் அவசியம்தான் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். ஆதலால் இந்த மசோதாவில் உள்ள ஒரு கருத்தை வைத்துக்கொண்டு இதைக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்லுவதற்கில்லை. ஸ்தல ஸ்தாபனங்கள் இப்போது இருப்பதை விட இன்னும் நல்ல முறையில் அமையவேண்டும் என்ற முறையில் தான் வேலை செய்து வருவதாக தெரிகிறது. இன்னும் நாலேந்து தினங்களில் இதைப்பற்றி விரிவான அறிக்கை நம் முன் வரவிருக்கிறது. ஆதலால் இதில் ஏதாவது உள் கருத்துக்கள் இருக்கலாம் என்று நினைத்து எதிர்க்க வேண்டுமென்று அவசியமில்லை. இப்போது இருக்கிற முறை நன்றாக இயங்கி வருகிறது. மேலும் நடுத்தர கல்வி, உயர்தர கல்வி இவைகள் எல்லாம் மக்களுக்கு பிரயோஜனப்படுகிற வகையிலும், பொதுமக்கள் சௌகரியத்திற்காக ரஸ்தாக்கள் அமைப்பதிலும் மற்றும் பல விஷயங்களிலும் சர்க்கார் நேரடியாக ஈடுபட்டாலும் கூட அதற்காக இருக்கிற அதிகாரிகள் எல்லாம் அந்தந்த ஜில்லா போர்டுகளோடு கலந்து ஆலோசித்துக்கொண்டு செய்து வருகிறார்கள் என்பது கனம் அங்கத்தினர்களுக்கும், இதில் அக்கரை கொண்டிருக்கிறவர்களுக்கும் தெரிந்திருக்கும். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஜில்லா போர்டுகளின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களைக் கவனிக்குமிடத்து, பல துறைகளிலும்—கல்வியிலானாலும் சரி, மற்றத் துறைகளிலானாலும் சரி, ஆரம்பக் கல்வியிலானாலும் சரி, உயர்தர கல்வியிலானாலும் சரி, மருத்துவக் கல்வியிலானாலும் சரி, ஐந்தாண்டுத்திட்டத்தில் உள்ள பங்கிற்கு மேலே நான்கு பங்கு அதிகமாக ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனத்திலும் செய்திருக்கிறார்கள் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில், ரஸ்தா வேலைகளைச் செய்திருக்கும் ஜில்லா போர்டுகளின் பணியை அலசிப்பார்த்தால், ஐந்தாண்டுகளுக்குள்ளே அந்த ஜில்லாக்களில் எல்லா ஓடைகளுக்கும் பாலம் கட்டவும், ரஸ்தாக்களை மேம்படுத்தவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது தெரியவரும். இந்த வேலைகளை இனிமேல் பிரிக்கப்படும் ஸ்தல ஸ்தாபனங்கள் எவ்வாறு மேற்கொள்ளப் போகின்றன; அவைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டபோகின்றன என்பது தெரியாத நிலையில் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியிருக்கிறதே என்ற மனக்கஷ்டத்தைத் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் இல்லை. இருந்தாலும்கூட, பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் இந்த சர்க்கார் மக்களின் அபிலாஷைக்கு விரோதமாகச் செயல்

26th October 1957] [Sri S. Ramasami Naidu]

படாது என்ற நிச்சயம் இருப்பதால் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இருந்தாலும் சில நல்ல யோசனைகள் கொடுக்கப்பட்டால் அவைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று சர்க்கார் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சர்க்கார் கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையிலும், ஒரு ஜில்லா போர்டு தலைவன் என்ற முறையிலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சிலர் சொன்னது போன்று ஜில்லா போர்டுகளைக் கலைக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவைகளுக்கு பதிலாக நல்ல முறையில் வேறு ஸ்தாபனங்களை சர்க்கார் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜில்லா போர்டு தலைவர்களின் பதவிக்காலத்தை மூன்று வருஷங்களுக்கு மேல் நிர்ணயிக்க வேண்டுமென்பதுபற்றி இந்தப் பக்கத்திலுள்ள ஒரு கனம் அங்கத்தினர் கூறினார். மூன்று வருஷங்களுக்கு மேல் சர்க்கார் அனுமதிக்கவில்லை. நாங்கள் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் காங்கிரஸின் சார்பில் பொதுமக்களிடமிருந்து பெருவாரியான வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். ஆகவே பொதுமக்கள் காங்கிரஸ் சர்க்காரை ஆதரிப்பார்கள். அப்படியிருக்கும்போது இன்னும் ஒரு மாதமோ மூன்று மாதங்களோ நாங்கள் ஜில்லா போர்டு தலைவர்களாக நீடித்திருந்தால் மக்களின் அபிமானத்தை இழந்தவர்களாகிவிட்டோம். மேலும், ஜில்லா போர்டு தலைவர்களின் பதவிக்காலத்தை 5 வருஷங்களாக ஆக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, எந்த விதமான துர் எண்ணத்தின் பேரிலும் சர்க்கார் இந்த மசோதாவைக் கொண்டுவரவில்லை என்பதையும் தெரிவித்துக் கொண்டு, இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்.

SRI P. G. KARUTHIRUMAN : கனம் சபாநாயகர் அவர்களே, இப்போது சர்க்காரால் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மசோதாவை ஆதரித்துச் சில கருத்துக்களைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். இந்த மசோதாவிற்கு சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஒரு திருத்தத்தில் கனம் அங்கத்தினர் ஸ்ரீ கல்யாணசுந்தரம் அவர்கள் இதே ஜில்லா போர்டுகள் கொஞ்ச நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். கனம் நண்பர் ஸ்ரீ ராமசாமி நாயுடு அவர்கள் பேசிய போது, அவர்கள் எதைப்பற்றிக் குறிப்பாகப் பேசினார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

SRI K. ANBAZHAGAN : கனம் சபாநாயகர் அவர்களே, On a point of order Sir நம்முடைய சட்டமன்றத்தில் கனம் உறுப்பினர்கள் பேசுகின்றபோது தங்களுடைய பேச்சுக்களில் பிற உறுப்பினர்களின் பெயர்களை வழக்கமாகக் குறிப்பிட்டு வருகிறார்கள். இவ்வாறு பிற உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது தவறு என்று சில சட்டமன்றங்களில் கருதப்பட்டுவரும் காரணத்தால், அப்படி பெயர்களைக் குறிப்பிடலாமா என்று அறிய விரும்புகிறேன்.

MR. SPEAKER : அங்கத்தினர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இங்கிலாந்து தேசத்து சட்டமன்றத்தில் பிற அங்கத்தினர்களின் பெயர்களை அப்படியே குறிப்பிடுவது கிடையாது; அவர்களுடைய தொகுதியின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்த நாட்டில் அங்கத்தினர்களை அவர்களுடைய பெயர்களைக் கொண்டே குறிப்பிடுவதுதான் வழக்கம். மேலும், அவர்களுடைய பெயர்களுடன் “கனம்” என்ற வார்த்தையைச் சேர்த்துக் குறிப்பிட்டால் அது மரியாதையாகத்தான் இருக்குமே தவிர, அப்படி குறிப்பிடுவது தவறில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.

SRI P. G. KARUTHIRUMAN : கனம் சபாநாயகர் அவர்களே, இப்போது ஜில்லா போர்டுகளுக்கு ஸ்பெஷல் ஆபீசர்களை நியமிக்கும் சர்க்கார் கொள்கையை எடுத்துக்கொண்டால், இதுவரையிலும் நடந்து வரும் ஸ்தலஸ்தாபனங்கள் திறமையற்றவையாக இருந்துவருகின்றன என்று கருதி இந்த மசோதாவை சர்க்கார் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இப்போதிருக்கும் நிலைமையில்,

[Sri P. G. Karuthiruman] [26th October 1957]

நம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நோக்கமெல்லாம் என்ன? சர்க்காரின் நோக்கமும் என்ன? ஓரிடத்தில் அதிகமாக அதிகாரங்களைக் கொடுக்காமல் கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆகவே, பல நூற்றாண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்துவந்த கிராமங்கள் சுகாதார வசதிகளும் ஆஸ்பத்திரி வசதிகளும் மற்ற வசதிகளும் பெற்றுப் பயனடையும்படி செய்வதற்காக தேசிய அபிவிருத்தித் திட்டங்களையும் சமுதாய நலத் திட்டங்களையும் நிறைவேற்றும்போது, மக்களிடத்தில் அதிகாரம் குவியும்படி செய்யவேண்டும் என்ற அடிப்படையில்தான் சர்க்கார் செயலாற்றி வருகிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஜில்லா போர்டுகள் நிர்வாகம் இருந்த நிலைமையையும் இப்போது இருக்கும் நிலைமையையும்—அவைகளுடைய வேலைகளின் பளுவைப்பற்றி யோசித்துப் பார்த்தால்—ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிக மிக நன்றாக விளங்கும். உதாரணமாக, சுமார் 10-15 வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் ஜில்லாவில் ஸ்தல ஸ்தாபனங்களினதும் 10 உயர்தரப் பள்ளிக்கூடங்கள்தான் இருந்தன. ஆனால் இப்போது அங்கே 37 உயர்தரப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அங்கே இப்போது ஆயிரக்கணக்கான ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. ஆனால் வேலை அதிகமாகப் போகும்போது அந்த ஸ்தல ஸ்தாபனங்கள் சரிவர அவைகளை கவனிக்க முடிவதில்லை. காரணம் எல்லா இடங்களிலும் செளகரியங்கள் கிடைப்பதில்லை. ஆகவே சமுதாய நலத் திட்டங்களையும், தேசிய அபிவிருத்தித் திட்டங்களையும் நிறைவேற்றும் போது மக்களிடையே விழிப்பு ஏற்படச் செய்து அவர்களுடைய ஒத்துழைப்பைப் பூரணமாகப் பெறுவதற்காக ஜில்லா போர்டுகளை நல்ல முறையில் பிரிப்பதற்கு ஸ்தல ஸ்தாபன வெள்ளை அறிக்கையில் யோசனை கூறப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்துக்களுக்கு அதிக அதிகாரம் வழங்கவேண்டும். அப்போதுதான் அவை நன்றாக செயலாற்ற முடியும். மேலும், ஸ்தல அபிவிருத்தித் திட்டங்களும் மற்ற திட்டங்களும் திறம்பட நிறைவேற்றப்படுவதற்கு மக்கள் அவற்றில் அக்கறை காட்ட வேண்டுமென்றால் பஞ்சாயத்துப் பகுதிகள் குறைந்த விஸ்தீரணமுள்ளவையாக இருக்கவேண்டும். இப்போதுள்ள ஸ்தலஸ்தாபன முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் நம்மிடையே அபிப்பிராயபேதம் கிடையாது. அவைகளை மாற்றியமைக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிக்காரர்களும் சொல்லவில்லை. அந்தக் காரியத்தை மூன்று மாதங்களோ ஆறு மாதங்களோ ஒத்திப்போட வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். ஆகவே ஜில்லா போர்டுகளை மாற்றியமைக்கவேண்டும் என்பதுபற்றி அபிப்பிராயபேதம் இல்லை. அதை எப்போது செய்யவேண்டும் என்பது பற்றியும், அதைச் செய்யும்போது இடைக்காலத்தில் அந்த ஸ்தாபனங்களை யார் கவனித்துவருவது என்பது பற்றியும் அபிப்பிராயபேதம் இருக்கிறது. இடைக்காலத்தில் இருக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் யதேச்சாதிகாரிகளாக நடந்து கொள்ளக்கூடாது என்று நாம் கருதுகிறோம். மக்களுக்கு சீக்கிரம் நன்மைகள் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் ஸ்தலஸ்தாபனங்களை சீக்கிரம் மாற்றியமைத்தாகவேண்டும். தேசிய அபிவிருத்தித் திட்டங்களினதும் பல விதமான திட்டங்கள் இருக்கின்றன. இவைகளை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு ஜில்லாவிலும் பல யூனிட்கள் அமைக்கப்பட்டவேண்டி இருக்கின்றன. கிராமப் பஞ்சாயத்து போர்டு அங்கத்தினர்களின் யோசனையையும் நம் யோசனைகளையும் கேட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது, ஒவ்வொரு ஜில்லாவிலும் 20-30 பிளாக்குகள் இருந்தால் காரியங்கள் நன்றாக நடப்பதற்கு அனுசூலமாக இருக்கும்; அப்படி இருந்தால் எல்லா பிளாக்குகளிலும் ஏக காலத்தில் காரியங்கள் நடப்பதற்கு அனுசூலமாக இருக்கும். ஆனால் இந்த மசோதாவைப்பற்றிப் பேசும்போது அதைப்பற்றி விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை. இடைக்காலத்தில் ஸ்பெஷல் ஆபீசரை நியமிக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதான் இப்போது பிரச்சனை. ஸ்பெஷல் ஆபீசர் எத்தகையவராக இருப்பார் என்பதுகூட மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களின் பதவிக் காலம் மூன்று வருடங்கள்தான் என்று நிர்ணயிப்பது நல்ல யோசனை ஜில்லா போர்டு நிர்வாகத்தை தனிப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைப்பது பற்றியதுதான் இப்போதைய பிரச்சனை. சட்ட சபை அங்கத்தினர்களாகிய

26th October 1957] [Sri P. G. Karuthiruman]

நாம் பிரதிநிதிகளாக இருந்து அறிவுடனும் ஆற்றவுடனும் செயலாற்றும் வரையில் அவரை யதேச்சாதிகாரியாக விடமாட்டோம் என்று நாம் உறுதிக்கொள்ளலாம்.

ஆகவே, நமக்கு இருக்கும் உரிமையை, நமக்கு இருக்கும் சக்தியை நமக்கு இருக்கும் அறிவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது தவறுகள் இருந்தால் அதைச் சர்க்காருக்குச் சொல்லலாம். இதில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி ஜில்லா போர்டுகளை மாற்றி அமைக்கும் நிலையிலே, வேண்டிய திட்டங்களை வெள்ளை அறிக்கையிலே கனம் அங்கத்தினர்கள் எல்லோரும் சொல்லலாம் என்று சொல்லி, சர்க்கார் கொண்டுவந்த மசோதாவை ஆதரிக்கிறேன். “பழைய கருத்துகளை புதியன புத்தலும் வடிவம் வகையினாலே” என்று மனனோர் சொன்னபடி காலத்திற்கேற்றபடி நாம் மாறுதல்களைச் செய்து தகுந்த அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற முற்போக்குக் கருத்துக்களைக்கொண்ட நாட்டிலே, நாம் காலத்திற்கேற்றபடி மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிக்கொண்டு இந்தத் திருத்தத்தை எதிர்க்கிறேன்.

SRI K. RAMACHANDRAN: கனம் சபாநாயகர் அவர்களே, ஸ்தல 11-11 a.m.
ஸ்தாபனங்கள் ஜனநாயக முறையிலே இயங்கவேண்டுமென்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமையில்லை. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய ஜில்லா போர்டுகளை எடுத்துக்கொண்டால், அவைகள் பரவலான ஜில்லா பூராவையும் நிர்வகிக்க வேண்டிய நிலையிலே பல விதமான ஊழல்கள் ஏற்படுகின்றன என்பது நாம் நிதர்சனமாகக் கணடுவரக்கூடிய ஒரு விஷயமாகும். பொதுவாக ராமநாதபுரம் ஜில்லாவை எடுத்துக்கொண்டால், எங்கள் பகுதியிலே உபாத்தியாயர்கள் இல்லாத பள்ளிகளும், டாக்டர்கள் இல்லாத ஆஸ்பத்திரிகளும், ரோடுகள் இல்லாத கிராமங்களும் அநேகம் இன்றைக்கும் இருந்துகொண்டிருக்கின்றன. அந்த முறையிலே பார்க்கும்போது ஒரு ஜில்லா பரவலாக இருக்குமானால், பல பகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஜில்லா போர்டுகள் நன்றாக வேலை செய்வது அதிலுள்ள அங்கத்தினர்களின் வலிமையையும் இணக்கத்தையும் பொருத்திருக்கிறது. இந்த ஜில்லா போர்டுகள் தேவையில்லை என்பதைப் பொருத்தவரையில் நானும் அதை ஒப்புக்கொள்கிறேன். இவைகளுக்கு பதிலாக சிறந்த முறையில் அதனுடைய பரப்பு குறைக்கப்பட்டு, விரைவாக முன்னேற்றம் செய்ய ஏற்பாடு செய்ய முடியும். ஆனாலும், இடைக்காலத்திலே கொண்டு வந்திருக்கிற சட்டத்திலே எத்தகைய ஆபீசரை ஸ்பெஷல் ஆபீசராக நியமிக்கப்படும் என்பதைப் பற்றிச் சரியான குறிப்பு இல்லை. அதில் என்ன சொல்லியிருக்கிறதென்றால், கலெக்டர், அல்லது ரெவின்யூ டிவிஷனல் ஆபீசர், அல்லது வேறு அதிகாரிகள் ஸ்பெஷல் ஆபீசராக நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இடைக்காலம் என்று சொன்னால் அது குறுகிய காலமாகத்தான் இருக்கவேண்டும். ஒரு வருஷம் என்பது மிகவும் அதிகமான காலமாகும். மூன்று மாதத்திற்குள் இந்த வெள்ளை அறிக்கையை பரிசீலனை செய்து முடிவுகள் செய்து அமுலுக்குக் கொண்டுவரலாம். அதற்கு ஒரு வருஷம் தேவையில்லை. மூன்று மாதத்திற்குள்ளேயே செய்யலாம். இந்த இடைக்காலத்தில் புதிய ஆபீஸர்களைப் போட வேண்டிய அவசியமில்லை. அப்படிப் போடுவதில் போட்டிகள் ஏற்படும். இப்போது இருக்கக்கூடிய அதிகாரிகளையே, அதாவது ரெவின்யூ டிவிஷனல் ஆபீஸர்கள், அல்லது கலெக்டர்கள், இவர்களை ஒவ்வொரு ஜில்லா போர்டுக்கும் ஸ்பெஷல் ஆபீசர்களாகப் போடலாம். அப்படிப் போட்டு, மூன்று மாதத்திற்குமேல் ஒரு வருஷத்திற்கு நீடித்தால் தவறுகள் ஏற்பட்டுவிடும். நாம் அதற்கான சட்டத்தைக் கொண்டுவந்து நிர்வாகத்தை மாற்றிவிட ஏற்பாடு செய்யவேண்டும். இப்போது இருக்கக்கூடிய சட்டப்படி அதில் குறிப்பிட்டுள்ள ஸ்பெஷல் ஆபீசரைப்பற்றிச் சந்தேகப்படுகிறேன். ஏற்கனவே ஜில்லா போர்டு அங்கத்தினர்களாக இருப்பவர்களையே ஸ்பெஷல் ஆபீசராக நியமிக்கலாம். அதற்கு அதில் இடமிருக்கிறது. அல்லது வேண்டியவர்களை நியமிக்கவும் இடமிருக்கிறது. அவசியமான இந்தத் திருத்தத்தை ஏற்று இப்போது ஸர்வீசிலே இருக்கின்ற ரெவின்யூ டிவிஷனல் ஆபீஸர்களையும், அதற்குக் குறையாத ரேங்கில் உள்ளவர்களையும் நியமித்து வேண்டிய திருத்தங்களைக் கொண்டு வருவதற்காகவும், நீண்ட காலத்திற்குச்

[Sri K. Ramachandran] [26th October 1957]

செல்லாமல் மூன்று மாத காலத்திற்குக் குறைக்கவும் இந்த மசோதாவை ஆய்வுக் குழுவுக்கு விடவேண்டும் என்ற கனம் அங்கத்தினர் கல்யாணசுந்தரம் அவர்களின் திருத்தத்தை ஆதரித்து முடித்துக்கொள்ளுகிறேன்.

SRI A. NESAMONY: Mr. Speaker, Sir, I have very little experience of the administration of district boards for we had neither the fortune nor the opportunity of being administered by a district board. But I would like to point out one or two things by way of comments on this piece of legislation. I may be pardoned for putting it in a rather crude manner by saying that this piece of legislation attempts at putting the cart before the horse. We are all asked to discuss on the 4th and 5th November this voluminous white paper of 200 pages and then come to a conclusion as regards the future set-up of the local administration. Before the policy of the Government could be enunciated by a discussion on the white paper, we are now faced with a *fait accompli*. Of course with the change in times the policies that are now followed by the Government must change. More than the policies of the Government, the attitude of the officers running the administration must change. This is a vital point on which special emphasis must be laid.

In this connection, I shall just read out the Statement of Objects and Reasons and the relevant clause to show that there seems to be a little inconsistency in the whole piece of legislation. The Statement of Objects and Reasons says—

“The term of office of members of all district boards in the State is due to expire on the 1st November 1957. A decision regarding the permanent set-up of local administration throughout the State including the important question whether the district boards should be continued or not will have to be taken shortly. Pending such decision, it is proposed to postpone the elections to district boards and to appoint Special Officers to be in charge of the administration of district boards”.

Sub-clause (i) of clause 2 says—

“to postpone the elections to every district board up to such date not being later than the 31st day of October 1958 as the State Government may fix”.

What is the implication of this clause? If election is postponed, does it imply that the life of the district board is extended? Nothing is said about the abolition of the district board. Sub-clause (i) of clause 2 assumes the existence of the district board, and that election to it is postponed for a year. Hon. Members have been urging, from a reading of the Statement of Objects and Reasons, that this is an attempt to wipe off the district boards and hand them over to the Collector or any other officer who may be appointed by the Government. Then, sub-clause (ii) of clause 2 says—

“to appoint for any district board a Special Officer to exercise the powers, discharge the duties and perform the functions—

(a) of the district board until a board has been constituted”.

[Sri A. Nesamony] 26th October 1957]

The continuance of the district board is implied throughout the language of this clause. So, the fear that the district board is to be wiped out, according to the Statement of Objects and Reasons, is not borne out by the language of the clauses themselves. This is a point for the law officers of the Government and the Hon. Minister who introduced this Bill to consider. If, as a matter of fact, it is intended that all the district boards should be abolished and special officers appointed, wherein lies the need for postponing election? If the period of elections is extended, it necessarily implies the continuance of the district board. In that case, there is no place for these special officers to come in until the Government take powers under this legislation whereby they can abolish the district boards and appoint officers.

These are some of the points which I want to place before the Hon. Minister for consideration before the actual wording and the language of the clauses is adopted. Thank you, Sir.

SRI A. GOVINDASAMY: கனம் சபாநாயகர் அவர்களே, நண்பர் கல்யாணசுந்தரம் மசோதாவை பொருக்குக் குழுவுக்கு விடவேண்டுமென்று கொண்டு வந்ததுள்ள பிரேரணையை ஆதரித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். ஜில்லா போர்டுகளை ஒழித்துவிடுவது என்ற நோக்கம் அரசாங்கத்திற்கு ஒரு வருஷ காலமாகவே ஆலோசனையில் இருந்து வந்திருக்கும் விஷயம். அப்படி இருந்தும் இந்த ஜில்லா போர்டுகள் முடிவடையும் இறுதியான காலகட்டத்தில், இந்த மசோதாவை உடனடியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. நானும் தென்னாற்காடு ஜில்லா போர்டு உறுப்பினர் என்ற முறையில் ஹரிஜனங்களுக்கு ஜில்லா போர்டு மூலம் என்ன என்ன நன்மைகள் செய்ய வாய்ப்பு இருக்கிறது, வசதி இருக்கிறது என்பதை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நீண்ட நெடுங்காலமாக ஜில்லா போர்டு ஜனநாயக முறையில் இயங்கும் ஸ்தாபனமாக இருந்து வந்திருக்கிறது. இந்த கடைசி கட்டத்தில் இரண்டு மூன்று தினங்களுக்குள் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்பது, மெம்பர்களை வற்புறுத்துவது போல் இருக்கிறது. இதைப்பற்றி ஆளும் கட்சியிலேயே, மந்திரி சபையிலே கூட மாறுபட்ட அபிப்பிராயம் இருப்பதாக சந்தேகப்பட இடம் இருக்கிறது. பெருந்தவாக பொதுமக்கள் ஒன்று சொல்கிறார்கள். “இன்றைய தினம் மக்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய, குடி ஆட்சி நடக்கும் இந்த ஜில்லா போர்டுகளை, ஏன் பறிக்கிறார்கள்” என்று கேட்கிறார்கள். இதற்கு காரணம் ஜில்லாமல் இல்லை. வட ஆற்காடு ஜில்லாவில் காங்கிரஸ் முயற்சி செய்தும், ஜில்லா போர்டை கைப்பற்ற முடியவில்லை. அதே போல தஞ்சாவூரில் குன்னியூரார், மதுரையில் சிங்கராயர் அவர்களுடைய ஆட்சியை தடுக்க முடியாத நிலைமை இருந்தும் கூட, காங்கிரசே எங்கு பார்த்தாலும் மெஜாரிட்டியில் இருந்தும் கூட, ஆனாலும் மூன்று ஜில்லாக்களில் இந்த போர்டுகளை கைப்பற்றமுடியாத நிலைமையிருந்தும் கூட, முதல் மந்திரிக்கும் ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் மாறுபட்ட அபிப்பிராயம் இருப்பதால் இந்த ஜில்லா போர்டுகளை ஒழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று பொது மக்கள் சொல்கிறார்கள். நண்பர் ராமசாமி நாயுடு பேசும்போது சர்க்கார் மசோதாவை ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, இவ்வளவு அவசரப்பட வேண்டாம், மூன்று மாத காலம் ஒத்திவைத்து யோசிக்கலாம் என்ற தொனியில் முடித்தார்.

ஜில்லா போர்டு நிர்வாகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஒரு வருஷமாக சட்டசபையிலே கேள்வி நேரங்களிலே பதில் அளிக்கும் நேரத்தில் இந்த விஷயம் பரிசீலனையில் இருக்கிறது, ஆலோசனையில் இருக்கிறது என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் வெளியில் சில மந்திரிகள் சில சில இடங்களில் மாறுபட்ட அபிப்பிராயம் சொல்லியும், சட்டசபையிலே வேறு அபிப்பிராயமும் சொல்லி இருக்கிறார்கள். இப்போது திடீரென ஸ்பெஷல் ஆபிசர் கையில் அதிகாரத்தைக் கொடுக்கிறோம் என்று

[Sri A. Govindasamy]

[26th October 1957]

சொல்வதைவிட நண்பர் கல்யாணசுந்தரம் சொன்னதைப் போல கொஞ்சம் பரிசீலிக்க, ஆலோசனை செய்ய இந்த மசோதாவை சென்ற சட்ட சபையிலேயே கொண்டு வந்திருக்கலாம். அப்படி கொண்டு வரவிட்டாலும் இப்போதாவது, திறமை வாய்ந்த ஜில்லா போர்டு மெம்பர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து, எந்த அளவுக்கு இப்போதிருக்கும் போர்டுகள் சீர்திருத்தி அமைக்க வேண்டுமென்பதை, பரிசீலனைக்கு விடவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட, நண்பர் கல்யாணசுந்தரம் அவர்கள் கொடுத்திருக்கும் திருத்தத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

இந்த ஜில்லா போர்டு நிர்வாகத்தை பரவலாக பஞ்சாயத்து மூலமாகக் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, எங்கே காங்கிரசுக்கு மெஜாரிட்டி இல்லையோ அந்த மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து யூனியன் "Inauguration" செய்து இருக்கிறார்கள். பஞ்சாயத்து யூனியன் அமைக்கும் விஷயத்தில், சட்டம் நிறைவேற்றிய பிறகு, அரசாங்கத்திற்கு போதுமான மெஜாரிட்டி இருப்பதால், மசோதாவின் கீழ் எந்த விதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வார்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது. சட்டம் வரும்போது பரிசீலித்துக் கொள்ளலாம் என்று சொன்னாலும் கூட பஞ்சாயத்துக்கள் மூலமாக நிறைவேற்றலாம் என்று வரும்போது, ஆயிரம் ஜனத்தொகை கொண்ட பல கிராமங்களில் இன்னும் பஞ்சாயத்து போர்டுகள் நிறுவப்படவில்லை. பிளாக்கு லெவலில் செய்யப்போகிறோம் என்று சொன்னாலும் பல ஜில்லாக்களில் பிளாக்குகள் ஏற்படவில்லை. குறிப்பாக எங்கள் ஜில்லாவில் இதுவரையில் 9 பிளாக்குகள் இருந்தன. இரத்த அண்டில் இரண்டு பேர்த்திருக்கிறார்கள். ஆக 11 பிளாக்கள் இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் எல்லா இடங்களிலும் பிளாக்குகள் வந்து விடும் என்று சொல்வதற்கில்லை. இப்படி இருக்கும்போது, இந்த மசோதாவை திடீரென்று அவசரப்பட்டு கொண்டு வந்திருக்க வேண்டியதில்லை. ஜில்லா போர்டுகள் நல்ல முறையில் வேலை செய்கிறதா இல்லையா என்பதற்கு நண்பர் ராமசாமி நாயுடு ஒரு நல்ல பதில் அளித்தார். அவர் ஜில்லா போர்டுகள் நன்மைகள் செய்ய முடியும், நல்ல காரியங்கள் செய்ய அவைகள் உறுதியுணையாக இருக்க முடியும் என்று சொன்னார். பொதுவாக உபாத்தியாயர்களை போடுவதிலும், மாற்று வதிலும், இவைகள் ஈடுபட்டிருக்கின்றன என்று சொன்னாலும், மற்ற காரியங்கள் செய்யவும் துணையாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் இந்த ஜில்லா போர்டுகளை உடனடியாக மூடவேண்டுமென்ற முடிவுக்கு வரவேண்டும், என்பதை யோசிக்கவேண்டும். இதைப்பற்றி முன்னமேயே ரத்னசாபதி முதலியார் கமிட்டி கருத்துகளை வெளியிட்டிருக்கிறது. அவைகளைப்பற்றி அரசாங்கத்தார் சிந்தித்ததாகவோ அல்லது யோசித்து ஒரு முடிவுக்கு வந்ததாகவோ தெரியவில்லை. சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட "White Paper" நமக்கு வழங்கப்பட்டது. அதை எவ்வாறு பார்ப்போம் சட்ட சபை கலைந்தது. இந்த ஜில்லா போர்டுகளில் இசைந்த முன்னால் கூட Special Officers இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் எந்த காரியத்தையும் உடனடியாக நடத்த முடியாமல், காலம் கடத்த நேர்ந்திருக்கிறது. எல்லா Officers-களும் மோசமானவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் மோசமான மட்டும் வேலை நடப்பதில்லை. ஒவ்வொரு போர்டுக்கும் ஐம்பதுக்கு மேற்பட்ட அங்கத்தினர்கள் இருந்தும், வட்டாரங்களிலுள்ள நிர்வாகக் குறைகள் கவனிக்கப்படவேண்டும் என்று மெம்பர்களால் வற்புறுத்தப்பட்டும் கூட, அவைகள் கவனிக்கப்படாமல் இருக்கும் நிலையில் ஒரு Special Officer இதை நிர்வகிக்க முடியுமா? சில அங்கத்தினர்கள் குறிப்பிட்டது போல சட்டசபை அங்கத்தினர்களைக்கொண்ட ஒரு அட்டவசரி கமிட்டி நியமித்து அந்த கமிட்டி ஸ்பெஷல் ஆபீசருக்கு ஆலோசனை கூறி, அதன் பேரில் காரியங்கள் நடத்தப்பெற்றால் நலமாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டு, நண்பர் கல்யாணசுந்தரம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தின்படி இந்த மசோதாவை பரிசீலனைக்கு செலக் கமிட்டிக்கு விடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

MR. SPEAKER: இன்னும் சில அங்கத்தினர்கள் பேச வேண்டுமென்று விரும்புவதால் ஒவ்வொரு அங்கத்தினரும் 5 நிமிஷமே பேச வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

[26th October 1957]

SRIMATHI T. N. ANANDANAYAKI: Mr. Speaker, Sir, while supporting the Bill introduced by the Hon. Srimalathi Lourdhammal Simon and opposing the amendment moved by the hon. Gentleman, Sri M. Kalyanasundaram, I would like to place before this House a few facts with your permission. As so many hon. Members have already mentioned, I am not such a fortunate Member of this House as to be a member of the district board also.

(Deputy Speaker in the Chair.)

Even though I am not so fortunate as to be a member of district board, I still feel I am a little bit fortunate in being a member of the Madras City Council which is a wider body than the District Boards. Having a little experience of the working of the Madras Corporation, I think I can with some authority speak on district board administration, also of course, not with so much of authority as Presidents of District Boards, present and past.

Coming to the amendment of Sri Kalyanasundaram, I would like to oppose it on two grounds. The first is this. He pointed out that the abolition of elected bodies like district boards was very much anti-democratic and that the Government which was championing the cause of democracy was trying to kill it indirectly by appointing special officers. I would like to point out that the hon. Member has not understood the spirit of the amending Bill itself. If the Government are against democracy, if they think of killing democratic principles by abolishing the District Boards, they could abolish them once for all. But according to the Bill, it is not so. For clause 2 clearly says that elections to District Boards will be postponed up to such date, not being later than 31st October 1958. So, the Government have fixed a date—31st October 1958—before which elections should be held either to District Boards or to other bodies which they propose to bring into existence in their place. So, if the Government are opposed to democratic principles, they would not fix this date. To call them anti-democratic seems to me to be meaningless, absurd and unjust also.

Coming to the next point . . .

SRI M. KALYANASUNDARAM: On a point of order. Although I do not attach much significance or importance to what the Lady Member says, yet, in order to preserve the dignity of the House, I would like to know whether 'absurd' is parliamentary.

SRIMATHI T. N. ANANDANAYAKI: It is quite parliamentary.

SRI M. KALYANASUNDARAM: I want your ruling, Sir.

DEPUTY SPEAKER: It is not unparliamentary.

SRIMATHI T. N. ANANDANAYAKI: The hon. Member, Sri Govindasamy said that the Government were afraid of the District Boards of Madurai, North Arcot and Tanjore. If they

[Srimathi T. N. Anandanayaki] [26th October 1957]

are afraid, they will abolish them. But they are going to hold elections before 31st October 1958. They are not going to prevent the present Presidents of the Tanjore, Madurai and North Arcot District Boards from standing for election again. So, to impute motives to the Government that they are siding with some individuals is meaningless, I would say once again, and absurd.

Coming to the other point made by the hon. Member, let me tell him that the appointment of special officers is only a stop-gap arrangement. This is not killing democratic principles. No doubt, District Boards may go but the appointment of special officers is only a temporary measure. The Government are thinking of bringing a comprehensive Bill and in order just to see that the administration is not paralysed meanwhile, they want to appoint special officers. To say that such appointment will ruin democratic principles, is improper.

The hon. Member then said that as a result of this measure, developmental activities will be very much curtailed. He seems to think that the special officer will be hand-tied and mouth-shut and will not be allowed to do anything except to sign papers of a routine nature. In this connection, I am in entire agreement with what my hon. Friend, Sri Vinayakam said. After the coming into existence of the Community Development and National Extension Service blocks, most of the powers of District Boards have been taken away and to finance the huge developmental activities, they have to wait before the Government with a begging bowl for funds which are refused by Government with a cruel heart in a way. In such circumstances, to say that developmental activities will be curtailed, is a little bit of exaggeration, whatever be the actual experience of the Presidents of District Boards who are here. But one thing is certain. The transfer of teachers . . .

DEPUTY SPEAKER: The hon. Member has exceeded her time-limit.

SRIMATHI T. N. ANANDANAYAKI: Just one minute more and I shall finish my speech. The District Boards take cruel pleasure in sending their teachers from pillar to post and separating married couples working in the same building. When the new Blocks Boards come into existence, the teachers cannot be disturbed and transferred from one area to another so often. For this and other reasons, it is just and proper that these Boards should be abolished as early as possible and elections held to the new bodies that might come into existence before 31st October 1958.

SRI P. S. CHINNADURAI: மதிப்பிற்குரிய உதவி சபாநாயகர் அவர்களே, இந்த சபை முன்பாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்த மசோதாவின் அவசியத்தை நான் உணர்கிறேன். அக்டோபர் 31-ம் தேதியோடு ஜில்லா போர்டுகளின் பதவி காலம் முடிவடைகிறது. ஜில்லா போர்டுகள் தற்போதைய நிர்வாக அமைப்பு முறையிலேயே தொடர்ந்து நீடித்து நடத்தப்பட வேண்டுமா, அன்றி வேறு பல திருத்தங்கள் செய்து வேறு முறையான நிர்வாக அமைப்பைக்கொண்டுவர வேண்டுமா என்று ஆலோசித்து முடிவு கட்டுவதற்கு அரசாங்கத்திற்கு சிறிது அவகாசம் வேண்டியிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. அத்தகைய ஒரு முடிவை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குப் பின்

[26th October 1957] [Sri P. S. Chinnadurai]

அரசாங்கம் எடுத்துக்கொள்கிற முடிவை அமுல் நடத்துவதற்கு இடையே உள்ள காலத்திலே ஜில்லா போர்டுகள் இதுவரையில் நிர்வகித்து வந்த நிர்வாகப் பொறுப்புகளை யார் நிர்வகித்து வரவேண்டும் என்பது பற்றி அரசாங்கம் சரியானபடி தீர்மானிக்கவில்லை. இது பற்றி சரியான ஆலோசனைகள் மசோதாவிலே திட்ட வட்டமாக கொடுக்கப்படவில்லை என்பதைத் தான் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு விசேஷ அதிகாரியை நியமித்து அவர் பொறுப்பிலே ஜில்லா போர்டுகளின் நிர்வாகப் பொறுப்புகளை எல்லாம் விட்டுவிடலாம் என்று திட்ட வட்டமாக கூறுகின்றோமே என்று கனம் அமைச்சர் அவர்கள் சொல்லலாம். ஆனால் அது ஜனநாயக முறைக்கு ஏற்றதா என்று உண்மையிலேயே நான் அறிய விரும்புகிறேன். இங்கு இதுவரை பேசிய கனம் அங்கத்தினர்களிலே, குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களில் கணிசமான ஒரு பகுதியினர் வெளியிட்ட கருத்துகளை வைத்துப் பார்ப்போமே யானால், இந்த மசோதாவானது ஆட்சியாளர்களுடைய கட்சிக் கூட்டத்திலே கூட விவாதிக்கப்படவில்லை என்ற ஒரு எண்ணத்திற்குத்தான் என்னைப் போன்றவர்கள் வரவேண்டியிருக்கிறது. அதைப்பற்றிய கவலை எனக்கு வேண்டாம் என்று ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நினைக்கலாம். ஆனால் இந்தச் சபை முன்பு விவாதம் நடக்கும்போது ஆட்சியாளர் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்கள் பலர் கருத்துக்களை வெளியிடும்போது மசோதா விற்கு எதிராக உள்ள கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த மசோதாவில் நல்ல பல திருத்தங்களை செய்வதற்குரிய ஆலோசனைகளை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது, இந்தத் திருத்தங்களெல்லாம் வருவதற்குரிய அவசியமே இல்லாமல் செய்திருக்க முடியுமே என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இருந்தபோதிலும் இப்போது காலம் கடந்துவிடவில்லை. கனம் அங்கத்தினர் கல்யாணசுந்தரம் அவர்கள் இந்த மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு விட வேண்டுமென்று ஒரு திருத்தத்தை பிரேரணை செய்திருக்கிறார்கள். இதன் அவசியத்தை ஆட்சியாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உரை வேண்டுமென்பது தான் என்னுடைய வேண்டுகோளாகும். அவ்வாறு செலக்ட் கமிட்டிக்கு விட்டு இதனை பரிசீலனை செய்வதற்குப் பதிலாக இப்பொழுதே கூட ஜனநாயக ரீதியிலே ஜில்லா போர்டுகளின் நிர்வாகத்தை இந்த இடைக்காலத்திலே நடத்துவதற்குரிய ஒரு ஆலோசனையை சரியானபடி ஏற்றுக்கொள்ளுவதற்கு ஆட்சியாளர் கட்சியினர்கள் முன் வருவார்களேயானால், குறிப்பாக கனம் அமைச்சர் அவர்கள் முன் வருவார்களேயானால், இந்த மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு விடவேண்டிய அவசியம்கூட நேராமல் போய் மீண்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். தனிப்பட்ட அதிகாரிகளுடைய பொறுப்பிலே ஜில்லா போர்டுகளின் நிர்வாகம் முழுவதையும் விடுவதற்குப் பதிலாக, வேறு ஏதாவது ஒரு “அட்வைசரி போர்டு” என்ற முறையிலே ஒரு குழுவை அமைத்து, இப்பொழுது உள்ள ஜில்லா போர்டுகளுக்குப் பதிலாக அந்த ஆலோசனை குழுவின் ஆலோசனையின் பேரிலே நிர்வாக அதிகாரி தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆட்சியாளர் கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட பலர் வற்புறுத்தியிருக்கிறார்கள். இது கனம் அமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இது பற்றி சபை முன்பு ஒரு திருத்தம் கொண்டுவர நான் நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன். அத்தகைய ஒரு திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பாக கனம் அமைச்சர் அவர்களும், கனம் சர்க்கார் கட்சித் தலைவர் அவர்களும், ஆட்சியாளர் தரப்பிலே அத்தனை பேர்களும் பெரிய மனது கொண்டு அத்தகைய ஒரு திருத்தத்தின் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு, அதற்குரிய முறையிலே நிர்வாகத்தை தனி நபர்களின் பொறுப்பிலே விடுவதற்குப் பதிலாக ஜனநாயக ரீதியில் ஒரு கமிட்டியின் பொறுப்பிலே விடுவதற்கு வகை செய்வார்களேயானால், அவர்கள் இச்சபைக்கு மாதிரமன்றி, இந்த ராஜ்யத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரியதோர் தொண்டு செய்தவர்கள் ஆவார்கள் என்று நான் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதற்குரிய முறையிலே அவர்கள் ஒத்துக்கொள்வார்களேயானால், இந்த மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு விடவேண்டிய அவசியம்கூட நேராமல் செய்யலாம். செலக்ட் கமிட்டிக்கு விடுவதன் மூலம் தாமதம்

[Sri P. S. Chinnadurai] [26th October 1957]

ஏற்படும் என்று கனம் அமைச்சர் அவர்கள் ஆட்சேபிக்கக்கூடும். அந்தத் தாமதத்தைக்கூட தவிர்ப்பதற்கு வகை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு எனது வார்த்தைகளை முடித்துக்கொள்கிறேன்.

1-40 * SRI K. SATTANATHA KARAYALAR: கனம் உதவி சபாநாயகர்
அ.ம. அவர்களே, நான் பொறுக்குக் கமிட்டிக்கு இந்தத் திருத்த மசோதாவை அனுப்பவேண்டுமென்று திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை ஆதரித்துச் சில வார்த்தைகள் சொல்ல அவாவுகிறேன்.

ஜில்லா போர்டுகள் எல்லாம் அவசியம் இருக்க வேண்டுமா, அல்லது அவைகளை அகற்ற வேண்டுமா என்கிற விவாதத்திற்கு இன்று நான் போகவில்லை. அவைகளைப் பற்றி சாங்கோபாங்கமாய் பரிசீலனை செய்வதற்கு காலம் இருக்கிறது. அப்படிச் செய்யாமல் இன்னும் சில நாள் ஆயுள் தான் இருக்கிறதென்ற நேரத்தில் அவசரம் அவசரமாக இன்று ஒரு திருத்த மசோதா சபைமுன்பு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை கண்டிக்காமல் இருக்க முடியாது.

முன்பே சபையில் இது பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் நேரத்தில் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம் எனச் சொன்னார்கள். பரிசீலனை செய்வதற்கு இத்தனை காலதாமதம் ஆகவேண்டிய பெரிய காரியம் அதில் ஒன்றும் இல்லை. ஜில்லா போர்டுகள் இருக்க வேண்டுமா, இல்லை அவற்றைக் கலைத்துவிட்டு ஸ்தல ஸ்தாபனங்களுக்கே அந்த அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்து விடலாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு நிறைய காலம் இருந்தது. சந்தர்ப்பம் இருந்தது. அவற்றை யெல்லாம் விட்டு விட்டு சர்க்கார் இந்தக் கடைசி நேரத்தில் இதைப் போன்ற திருத்த மசோதாவை அவசரம் அவசரமாகக் கொண்டு வருவது வருந்தத் தக்கது. இது போலவே ஒவ்வொரு காரியத்திலும் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஜில்லா போர்டுகளைக் கலைத்து விட்டு அவைகளை விசேஷ அதிகாரிகளின் கையில், ஒப்படைப்பதற்குரிய ஒரு திருத்தம் சர்க்கார் தரப்பில் வந்திருக்கக்கூடிய மசோதாவில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்படி விசேஷ அதிகாரிகளின் கையில் இந்தப் பொறுப்புக்களைத் தற்போது கொடுக்க வேண்டிய அவசியம் இவர்கள் முன்பே இந்த விஷயங்களைத் தக்கப் படி பரிசீலனை செய்திருந்தால் நேர்ந்திருக்காது. பல நண்பர்கள் சொன்னது போல இப்போது உள்ள ஸ்தல ஸ்தாபனங்களின் ஆயுள் காலத்தையே இன்னும் சில மாதங்கள் நீடித்து விட்டு இடையில் இதை சாங்கோபாங்கமாகப் பரிசீலனை செய்து என்ன புது ஏற்பாடுகளைச் செய்ய நினைக்கிறோமோ அதைச் செய்யலாம். அப்படி எடுக்கக்கூடிய முடிவு நல்ல முறையில் இருக்குமென்று எதிர்பார்க்கிறேன். அந்த முறையில்தான் கல்யாணசுந்தரம் அவர்கள் பிரேரேபித்திருக்கும்படியான திருத்தத்தை ஆதரிக்கிறேன். இந்த திருத்த மசோதாவை உடனே சட்டமாக்கிவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு சர்க்காரும் போகாமல் இதற்கு இணக்கம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

பொதுவாக மக்களுக்குக் கொடுத்திருக்கக் கூடிய அதிகாரத்தை கடுகளவேனும் எடுத்து விசேஷ அதிகாரிக்குக் கொடுப்பது என்பது—நல்ல பாரம்பரியமாக இருக்காது. அப்படியே எடுத்துக் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் தீர்மானித்தால் அந்த அதிகாரிக்கு ஆலோசனை சொல்வதற்காக தற்சமயம் ஜில்லா போர்டுகளில் இருக்கக் கூடிய சில உறுப்பினர்கள், சட்ட சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களைக்கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவை அங்கங்கே ஏற்படுத்தி அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி செய்வது மிகவும் நல்ல முறையாக இருக்கும். இது இடைக்காலத்திற்கு ஒரு நல்ல முறையாக அமையலாம் என்பதைக் குறிப்பிட்டு விட்டு தோழர் கல்யாணசுந்தரம் கொண்டு வந்த திருத்தப் பிரேரணையை ஆதரிக்கிறேன்.

SRI A. E. CHANDRASEKARA NAYAGAR: கனம் உதவி சபாநாயகர் அவர்களே, இந்த ஸ்தல ஸ்தாபன திருத்த மசோதாவை ஆதரித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அகாவது

[26th October 1957] [Sri A. E. Chandrasekara Nayagar]

ஜில்லா போர்டுகள் பிரிட்டிஷ் ஏகாதிபत्य காலத்தில் ஏற்படுத்தப்பட்டது என்று ஒரு நண்பர் சொன்னார். நாம் அடிமையாக இருந்த காலத்தில் ஏதோ பேருக்காவது சுதந்திரம் வேண்டும் என ஸ்தல ஸ்தாபன போர்டுகள் தேவை என்று ஏற்படுத்தப்பட்டது. பூர்ண சுயராஜ்யம் வந்த பிறகு சுயராஜ்ய நாட்டில் அம்மாதிரியான ஜில்லா போர்டுகளுக்கு அவசியம் இல்லை. அதை முன்சூட்டியே நாம் கலைத்து விட்டு நல்ல முறையில் பரவலான ஜனநாயக நிர்வாகத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் காலம் தாழ்ந்து விட்டது. இப்போது அதைச் செய்ய வேண்டிய நிர்வாகத் தம் ஏற்பட்டிருக்கிறது.

ஜனநாயகம் பரவலான முறையில் கிராமங்கள் தோரும் பரவவேண்டும் என்கிற நோக்கத்துடன் காங்கிரஸ் சர்க்கார் இந்த மசோதாவைக்கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்குப் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்கிறார்கள். இதை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஜில்லா போர்டுகளைக் கலைத்து இதன் அதிகாரங்களை அங்கங்கே உள்ள பஞ்சாயத்து போர்டுகளுக்குக் கொடுக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். பஞ்சாயத்து போர்டுகளையும் அமைத்து வருகிறார்கள். குறுகிய இடத்தில் பரவலான ஜனநாயகம் அமைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் தான் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. அதோடு நாஷனல் எக்ஸ்டென்ஷன் ஸ்கீம், ப்ளாக் டெவலப்மெண்டு ஸ்கீம் இது எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அவைகள் பெரும்பாலான ஜில்லா போர்டுகளின் வேலைகளைத் தான் எடுத்துக் கொண்டு செய்து வருகின்றன. ஜில்லா போர்டின் ரோடு பராமரிப்பு வேலையும் பெரும்பாலும் ஹைவேஸ் இலாகா விற்கு மாறிவிட்டது. இப்படிப்பட்ட சமயத்தில் ஜில்லா போர்டுகளை எடுத்து விட்டு பாக்கி இருக்கும்படியான பொறுப்புகளை பரவலான முறையில் விநியோகம் செய்தால் தான் நிர்வாகம் திறமையாக, நல்ல முறையில் ஜனநாயக முறையில் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஸ்பெஷல் ஆபீசரைப் போடுவது பற்றி ஒரு சர்ச்சை உண்டாகி இருக்கிறது. அதாவது ஸ்பெஷல் ஆபீசர்கள் என்பவர்கள் எங்கோ அமெரிக்காவில் இருந்து வந்துவிடவில்லை. ஜனநாயக சர்க்காரின் கீழ், ஜனநாயக சர்க்காரின் உத்தரவுகளைத் தான் ஸ்பெஷல் ஆபீசர்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கப்போகிறார்கள். இருக்கக் கூடிய ஜில்லா போர்டுகளை எல்லாம் அடியோடு கலைத்துவிட்டு அவற்றின் பொறுப்புகளை எல்லாம் சரியான முறையில் அங்கங்கே உள்ள பஞ்சாயத்து போர்டுகளிடம், ஸ்தல ஸ்தாபனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் முறையாக நிர்வாகத்தை மாற்றி அமைக்க இடையில் சிறிது காலம் தேவைப்படும். அந்தக் காலத்தில் அதிகாரிகளைத் தான் போடவேண்டும். அவற்றைக் கலைக்காமல் ஸ்பெஷல் ஆபீசர்களைப் போடாமல் அதிகாரங்களை நேரிடையாக மாற்ற வேண்டுமானால் அது சரியாக நடக்காது. ஆகவே தான் இந்த மசோதா இப்போது கொண்டுவர வேண்டியது அவசியமாக இருக்கிறது. இப்போது அக்டோபர் 31-ந் தேதியோடு ஜில்லா போர்டுகளின் காலம் முடிவடைவதால் ஸ்பெஷல் ஆபீசர்களைப் போடுவதில் ஆபத்து ஒன்றும் வந்து விடாது. இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டு இந்த மசோதாவை எல்லா மெம்பர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதாக நான் கேட்டுக்கொண்டு முடித்துக் கொள்கிறேன்.

* SRI P. S. K. LAKSHMIPATHI RAJ: கனம் உதவி சபாநாயகர் அவர்களே, கனம் அமைச்சர் அவர்கள் கொண்டுவந்திருக்கக் கூடிய திருத்த மசோதாவை ஆதரித்துப் பேசுகின்றேன். எனக்கு முன்னால் பேசிய பலர் பல கோணங்களில் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். இந்தத் திருத்த மசோதாவை செலக்ட் கமிட்டிக்குப் பிரேரிக்க வேண்டுமென்று திரு. கல்யாணசுந்தரம் அவர்கள், வழக்கமாக அவர்கள் கட்சிகையாளும் முறையில் ஒரு திருத்தம் பிரேரித்திருக்கிறார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு உரிமைகள் வேண்டும் என்று கூறுவது ஒருபுறம். கிராமவாசிகளுக்கு சர்க்கார் ஒன்றிரண்டு அதிகாரத்தைக் கொடுக்கவேண்டுமென்று மசோதா கொண்டு வந்தால் சட்ட சபையில் இம்மாதிரியாக அதைத் தடுத்து எதிர்ப்பது ஒருபுறம். நானே பலமுறை விவசாயிகளுக்கு, உழகினர் ஏழைகளுக்கு அதிக உரிமைகள் கொடுக்க ஜில்லா போர்டுகளை

[Sri P. S. K. Lakshmiipathi Raj] [26th October 1957]

எல்லாம் கலைத்துவிட்டு அதன் பொறுப்புக்களை கிராம பஞ்சாயத்துகளிடமே விட்டு விட வேண்டும் என அவர்கள் பேசிக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொள்கையை அனுசரித்து ஜில்லா போர்டுகளை நவம்பர் மாதம் முதல் கலைத்து விட சர்க்கார் ஒரு திருத்த மசோதா கொண்டு வருவதை அவர்கள் எதிர்க்கிறார்கள். ஜில்லா போர்டுகளைக் கலைத்து விட்டு பொறுப்புக்களை ஸ்தல பஞ்சாயத்துக்களிடம் கொடுப்பதற்கு இடைக்காலத்தில் ஸ்பெஷல் ஆபீசர்களைப் போடுவது என்பதை அவர்கள் எதிர்ப்பது பெரிய விந்தையாக இருக்கிறது. இது எல்லாம் அவர்கள் தங்கள் கட்சி நோக்கத்தை வைத்துக் கொண்டு சொல்வதாகத் தான் தோன்றுகிறது. விருவிருப்பான பேச்சுக்களினால் ஜனங்களுடைய கருத்தைக் கவரலாம் என்கிற காலம் போய் விட்டது. அவர்கள் தங்கள் சொந்தச் சிந்தனையை இழந்து விட்டு நிற்க வில்லை என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். இப்படிப் பேசுவதன் மூலம் மக்கள் கருத்தைக் கவர்ந்து விடலாம் என எதிர்க்கட்சிக் காரர்கள் நினைத்தால் அவர்கள் ஏமாந்து தான் போகவேண்டும். இன்றைக்கு சட்ட சபையில் சர்க்கார் கொண்டு வந்திருக்கக்கூடிய மசோதா தான் சரியானது என்பதில் சந்தேகம் கிடையாது.

ஜில்லா போர்டுகளின் ஆயுள் காலம் முடிவு அடைகிறது. கடந்த ஐந்தாண்டு காலமாக தனிப்பட்ட முறையில் பல பல அபிவிருத்தித் திட்டங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஜில்லா போர்டுகளின் பொறுப்புக்களை எல்லாம் இந்த சமுதாய நலத்திட்டம், தேசிய விஸ்தரிப்புத் திட்டம் இவைகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ஜில்லா போர்டுகளின் பொறுப்புக்களை எல்லாம் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு பஞ்சாயத்துக்களுக்கு மாற்றுவது என்றால் ஜில்லா போர்டுகளை வைத்துக்கொண்டு இந்த அதிகார மாற்றம் செய்வது என்பது முடியாத காரியம் என்பது நாம் எல்லாரும் அறிந்த உண்மை. ஸ்பெஷல் ஆபீசர்களைப் போட்டு அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுப்பது ஜனநாயகத்தையே பறிப்பதாகும் என்றும் ஜில்லா போர்டுகளின் ஆயுள் காலத்தையே நீட்டலாம் எனச் சொல்வதும் எனக்கு விநோதமாக இருக்கிறது. நானும் இந்த ஜில்லா போர்டில் அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். இந்த ஜில்லா போர்டுகள் நன்றாக நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களிலே நானும் ஒருவன். ஜில்லா போர்டுகளில் கிடைக்கக்கூடிய பணம் ஒரு ரூபாய் என்றால் அதில் இரண்டரை தான் அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. இது உலகம் அறிந்த உண்மை. ஜில்லா போர்டில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் திறமைசாலிகள் அல்ல. ஆனால், ஒரு சில தலைவர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இப்பொழுது ஜில்லா போர்டுகளில் என்ன நடக்கிறதென்றால், முக்கியமாக மருத்துவத்திற்காக காலரா முதலிய கேசுகளுக்காக உபயோகப்படுத்தும் மோட்டார் வாகனங்களை, அங்கிருப்பவர்கள் விளையாட கிராமத்திற்குச் செல்வதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. நல்ல வேலைகள் நடப்பதாகத் தெரியவில்லை. மேலும் அங்கு இருக்கும் ஜப்புகள் அவசர காரியங்களுக்கு உபயோகப்படுவதில்லை. ஷே தலைவர்களை வால் பிடிக்கும் அங்கத்தினர்களுக்குப் பயன்படுகிறது. ஆதலால் இந்த ஜில்லா போர்டுகள் சீக்கிரம் ஒழிந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம். எதிர்க்கட்சி அங்கத்தினர் இந்த மசோதாவை செலக் கமிட்டிக்கு விடவேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுடைய முக்கியமான நோக்கம் ஜில்லா போர்டின் பதவி காலத்தை நீடிக்கவேண்டும் என்பது தான். ஆனால் ஜில்லா போர்டுகளை ஒரே அடியாக ஒழித்து ஸ்பெஷல் ஆபீசர்களை நியமிக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து. அதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. ஆகவே இதை ஆதரித்து என் வார்த்தைகளை முடித்துக்கொள்ளுகிறேன்.

*Sri S. NAGARAJA MONIGAR: கனம் உதவி சபாநாயகர் அவர்களே, நமது மதிப்பிற்குரிய அமைச்சர் கொண்டுவந்திருக்கும் ஸ்தல ஸ்தாபன மசோதாவை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன். அதே சமயத்தில் கம்யூனிஸ்ட் அங்கத்தினர் ஸ்ரீ கல்யாணசுந்திரம் கொண்டுவந்திருக்கும் திருத்தத்தை நான் எதிர்க்கிறேன். தற்போது உள்ள அதிகாரத்தை பரவலாக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் புதிய முறையில் ஸ்தாபனங்களை ஏற்படுத்த தீவிரமாக பலரும் ஆலோசித்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. அவ்வாறு திட்டமிடுவதற்கு கொஞ்சகாலம்

26th October 1957] [Sri S. Nagaraja Monigar]

தேவைப்படுவதால், தேர்தலை ஒரு வருஷத்திற்கு ஒத்திப்போட்டு ஸ்பெஷல் ஆபீசரை நியமிப்பதற்கு இந்த மசோதா வகை தேடுகிறது. ஆனால் அதே சமயத்தில் எதிர்க்கட்சி அங்கத்தினர் பேசியபோது மூன்று காரணங்களைச் சொன்னார்கள். திடீரென்று இந்த மசோதா கொண்டுவரப்பட்டது, அரசாங்கம் தங்களுடைய மெஜாரிட்டி பலத்தைக் கொண்டு இந்த மசோதாவை அமுத்துகிறார்கள் என்று சொன்னார்கள். இது விஷயமாக ஏற்கனவே முன்பிருந்த சட்டசபையில் இதை தீர் ஆலோசித்து ஒரு வெள்ளை காகிதத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அப்பொழுது கொண்டு வரப்பட்டேவண்டிய மசோதாவை தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இப்பொழுது கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த தேர்தல் நடந்து இப்பொழுது புது அங்கத்தினர்கள் ஏராளமாக வந்திருக்கிறார்கள். புதிய கருத்துக்களைக் கொடுக்க இன்று நமக்கு வெள்ளை காகிதத்தை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. மத்தியில் தேர்தல் வந்தபடியால் இது சமர்ப்பிக்கப்பட முடியாமல் போயிற்று. இதை அனுசரித்து காலதாமதம் ஏற்பட்டது. மக்களுக்கு பரவலாக அதிகாரத்தைக் கொடுப்பதற்காகவே இந்த மசோதாவை அரசாங்கம் கொண்டுவந்திருக்கிறதே தவிர வேறு அல்ல.

காங்கிரஸ் கட்சிதான் மெஜாரிட்டி பலத்தை வைத்துக்கொண்டு, இதைக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். வாஸ்தவம்தான். சென்ற 15 ஆண்டுகளாக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்து, காங்கிரஸ் அங்கத்தினர்கள் வந்திருக்கிறார்கள். ஆதலால் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வாதி காரத் தோரணையில் நடப்பதாக நினைப்பதற்கு அவசியம் இல்லை. அப்படி இருந்தாலும் அதைப் பார்த்துக்கொள்ள வாக்காளர்கள் அவர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது இருக்கும் ஜில்லா போர்டுகளின் ஆயுள் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு நீடிக்கவேண்டுமென்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் சர்ட்டிபிகேட் கொடுத்தார்கள் “இப்பொழுது இருக்கும் ஜில்லா போர்டுகளின் ஆயுட்காலத்தை மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்” என்று. இன்னும் அவர்கள் சொல்லலாம் “உங்கள் கட்சிக்காரர் தானே பெரும்பாலும் இருக்கிறார்கள், ஏன் ஸ்பெஷல் ஆபீசர்களைப் போடவேண்டும்” என்று. எங்கள் கட்சியிலே உள் ஸ்ரீ லக்ஷ்மிபதி ராஜ் கூட ஜில்லா போர்டுகள் நன்றாக நடைபெறவில்லை என்று சொன்னார். பொதுவாகப் பார்க்கப்போனால் நிர்வாகம் நல்ல முறையில் நடப்பதற்காகவும், மக்களுக்கு அதிகாரங்களை பரவலாக்கவேண்டும் என்பதற்காகவும் அதோடு இப்பொழுது இருக்கின்ற சட்டம் காலாவதியாகும் நிலைமையில் இருப்பதாலும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டதே தவிர வேறு அல்ல. சில ஜில்லா போர்டுகளில் மதுரை, வட ஆற்காடு போன்ற இடங்களில் காங்கிரஸுக்கு பலம் இல்லை; அதனால்தான் இந்த மசோதாவைக் கொண்டு வந்தார்கள் என்று சொன்னார்கள். பொதுத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் அங்கத்தினர்கள்தான் பெருவாரியாக வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கிறார்கள் என்பது திட்டவாட்டமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி அங்கத்தினர்கள் பேசியது எந்த வகையிலும் பொருத்தம் இல்லை. அடுத்தார்போல் வெள்ளை காகிதம் வர இருப்பதால், பேசுவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாலும், இந்த மசோதாவை ஆதரித்து என் வார்த்தைகளை முடித்துக்கொள்ளுகிறேன்.

*Sri N. R. THIAGARAJAN: கனம் சபாநாயகர் அவர்களே, நானும் மாஜி ஜில்லா போர்டு தலைவர் என்ற முறையில் இந்த ஜில்லா போர்டுகளை ஒழிப்பதை மனப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் ஆதரிக்கிறேன். ஜில்லா போர்டுகளை எப்பொழுது ஒழிக்க முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். “தலைவர் பத்திரிகையில்” கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். “தலைவர் பத்திரிகை” போய்விட்டது, அதனால் தியாகராஜன் பேசுகிறார்” என்று யாரும் நினைக்க வேண்டியதில்லை. ஜில்லா போர்டு தலைவனாக இருந்த காலத்திலேயே, அப்பொழுது இருந்த ஸ்தல ஸ்தாபன மந்திரி கனம் சங்கர ரெட்டி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன், சீக்கிரமாக ஜில்லா போர்டை ஒழித்துக் கட்டுங்கள் என்று.

[Sri N. R. Thiagarajan] [26th October 1957]

அது மாத்திரம் அல்ல. ஜில்லா போர்டுகளை ஒழித்துவிட்டு ஸ்பெஷல் ஆபீசர்களை போடவேண்டுமென்று 1953-ம் வருஷத்திலே சட்டசபையிலே ஒரு மசோதா வந்தது. “அப்பொழுது இருந்த தலைவர்கள் பதவி நீடிக்க வேண்டும் என்பதற்காக வேலை செய்யுங்கள்” என்று அப்பொழுது ஜில்லா போர்டுகள் சேம்பரின் காரியதரிசியாக இருந்து தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் ஸ்ரீ ராமசாமி முதலியார் அவர்கள் எங்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். நான் அதற்கு அறவே மறுத்துவிட்டேன்.

அது மாத்திரம் அல்ல. “ஜில்லா போர்டு பதவி முடிகிறது. 1-ம் தேதி அன்று சார்ஜ் எடுத்துக் கொள்ளப்போகிறேன்” என்று கல்கட்டர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதினார். அதற்கு நான் பதில் எழுதினேன், “15 தினங்கள் இன்னும் இருக்கிறதே! அதற்குள்ளாகவே வந்தால், இந்த நரக வேதனையில் இருந்து விடுதலை பெற தயாராக இருக்கிறேன்,” என்றும் “1-ம் தேதி வரை நான் வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருப்பேன்” என்றும் நான் எழுதியது ரிகார்டிலேயே இருக்கிறது. இந்த ஜில்லா போர்டு சர்க்கரைக் குழியை ஒழிக்கவேண்டும் என்று மும்முரமாக நினைத்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்.

எங்கள் மதுரை ஜில்லா போர்டு கட்டடத்தைப் பார்த்தால் பெரிய மாளிகை போல் இருக்கும். பல்வேறு ஜீன்தார்கள், வெள்ளைக்காரர்கள், ஜில்லா போர்டு அங்கத்தினராவதற்கு எவ்வளவோ லட்சத்திற்குமேல் செலவு செய்து அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். அங்குள்ள ஒரு நாற்காலி மட்டும் 1,500 ரூபாய் பெறும். அங்கு தரையின்மேல் விரிக்கப்பட்டிருக்கும் கம்பளங்களும் மற்றும் உள்ள பொருள்களும் ஆடம்பரமாகக் காட்சி அளிக்கும். எதேனும் சேவை செய்யலாம் என்று நினைத்து அந்த ஸ்தாபனத்தில் போனபோது அங்கே ஆரம்ப ஆசிரியர்களை கால் பந்து ஆடுவதுபோல் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு மாற்றுகின்ற காட்சியைத்தான் பார்த்தேன். நான் நான்கு ஆண்டுகளாக பார்த்த வேலை என்னவென்றால், 100 மணி நேரத்தில் 99 மணி நேரத்தை உபாத்தியாயர்களை மாற்றுவது, அவர்கள் பேரில் நடவடிக்கை எடுப்பது, அவர்கள் சம்பந்தமாக பேசுவது, அவர்களுக்காக சிபார்சு செய்யவரும் பிரமுகர்களுக்கு பேட்டி கொடுப்பது போன்ற காரியங்களைத் தவிர வேறு வேலைப் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு மணி நேரம் கூட நல்ல முறையில் செலவழித்திருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. பஞ்சாயத்து போர்டுகளுக்கு பரவலாக அதிகாரங்களைக் கொடுப்பதன் மூலம் அவைகள் நன்றாக வேலை செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜில்லா போர்டுகளை ஒழிப்பதை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். ஸ்ரீ கல்யாண சுந்திரம் அவர்கள் ஜில்லா போர்டு ஒழிப்பு மசோதா பற்றி சென்ற சட்ட சபையில் பேசியது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. “ஜில்லா போர்டுகளை ஒழித்தாகவேண்டும், ஸ்பெஷல் ஆபீசர் வசம் கொடுத்தாகவேண்டும்” என்று பேசி இருக்கிறார். அப்பொழுது பேசியதற்கு மாறாக இப்பொழுது பேசுவது இப்பொழுதுள்ள அரசாங்கத்தை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான். தற்போது கொண்டுவந்திருக்கும் மசோதாவை அவர் எதிர்ப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கவேண்டும் என்று சொல்வேன். ஜில்லா போர்டை ஒழிப்பதை நான் வரவேற்கிறேன். எதிர்க் கட்சியினரின் திருத்தத்தை நான் எதிர்க்கிறேன். ஜெய் ஹிந்த்.

* SRI V. K. RAMASWAMY MUDALIYAR: கனம் உதவி சபாநாயகர் அவர்களே இப்பொழுது நம்முன் இருக்கும் இந்த ஜில்லா போர்ட் மசோதாவைப்பற்றி அநேக அங்கத்தினர்கள் பேசினார்கள். அநேகமாக ஜில்லா போர்டுகளை ஒழிக்க வேண்டுமென்று பேசினவர்கள்தான் அதிகம் என்று நினைக்கிறேன். ஆனால் நம்முடைய கம்யூனிஸ்ட்கட்சித் தலைவராயிருக்கும் உயர் திருவாளர் கனம் கல்யாணசுந்தரம் அவர்கள் ஜில்லா போர்டுகளை ஒழிப்பது பற்றி பரவாயில்லை, ஆனால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இதை நீடித்து வைத்திருக்க வேண்டுமென்று பேசினார்கள். முக்கியமாக இதை ஒழிப்பதா அல்லது இதை வைத்திருப்பதா என்பதைப் பற்றிய பிரச்சனை சென்ற சட்ட சபையிலிருந்து அதிக நாட்களாக விவாதிக்கப்பட்டு இதற்கு ஒருவிதமான முடிவும் வராமல் அதிக நாட்கள்

[Sri V. K. Ramaswamy Mudaliyar] 26th October 1957]

தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது இந்தச் சட்டம். இதை எப்படிச் செய்வது என்பதின் காரணமாக சர்க்கார் கொஞ்ச நாட்களுக்கு முன்பு, சில வருஷங்களுக்கு முன்பு ரத்தினஸ்வாமி முதலியார் கமிட்டியைப் போட்டார்கள். அதற்குப் பிறகு குட்டிகிருஷ்ண மேனன் கமிட்டியைப் போட்டு அவர்களது ரிப்போர்ட்டுகளும் வந்து கொண்டு இருந்தது. அதைப் பற்றி ஒருவிதமான முடிவிற்கும் வரவில்லை. கடைசியாக இந்த வெள்ளை அறிக்கை ஒன்றை இப்போதுதான் விடுத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை ஒரு பெரிய தலைவலியைத்தான் உண்டாக்கும் என்பதைப் பற்றி ஆட்சேபனையெயில்லை. சர்க்காரின் நோக்கம் என்ன வென்றால், ஜில்லா போர்டுகளை ஒழித்து விட்டு ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சரி யூனியன் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து போர்டு, ஸர்க்கின் போர்டு இவைகளை எல்லாம் வைத்து ஒரு பஞ்சாயத்து ராஜ்யமாக அமையவேண்டும் என்பதுதான் நோக்கம். அதையும் நான் வரவேற்கிறேன். ஆனால் ஜில்லா போர்டுகளை ஒழிப்பதைப் பற்றி மட்டில் நான் இரண்டொரு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். ஜில்லா போர்டுகளில் அநேகம் நன்கு வேலை செய்யவில்லை. உபாத்தியாயர்களை அடிக்கடி மாற்றுவது இன்னும் மற்ற தகாத வேலைகளையும் செய்யும் அந்த போர்டுகள் கண்டிப்பாக ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள். அதைப் பற்றி அவர்களுக்கு சாதகமாக பேச நான் தயாராயில்லை. 1920-ம் ஆண்டு முதல் சுமார் 30 வருஷமாக இருந்து வருகிறது. நான் 1927-ல் ஜில்லா போர்ட் அங்கத்தினராய் இருந்திருக்கிறேன். தாலூகா போர்டிலும் அங்கத்தினராய் இருந்திருக்கிறேன், 13 வருஷ காலமாகத்தான் நான் இந்த ஸ்தல ஸ்தாபனத்தை விட்டு விலகி நிற்கிறேன். பொது மக்களுக்கு இந்த ஸ்தாபனம் மூலம் சேவை செய்ய வேண்டுமானால் எவ்வளவோ செய்யலாம். அநேக வித ஜில்லா போர்ட் தலைவர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். ஆந்திர மாகாணம் பிரிவதற்கு முன் நல்ல தலைவர்கள் எல்லாம் இருந்து இந்த ஸ்தாபனங்களின் மூலமாக நல்ல முறையில் பணியாற்றி வந்திருக்கிறார்கள். அது மக்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது. அதை ஒருவராலும் மறுக்க முடியாது. இல்லையென்று ஒருவராலும் சொல்ல முடியாது. ஸ்தல ஸ்தாபனங்களில் இருந்து எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமானாலும் செய்வதற்கு ஒரு நல்ல தருணம் இருந்தது. இப்பொழுதும் இருந்து வருகிறது. ஆனால் எங்கேயோ சில இடங்களில் கட்சிகளின் காரணமாக ஏதேதோ சிலன்கள் நடந்திருக்கிறது. அப்படியிருந்தும் சர்க்காரின் கட்டுத்திட்டங்கள் இருந்திருக்கிறது. உபாத்தியாயர்களை மாற்றுவதற்கு ஜில்லா போர்ட் அதிகாரியின் பெர்மிஷன் இல்லாமல் அவர்களை மாற்ற முடியாது. அப்படியிருந்தும் ஒரு ஜில்லா போர்ட் அதிகாரி உபாத்தியாயர்களை மாற்ற அடிக்கடி பெர்மிஷன் கொடுத்து வந்தார் என்பதைப் பற்றி சர்க்கார் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு பொருப்பு இருந்த போதிலும் ஜில்லா போர்ட் தலைவர்கள் எழுதி வந்ததற்கெல்லாம் அப்படிவல் கொடுத்த மாற்றிக் கொண்டு வந்தார்கள். இது வருந்தத்தக்க விஷயம். அடுத்த படி, அநேகவித ஜில்லா போர்டுகளுக்கு போதிய ஊதியம் கிடையாது. அப்படி கொடுப்பதாய் இருந்தாலும் அதற்கு பலவித முட்டுக்கட்டைகள் போட்டு, பல வழிகளாக, சிவப்பு நாடா என்று சொல்லும் “ரெட் டேப்பிஸம்,” காரணமாக பெப்ரவரி கடைசியிலோ அல்லது மார்ச் மாத முதலிலோதான் ஜில்லா போர்டுகளுக்கு கிரான்ட் போய் சேரும். டி.டி.வி. கணக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி கணக்கு கொடுப்பது கிடையாது. ரிக்கார்ட் மூலம் இருக்கிறது. அநேக ஜில்லா போர்ட் தலைவர்கள் செக்ரட்டேரியட், அக்கவுண்டெண்ட் ஆபீஸ்க்குப் போய் இவ்வளவு சௌகரியத்தையும் வாங்கிக்கொடுப்பது முடியாத காரியம். இம்மாதிரியான காரணங்களினால் அநேக வித கிரான்ட்ஸ்கள் லாபஸ்ஸாகி விடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலை காரணமாக அவர்களால் அந்த ஸ்தாபனத்தை நல்ல முறையில் நடத்த முடியவில்லை. அதேமாதிரி ஒன்றாகும் “பவர்”. ஒரு பட்டென் போட்டு, திட்டங்களை வகுத்து சில வேலைகளை செய்யவேண்டுமென்றால் அதைச் சேர்ந்த அதிகாரிகளுக்குப் போய் அவர்களிடமிருந்து பெர்மிஷன் வரவேண்டும். ஒரு பள்ளிக்கூடம் வைப்பது என்றால் அதற்கு கல்வி இலாகா அதிகாரியின் பெர்மிஷன் வேண்டும். ரோடுகளை புதிதாக போட வேண்டியிருந்தாலும், பழைய ரோடுகளை செப்பனிட வேண்டுமென்றிருந்தாலும் அல்லது அதற்கு சீர்திருத்தம் செய்யவேண்டுமென்று இருந்தாலும்

[Sri V. K. Ramaswamy Mudaliyar] [26th October 1957]

என்ஜினியரிங் டிபார்ட்மெண்டிலிருந்து டைமிற்கு என்ஜிமேட்டுகள் எல்லாம் வருவதில்லை. இவைகளைப் பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசலாம். போதிய “பவர்”, ஊதியம் இவைகள் இல்லாததால் அவைகள் சரியான முறையில் நடக்கவில்லை. ஜில்லா போர்ட் தலைவர்கள் சரிவர வேலை செய்து வருவதில்லை என்று சொல்வது அவ்வளவு நல்லதாக எனக்குப் படவில்லை. இப்பொழுது பஞ்சாயத்து போர்டுகள் வைத்தாலும் எப்படி நடக்கும் என்பதைப்பற்றி யோசிக்கவேண்டும். இப்பொழுது பஞ்சாயத்து போர்டுகள், பஞ்சாயத்து போர்டுகளாக நடக்கவில்லை. அங்குள்ள ஊழல்கள் அதிகம். அதைப் பற்றியும் பேசப்போனால் மணிக்கணக்கில் பேசலாம். எப்படி இருந்த போதிலும் பஞ்சாயத்து ராஜ்யம் வர வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் பஞ்சாயத்து இருக்கவேண்டுமென்ற அடிப்படையில் நாம் அந்தத் திருத்தத்தைக் கொண்டுவரப்போகிறோம். அதைப் பற்றி ஒரு வெள்ளை அறிக்கையையும் சர்க்கார் சமர்ப்பித்திருக்கிறார்கள். இந்த ஜில்லா போர்டுகளை ஒழிப்பதின் காரணமாக, ஒழித்த பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி, இப்பொழுது தாற்காலிகமாக 1958 அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரையில் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி இந்த மசோதாவில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்தால் கலெக்டரிடம் முதல் தேதி சார்ஜ் கொடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. என்னைப் பொறுத்த மட்டில், தனிப்பட்ட முறையில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த தேர்தல்களை உடனடியாக வைத்திருக்கவேண்டும். அல்லது, இப்பொழுதும் வைக்கலாம். ஒன்றல்லது இரண்டு மாத டைமிற்குள் டயத்துக்குள் வைக்கலாம். இப்பொழுதிருக்கும் ஜில்லா போர்ட்களின் ஆயுளை நீடிக்காது தேர்தல் வைக்கலாம். பளாக் டெவலப்மென்ட் ஏரியாவில் இருக்கும் பஞ்சாயத்துப் போர்டுகளையும், பஞ்சாயத்துப் போர்ட்கள் இல்லாத இடங்களில் அங்கத்தினர்களை தேர்ந்தெடுக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்து, அது ஜில்லா போர்டாக அமையவேண்டும். இதற்குள், செலக் கமிட்டி போட்டு எப்படி ஒரு மசோதாவை கொண்டு வருகிறோமோ அதன் விளைவாக ஒரு விசாரணை செய்யலாம். இது, தனிப்பட்ட முறையில் நான் சொல்லும் அபிப்பிராயமாகும். “யூனியன் ஆப் பஞ்சாயத்ஸ்” என்று இருக்கிறது. அப்படி ஒன்றை நாம் மதுரையில் ஏற்படுத்தியிருக்கிறோம். அது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். அது நல்ல முறையில் நடக்கிறதா இல்லையா என்பதைப் பார்ப்பதோடு, யூனியன் ஆப் பஞ்சாயத்ஸ் இல்லாத இடங்களில் ஜில்லா போர்ட் நிர்வாகம் செய்யும்படி வைத்து ஒரு வருஷ காலத்திற்குள் இந்த யூனியன் ஆப் பஞ்சாயத்து நிர்வாகம் நன்கு நடக்கிறதா? ஜில்லா போர்ட் நிர்வாகம் நன்கு நடக்கிறதா என்பதைப் பற்றி யோசித்துப் பார்ப்போமேயானால் எது எப்படி இருக்கிறது என்பது பின்னால் தெரியவரும் என்ற யோசனையையும் உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன். இப்போது கலெக்டர்களிடம் இவற்றை ஒப்படைப்பதினால் பல கஷ்டங்கள் இருக்கிறது. அதாவது அவர்களுக்கு பலவிதமான வேலைகள் இருக்கிறது. ஒவ்வொரு ஜில்லாவிலும் ரெவினியூ, அப்பினிஸ்ட்ரேஷன் போர்டு மெம்பர்கள் எல்லாம் சமர்ப்பித்திருக்கிறபடி ஒவ்வொரு ஜில்லாவையும் தெரிந்து மாற்றி அமைக்கவேண்டுமென்றுள்ள ஒரு ஆலோசனை சர்க்காரிடம் இருந்தனவென்று இருக்கிறது. இப்போது இருக்கும் கலெக்டர்களுக்கு அதிகமான வேலைகள் இருக்கிறது. இதற்கு கூடுதலாக இந்த ஜில்லா போர்டு நிர்வாகத்தையும் திறம்பட அவர்கள் பார்ப்பார்களா என்பதைப் பற்றியும் ஆலோசிக்கவேண்டியிருக்கிறது. இப்போது கூடுதலாக ஒரு ஸ்பெஷல் ஆபீஸும், ஒரு பெர்ஸனல் அலிஸ்டென்டும் போடப் போகிறார்கள். இவர்கள் எல்லா பிராந்தியங்களுக்கும் போய் சரியாக கவனிப்பார்கள் என்று சொல்ல முடியாது. இதற்கு நான் ஒரு யோசனையை தெரிவிக்கிறேன். அதாவது ஒவ்வொரு ஜில்லாவிலும் அந்தந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஸி.க்கள் பார்லிமென்ட் மெம்பர்கள் இவர்கள் அடங்கிய ஒரு அட்வைஸரி போர்டை நியமிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை அரசாங்கமும் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன். கடைசியாக ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். அதாவது இந்த ஸ்பெஷல் ஆபீஸர், பெர்ஸனல் அலிஸ்டென்ட் இவர்களை நியமிப்பதில் “நான்—அபிஷியலேயும்” கூட போடலாம் என்று தோன்றுகிறது. இவ்விதம்

26th October 1957] [Sri V. K. Ramaswamy Mudaliyar]

போடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். குறைந்தது பெப்புடி கலெக்டர் அந்தஸ்த்துக்குக் குறையாத உத்தியோகஸ்தர்களுடையவது நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு முடித்துக் கொள்கிறேன்.

* THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : கனம் உறுதி சபாநாயகர் அவர்களே, நான் இன்று இங்கு கொண்டுவந்திருக்கும் மசோதாவின் உட்கருத்து உடனடியாக எல்லா ஜில்லா போர்டுகளையும் நிறுத்தவேண்டும், அல்லது ஒழித்துவிடவேண்டும் என்பது அல்ல. இப்போது நடந்துகொண்டிருக்கும் முறையை மாற்றி திருத்தி அமைக்க வேண்டிய நிர்வாகத் தர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதால் அதை உத்தேசித்து ஒரு ஏற்பாடு செய்வதற்கு ஒரு காலாவதி வேண்டியிருக்கிறது. அந்தச் சமயத்தில் ஒரு ஸ்பெஷல் ஆபீஸரை நியமிக்கவேண்டும் என்றுதான் நான் இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கின்றேன். இதில் சிலர் கூறியது போன்று ஜில்லா போர்டுகளின்மேல் இருக்கின்ற பல குற்றங்களினால் இந்த ஏற்பாடு வருவதில்லை என்று நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்போது இருக்கிற முறைப்படி ஸ்தல ஸ்தாபனங்களை நடத்துவது சிரமமாயிருப்பதால் அவற்றைத் திருத்தி அமைத்து சின்னஞ்சிறு ஸ்தாபனங்களாக ஏற்படுத்தவேண்டும் என்றும் அதற்குக் கொஞ்சம் காலம் ஆகும் என்றிருப்பதால்தான் இது இப்போது உடனடியாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் இது திடீர் மாற்றமில்லை. நான் இந்த ஜில்லா போர்டுகளை மாற்றியமைப்பது சம்பந்தமாக கழிந்த கூட்டத்தில், அதாவது 22-7-1957-ல் ஜில்லா போர்டைப் பற்றி ஒரு மசோதா கொண்டுவருவேன் என்று கூறினேன். இதைப் பற்றி பலர் இங்கு பேசினார்கள்.

(Mr. Speaker in the Chair)

இதைப் பற்றி ஒரு வருஷத்திற்குள் முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. இப்போது இருப்பதை மாற்றிவிட்டு திடீரென்று ஒரு முடிவைக் கொண்டு வருவது சரி என்று தோன்றவில்லை. அதுவுமின்றி கனம் அங்கத்தினர் ஆதிமூலம் அவர்கள் நிதி உதவி இல்லாமல்தான் இவ்விதம் ஜில்லா போர்டுகளை நிறுத்த போகிறார்கள் என்று சொன்னார்கள். நிதி இல்லாமல் எந்த ஸ்தாபனத்தையும் நடத்தமுடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த காரியம்தான். ஜில்லா போர்டு அல்ல வேறு எந்த ஸ்தாபனமாக இருந்தாலும் அதற்கு நிதி அவசியம் தான். நிதி இல்லாமல் ஸ்தாபனத்தை நடத்த முடியாது. ஆதலால் நிதி உதவி செய்யாமல் இருப்பதற்காக இவற்றை ஒழித்துக் கட்டுவது என்பது சரியல்ல. சில வருஷங்களுக்குமுன் இந்த நாட்டிலிருந்ததைவிட பல முன்னேற்றகரமான வேலைகளையும் நல்ல அம்சங்களில் பல வேலைகளையும் ஜில்லா போர்டுகள் செய்து வந்திருக்கின்றன. ஆகவே இந்த நிலையில் இன்னும் கூடுதலாக நல்ல முறையில் நடப்பதற்கு இதைத் திருத்தி அமைப்பதற்காக வேண்டிய ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. திரு. ராமசாமி நாயுடு அவர்கள் ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் செய்ததைப் பற்றியும் மேலும் செய்ய வேண்டியதைப்பற்றியும் யோசனை கூறினார்கள். அவையெல்லாம் நல்ல யோசனைகள்தாம். அவற்றைக்கொண்டு வருவதற்கெல்லாம் ஏற்பாடாக இருக்கிறது. கனம் கோவிந்தசாமி அவர்கள் பேசும் பொழுது ஜில்லா போர்டுகளை, மக்களை கட்டாயப் படுத்திக் கலைக்க செய்வது சரியல்ல என்று சொன்னார்கள். இது ஒருவரையும் கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தி செய்வதுமில்லை, திரும்பவும் ஒரு முறை கூறுகிறேன். இப்போது நம் எல்லோருக்கும் அவகாசம் இருக்கிறது; 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212, 213, 214, 215, 216, 217, 218, 219, 220, 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, 230, 231, 232, 233, 234, 235, 236, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 253, 254, 255, 256, 257, 258, 259, 260, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 269, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279, 280, 281, 282, 283, 284, 285, 286, 287, 288, 289, 290, 291, 292, 293, 294, 295, 296, 297, 298, 299, 300, 301, 302, 303, 304, 305, 306, 307, 308, 309, 310, 311, 312, 313, 314, 315, 316, 317, 318, 319, 320, 321, 322, 323, 324, 325, 326, 327, 328, 329, 330, 331, 332, 333, 334, 335, 336, 337, 338, 339, 340, 341, 342, 343, 344, 345, 346, 347, 348, 349, 350, 351, 352, 353, 354, 355, 356, 357, 358, 359, 360, 361, 362, 363, 364, 365, 366, 367, 368, 369, 370, 371, 372, 373, 374, 375, 376, 377, 378, 379, 380, 381, 382, 383, 384, 385, 386, 387, 388, 389, 390, 391, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 401, 402, 403, 404, 405, 406, 407, 408, 409, 410, 411, 412, 413, 414, 415, 416, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 425, 426, 427, 428, 429, 430, 431, 432, 433, 434, 435, 436, 437, 438, 439, 440, 441, 442, 443, 444, 445, 446, 447, 448, 449, 450, 451, 452, 453, 454, 455, 456, 457, 458, 459, 460, 461, 462, 463, 464, 465, 466, 467, 468, 469, 470, 471, 472, 473, 474, 475, 476, 477, 478, 479, 480, 481, 482, 483, 484, 485, 486, 487, 488, 489, 490, 491, 492, 493, 494, 495, 496, 497, 498, 499, 500, 501, 502, 503, 504, 505, 506, 507, 508, 509, 510, 511, 512, 513, 514, 515, 516, 517, 518, 519, 520, 521, 522, 523, 524, 525, 526, 527, 528, 529, 530, 531, 532, 533, 534, 535, 536, 537, 538, 539, 540, 541, 542, 543, 544, 545, 546, 547, 548, 549, 550, 551, 552, 553, 554, 555, 556, 557, 558, 559, 560, 561, 562, 563, 564, 565, 566, 567, 568, 569, 570, 571, 572, 573, 574, 575, 576, 577, 578, 579, 580, 581, 582, 583, 584, 585, 586, 587, 588, 589, 590, 591, 592, 593, 594, 595, 596, 597, 598, 599, 600, 601, 602, 603, 604, 605, 606, 607, 608, 609, 610, 611, 612, 613, 614, 615, 616, 617, 618, 619, 620, 621, 622, 623, 624, 625, 626, 627, 628, 629, 630, 631, 632, 633, 634, 635, 636, 637, 638, 639, 640, 641, 642, 643, 644, 645, 646, 647, 648, 649, 650, 651, 652, 653, 654, 655, 656, 657, 658, 659, 660, 661, 662, 663, 664, 665, 666, 667, 668, 669, 670, 671, 672, 673, 674, 675, 676, 677, 678, 679, 680, 681, 682, 683, 684, 685, 686, 687, 688, 689, 690, 691, 692, 693, 694, 695, 696, 697, 698, 699, 700, 701, 702, 703, 704, 705, 706, 707, 708, 709, 710, 711, 712, 713, 714, 715, 716, 717, 718, 719, 720, 721, 722, 723, 724, 725, 726, 727, 728, 729, 730, 731, 732, 733, 734, 735, 736, 737, 738, 739, 740, 741, 742, 743, 744, 745, 746, 747, 748, 749, 750, 751, 752, 753, 754, 755, 756, 757, 758, 759, 760, 761, 762, 763, 764, 765, 766, 767, 768, 769, 770, 771, 772, 773, 774, 775, 776, 777, 778, 779, 780, 781, 782, 783, 784, 785, 786, 787, 788, 789, 790, 791, 792, 793, 794, 795, 796, 797, 798, 799, 800, 801, 802, 803, 804, 805, 806, 807, 808, 809, 810, 811, 812, 813, 814, 815, 816, 817, 818, 819, 820, 821, 822, 823, 824, 825, 826, 827, 828, 829, 830, 831, 832, 833, 834, 835, 836, 837, 838, 839, 840, 841, 842, 843, 844, 845, 846, 847, 848, 849, 850, 851, 852, 853, 854, 855, 856, 857, 858, 859, 860, 861, 862, 863, 864, 865, 866, 867, 868, 869, 870, 871, 872, 873, 874, 875, 876, 877, 878, 879, 880, 881, 882, 883, 884, 885, 886, 887, 888, 889, 890, 891, 892, 893, 894, 895, 896, 897, 898, 899, 900, 901, 902, 903, 904, 905, 906, 907, 908, 909, 910, 911, 912, 913, 914, 915, 916, 917, 918, 919, 920, 921, 922, 923, 924, 925, 926, 927, 928, 929, 930, 931, 932, 933, 934, 935, 936, 937, 938, 939, 940, 941, 942, 943, 944, 945, 946, 947, 948, 949, 950, 951, 952, 953, 954, 955, 956, 957, 958, 959, 960, 961, 962, 963, 964, 965, 966, 967, 968, 969, 970, 971, 972, 973, 974, 975, 976, 977, 978, 979, 980, 981, 982, 983, 984, 985, 986, 987, 988, 989, 990, 991, 992, 993, 994, 995, 996, 997, 998, 999, 1000.

[Srimathi Lourdhammal Simon] [26th October 1957]

ஆலோசித்து இப்போது பெரிய ஸ்தாபனமாக இருப்பதை சிறிய பகுதிகளாக ஆக்கி நல்ல முறையில் கவனம் செலுத்தும்படியான ஒரு முறையைக் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று முடிவு செய்து தான் இந்த யோசனை கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆகையால் திடீரென்று எலெக்ஷன் வந்தால் அதனால் ஏற்படும் வீண் செலவும் வேண்டாம் என்று நினைத்து தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் மேல் முடிவு எடுப்பதற்கு விரிவான திட்டம் வரும்போது எல்லோரும் சேர்ந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் என்று கூறிக்கொண்டு இப்போது கொண்டு வந்திருக்கும் இந்த மசோதாவை எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

SRI M. KALYANASUNDARAM: கனம் சபாநாயகர் அவர்களே, இந்த மசோதாவின் நோக்கத்திற்கும், நான் திருத்தம் கொடுத்திருப்பதின் நோக்கத்திற்கும் அப்பாற்பட்டு பல அங்கத்தினர்கள் பல விதமான முறையில் தாக்கீப் பேசினார்கள். அவற்றிற்கெல்லாம் நான் இப்போது பதில் சொல்லப் போவதில்லை. அவர்களுக்கு இதுவே சபாவாகிவிட்டது. இங்கு சபை முன் இருக்கிற விஷயம் வேறு. அதாவது இப்போது சர்க்காருக்குத் தேர்தலை ஒத்தி போட வேண்டியிருக்கிறது. தேர்தல் நடைபெறும் வரையில் என்ன செய்து பார்ப்பது என்பது தான். சர்க்காருடைய யோசனை அதுவரை ஸ்பெஷல் ஆபீஸரை நியமிக்க வேண்டும் என்பது. என்னுடைய பிரேரணையின் நோக்கம் என்னவென்றால் ஸ்பெஷல் ஆபீஸரை நியமிக்க வேண்டாம் என்பதுதான். இப்போது இருக்கிற போர்டு நீடிக்கட்டும் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். கனம் மந்திரி அவர்கள் ஒரு “அட்வைஸரி போர்ட்” அமைப்பதை ஏற்றுக்கொள்ள முன் வந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். அடுத்ததாக வெள்ளை அறிக்கை ஒன்றும் இது சம்பந்தமாக வரப்போகிறது. அது சபை முன் வரும்போது மற்ற விஷயங்கள் எல்லாம் பேசிக்கொள்ளலாம் என்று கருதி என்னுடைய திருத்தப் பிரேரணையை வற்புறுத்தாமல் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

MR. SPEAKER: The hon. Member Sri Kalyanasundaram wants to withdraw his amendment. I suppose the House gives him leave to withdraw the amendment.

The amendment was, by leave, withdrawn.

MR. SPEAKER: The question is—

“That the Madras District Boards (Amendment) Bill, 1957, be taken into consideration at once.”

The motion was put and carried and the Bill was taken into consideration.

MR. SPEAKER: We shall now proceed with the clause by clause consideration of the Bill.

Clause 2.

MR. SPEAKER: There is a Government amendment to clause 2. The Hon. Minister will move the amendment.

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON: Sir, I move—

Clause 2 shall be renumbered as sub-clause (1) of that clause and after sub-clause (1) as so renumbered, the following shall be added:—

“(2) (a) The State Government shall, for the purpose of advising the Special Officer appointed under sub-section (1) in the discharge of his duties and functions under sub-clause (a) of clause (ii) of that sub-section, appoint Advisory Committees.

[26th October 1957] [Srimathi Lourdhammal Simon]

(b) Such Advisory Committees may consist of such member and function in respect of such areas as the State Government may direct.”

THE HON. SRI C. SUBRAMANIAM: If you will permit me, I shall explain the object underlying the amendment. The composition of the committees will be in accordance with the recommendations which we have made for the formation of Development Councils in respect of districts, which the hon. Members will find on pages 6 and 7 of the White Paper on Local Administration. It is not the intention of the Government to have only one committee for each district. We may divide a district into two regions and have a separate committee for each region, so that the affairs of each region may be considered by a compact committee consisting of members belonging to that region. That is why we have proposed in the amendment that the Advisory Committee may function in respect of such areas as the State Government may direct. This also is in accordance with the proposals which we have put forward in the White Paper. It is not as if we want to have members without reference to their qualifications or to the positions they occupy. Therefore I may give this assurance that the composition and jurisdiction of the committee will be in accordance with what is indicated in the White Paper.

MR. SPEAKER: I shall ask the Members who have given notice of amendments to move their amendments. If any Member is not moving his amendment, let him intimate to the Speaker. After all the amendments are moved, the Members can speak.

SRI N. K. PALANISAMI: கனம் சபாநாயகர் அவர்களே, கனம் மந்திரி அவர்கள் கொடுத்த திருத்தம் வரவேற்கத்தக்கது தான். 12-20
நான் சில திருத்தங்களை மட்டும் கொடுக்க விரும்புகிறேன். இல்லாவிட்டால்
இந்தத் திருத்தங்களை நான் வாபஸ் பெற்றிருப்பேன். ஆகையால் இதை
நான் பிரேரணித்துவிட்டு பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான்
குதல்களை திருத்தத்தைப் பிரேரணிக்கிறேன். p.m.

MR. SPEAKER: முதலில் திருத்தத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள்.

SRI N. K. PALANISAMI: இந்த நாட்டில் ஜனநாயகம் வளர வேண்டும். மக்கள் ஜனநாயகத்தில் அதிகப் பங்கு கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் தான், ஸ்பெஷல் ஆபீஸரை நியமிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால், எதிர்க்கட்சியிலிருந்து பேசியவர்கள், ஜில்லா போர்டுகள் சாகவேண்டியது தான் என்ற பாணியில் பேசியிருக்கிறார்கள். அவ்வளவு அருவருப்புக்குக் காரணம் அவர்கள் தான். ஜில்லா போர்டுகளை ஜனநாயக பூர்வமானவையாக ஆக்க வேண்டும் என்பதும், அவைகளில் சாதாரண ஜனங்கள் பங்கு கொண்டு சுயாட்சியை நடத்துவதில் பொறுப்புள்ளவர்களாக ஆகட்டும் என்ற அடிப்படையில் தான் ஜில்லா போர்டுகள் ஏற்பட்டன. ஆனால், நடைமுறையில், எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போல், வரவர ஜில்லா போர்டுகளுக்கு அதிகாரங்கள் குறைந்து கடைசியில் பள்ளிக்கூட உபாத்தியாயர்களை மாற்றும் அதிகாரம் தான் மிஞ்சியது. இம்மாதிரி ஜனநாயகம் என்பது கடைசியில் குமிழ்தோண்டிப் புதைக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. மேலும், வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபன மெய் பரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள்

[26th October 1957]

SRI M. KALYANASUNDARAM : On a point of Order, Sir, let all the amendments be moved, and then the members may speak on them.

MR. SPEAKER : Let the hon. Member Sri N. K. Palanisami finish his speech. Afterwards I will ask the other hon. Members to move their amendments.

SRI N. K. PALANISAMI : ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பஞ்சாயத்து போர்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவிரவும், பிரிக்கா இன்ஸ்பெக்டர்களுக்கும் ரெவினியூ இன்ஸ்பெக்டர்களுக்கும் மேலும் மேலும் அதிகாரம் கொடுக்கும் வகையில் மசோதா அடைந்திருக்கிறது. ஜில்லா போர்டுகளை ஜனநாயக முறையில் அமைத்துப் பிறகு அவைகளில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்தது போல், டிஸ்ட்ரிக்ட் பஞ்சாயத்துக்களை அமைத்து அவைகளில் ஜனநாயகத்தை படிப்படியாகக் குழிதோண்டிப் புதைக்கக்கூடிய நிலைமை ஏற்படக்கூடாது.

THE HON. SRI C. SUBRAMANIAM : நீங்கள் வெள்ளை அறிக்கையைப் பற்றி பேசுகிறீர்களா?

SRI N. K. PALANISAMI : நான் ஸ்பெஷல் ஆபீசர்களைப் பற்றித் தான் குறிப்பிடுகிறேன். கனம் மந்திரி அவர்கள் கொடுத்துள்ள திருத்தம் வரவேற்கத் தக்கது தான். ஆனால், சர்க்கார் எந்த இடத்தில் இஷ்டப்பட்டார்களோ அந்த இடத்தில் இந்த முறையைக் கொண்டு வருவதாக இல்லாமல், பொதுவாக எல்லா ஜில்லாக்களிலும் ஜில்லா போர்டு மெம்பர்களைக் கொண்ட கமிட்டிகளை ஏற்படுத்தி, அந்தக் கமிட்டிகளில் கலெக்டர்களை எக்ஸ்-அபிஷியோ மெம்பர்களாக நியமித்து ஜில்லா போர்டு சொல்வதை அமலுக்குக் கொண்டுவரும் எக்சிசுயூடியூ ஆபீசர்களாக அவர்களை ஆக்க வேண்டும்.

மேலும், செகண்டரி கல்வியைப் பொறுத்த வரையில், பஞ்சாயத்து யூனியன் ஏற்பட்டாலும் கூட அதன் நிர்வாகத்தில் அது இருக்கக்கூடாது. காரணம், இன்றைக்கு உள்ள ஜில்லா போர்டுகளால் செகண்டரி கல்வி சரியாக கவனிக்கப்படுவது என்று சொல்லமுடியாது. ஆகவே, செகண்டரி கல்விக்கு ஒரு அட்வைசரி கமிட்டி வேண்டும். உபாத்தியாயர்களைக் கொண்ட ஒரு அட்வைசரி கமிட்டியை அமைத்து, அந்தக் கமிட்டியிடம் செகண்டரிக் கல்வியை ஒப்படைக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை.

MR. SPEAKER : இப்போது கனம் அங்கத்தினர்கள் எல்லோரும் தங்கள் திருத்தப் பிரேரணைகளைப் பிரேரேபித்தால் நன்றாக இருக்கும்.

SRI M. KALYANASUNDARAM : Sir, I move—

Substitute the following for clause 2 (1) :—

“ to postpone the elections to every district board up to such date as the State Government may fix, not being later than 180 days from the date of expiry of the term ”

and

delete sub-clause (ii) (a) and (b) and substitute the following for sub-clause (ii) :—

“ To extend by notification the term of office of the members of any district board as a whole by such period not exceeding six months as may be notified for sufficient cause which shall be stated in the notification ”.

SRI N. K. PALANISAMI : I second the amendment.

[26th October 1957]

SRI V. K. KOTHANDARAMAN : I move—

In sub-clause (i), for the letters and words “ 31st day of October 1958 ”, substitute the following :

“ 31st day of January 1958 ”

and

For sub-clause (ii), substitute the following :

“ to allow the existing district boards in such district or districts to continue to discharge duties and perform the functions as they were so doing, till such time the elections are conducted or otherwise ”.

The amendment was duly seconded.

SRI N. MARUDACHALAM : I move—

In sub-clause (i), for the letters and words “ 31st day of October 1958 ” substitute the following :

“ 30th day of April 1958 ”

and

For sub-clause (ii) substitute the following :

“ (ii) to allow the existing district boards to discharge duties and perform the functions as they were originally authorised to do till such time the elections are conducted or otherwise ”.

The amendment was duly seconded.

SRI K. SATTANATHA KARAYALAR : I move—

In the 15th line for the words “ 31st day of October ” substitute the words “ 30th April ”.

Delete sub-clause (ii), i.e., lines 17 to 24.

Add the following as sub-clause (iii) :

“ to appoint a special advisory board consisting of twenty-five non-officials nominated from ex-district board members and sitting members of the Legislature.”

The amendment was duly seconded.

SRI P. S. CHINNADURAI : கனம் சபாநாயகர் அவர்கள் ஆலோசனைக் குழுவை அமைப்பதற்குரிய யோசனையை ஏற்றுக்கொண்டதால் நான் என்னுடைய திருத்தத்தைப் பிரேரேபிக்க விரும்பவில்லை.

SRI K. RAMACHANDRAN : I move—

In sub-clause (ii) after the words “ Special Officer ” occurring in line 17, add the words “ already in service or an officer of rank not less than that of a Revenue Divisional Officer ”.

SRI K. SATTANATHA KARAYALAR : I second the amendment.

SRI M. KALYANASUNDARAM : கனம் சபாநாயகர் அவர்களே, தேர்தலை ஒரு வருஷத்திற்கு ஒத்திப்போடவேண்டுமென்பது இந்தப் பிரிவின் நோக்கம். நான் கொடுத்திருக்கும் திருத்தம் 180 நாட்களுக்குள், அதாவது ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டுமென்பது. ஒரு வருஷத்திற்கு இடைக்காலத்தை நீடித்தாலும் பரவா

[Sri M. Kalyanasundaram] [26th October 1957]

யில்லை. ஆனால் அதன் மீது முடிவு எடுப்பதில் கால தாமதம் நீடிக்கக் கூடாது. சர்க்கார் இந்த ஜில்லா போர்டுகளை ஒழித்துக் கட்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டினார்களோ அவ்வளவு துரிதமாகக் கொண்டுவர வேண்டுமென்று சொல்லுகிறேன். துரிதமாகக் கொண்டுவர வேண்டுமென்ற நிலைமை ஏற்படவேண்டுமென்ற காரணத்திற்காக தேர்தல்கள் 180 நாட்களுக்குள்ளாக நடத்தப்பட வேண்டுமென்று இந்தத் திருத்தத்தைக் கொடுத்திருக்கிறேன். ஆகவே, இந்தத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு, ஆறு மாதமாகக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

SRI V. KOTHANDARAMAN : இப்போது கனம் அங்கத்தினர் எம். கல்யாணசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டது போல, ஆறு மாத காலமாகக் குறைக்க வேண்டுமென்று குறிப்பிட விரும்புகிறேன்.

MR. SPEAKER : உங்கள் திருத்தம் 31-1-1958-க்கு மேல் நீடிக்கக் கூடாது என்பது தானே ?

SRI V. KOTHANDARAMAN : மூன்று மாத காலமாகக் குறைக்க வேண்டுமென்றுதான் நான் என் திருத்தத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது இந்தத் திருத்தத்தின் பேரில் பலவித அபிப்பிராய பேதங்கள் இருப்பதால், நான் மூன்று மாதங்கள் என்று கொடுத்திருந்தாலும், ஆறு மாதமாக நீடிக்கலாம் என்று சொல்லிக்கொள்ளுகிறேன்.

MR. SPEAKER : அப்படியானால் உங்கள் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்.

SRI V. KOTHANDARAMAN : நான் என் திருத்தத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு, ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தவேண்டுமென்று பிரேரேபிக்கிறேன்.

SRI N. MARUDACHALAM : நண்பர் கல்யாணசுந்தரம் அவர்களின் திருத்தத்தில் சொல்லியபடி இந்தத் தேர்தலை ஆறு மாதத்திற்கு மேல் நீடிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

SRI K. SATTANATHA KARAYALAR : நான் அந்த ஒரு வருஷ கால வரம்பு கேட்டிருப்பதைக் குறைத்து எப்ரல் 31-ம் தேதிக்குள், அதாவது ஆறு மாத கால வரம்புக்குள்ளாகத் தேர்தலை நடத்தவேண்டுமென்று கொடுத்திருக்கிறேன். நான் அதை ஆதரிக்கிறேன். அந்த முறையிலே ஆறு மாதத்திற்குள்ளாக நடத்தினால் நலமாக இருக்குமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

SRI K. RAMACHANDRAN : சபாநாயகர் அவர்களே, இந்த 2 (11) பிரிவில் "to appoint for any district board a Special Officer" என்றிருக்கிறது. அந்த ஸ்பெஷல் ஆபீஸர்கள் யாராக இருப்பார்கள் என்று நிர்ணயிக்க முடியாத நிலையில் இருக்கிறது. இடைக்கால ஏற்பாடாக, நிர்ணயமாக இருப்பதற்காக, ஸர்விலில் இருக்கக்கூடிய ரெவினியூ டிவிஷனல் ஆபீஸருக்குக் குறையாத ஒரு ஆபீஸரைப் போடலாம் என்று திருத்தம் கொடுத்திருக்கிறேன். இப்போது இடைக்காலத்திற்குக் கொண்டு வரக் கூடியதில் அவசியமான போட்டிகளையும் மனஸ்தாபங்களையும் தவிர்ப்பதற்காக, தனி அதிகாரிகள் அவசியமில்லை என்ற என் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

* **SRI K. VINAYAKAM :** Sir, I rise on a point of information. The Government have brought in an amendment regarding the appointment of advisory committees to advise the special officer. I would like to know what is the scope of the advisory committee.

[Sri K. Vinayakam] 26th October 1957]

Is it a statutory body? Are the recommendations of the advisory committee binding upon the special officer? This has to be made clear. Who will be the members of the advisory committee? Will the Assembly Members of the district be the members of the advisory committee or will the members of the district boards, which will become defunct, be the members of the advisory committee?

MR. SPEAKER : The hon. Member will please read the amendment carefully. The proposed sub-clause (2) (b) says—

'Such Advisory Committees may consist of such members and function in respect of such areas as the State Government may direct'.

SRI K. VINAYAKAM : I want the Government to make the position clear.

THE HON. SRI C. SUBRAMANIAM : The composition of the committee is also indicated on page 6 of the White Paper.

SRI K. VINAYAKAM : The White Paper is not now before the House for discussion. Only the Bill is before the House. I cannot turn my attention to a paper that is not under discussion now.

MR. SPEAKER : Is the hon. Member Sri M. Kalyanasundaram withdrawing his amendment?

SRI M. KALYANASUNDARAM : No, Sir. I am pressing my amendment.

MR. SPEAKER : The question is—

Substitute the following for clause 2 (1) :—

"to postpone the elections to every district board up to such date as the State Government may fix, not being later than 180 days from the date of expiry of the term"

and

Delete sub-clause (ii) (a) and (b) and substitute the following for sub-clause (ii)—

"To extend by notification the term of office of the members of any district board as a whole by such period not exceeding six months as may be notified for sufficient cause which shall be stated in the notification"

The amendment was put and lost.

SRI V. K. KOTHANDARAMAN : I withdraw my amendment, Sir.

The amendment was, by leave, withdrawn.

The amendment of Sri N. Marudachalam was disallowed as the House had given its verdict against a similar amendment moved by Sri M. Kalyanasundaram.

The amendment of Sri K. Sattanatha Karayalar was, by leave, withdrawn.

[26th October 1957]

SRI K. RAMACHANDRAN: I press my amendment, Sir.

MR. SPEAKER: The question is—

In sub-clause (ii), *after* the words "Special Officer" occurring in line 17 *add* the words "already in service or an officer of rank not less than that of a Revenue Divisional Officer".

The amendment was put and lost.

12-30 p.m. MR. SPEAKER: I now put the Government amendment to vote. The question is—

Clause 2 shall be renumbered as sub-clause (1) of that clause and after sub-clause (1) as so renumbered, the following shall be added:—

"(2) (a) The State Government shall, for the purpose of advising the Special Officer, appointed under sub-section (1), in the discharge of his duties and functions under sub-clause (a) of clause (ii) of that sub-section, appoint Advisory Committees.

(b) Such Advisory Committees may consist of such Members and function in respect of such areas as the State Government may direct."

The amendment was put and carried.

Clause 2, as amended, was put and carried.

Clause 3.

MR. SPEAKER: The motion is—

That Clause 3 do stand part of the Bill.

SRI M. KALYANASUNDARAM: இந்தக் கிளாஸைப் படிக்கிற போது, ரெவினியூ டிவிஷனல் ஆபீஸர் அல்லது கலெக்டருக்குக் கிடைக்கக் கூடிய சம்பளம் இந்த ஸ்பெஷல் ஆபீஸர்களுக்குக் கிடைக்காதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கலெக்டராக இருப்பவர், ஸ்பெஷல் ஆபீஸராக இருந்தால் அந்தச் சம்பளம் கிடைக்காதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அப்படி சம்பளம் இல்லாமல் அவர் இருப்பதாயிருந்தால் அதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ரெவினியூ டிவிஷனல் ஆபீஸர் அல்லது அவருக்குக் குறையாத அதிகாரிகளுக்குள்ளே ஒருவரை நியமிப்பார்களா அல்லது வெளியிலுள்ள யாரையாவது நியமிப்பார்களா என்று தெளிவுபட இல்லை என்று எதிரக் கட்சி தலைவர் குறிப்பிட்டார். அதைப்பற்றித் தெளிவு படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM: At the time of the appointment of Special Officers, all the aspects referred to by the Leader of the Opposition also will be considered. At present it is the intention of the Government to appoint only officers.

Clause 3 was put carried.

Clause 4.

MR. SPEAKER: There are two amendments to this clause. One is from the hon. Member Sri M. Kalyanasundaram and the other is from the hon. Member Sri K. Sattanatha Karayalar. Sri M. Kalyanasundaram will now move his amendment.

26th October 1957]

SRI M. KALYANASUNDARAM: Sir, I move the amendment standing in my name, namely—

Add the following proviso to Clause 4—

"Provided that such orders are placed on the table of both the Houses of Legislature at the first sitting after the date of issuing such orders, and the Legislature shall amend, modify or rescind such orders within ten sitting days from the day on which the orders were placed on the table".

Sri N. K. Palanisami seconded the amendment.

SRI K. SATTANATHA KARAYALAR: Sir, I move the amendment standing in my name, namely—

In line 34, *after* the word 'difficulty', *add* the following:—

"and shall place such order before the Legislature at the next sitting".

Sri K. Ramachandran seconded the amendment.

MR. SPEAKER: Both the amendments are now before the House for discussion.

SRI M. KALYANASUNDARAM: Sir, it seems that the Hon. Minister is going to accept my amendment.

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON: The Government accept the amendment of Sri M. Kalyanasundaram.

SRI K. SATTANATHA KARAYALAR: Sir, I withdraw my amendment.

The amendment was, by leave, withdrawn.

MR. SPEAKER: The question is—

Add the following proviso to Clause 4:—

"Provided that such orders are placed on the table of both the Houses of Legislature at the first sitting after the date of issuing such orders, and the Legislature shall amend, modify or rescind such orders within ten sitting days from the day on which the orders were placed on the table."

The amendment was put and carried.

Clause 4, as amended, was put and carried.

Clause 1 and the Preamble were put and carried.

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON: Sir, I 12-40 p.m. move—

"That the Madras District Boards (Amendment) Bill, 1957, as amended be passed."

MR. SPEAKER: Motion moved—

"That the Madras District Boards (Amendment) Bill, 1957, as amended be passed."

[26th October 1957]

SRI M. KALYANASUNDARAM : சபாநாயகர் அவர்களே, ஆரம்பத்தில் விவாதம் கொஞ்சம் காரசாரமாக இருந்தபோதிலும், இந்த மசோதா எதிர்க் கட்சியினரால் சொல்லப்பட்ட அபிப்பிராயங்களும் திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நம்முடைய மந்திரி அவர்கள் முதன் முதலாக கொண்டு வந்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்குப் பாராட்டுகிறேன். இதேபோல சபையில் ஆரம்பத்தில் அபிப்பிராய பேதம் இருந்தாலும் கூட இனி கொண்டுவரப்படும் மசோதாக்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் முறையில் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். இன்னும் ஒரு வருஷ காலத்திற்கு ஜில்லா போர்டு தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டு, அவைகள் இயங்காமல் இருக்கும். ஆலோசனைக் குழுவின் உதவிகொண்டு விசேஷ அதிகாரிகள் நாவாகத்தை திறமையாக நடத்தும் முறையில் சர்க்கார் உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சட்டப்படி ஆலோசனைக் கமிட்டி வெறும் ஆலோசனை கூறக்கூடியதாக இருந்தாலும், நல்ல முறையிலே அந்த ஆலோசனைகளை விசேஷ அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற "கன்வென்ஷன்கள்" ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆலோசனைக் குழுவின் முடிவுகள் பெரும்பான்மையினருடைய முடிவாகவோ அல்லது ஏகோபித்த முடிவாகவோ இருக்கலாம். அவைகளை மரியாதைக்கு மாத்திரம் விசேஷ அதிகாரிகள் ஒத்துக் கொள்வது என்று இல்லாமல், நடைமுறையில் அமல் செய்யவேண்டுமென்று அதிகாரிகளுக்கு சர்க்கார் தாக்கீது அனுப்ப வேண்டுமென்பது என் யோசனை. ஆலோசனைக் கமிட்டிக் கூட்டங்கள் நடத்துவதில் கஷ்டங்கள் ஏற்படலாம். இதை நாம் பிளானிங் கமிட்டி கூட்டங்களில் பார்த்திருக்கிறோம். அடிக்கடி இந்தக் கூட்டங்களை கூட்ட முடியாமல் போகலாம். கலெக்டர் இந்தக் கமிட்டிக்கு சேர்மன் ஆக இருக்கும் காரணத்தால், ஜில்லா பெரியதாக இருந்து அனேக காரியங்கள் இருப்பதால் இந்தக் கூட்டங்களை அடிக்கடி கூட்ட முடியாமல் போகலாம். இந்தக் கமிட்டி விஷயத்தில் அப்படி இருக்கக்கூடாது. ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது கமிட்டி கூட்டப்பட்டு விஷயங்கள் அதன் முன் வைக்க வேண்டுமென்ற முறையில் சர்க்கார் உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டும். தேர்தல் நடத்திவைப்பதைப்பற்றியும் அதற்கு முன் வைத்துப் பரிசீலனை செய்யலாம். ஆனால் அந்தப் பிரச்சினை இப்போது எழவில்லை. அது ஜில்லா போர்டு இருக்குமா இல்லையா என்பதைப் பொருத்திருக்கிறது. ஜில்லா போர்டு நிர்வாகம் பற்றி பல கருத்துக்கள் கூறப்பட்டன. இவைகளிலிருந்து ஜில்லா போர்டுகளுக்கு எதிர்காலம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். சர்க்கார் கொடுத்திருக்கும் வெள்ளை அறிக்கையின் மீது விவாதத்தை சீக்கிரம் நடத்தி துரிதமாக முடிவுகளை எடுத்து அதற்கு வேண்டிய மசோதாவை அடுத்த பட்ஜெட் செஷனுக்கு முன் அல்லது மே மாதத்திற்குள்ளாவது ஒரு விசேஷ கூட்டத்தைக்கூட்டி மசோதாவை நிறைவேற்ற வேண்டும். பட்ஜெட் செஷனில் வேலை அதிகம் என்று சொல்லலாம். அக்டோபர் வரையில் அவகாசம் இருக்கிறது என்று சொல்லலாம். இருந்தாலும் கூட அதற்கு முன்பே இந்த மசோதாவை துரிதமாகக் கொண்டுவந்து நிறைவேற்றவேண்டுமென்ற யோசனையை கூறிக்கொண்டு என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.

SRI P. S. CHINNADURAI : மதிப்பிற்குரிய சபாநாயர் அவர்களே, இன்றையதினம் எதிர்க் கட்சி கொடுத்திருக்கின்ற நல்ல ஆலோசனைகள் உரிய முறையில் ஏற்றுக்கொண்டு ஆளும் கட்சியினர் இந்த மசோதாவை நிறைவேற்றும்படி சட்ட சபையினரைக் கோருவதை நான் மனப் பூர்வமாக வரவேற்கிறேன். சில நாட்களுக்கு முன்னால் சர்க்கார் கட்சித் தலைவர் நம்முடைய ராஜ்யத்தில் சுற்றுப்பிரயாணம் செய்தபோது எதிர்க் கட்சியினர் சரியாக இயங்குவதில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள். ஆனால் இன்றையதினம் எதிர்க் கட்சியினர் கொடுத்திருக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டிருக்கும் விதத்திலிருந்து எதிர்க் கட்சியினர் சரியாக செயல்படுகின்றார்கள், ஆக்க பூர்வமாக, ஜனநாயக முறையில் சர்க்கார் இயங்கத் தகுந்த முறையிலே தலைப் புரிந்திருக்கிறார்கள் என்று இனி மேலாவது அவர்கள் சுற்றுப்பிரயாணத்தின்போது சொல்வார்கள் என்று

[26th October 1957] [Sri P. S. Chinnadurai]

நம்புகிறேன் (குறுக்கீடு). (Sri M. Kalyanasundaram அவர்கள் அத்தாட்சிப் பத்திரம் தேவையில்லை.) அத்தாட்சிப் பத்திரம் அவர்களிடமிருந்து பெற சில மெம்பர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும் அரசியலிலே மூத்தவர் என்ற முறையிலே, சர்க்கார் கட்சித் தலைவர் என்ற முறையிலே, அவர்களை நான் மிகவும் மரியாதையுடன் நோக்குகிறேன். அந்த முறையில் வசிக்டர் வாயால் பிறும் ரிஷி என்பது போல் அவர் வாயால் எதிர்க் கட்சியினர் ஆக்க பூர்வமான ஆலோசனைகளைக் சொல்கிறார்கள் என்பதை பொது மக்கள் இடத்தில் வெளியிட வேண்டுமென்று நிச்சயமாக நான் எதிர்ப் பார்க்கிறேன். நம்புகிறேன். இந்த மசோதா இங்கே எவ்வாறு விவாதிக்கப் பட்டு நிறைவேற்றப்படும் தருவாயில் இருக்கிறதோ அதேபோல இதர மசோதாக்கள் சம்பந்தமாக நாம் நடந்துகொண்டால் நிச்சயமாக சபையில் நடவடிக்கைகள் நன்றாக செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஜனநாயக பூர்வமாக சர்க்கார் இயங்கும் என்பதிலும் பூர்வ நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு என் வார்த்தையை முடித்துக் கொள்கிறேன்.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR : கனம் சபாநாயகர் அவர்களே, இதற்கு முன்பு பேசிய, இந்தப் பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் சொல்லியபடி சர்க்கார் கட்சியினர் அனேகமாக நாங்கள் கொண்டு வந்த திருத்தங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக நான் கொண்டு வந்த திருத்தத்தை ஒப்புக்கொண்டார்கள். (சிரிப்பு.) அதைப் பற்றி எனக்கு மகிழ்ச்சி. (குறுக்கீடு.) எல்லோருக்கும் மகிழ்ச்சித்தான்.

கனம் கல்யாணசுந்தரம் சொன்னபடி ஸ்பெஷல் ஆபீஸர் எல்லோருக்கும் மாதாமாதம் கூட்டம் போடவேண்டுமென்றும், அதில் எல்லா சப்ஜெக்ட்களும் ஆலோசனைக்கு வரவேண்டும் என்று சர்க்காரில் உடனடியாக ஒரு அறிக்கை விடுக்கவேண்டும் என்பதுதான் என் கருத்து. என்னைப் பொருத்த வரையில் சொல்கிறேன். ஜில்லா போர்டு போவது கஷ்டந்தான். நல்ல முறையிலே ஜில்லா போர்டுகள் பணியாற்றி வந்தன. ஒரேயடியாக ஜில்லா போர்டுகளை எடுத்துவிடுவதற்குப் பதிலாக, பிளாக் டெவலப்மெண்டு பிரதேசத்தில் ஏற்படுத்தப்படும் ஒரு யூனியனையும் ஜில்லா போர்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நன்றாக இருக்கும். அது எப்படி இருந்தாலும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். இப்போது அதைப் பற்றிப் பேசுவது பிரயோஜனம் இல்லை. சர்க்காரால் இந்தப் பக்கத்திலிருந்து கொடுக்கப்பட்ட திருத்தங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு சட்டம் நிறைவேற்றப்படுவதைப் பற்றி எனக்கு சந்தோஷம்.

THE HON. SRI C. SUBRAMANIAM : சபாநாயகர் அவர்களே, எதிர்க் கட்சியிலே இருக்கக்கூடிய நண்பர்கள் தாங்கள் கொடுத்த திருத்தங்கள் ஒப்புக்கொள்வதைப்பற்றி திருப்திபடுவதைப்பற்றி எனக்கு சந்தோஷம். இப்போது சர்க்கார் கட்சித் தலைவராக இருந்து ஐந்தாறு வருஷம் வேலை புரித்ததிலே ஒரு விஷயம் புரிந்துகொண்டிருக்கிறேன். எல்லா விஷயங்களும் சர்க்கார் கட்சியிலிருந்தே நிறைவேற்றப்பட்டு விட்டால் எதிர்க் கட்சிக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஆலோசனைக் கமிட்டி வேண்டுமென்று சர்க்காராலேயே முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்க்கட்சிக்கு திருப்தி ஏற்படும் என்ற முறையில் ஒத்தி வைத்து, அவர்கள் கொண்டு வந்த திருத்தத்தை ஒப்புக்கொண்டது, எவ்வளவோ சுமுகமாக, திருப்திகரமாக முடிந்தது, என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

SRI M. KALYANASUNDARAM : சொல்லாமல் செய்திருந்தால் பரவாயில்லை.

THE HON. SRI C. SUBRAMANIAM : இந்தமாதிரி சில விஷயங்களை எதிர்க்கட்சிக்காரர்களுக்கு விட்டு வைப்பது அவசியம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் நல்ல முறையிலே இயங்க, இன்னும் நல்ல ஆலோசனைகளை அவர்களிடமிருந்து வருமானால் அவைகளை எப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்ளுகிறோம். எங்கள் கட்சியில் மெஜாரிட்டி இருக்கிறது, எதையும் பாஸ் பண்ணிவிடலாம் என்ற எண்ணத்தில் இயங்கவில்லை நாங்கள் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, சட்டசபையைப் பொருத்த

[Sri C. Subramaniam] [26th October 1957]

வரையில் இந்தமாதிரி சட்டங்கள் இயற்றும்போது, சர்க்கார் கட்சி, எதிர்க் கட்சி என்று இல்லாமல் எது மக்களுக்கு, நாட்டுக்கு நல்லதோ, அந்த நல்ல கருத்துக்களை எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் ஒப்புக்கொண்டு சட்டத்தை திருத்தவேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்திருக்கிறோம். கலியாணசுந்தரம் அவர்கள் சொன்னதுபோல ஸ்தல-ஸ்தாபன மந்திரி முதன் முதலாக பிரேரேபித்த இந்த மசோதாவை எல்லோரும் ஒத்துழைத்து, சுமுகமான முறையிலே நிறைவேற்றிக்கொடுத்ததற்காக அவர்களுக்கு என்னுடைய பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

MR. SPEAKER: The question is—

“That the Madras District Boards (Amendment) Bill, 1957, as amended be passed.”

The motion was put and carried and the Bill as amended was passed.

12-50 p.m. MR. SPEAKER: The House will now adjourn and meet again at 9 a.m. on Monday, the 28th October 1957.

The House then adjourned.

VII.—PAPERS LAID ON THE TABLE OF THE HOUSE.

A

12-50 p.m. 54. Notification issued with G.O. Ms. No. 3350, Revenue, dated 23rd August 1957, exempting the transactions of the Guild of Service Thrift Shop, Madras, from the tax payable under section 3 (1) of the Madras General Sales Tax Act, 1931 (Madras Act IX of 1939), for a further period of one year from the 1st April 1957. [Laid on the table of the House under section 19 (6) of the Madras General Sales Tax Act, 1939].

55. Notification issued with G.O. Ms. No. 2394, Home, dated 11th September 1957, remitting the fee chargeable under Article 11 (o) of Schedule II to the Madras Court Fees and Suits Valuation Act, 1955 (Madras Act XIV of 1955) on application for enrolment as advocates of the High Court at Madras, presented by the Advocates of the former Travancore-Cochin High Court, practising in the courts in the territories transferred to Madras, from the former Travancore-Cochin State, who are entitled to practice in the High Court at Madras under sub-section (5) of section 66 of the State Reorganization Act, 1956. [Laid on the table of the House under section 82 (2) of the Madras Court Fees and Suits Valuation Act, 1955].

56. Report and Proceedings of the Select Committee on the Madras General Sales Tax (Amendment) Bill 1957 (L.A. Bill No. 10 of 1957).

B

11. Statement XIII showing action taken by Government on assurances, promises and undertakings given during the Seventh, Eighth and Ninth Sessions, 1955-56 of the Madras Legislative Assembly.

26th October 1957]

12. Report of Sri S. Venkateswaran, I.C.S., on the inquiry conducted by him into the recent Police firing at Kilathooral in Ramanathapuram district.

13. Report of enquiry conducted by the Honourable Mr. Justice P. N. Ramaswami, I.C.S., on certain allegations made against the former Inspector-General of Police.

14. List of Government Bills passed by the Madras Legislature in July 1957 and assented to by the Governor/President.

[26th October 1957]

APPENDIX.

[Vide item VI (1) on page 39 supra.]

THE MADRAS GENERAL SALES TAX (AMENDMENT)
BILL, 1957 (L.A. BILL No. 10 OF 1957).

Composition of the Select Committee.

CHAIRMAN :

1 The Hon. Sri C. SUBRAMANIAM.

MEMBERS :

- 2 Srimathi T. N. ANANDANAYAKI.
- 3 Sri G. ANNAMALAI MUTHURAJA.
- 4 Sri P. S. CHINNADURAI.
- 5 Sri K. S. G. HAJA SHERIFF.
- 6 Sri M. KALYANASUNDARAM.
- 7 Sri P. G. KARUTHIRUMAN.
- 8 Sri R. KRISHNASWAMI NAIDU.
- 9 Sri V. S. MANICKASUNDARAM.
- 10 Sri K. RAMACHANDRAN.
- 11 Sri M. P. SARATHY.
- 12 Sri K. SATTANATHA KARAYALAR.
- 13 Sri R. SRINIVASA IYER.
- 14 Sri R. SUBRAMANIAM.
- 15 The Hon. Sri R. VENKATARAMAN.

SECRETARIAT :

Sri T. HANUMANTHAPPA, B.A. (Hons.), B.L. (*Secretary*).
Sri G. M. ALAGARSWAMY, B.A., B.L. (*Assistant Secretary*).

REPORT OF THE SELECT COMMITTEE ON THE MADRAS
GENERAL SALES TAX (AMENDMENT) BILL, 1957
(L.A. BILL No. 10 OF 1957).

To

THE HONOURABLE THE LEGISLATIVE ASSEMBLY,
MADRAS.

The Select Committee appointed to consider the Madras General Sales Tax (Amendment) Bill, 1957 (L.A. Bill No. 10 of 1957), has the honour to make the following report.

2. The Bill was published in English in an extraordinary issue of the *Fort St. George Gazette*, Part IV-A, dated the 23rd July 1957, and in Tamil on the 31st July 1957.

3. The Committee was appointed by a resolution of the Assembly, dated the 27th July 1957.

4. The Committee met in the Committee Room, Legislators' Hostel (Old), Government Estate, Mount Road, Madras-2, on the 31st July 1957 for the consideration of the Bill.

26th October 1957]

5. The Committee has subjected the provisions of the Bill to a detailed scrutiny and considers that no change in the Bill is called for.

6. The Committee decided that the Bill need not be republished.

7. A copy of the Bill as approved by the Committee is annexed.

8. The minutes of dissent given by a Member are appended.

GOVERNMENT ESTATE,
MOUNT ROAD, MADRAS-2,
2nd August 1957.

C. SUBRAMANIAM,
Chairman.

ANNEXURE.

[NOTE.—No changes were made by the Select Committee].

L.A. BILL No. 10 OF 1957.

*A Bill further to amend the Madras General Sales
Tax Act, 1939.*

WHEREAS it is expedient further to amend the Madras General Sales Tax Act, 1939 (Madras Act IX of 1939), for the purposes hereinafter appearing;

Be it enacted in the Eighth year of the Republic of India as follows :—

1. *Short title and commencement.*—(1) This Act may be called the Madras General Sales Tax (Amendment) Act, 1957.

(2) It shall come into force on such date as the State Government may, by notification appoint.

2. *Amendment of section 5, Madras Act IX of 1939.*—In clause (v) of sub-section (1) of section 5 of the Madras General Sales Tax Act, 1939 (Madras Act IX of 1939) (hereinafter referred to as the principal Act), item (1) and the entries relating thereto shall be omitted.

3. *Substitution of new section for section 5-A in Madras Act IX of 1939.*—For section 5-A of the principal Act, the following section shall be substituted, namely :—

“ 5-A. *Tax on sales or purchases of certain goods.*—(1) The sale of the following goods shall be liable to tax under section 8, sub-section (1), only at the point of the last sale effected in the State of Madras by a dealer, but at the rate specified against them :—

Serial number.	Description of goods.	(1)	(2)	(3)	Rate of tax on the turnover. (3)
					PER CENT.
(1)	Coal, including coke in all its forms				2
(2)	Iron and steel, that is to say—				2
	(a) pig iron and iron scrap				
	(b) iron plates sold in the same form in which they are directly produced by the rolling mill ..				8

[26th October 1957]

Serial number.	Description of goods.	Rate of tax on the turnover.
(1)	(2)	(3)
		PER CENT.
(2)	Iron and steel, that is to say— <i>cont.</i>	
	(c) steel scrap, steel ingots, steel billets, steel bars and rods	2
	(d) (i) steel plates	Sold in the same form in which they are directly produced by the rolling mill. 2
	(ii) steel sheets	
	(iii) sheet bars and tin bars	
	(iv) rolled steel sections	
	(v) tool alloy steel	
(3)	Jute, that is to say, the fibre extracted from plants belonging to the species <i>corchorus capsularis</i> and <i>corchorus olitorius</i> and the fibre known as <i>mesta</i> or <i>bimli</i> extracted from plants of the species <i>hibiscus cannabinus</i> and <i>hibiscus sabdariffa</i> var. <i>altissima</i> , whether baled or otherwise	2
(4)	Oil seeds including groundnut, that is to say, seeds yielding non-volatile oils used for human consumption, or in industry, or in the manufacture of varnishes, soaps and the like, or in lubrication, and volatile oils used chiefly in medicines, perfumes, cosmetics and the like	2
(5)	Cotton yarn, except (a) handspun cotton yarn and (b) cotton yarn waste	1

(2) Cotton, that is to say, all kinds of cotton (indigenous or imported) in its unmanufactured state whether ginned or unginned, baled, pressed or otherwise, but not including cotton waste, shall be liable to tax under section 3, sub-section (1), only at the point of the last purchase effected in the State of Madras by a dealer, but at the rate of one per cent on his turnover.

(3) Raw hides or skins shall be liable to tax under section 3, sub-section (1), only at the point of the last purchase effected in the State of Madras by a dealer, but at the rate of two per cent on his turnover.

(4) The sale of dressed hides or skins shall be liable to tax under section 3, sub-section (1), only at the point of the last sale effected in the State of Madras by a dealer, but at the rate of two per cent on his turnover:

Provided that no tax shall be payable under this sub-section if the dealer proves that the tax has already been levied on the raw hides or skins out of which the dressed hides or skins had been produced.

(5) Notwithstanding anything contained in sub-section (3) of section 3, the dealer shall be assessed to tax under sub-sections (1) to (4), irrespective of the amount of the turnover of such dealer being less than the minimum specified in sub-section (3) of section 3.

(6) Notwithstanding anything contained in sub-sections (1) to (4), no tax shall be levied in respect of the last sale or purchase inside the State of the goods specified in this section if the goods purchased are intended for sale in the course of inter-State trade or commerce.

26th October 1957]

Explanation.—The expression “last sale or purchase inside the State” means the transaction in which a dealer registered under this Act—

(i) sells to or purchases from another such dealer the goods specified in this section for use by the purchaser in the manufacture of goods for sale or for use by the purchaser in the execution of any contract; or

(ii) purchases the goods specified in this section from another such dealer for sale to a dealer not registered under this Act or to a consumer in the State of Madras.

GOVERNMENT ESTATE,
MOUNT ROAD, MADRAS-2,
2nd August 1957.

T. HANUMANTHAPPA,
Secretary.

APPENDIX.

DISSENTING MINUTES.

I

The Bill seeks to tax the last sale which will be impossible to fix. Further this will lead to harassment of small dealers and as regards cotton yarn at least 20, 30 and 40 counts should be exempted from sales tax as otherwise it will affect the handloom weavers.

PARAMAKUDI,
13th August 1957.

K. RAMACHANDRAN.



LIST OF AGENTS FOR THE SALE OF MADRAS
GOVERNMENT PUBLICATIONS.

IN MADRAS CITY.

Messrs. ACCOUNT TEST INSTITUTE, Egmore, Madras-3.
Messrs. ANANDA VIKATAN, Mount Road, Madras-2.
Messrs. CITY BOOK COMPANY, Madras-4.
Messrs. HIGGINOTHAMS LIMITED, Madras-2.
Messrs. P. VARADACHARI & Co., Madras-1.
Messrs. THE SOUTH INDIA SAIVA SIDDHANTHA WORKS PUBLISHING SOCIETY, Madras-1.
Messrs. VENKATRAMA & Co., Madras-1.
Messrs. V. PERUMAL CHETTIY & SONS, Madras-1.
Messrs. M. DORAINAWMY MUDALIAR & Co., Madras-1.
Messrs. C. SUBBIAH CHETTIY & SONS, Madras-3.
Sri S. S. SRINIVASARAGHAVAN, Royapet, Madras-14.
Messrs. THE FREE INDIA CO-OPERATOR'S AGENCY, Madras-4.
Messrs. PALANI & Co., Triplicane, Madras-5.

IN MUFASSAL OF MADRAS STATE.


Messrs. ANUTHU BOOK DEPOT, Dasarpuram Post, Chingleput district.
Sri M. M. GOPALAKRISHNA KOHN, Madurai, Madurai district.
Sri A. VENKATASUBBAN, Vellore, North Arcot district.
Messrs. TIMES MODERN MART, Salem, Salem district.
Messrs. BHARATHA MATHA BOOK DEPOT, Tanjore, Tanjore district.
Messrs. P. N. SWAMINATHASIVAM & Co., Pudukkottai, Tiruchirappalli district.
Messrs. M. PALANI & Co., BOOKSELLERS, Clock Tower, Pudukkottai.
Messrs. S. KRISHNASWAMI & Co., Tiruchirappalli district.
Messrs. PALANIAPPA BROTHERS, Tiruchirappalli district.
Sri S. B. SUBRAMANIAM PILLAI, Tirunelveli, Tirunelveli district.
Sri B. ARULDOSS, Villupuram Town, South Arcot district.
Sri V. B. GANESAN, Villupuram, South Arcot district.
Messrs. THE EDUCATIONAL SUPPLIES COMPANY, Coimbatore (E.S. Param).
Messrs. THE ORIENTAL BOOK HOUSE, Madurai.
Messrs. ARIVOO NOOLAGAM, BOOKSELLERS, Market, Ootacamund, Nilgiris.
Messrs. C.P.S. BOOK SHOP, Chidambaram.

IN OTHER STATES.

Messrs. K. BHUJA RAO & Co., Mangalore, South Kanara district.
Messrs. U. B. SHENOY & SONS, Mangalore, South Kanara district.
Messrs. HAJES K. P. AHMED KUNHI & BROS., Cannanore, North Malabar district.
Messrs. THE SARASWATY CORPORATION LIMITED, Pallikar Road, Cochin-2.
Messrs. P. K. BROTHERS, Kozhikode, South Malabar district.
Messrs. THE S.S. BOOK EMPORIUM, BOOKSELLERS, "Mount-Joy" Road, Basavangadi, Bangalore-4.
Messrs. BHARAT BOOK CENTRE, Guntur and Hyderabad.
Sri D. SREERAGHANMURTHY, Ongole, Guntur district.
Messrs. JAWATHA AGNEWONS, BOOKSELLERS, Gudur.
Messrs. M. SESHACHARAN & Co., Masulipatnam, Krishna district.
Messrs. THE COMMERCIAL LINKS, Governmepet, Vijayavada, Krishna district.
Messrs. TRIVANI PUBLISHERS, Masulipatnam, Krishna district.
Messrs. H. VENKATRAMIAN & SONS, VIDYANTHRI BOOK DEPOT, Mysore, South India.
Messrs. VENKATRAMA & Co., Kurnool.
Messrs. JAIN BOOK AGENCY, New Delhi-1.
Messrs. INTERNATIONAL BOOK HOUSE, Trivandrum.
Messrs. THE POPULAR BOOK DEPOT, Lamington Road, Bombay-7.
Messrs. THE BOOK AND REVIEW CENTRE, Vijayavada.
Messrs. THE NEW ORDER BOOK Co., Allahabad.
Messrs. THE B.H.U. PRESS BOOK DEPOT, Banaras.
Messrs. UNIVERSAL BOOK COMPANY, Allahabad.
Sri S. M. JAGANATHAN, BOOKSELLER AND PUBLISHER, Nagercoil, Kanyakumari district.

MADRAS: PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS

issued--10-3-1958



MADRAS LEGISLATIVE ASSEMBLY
DEBATES

OFFICIAL REPORT

MONDAY, 28TH OCTOBER 1957

VOLUME V—No. 3

CONTENTS

	PAGES
I Questions and Answers	83-101,
II Motion expressing want of confidence in the Ministry	154-180
III Adjournment Motions re—	101,
(1) Ramanathapuram incidents	102-153
(2) Violent speeches of Sri E. V. Ramaswami Naicker, Leader of the Dravida Kazhagam	101-102
IV Papers laid on the Table of the House	102
	153

Legislature Department (Assembly)
Madras

rise]

THE MADRAS LEGISLATIVE ASSEMBLY.

Monday, 28th October 1957.

The House met in the Assembly Chamber, Fort St. George, at nine of the clock, Mr. Speaker (THE HON. DR. U. K. SHANMUGAM) in the Chair.

I.—QUESTIONS AND ANSWERS.

STARRED QUESTIONS.

Economy in Government Expenditure

* 11 Q.—SRI N. K. PALANISAMI: Will the Hon. the Chief Minister be pleased to state—

(a) whether there is any proposal to enforce economy with regard to salary, travelling allowance and house rent of the Ministers; and

(b) whether the officer appointed to suggest ways and means for reducing the expenditure in Government departments has submitted his report to the Government?

THE HON. SRI C. SUBRAMANIAM: (a) No, Sir.

(b) The Special Officer appointed to examine the administrative set-up and staff position in the State assumed office only on 2nd September 1957. He will work under the direction of a Committee of the Cabinet which will pass orders on his recommendation relating to each department as and when he submits his report in regard to each department. There will not therefore be a final report of the Special Officer as such.

SRI N. K. PALANISAMI: மந்திரிகள் கொஞ்சம் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டால் அந்த மந்திரி சபை நடக்காமல் போய்விடுமா? ஏன் குறைத்துக்கொள்ளமாட்டேன் என்று சொல்லுகிறார்கள்?

THE HON. SRI C. SUBRAMANIAM: அதை எங்களுக்கு விட்டுவிட வேண்டும். அல்லது அப்படி நாங்கள் அதிகமாக சம்பளம் வாங்குவதாக நினைத்தால், நம்மிக்கையிலாத தீர்மானத்தின் பேரில் விவாதம் நடக்கும் பொழுது அது பற்றி பேசலாம்.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR: Can the Hon. Minister tell us when the Special Officer will be able to complete his enquiry and submit his report to the Government?

THE HON. SRI C. SUBRAMANIAM: I have already stated in my reply that there is no question of the Special Officer submitting any report to the Government. In respect of each department, he will make recommendations and we propose to pass orders then and there on those recommendations. I may, however, inform hon. Members that he has already submitted a preliminary report with reference to all departments together and had a discussion.

[28th October 1957]

with the Cabinet Sub-Committee on it. We have now asked him to submit proposals in the light of the preliminary discussions we had in respect of each department.

SRI K. VINAYAKAM : Is the Hon. Minister aware that a Press report recently appeared to the effect that there would be no retrenchment of any kind as per the preliminary report of the Special Officer?

THE HON. SRI C. SUBRAMANIAM : The point was whether we would be sending out any of the officers now in service. In that connexion perhaps it was stated that nobody would be sent out. In that sense there would be no retrenchment and any retrenchment would be effective only in respect of future recruitment.

SRI M. KALYANASUNDARAM : May I know whether there are any specific terms of reference to the Special Officer on the basis of which he should conduct the enquiry and submit his report?

THE HON. SRI C. SUBRAMANIAM : The general terms of reference are to explore all possible methods of effecting economy in administration. He is going into the set-up of each department and the work done there to find out whether it could be improved upon.

SRI A. A. RASHEED : Is there any proposal to increase the salaries and travelling allowance of the Ministers in view of the high cost of living?

THE HON. SRI C. SUBRAMANIAM : I am very thankful to the hon. Member for the suggestion. But the high cost of living is not with reference to Ministers alone; it affects others also.

SRI S. LAZAR : இந்தியாவிலுள்ள ராஜ்ய சர்க்கார்களுக்குள்ளே, சென்னை சர்க்காரில் மட்டும் தான் மந்திரிகளுக்கு கொடுக்கக்கூடிய சம்பளமோ, பிரயாணப்படியோ, மற்ற செலவுகளோ மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொல்லுவது உண்மைதானா?

THE HON. SRI C. SUBRAMANIAM : மற்ற மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ அந்த சம்பளத்தைதான் இந்த சபையின் அனுமதியின் பேரில் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

SRI M. KALYANASUNDARAM : சிக்கனத்திற்கான யோசனைகளைக் கூறுவதுதான் ஸ்பெஷல் ஆபீசர் விசாரணையின் நோக்கம் என்று மந்திரி அவர்கள் தெரிவித்தார்கள். சிக்கனத்தின் பெயரால் திறமையைக் குறைக்காமல், திறமையாக நிர்வாகத்தை நடத்துவதற்கான யோசனைகளை அவர் கூறுவார்களா? யாரையும் ஆள் குறைப்பு செய்யமாட்டார்கள் என்று உறுதி மொழியும் கொடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM : ஆள் குறைப்பு ஏற்படுத்துவதாக இருந்தால் இப்பொழுது இருக்கக்கூடியவர்களை வெளியே அனுப்புவதாக இல்லை. புதிதாக ஆபீஸர்களை அதிகமாகச் சேர்ப்பதில்லை.

[28th October 1957]

கொஞ்சம் குறைத்துக்கொண்டு அம்மாதிரி சிக்கனம் செய்வது என்று உத்தேசம். வெறும் ஆளைக் குறைப்பது மட்டும் இல்லாமல், இப்பொழுது செய்துகொண்டிருக்கக்கூடிய வேலையை இன்னும் அதிகமாக நீட்டிக்கொண்டு போய் அதிக உத்தியோகஸ்தர்கள் வேண்டுமென்று கேட்காமல் வேலையைத் திறமையாகவும் சிக்கனமாகவும் செய்வது எப்படி என்பது பற்றி ஆலோசனைகள் கூறவும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

MR. SPEAKER : 12-வது கேள்வியோடு கூட 20-வது கேள்வியும் கேட்கப்படும்.

Allegations against the Inspector-General of Police

* 12 Q.—**SRI M. KALYANASUNDARAM :** Will the Hon. Minister for Home be pleased to state—

(a) whether the Government have received the report of the High Court Judge deputed to enquire into the allegations against the Inspector-General of Police, and if so, when;

(b) the findings of the Judge; and

(c) whether a copy of the report will be placed on the Table of the House?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (a) Yes, Sir. The report was received on 24th August 1957.

(b) & (c) The conclusions reached are, as will be seen from the copy of the report placed on the Table of the House on 26th October 1957 that the allegations are not substantiated.

* 20-A Q.—**SRI M. KALYANASUNDARAM :** Will the Hon. the Minister for Home be pleased to state—

(a) the procedure adopted by the High Court Judge deputed to enquire into the allegations made against the Inspector-General of Police; and

(b) the terms of reference?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (a) & (b) The terms of reference in respect of the allegations are the speech of the hon. Member Sri K. Anbazhagan on the floor of the House on the 16th July 1957 impugning the conduct of certain unnamed high Police officials and the connected correspondence between the Government and the Inspector-General of Police as detailed in paragraph 1 of the printed report.

The procedure adopted by the High Court Judge was in the nature of a confidential and fact-finding enquiry. Attention of the hon. Member is, in this connection, invited to paragraph 2 on page 2 of the printed report already placed on the Table of the House.

SRI M. KALYANASUNDARAM : இந்த அறிக்கை இப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறது. அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற படி தனம் அங்கத்தினர் அன்பழகன் அவர்கள் நீதிபதியால் அழைக்கப் பட்டிருக்கிறார், அவருடன் பேசியிருக்கிறார். அதேசமயத்தில் ஸ்ரீ அன்பழகன்

[28th October 1957]

அவர்கள் இது ஒரு நீதிமன்ற விசாரணையாக இருக்குமா? நீதிமன்ற விசாரணையாக இருந்தால் நான் எல்லா விவரங்களையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதன்படி ஏன் நீதிமன்ற விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

THE HON. SRI M. BHAKTAVATSALAM: இம்மாதிரி அதிகாரிகளிடம் குற்றச்சாட்டுகளோ அல்லது சந்தேகமோ ஏற்பட்டால் அதை விசாரிப்பதற்கு சில விதிகளும் சட்டங்களும் இருக்கின்றன—

- (1) All-India Services Conduct Rules.
- (2) All-India Services Discipline Rules.
- (3) Public Servants' Enquiries Act.

இந்த மூன்று விதிகளுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டதான் விசாரணை நடத்தவேண்டும். Public Servants' Enquiry Act இரண்டாவது பிரிவின்படி ஒரு formal public enquiry அதாவது ஒரு அதிகாரியின் மீது சாட்டப்பட்ட புகார்களின் மீது விசாரணை நடத்தவேண்டுமென்றால், அரசாங்கத்திற்கு அதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்று தெரிய வேண்டும். அப்படி தெரிந்த பிறகு அரசாங்கம் charges frame செய்து அதற்கு மேலே தான் formal public enquiry நடக்க வேண்டும். இதை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி அவர்கள் 'நான் preliminary enquiry தான் செய்கிறேன், fact finding mission தான் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்களிடம் இருக்கிற ஆதாரத்தைக் கொடுங்கள் அல்லது யாரை விசாரித்தால் ரூசு ஏற்படும் என்பதை எனக்குத் தெரியுங்கள். அதற்கு மேல் preliminary enquiry நடத்த பின்னால் அவசியம் இருந்தால் நானே public enquiry நடத்த சிபார்சு செய்கிறேன்' என்று சொன்னார்கள். ஆனால் இந்த அறிக்கையிலே கூறப்பட்டிருக்கிற கனம் அங்கத்தினர் அவர்கள் முடிந்தோ, முடியாமலோ அல்லது வேறு காரணத்திற்காகவோ நன்னிடம் இருக்கக்கூடிய எந்தத் தகவல்களையும் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த வகையிலேதான் இந்த விசாரணை நடந்திருக்கிறது.

9-10 **SRI M. KALYANASUNDARAM:** கனம் அங்கத்தினர் அன்பழகன் அவர்கள் எந்த விவரமும் கொடுக்கவில்லை என்று மந்திரி அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அறிக்கையிலும் குசகமாகக் குறிப்பிட்டிருக்கிறது. அங்கத்தினர் சபையில் செய்த பிரசங்கத்திலே முன்னாள் ஐ. ஜி. ராஜரத்தினம் அவர்களைத்தான் குறிப்பிட்டு அவர்கள் சொன்னார்கள், சபையில் சாட்டிய குற்றச்சாட்டுகள் தான் அவர் குறிப்பிட்டுள்ளதா? இன்னும் சில குற்றச்சாட்டுகள் இருக்கலாமா என்பதைப்பற்றிய விவரம் எல்லாவற்றையும் சேர்த்து விசாரணை செய்யப்படாத வரையில் எப்படி பூர்ணமாக விசாரணை செய்யப்பட்டு விட்டதாகக் கொள்ள முடியும்? நீதிபதி அவர்கள் எந்த ஆதாரத்தின் மேல் விசாரணையை நடத்தினார்கள்? அந்த முடிவையும் சர்க்கார் எப்படி கனம் அன்பழகன் மேற்கொண்டு விவரம் ஒன்றும் கொடுக்காமல் இருக்கும்போது அதையும் சேகரித்துப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் ஒப்புக்கொள்ள முடியும்? இதை ஏன் கோர்ட்டின் விசாரணைக்கு அனுப்ப வேண்டாம் என்கிறார்கள் என அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM: கனம் அங்கத்தினர் அன்பழகன் அவர்கள் பேசிய பிரசங்கத்தில் போலீஸ் இலாகாவைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தபடியால், அதை நான் போலீஸ் இலாகா தலைமை அதிகாரிக்கு அனுப்பி இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று கேட்டேன். "இந்தக் குற்றச் சாட்டுகள் என்னதான் குறிப்பிடுகிறது. இதற்கு இன்ன இன்ன விவரம்" என்று குறிப்பிட்டார்கள். இதைப்பற்றி பூர்வாங்க விசாரணை செய்ய நீதிபதி அவர்களுக்கு கனம் அங்கத்தினர் உதவியைக் கொடுக்கவில்லை. அவர்கள் அதைக் கோரியிருந்தும் இவர் கொடுக்கவில்லை என்கிற விவரம் அறிக்கையில்

[28th October 1957]

இருக்கிறது. இருந்தாலும் அந்த அறிக்கையிலேயே முதல் குற்றச்சாட்டு அவ்வளவு பிரமாதமாக எடுத்துக் கொள்வதற்கில்லை. அங்கத்தினர் பிரசங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது மூன்றாவது குற்றச்சாட்டு களைப்பற்றி ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் அலசிப் பார்த்துவிட்டு அதற்கு மேலும் ஒன்றும் அதில் சொல்வதற்கில்லை. ஊட்டு விஷயமாகச் சொல்லப்பட்ட நான்காவது குற்றச்சாட்டுதான் மிகவும் முக்கியமானது. அதைப்பற்றி எப்படி விசாரணை எல்லாம் நடத்த வேண்டுமோ அப்படி நடத்தி அதற்கும் ஆதாரமில்லை என்பதாக நீதிபதி அவர்கள் தங்கள் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார். அதை அங்கத்தினர் கவனித் திருப்பார்கள். அதனால் தான் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவை இல்லை என்பதாக சர்க்கார் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

SRI K. VINAYAKAM: Whereas Mr. Anbazhagan has made some allegations on the floor of this House and whereas a Judge has been deputed to enquire into these allegations, are the Government satisfied that every reasonable opportunity has been afforded to the principal author of the allegations so that he could be examined by the Judge in charge of this enquiry, and if so, will the Government be pleased to place on the Table of this House information as to the ways in which reasonable opportunities have been afforded to the author of the allegations?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: I do not think anything more has to be placed on the Table of the House except the report which gives the answer to the hon. Member's question.

SRI A. A. RASHEED: In view of the fact that the Inspector-General of Police has retired, what useful purpose is going to be served in pursuing the matter?

THE HON. SRI M. BHAKTAVATSALAM: I do not entirely agree with the hon. Member. Because the officer has retired, it should not necessarily mean that we should not pursue the matter if there is anything to be pursued.

SRI M. KALYANASUNDARAM: இப்போது அந்த அதிகாரி உத்தியோகத்தில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது உண்மையாக இருக்கலாம். குற்றச்சாட்டைக் கொண்டு வந்த காலத்திலும், விசாரணை நடந்த காலத்திலும் அவர் பதவியில் இருந்திருக்கிறார். ஆகையால் அதைப் பற்றி விசாரணை செய்யப்படுவது அவசியம்தான். நீதிபதி அவர்களுக்கு திரு. அன்பழகன் போதுமான தகவல் கொடுக்கவில்லை என்பதனால் இப்போது நீதிமன்ற விசாரணைக்கு அவசியம் இல்லை என்று சர்க்கார் கருதுகிறதா? அல்லது நீதிபதி அவர்கள் அறிக்கையில் சர்க்காருக்குப் திருப்தி வந்து விட்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை வேண்டாம் என்கிறார்களா? போதுமான விவரங்களைச் சேகரித்துக்கொண்டு நீதிபதி அவர்கள் விசாரணை செய்யவில்லை என்பது தெரிவதால் என் இதை நீதிமன்ற விசாரணைக்கு திரும்பவும் அனுப்பக்கூடாது என்று கேட்கிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM: கனம் அங்கத்தினர் அவர்கள் தகவல்கள் கொடுக்க முடியாமை ஒருபுறம் இருக்க, இதுபற்றி நீதிபதி அவர்கள் நன்கு விசாரித்துக் கொடுத்திருக்கக் கூடிய அறிக்கையை சர்க்கார் பரிசீலித்தார்கள். அதை நன்கு பரிசீலனை செய்த பிறகுதான் அதற்குமேல் நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை இங்கே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற அறிக்கையில் இருக்கிறது.

[28th October 1957]

North Rajan channel waters for irrigation

* 13 Q.—SRI K. R. VISWANATHAN: Will the Hon. the Minister for Revenue be pleased to state—

(a) whether it is a fact that the poor ryots of Kanjankollai village, Chidambaram taluk, are prevented from, and penalised for, their age-long custom of using North Rajan canal water for the lands on its left bank by lift irrigation; and

(b) if so, the reasons therefor?

THE HON. SRI M. A. MANICKAVELU: (a) It has been reported that some dry lands owned by the ryots of Kanjankollai village were irrigated by baling by means of picottahs erected on the northern bund of the Coleroon North Rajan Channel. Such irrigation of dry lands was treated as irregular and penal water-cess was charged on the extents irrigated for faslis 1363 to 1366.

(b) The taking of water was treated as irregular, and penalty levied for the following reasons:—

(1) Kanjankollai is the first village on the northern bank of the Coleroon North Rajan Channel and there are 26 lower-down villages to be served by the channel in question. The lower-down ayacutdars object to the erection of picottahs and baling, as the course of the channel is affected.

(2) The erection of picottahs on the bank of the channel is objectionable as thereby the bank becomes weakened.

(3) The wet ayacut of the lower-down village, viz., Adanur, is on a higher level. The ryots of that village object to the baling of water from the channel higher up by erection of picottahs as by such diversion of water they are not getting sufficient supply to their wet lands.

SRI K. R. VISWANATHAN: இம்மாதிரி அவர்களை பயிரிடக் கூடாது என எத்தனை ஆண்டுகளாகத் தடுத்து அபராதம் விதிக்கப் படுகிறது? அநேகம் ஏழை விவசாயிகள் அம்மாதிரி வெகுதூரமாகப் பயிரிட்டு வருவதால் அந்த ஏழைகளுடைய உரிமை பாதிக்கப்படாமல், நிலம் இல்லாத ஏழைகள் மாத்திரமாவது பயிரிடுவதற்கு அனுமதிக்க சர்க்கார் ஏற்பாடு செய்யுமா?

THE HON. SRI M. A. MANICKAVELU: மூன்று வருஷமாகத் தான் இந்த பெனல்டி வரி விதிக்கப்படுகிறது. நிலமில்லாத ஏழை என்கிற பிரச்சனையை இதில் எழுப்பினால் அவ்வளவு உசிதம் இல்லை. கீழே இருக்கிற ஆயக்கட்டுதாரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதகம் ஏற்படும் வரையில் மேலே இருப்பவர்கள் யாராய் இருந்தாலும் தண்ணீர் எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது.

SRI K. R. NALLASIVAM: கனம் சபாநாயகர் அவர்களே, மாகாணம் முழுவதும் இருக்கக்கூடிய வாய்க்கால்களில் இருக்கக்கூடிய வர்கள் நீண்ட காலமாக ஏற்றம் இறைத்து வருவதும், கீழே இருக்கிற வர்கள் தண்ணீர் தட்டு வருவதாகக் கூச்சல் போடுவதும், இதற்கிடையில் புதிதாக மோட்டார் பம்புகளை வைத்துக்கொள்ள ஒரு பக்கம் அனுமதிப்பது கூட ஏற்றம் இறைக்கிற ஏழை விவசாயிகளுக்குப் பெனல்டி போடுவது இப்படி பல காரியங்கள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நடந்து வருவதால் இதைப்பற்றி பூர்ணமாகவே ஒரு விசாரணை செய்து, மொத்தம்

28th October 1957]

எவ்வளவு தண்ணீர் கிடைக்கும், கீழ் பகுதி மேல் பகுதி. எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி முற்படியும் ஒரு விசாரணை செய்ய ஏற்பாடு செய்வார்களா?

THE HON. SRI M. A. MANICKAVELU: இந்தப் புகார் மற்ற இடங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. அதையும் பரிசீலனை செய்வதற்கு ஏற்பாடு இருக்கிறது.

SRI K. R. VISWANATHAN: நீண்டகாலமாக அதில் அநேக ஏழை விவசாயிகள் பயிரிட்டு வந்திருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டு காலமாகத்தானே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த மூன்று ஆண்டுகளாக மாத்திரம் அவர்களை ஏன் தடுத்து அபராதம் விதிக்க வேண்டும்? நீண்டகாலமாகப் பயிரிட்டு வருபவர்களை ஏன் அனுமதிக்கக்கூடாது?

THE HON. SRI M. A. MANICKAVELU: கீழே இருக்கிற ஆதனூர் கிராமத்தார்கள் முறையிட்டார்கள். அதனால் இந்த விஷயம் சர்க்காருக்குத் தெரியவந்தது.

Industrial Development Committee

* 14 Q.—SRI N. K. PALANISAMI: Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) whether the Government have constituted an Industrial Development Committee for this State during 1957; and

(b) if so, whether it has submitted any detailed schemes for the starting of industries under public and private sectors?

THE HON. SRI R. VENKATARAMAN: (a) Yes, Sir.

(b) Sub-Committees have been constituted and the work is progressing.

SRI N. K. PALANISAMI: என்ன என்ன திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. என்பதை கனம் அமைச்சர் அவர்கள் சொல்வார்களா?

THE HON. SRI R. VENKATARAMAN: இன்னும் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இப்போதுதான் உப கமிட்டிகள் நியமித்திருக்கிறோம். அந்த உப கமிட்டிகள் எந்த எந்தத் தொழில்கள் சென்னை ராஜ்யத்தில் நடத்த முடியும் என்பதைப் பரிசீலனை செய்து இருக்கிறார்கள். உப கமிட்டியின் ரிப்போர்ட் வந்தவுடன் பொதுக் கமிட்டியானது அதைப் பரிசீலனை செய்யும்.

Palar waters.

* 15 Q.—SRI N. K. PALANISAMI: Will the Hon. the Minister for Public Works be pleased to state with reference to the answers given to questions Nos. 3342 and 3343 (starred) on 9th March 1956 and question No. 736 (unstarred) on 5th April 1956, the present stage of the dispute between the Madras and the Mysore Governments regarding impounding of Palar river waters?

THE HON. SRI P. KAKKAN: After two preliminary conferences a final conference of the Madras and Mysore Chief Engineers with the representatives of the Central Government was held at Bangalore from 28th June to 2nd July 1956 to discuss the dispute over the sharing of the Palar waters between Madras and

[28th October 1957]

Mysore. The conference arrived at certain conclusions. No final decision has so far been taken in the matter by the Government. Before taking a final decision on the conclusions arrived at the Bangalore meeting, it is proposed to have further discussions on the subject with the Union Minister for Irrigation and Power.

SRI N. K. PALANISAMI : 1956-ம் வருஷத்தில் இரண்டு சர்க்கார் என்ஜினியர்களும் கூடி பரிசீலனை செய்த காலத்தில், மைசூர் அரசாங்கம் நமது அரசாங்கத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொன்ன பிறகு இதை ஜோனல் கவுன்சிலில் வைத்து பாலாறு தண்ணீரை கொடுக்க வேண்டும் என்று கேட்டார்களா?

THE HON. SRI P. KAKKAN : ஜோனல் கவுன்சிலில் என்ன நடந்த தென்று தெரிந்திருந்தாலும் முழு விவரம் கொடுக்க வேண்டும் என்று மைசூர் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறோம். முழு விவரம் கிடைத்த பிறகு மேலும் பரிசீலனை செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.

SRI M. KALYANASUNDARAM : பங்களுநிலில் நடந்த மாநாட்டில் நமது அரசாங்கம் கொடுத்திருந்த யோசனைகள் என்ன என்ன என்று சொல்ல முடியுமா?

THE HON. SRI P. KAKKAN : பங்களுநிலில் மாநாட்டில் யாருக்கும் பாதகம் இல்லாத முறையில் விவாதம் நடைபெற்றது. எந்த முடிவிற்கும் வரவில்லை. மீண்டும் பரிசீலனை செய்வதற்கு அடுத்த மாநாட்டில் ஒதுக்கப் பட்டிருக்கிறது.

SRI V. K. RAMASWAMY MUDALIYAR : Sir, when this question is discussed again before the Union Minister, will the Government consider the desirability of giving an opportunity to the ryots of those areas to represent their grievances once again inasmuch as there is feeling that their cases have not been enquired into properly by the engineers concerned?

THE HON. SRI P. KAKKAN : பிரதிநிதிகளை அனுப்புவதை காட்டிலும் அரசாங்கம் தண்ணீர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது என்று சொல்ல விரும்புகிறேன்.

SRI K. VINAYAKAM : Sir, is there any reasonable possibility of getting water at least in the distant future or is it only a pious hope—hoping against hope!

THE HON. SRI P. KAKKAN : இதுபரியந்தம் விசாரித்ததில் இம் மாநாட்டின் விளைவால் தீங்கு ஒன்றும் ஏற்படப்போவதில்லை. நமக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீரை மைசூர் அரசாங்கம் கொடுக்க இருக்கிறார்கள்.

SRI M. KALYANASUNDARAM : கனம் மந்திரி அவர்கள் தெளிவாக பதில் சொல்லாமல் தீங்கு ஏதும் இல்லை, தீங்கு ஏதும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். இந்த நாட்டில் பாலாறு என்பது பெயரளவில் இருந்தாலும்கூட தண்ணீர்தான் இல்லாமல் இருக்கிறது. நமது அரசாங்கம் மைசூர் அரசாங்கத்திற்கு திட்டவட்டமாக என்ன கோரிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவைகளை மைசூர் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI P. KAKKAN : ஏற்கெனவே மைசூர் அரசாங்கம் ஆளங்களை அதிகப்படுத்தி தண்ணீர் எடுத்து வருகிறார்கள். அவைகளில் அப்புகள் உபயோகப்படுத்தி தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்று நகவல் வந்தது. ஆனால் விசாரித்ததில் சென்டரல் வாட்டர் பவர் அண்டு

28th October 1957]

இரிகேஷன் தலைவரை விசாரித்ததில் அம்மாதிரி ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள். மேலும் இம்மாதிரியான தகராறுகள் வராமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்.

SRI A. A. RASHEED : Sir, is it a fact that the Madras Chief Engineer has not yet submitted his proposal to the Government of India? If so, may I know why there is such a delay?

THE HON. SRI P. KAKKAN : A separate question may be put, Sir.

SRI T. KARIA GOUNDER : கனம் பொறியாளர் அவர்களே, பாலாற்றுத் தொண்டை மைசூர் அரசாங்கம் கொடுப்பதற்கு உதவவில்லை என்ற முடிவுக்கு வந்தால், நமது அரசாங்கம் இதை ஜோனஸ் கவுன்சிலில் வைத்து பரிசீலனை செய்ய முயற்சி செய்வார்களா?

THE HON. SRI P. KAKKAN : இதை அரசாங்கம் பரிசீலனை செய்யும்.

House tax.

* 16 Q.—SRI M. KALYANASUNDARAM : Will the Hon. the Minister for Local Administration be pleased to place on the Table of the House the Government Orders containing instructions to the local bodies regarding the question of revising the rates of house-tax both for owner-occupied houses and for rented buildings?

THE HON. SRIMATHI LOURDHAMMAL SIMON : Copies of G O. ^a Ms. No. 3878, Development, dated the 5th October 1945, and Memorandum ^b No. 78085-N/45-4, Development, dated the 22nd April 1946, are placed on the Table of the House.

SRI M. KALYANASUNDARAM : சார், சர்க்கார் உத்திரவும் பின்னர் அதன்மீது அனுப்பப்பட்ட விளக்கங்களும் சபைமுன் வைக்கப்பட்டிருக்கின்றன. இதைத் திருப்பித் திருப்பி படித்துப் பார்த்தேன். சொந்தக்காரர்கள் வீட்டில் குடியிருந்தால், அந்த வீட்டின் வரியை ஐந்து வருஷத்திற்கு ஒரு முறை உயர்த்திக்கொண்டே வருகிறார்கள். 1940-ல் இருந்ததைவிட அதிகமாக உயர்த்தியிருக்கிறார்கள்.

In paragraph 2, point (i), it is stated—

‘It was considered that the procedure adopted by the local bodies in fixing the gross annual rental value for these owner-occupied houses taking into consideration only the high rent now paid by the tenants in the locality due to scarcity of accommodation was not reasonable . . .’

MR. SPEAKER : May I remind the hon. Member that he cannot read portions from the paper placed on the Table of the House during question hour? He can only put questions and elicit answers. I would request the hon. Member not to take up the time of the House by reading portions, but to put the question direct.

SRI M. KALYANASUNDARAM : சொந்தக்காரர்கள் இருக்கும் வீட்டிற்கும் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இதை ஐந்து வருஷத்திற்கு ஒரு முறை உயர்த்தி வருகிறார்கள். முனிசிபாலிட்டிகளிலும் இம்மாதிரியாக உயர்த்திவந்திருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் அறியுமா?

^a Printed as Appendix I at page 154-155 infra.
^b Printed as Appendix II at page 156-160 infra.

[28th October 1957]

THE HON. SRI C. SUBRAMANIAM: Sir, the point for consideration is this. The expenditure in municipalities is increasing, and they have to provide certain amenities to the citizens of those municipalities. For this purpose they have to raise the necessary resources. Levy of property tax is one of the measures laid down under the District Municipalities Act. In the District Municipalities Act, there is provision for the revision of the tax based on the rental value and property value of the building concerned. Subject to the provisions of the Act, the Municipalities are entitled to revise the tax. These Government Orders have been issued for the purpose of fixing the fair rent with reference to the Rent Control Order. Certain conflicts have arisen between the working of the Rent Control Order and the fixing of the rental value and property value for fixing the tax. It is for the purpose of resolving these conflicts these Government Orders are issued. As far as municipalities are concerned, I do not think we can stand in the way of their revising the property tax under the existing District Municipalities Act. It is not possible to curtail their powers under the District Municipalities Act.

SRI K. VINAYAKAM: Sir, the Government Order makes it clear that for owner-occupied houses, the rent prevailing during 1939-40 plus 8-1/2 per cent could be levied, in all places including the City of Madras. Are the Government aware of the fact that as far as the City of Madras is concerned, this rule is not strictly followed by the assessors? They ask questions like this, namely, 'What would be the rent that it would fetch if let out?' Not in consonance with the benefits that the municipalities provide to the citizens, but in consonance with the prevailing rents in the locality, the assessment is made. Is this not in contravention of the Government Order placed on the Table of the House?

THE HON. SRI C. SUBRAMANIAM: That is what I was trying to impress upon hon. Members. As far as the municipalities are concerned, the revision of the assessment is based upon the provisions of an Act of this legislature. Under this Act, they are entitled to revise the taxes. That is being done. Unless we revise the Act concerned, I do not think we can make the municipalities bound by whatever Government Order we may issue. We are trying to resolve the conflicts so that there may not be unnecessary increase in the level of taxes.

SRI A. A. RASHEED: Sir, is the Hon. Minister aware that the tax on owner-occupied houses is increased every quinquennium by the Corporation of Madras?

THE HON. SRI C. SUBRAMANIAM: This is being done under a statute. If we want that this should not be done, the legislature should revise that provision. I do not think we can curtail the rights of the Corporation by the issue of a Government Order. But we are trying our best to resolve the conflicts that arise.

[28th October 1957]

SRI M. KALYANASUNDRAM: முனிசிபாலிட்டிகளிலும் பஞ்சாயத்து போர்டுகளிலும் கார்பரேஷனிலும் அதிகாரிகள் வரி விதிப்பதை ஐந்து வருஷத்திற்கு ஒரு முறை வீடுகளை பரிசீலனை செய்வதாக தெரிகிறது. சொந்தக்காரர்கள் இருக்கும் வீடுகளின் மதிப்பு உயர்ந்தாலும் குறைந்தாலும் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் பரிசீலனை செய்து உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சர்க்கார் செய்துவருகிறார்கள். அதே கொள்கை சர்க்காருக்குச் சொந்தமான கட்டடத்திற்கும் அனுசரிக்கப் படுகின்றதா என்று அறிய விரும்புகிறேன். முனிசிபாலிட்டிகளின் வருமானத்தை உயர்த்தவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினால் அவர்கள் தனிப்பட்டவர்கள் வீடுகளின் வரியை உயர்த்திக்கொண்டே போகிறார்களா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM: This is a hypothetical question. As far as Government property is concerned, we have laid down rules for the purpose of levying tax. So also with reference to private property, municipalities are entitled to fix the assessment under the provisions of the existing Act. That is why I have suggested that as long as the provisions of the Act remain as they are, I do not think we can object to the municipalities revising the tax, unless of course they transgress the limits laid down by the statute.

SRI S. NAGARAJA MONIGAR: சொந்தக்காரர்களின் கட்டிடங்கள் நன்றாக பாதுகாக்கப்படும், மூன்றேற்றங்கள் செய்யப்படும் கட்டிடங்கள் நன்றாக இருந்து வருவதும் உண்மையல்லவா? பெரது கட்டிடங்கள் சரிவர பாதுகாக்கப் பட்டு வராமல் பொதுஜனங்களின் அக்கறைக் குறைவால் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் அதன் பேரில் வரியைக் குறைப்பது நியாயமாகாதா?

THE HON. SRI C. SUBRAMANIAM: அங்கத்தினர் சொல்லக்கூடிய அடிப்படையில் இது நியாயமா அநியாயமா என்று தீர்க்கவேண்டிய அவசியமில்லை. சர்க்கார் கொடுக்கும்போது மக்களின் பணத்தைத்தான் வரியாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதைப் பற்றி ஒன்றுக்கொன்று அட்ஜெஸ்ட் பண்ணவேண்டும். தனிப்பட்டவர்களுக்கும் முனிசிபாலிட்டி சௌகரியம் செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்று நன்றாக பாதுகாக்கப்பட்டு வருகிறது, வேறு ஒன்று நன்றாக பாதுகாக்கப்பட்டு வருவதில்லை என்ற அடிப்படையில் தீர்மானம் செய்ய வேண்டியது அவசியம் இல்லை. பொதுக் கட்டிடங்கள் நன்றாக பாதுகாக்கப் பட்டுதான் வருகிறது.

Integration of the services of the ex-Travancore-Cochin State personnel.

* 17 Q.—**SRI K. SATTANATHA KARAYALAR:** Will the Hon. the Chief Minister be pleased to state the present stage of integration of the services of the former Travancore-Cochin State personnel who opted to the Madras State?

THE HON. SRI C. SUBRAMANIAM: Proposals for the integration of the services of the personnel allocated to this State from the former Travancore-Cochin State called for from the Departments of Secretariat and the Heads of Department concerned are being received. These proposals will be considered by the Partition Committee and the Government will pass final orders on the recommendations of the Partition Committee. It is expected that the entire work relating to the integration will be completed by the end of December 1957.

[28th October 1957]

SRI K. SATTANATHA KARAYALAR : இங்கு மாற்றமாக வந்திருக்கக் கூடிய உத்தியோகஸ்தர்களுள் நேச்சர் ஆப் வொர்க் இங்குள்ளவர்களின் வொர்க் போல் இருந்தும், ஸ்கேல் ஆப் பேயில் டிஸ் பாரிட்டி, லித்தியாசம் இருப்பதுதான். இந்த சர்வீஸ் இணைப்பின் கால தாமதத்திற்கு ஒரு காரணமாகுமா?

THE HON. SRI C. SUBRAMANIAM : அதுவும் இருக்கிறது. சில விஷயங்களில் அங்கிருந்து வந்தவர்களுக்கு அதிக வேலையிருந்து குறைந்த சம்பளம் உள்ளவர்களாய் இருக்கலாம். குறைந்த வேலையிலிருந்து அதிக சம்பளமும் இருக்கலாம். இவைகளையெல்லாம் பரிசீலனை செய்து பார்க்க வேண்டிய அவசியமிருக்கிறது. சர்வீஸ் இணைப்பின் போது இங்குள்ள உத்தியோகஸ்தர்களுக்கும் வின்னியர், ஜூனியர் என்று எந்தவிதமான அநியாயமும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதேபோல் அவர்களுக்கும் நியாயம் வழங்கவேண்டும். ஆகவே நல்ல முறையில் இவைகளை எல்லாம் பரிசீலனை செய்து இருதரப்பினருக்கும் நியாயம் வழங்கும்படிச் செய்ய வேண்டும். அதற்கான முறையில் தீர்ப்புச் செய்யவேண்டும். ஆகவே தான் காலதாமதம்.

SRI T. T. DANIEL : May I know, Sir, the names of departments which have not yet filed the reports in pursuance of the integration rules and whether they have furnished any reasons for the delay in furnishing the reports?

THE HON. SRI C. SUBRAMANIAM : Sir, I think, we have received the recommendations of all the departments concerned. Now the Partition Committee will go into the matter and take decisions.

SRI M. WILLIAM : May I know whether the reply has been received from the High Court?

THE HON. SRI C. SUBRAMANIAM : I do not have information with me with regard to particular departments. But my information is that recommendations have been received from almost all the departments.

SRI M. WILLIAM : Sir, several munsifs have been promoted as Sub-Judges ignoring the claims of the senior munsifs. Is that not a fact, Sir?

THE HON. SRI C. SUBRAMANIAM : I would request hon. Member to put a separate question.

SRI K. SATTANATHA KARAYALAR : இங்குள்ள சர்வீஸ் ரூல்சுக்கும், அங்குள்ள சர்வீஸ் ரூல்சுக்கும் உள்ள வித்தியாசம் காரணமாக சர்வீஸ் இணைப்பிற்கு காலதாமதமாகாதாகத் தோன்றுகிறது. அப்படியானால் இங்குள்ள சர்வீஸ் ரூல்சை ரிலாக்ஸ் செய்து இந்த சர்வீஸ் இணைப்பைத் துரிதப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுமா?

THE HON. SRI C. SUBRAMANIAM : எந்தெந்த இனங்களில் இந்த ரூல்சைத் தளர்த்த வேண்டுமோ அந்தந்த விதிகளைத் தளர்த்தித்தான் இதை சரி செய்ய வேண்டியதாயிருக்கும். ஆகவே எந்தெந்த இனங்களில் இதைத் தளர்த்த வேண்டுமென்பதைப் பற்றி ஆலோசித்து வேண்டிய முடிவு செய்யப்படும்.

SRI T. T. DANIEL : Sir, in view of the fact that these persons are undergoing loss on account of the delay in integration, will the Government be pleased to go into the question and give retrospective effect to the benefits of integration from 1st November 1956?

[28th October 1957]

THE HON. SRI C. SUBRAMANIAM : Sir, there is no question of loss because whatever emoluments they were receiving in the Travancore-Cochin State, they are getting the same emoluments here also. If it is considered as a question of loss and profit, if they get anything more that will be an additional profit to them. But I do not think it should be looked upon as a question of loss and profit. We should only consider what is the reasonable pay which these people are entitled to get in the existing set-up. I may inform the hon. Members, whenever we take a decision with regard to revision of salaries, no retrospective effect is generally given. But certainly we shall look into the cases and if in any particular case retrospective effect is necessary we shall consider.

SRI A. NESAMONY : Do the headmasters who have been appointed after 1st November in the various Government High Schools get the scale of salaries prescribed in the Travancore-Cochin State Rules?

THE HON. SRI C. SUBRAMANIAM : Yes, Sir. Now we are following only the Travancore-Cochin Rules. But appointments made subsequent to the integration, new appointments made to new posts, they are being done under the Madras Rules.

Fair price shops.

* 18 Q.—**SRI N. K. PALANISAMI :** Will the Hon. the Minister for Home be pleased to state whether the Government have received any communication from the Centre during September 1957 to close all fair price shops in the State?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : Yes, Sir.

SRI N. K. PALANISAMI : ஏற்கனவே குறுவை நெல் தஞ்சாவூரில் அதிகமாக விளைந்த போதிலும் மேலும் மேலும் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. மாதமொன்றுக்கு 8,000 டன் கிடைத்து வந்தது. ஆனால் இப்பொழுது 4,000 டன் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜனங்கள் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது இம்மாதிரி முடுவதற்கு, மத்திய சர்க்கார் மூடச் சொன்னதற்கு எந்தெந்த வழிகளில் அதை எதிர்த்தார்கள், எவ்வளவு அரிசி வேண்டுமென்று கேட்டார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விவரமாக அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : விளை அதிகமாக ஏறிக் கொண்டு போகிறது என்று சொல்வது சரியல்ல. சராசரி மூன்று மாதங்களுக்கு மேல் போனால், விலை ஏறினால் அதை நாம் ரிக்குவரிஷன் செய்வது என்று முடிவு செய்திருக்கிறது. விலை அவ்வளவுதான் ஏறவில்லை. ஆனால் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆகவே இந்த சர்க்கார் மத்திய அரசாங்கத்தினிடம் நியாய விலைக் கடைகளை அடியோடு முடுவதற்கு கில்லை என்று தெரிவித்தது. ஆனால் மத்திய "சர்க்கார் அந்திய நாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஆகையினால் மூடுங்கள்" என்று சொன்னார்கள். அதற்கு மேல் இரண்டு அரசாங்கங்களும் பேசி, நியாயவிலைக் கடைகளை பாதிக்குக் குறைத்து விடலாம், வருகிற அறுவடை வரை இருக்க வேண்டும் என்று ஒரு முடிவிற்கு வரப்பட்டது. ஆகவே அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலே பாதி நியாய விலைக் கடைகளுக்கு அரிசி வேண்டும். அதைக் கடைகள் கொடுங்கள், அடுத்த அறுவடையில் அரிசியை வாங்கி அதைத்

[28th October 1957]

திருப்பித் தந்து விடுகிறோம் என்று சொன்னோம். அதை ஏற்றுக் கொண் பார்கள். அந்த வகையில் இந்தப் பாதி நியாய விலைக் கடைகள் குறைக்கப் பட்டு அவர்களுக்கு அரிசி வழங்கப் பட்டு வருகிறது.

SRI S. NAGARAJA MANIGAR : சென்ற பல வருஷங்களாகவே எல்லா வஸ்துக்களுக்கும் விலை ஏறிக் கொண்டேதான் போகிறது. இது லிருந்து விலை ஏறி வருகிறது என்று மாத்திரம் கொள்வதா அல்லது மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்திருக்கிறது என்று கொள்வதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இரண்டு வகையிலும் கொள்ளலாம்.

SRI M. KALYANASUNDARAM : மத்திய சர்க்கார் நியாயவிலைக் கடைகளுக்காக ஒதுக்கப் பட்டிருந்த 8,000 டன் அரிசிக் கோட்டாவை நிறுத்திக் கொண்டார்கள். இப்போது பாதி கொடுப்பதும் கடனாகக் கொடுக்கிறார்கள். இந்த 4 மாதங்களில் கிட்டத்தட்ட 10,000 டன் திருப்பி கொடுக்க வேண்டும். உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட வரையில் நம் ராஜ்யம் ஒரு டெபிஸிட் ராஜ்யமாகும். இந்த வருஷம் பருவ மழை இல்லாது புஞ்சை வெள்ளாமை மேட்டுப் பிரதேசத்தில் காய்ந்துவிட்டது. ஆகவே நம் ராஜ்யத்திலிருந்து கொள்முதல் செய்தாலும் எப்படிக் கூடனைக் கொடுத்து நியாயவிலைக் கடைகளையும் நடத்த முடியும் ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : மத்திய அரசாங்கம் சொல்லிக் கொண்டு வருகிறது. இந்த அரசாங்கம் அநேகமாக முடிவு செய்திருக்கிறது என்று சொல்லவில்லை. அடுத்த அறுவடையில் ஓரளவு இந்த அரசாங்கம் நெல்லை வாங்குவது என்று முடிவு ஏற்பட்டிருக்கிறது. இம்மாதிரி வாங்கி இப்போது நியாயவிலைக் கடைகளுக்கு கொடுக்கப் படுகிறதை திருப்பி கொடுத்து விடுவதால் பாதகம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. எப்பொழுது நமக்கு பற்றுக்குறை ஏற்படுகிறதோ அப்பொழுது மத்திய சர்க்காரிலிருந்து நமக்கு வேண்டிய அரிசியை வாங்கிக் கொள்ளலாம். சென்ற வருஷம் நம் ராஜ்யத்திலிருந்து இரண்டு லட்சம் டன்னிற்கு மேல் கோரளா ராஜ்யத் திற்கு போயிருக்கிறது. ஆகவே இப்போது பற்றுக்குறை இல்லை. ஆதலால் கவலை யில்லை. எப்போதுவேண்டுமானாலும் அரிசியை வாங்கிக் கொள்ளலாம்.

SRI P. G. MANICKAM : கனம் சபாநாயகர் அவர்களே, கோயம் புத்தூர் ஜில்லாவில் பருவ மழை சரியாகப் பெய்யாததினால் பயிர்கள் எல்லாம் வாடிவிட்டன. ஆகையினால் அங்குள்ள ஜனங்கள் எல்லாம் பஞ்சத்தில் அடிபட்டவேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். ஆகையால் எந்தெந்த இடங்களில் எல்லாம் அவசரமாக நியாயவிலைக் கடைகள் திறக்க வேண்டுமோ அந்தந்த இடங்களில் எல்லாம் நியாயவிலைக் கடைகள் திறக்க அரசாங்கம் முன் வருமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : எங்கெங்கு அவசியமோ அந்தந்த இடங்களில் எல்லாம் நியாயவிலைக் கடைகள் திறப்பதற்குத்தான் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

SRI S. B. ADITYAN : Are the Government aware that the District Planning Board of Tirunelveli recommended that the fair price shops in the drought-affected areas should not be closed and will the Government give an assurance that the fair price shops in these areas will not be closed?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : I have not myself seen any recommendation of the Tirunelveli District Planning Board. But still I can assure the hon. Member that this aspect that the fair price shops should not be reduced in the drought-affected areas is taken into consideration when a readjustment of fair price shops is decided upon for each district by the Collector.

[28th October 1957]

SRIMATHI T. N. ANANDANAYAKI : இந்த உத்தரவுக்கு பிறகு சென்னையில் மீண்டும் நியாயவிலைக் கடைகளை திறப்பதற்கு அரசாங்கம் உத்தரவு போட்டிருப்பதில் எத்தனை சதமானம் கடைகள் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது ? எந்த அடிப்படையின் பேரில் திறப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : ஒவ்வொரு ஜில்லாவிலும் முன்பு இருந்ததில் 100-க்கு 50 வீதம் இப்போது திறக்கப்பட வேண்டுமென்று அரசாங்கம் தீர்மானித்து வருகிறது. கூட்டுறவு ஸ்தாபனங்களின் கீழ் நடந்து வரும் நியாய விலைக்கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

SRI K. ANBAZHAGAN : தலைவர் அவர்களே, உணவு பற்றுக்குறை பகுதிகளுக்கு உதவும் படியான முறையை “ஸோஸல் வில்ஸ்டம்” அதாவது வட்டார முறையாக என்ற ஏற்பாடு இருந்தும் இந்த வட்டார நாடுகளிலிருந்து அரிசி வெளியேறிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இந்த ஸோன் அமைக்கப்பட்ட பிறகு தென்னாற்காடு, கோரள நாடு, ஆந்திரா நாடு, கர்நாடக நாடு இவைகளுக்கு வெளியில் அரிசி போவதில்லை. இந்த நாடுகளுக்குள் அரிசி போய்க் கொண்டிருப்பதைத் தடை செய்ய இயலாது.

SRI K. B. S. MANI : சபாநாயகர் அவர்களே, நான் கேட்க வேண்டுமென்றிருந்த கேள்வியை அன்பழகன் அவர்கள் கேட்டுவிட்டார்கள். இருந்தாலும் ஒரு சந்தேகம், அதாவது ஸோஸல் நாடுகளுக்குள் தடை செய்ய முடியாது என்று சொல்லும்போது நாட்டிலும் இல்லாத பஞ்சம் தமிழ் நாட்டில் மாத்திரம் ஏற்படுவதற்கு காரணம் என்ன ? ஆகவே இந்த நாடுகளுக்குள் அரிசி போய்க் கொண்டிருப்பதைத் தடை செய்ய மந்திரி சபை நடவடிக்கை எடுக்க முற்படுமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இங்கு அரிசி பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அரிசியினுடைய விலைதான் ஏறி இருக்கிறதேதவிர வேறு ஒன்றுமில்லை. தமிழ் நாட்டிலிருந்து அரிசி வெளியே போய்க் கொண்டிருந்தால் ஆந்திர நாட்டிலிருந்து இங்கு அரிசி வரக்கூடும். ஆந்திர நாட்டிலிருந்து அனுமதியின்றி வங்காளத்திற்கோ பம்பாய்க்கோ போக முடியாது.

SRI S. PAKKIRISAMI PILLAI : நியாய விலைக் கடைகளை குறைத்த காரணத்தினால்தான் அரிசியின் விலை அதிகரித்திருக்கிறதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நியாய விலை கடைகள் குறைக்கப்பட்டதால் அரிசி விலை கூடினது என்று சொல்ல முடியாது. நியாய விலைக் கடைகள் அதிகமாக இருந்த சமயத்திலும் அரிசி வாங்குவதற்கு ஆள் இல்லாமல் இருந்ததும் உண்டு.

SRI A. GOVINDASAMI : நியாயவிலைக் கடைகள் பாதியாக குறைத்திருப்பதாக சொன்னார்கள். என்னுடைய தொகுதியாகிய வளவனூரில் மூன்று கடைகள் மூன்றால் இருந்து இப்போது ஒரு கடையாவது திறக்கப்படாமல் முடிவிட்டார்கள். இதை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் முன்வருமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : ஒவ்வொரு ஜில்லாவிலும் முன்பு இருந்ததில் நூற்றுக்குப் பாதி கடைகளை திறக்கவேண்டும் என்று தான் முடிவு செய்து இருக்கிறது. வளவனூரில் திறக்கப்படவில்லை என்றால் அங்கு நியாய விலைக் கடைகள் அவசியமில்லை யென்றுதான் அங்குள்ள கலெக்டர் முடிவு செய்து இருப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும். அங்கு வியாபாரம் செய்வதற்கு அல்லாமல் அரிசி உண்மையாக வாங்கிக்கொண்டு இருக்கின்றவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்றால், இதைப்பற்றி நான் கலெக்டர் அவர்களிடம் பரிசீலனை செய்யக் சொல்லுகிறேன்.

[28th October 1957]

SRI K. VINAYAKAM : Sir, whereas the position of City of Madras is peculiar when compared to other districts in the sense that the City does not produce even one grain for consumption, will the Government review the entire issue and allot the entire number of fair price shops that have been now closed, as this thesis has been accepted in the Collectors' Conference when we made representations in this regard?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : Because Madras City does not produce rice, a larger number of shops are located in the City. I may inform the hon. Member that although the City does not produce rice, even in the days of acute shortage, rice was being smuggled from Chingleput district into the City of Madras.

SRI S. M. ANNAMALAI : மாநில சட்ட மன்றத் தலைவர் அவர்களே, ஆந்திர மாகாணத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு அரிசி வரும் என்று அமைச்சர் அவர்கள் கூறினார்கள். ஆனால் ஆந்திர மாநிலத்து வியாபாரிகள் தமிழ் நாட்டிலுள்ள கும்பகோணம் போன்ற இடங்களுக்கு வந்து அரிசி வாங்கி வெளியே அனுப்பிக்கொண்டிருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன். இந்தச் செய்தி சென்னை மாநில அமைச்சர் அவர்களுக்கு தெரியுமா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நானும் பத்திரிகையில் பார்த்தேன், ஆந்திர வியாபாரிகள் தமிழ் நாட்டிற்கு வந்து வியாபாரம் செய்து வருவதாக, இவ்விதமாக சில வியாபாரிகள் நாட்டிலுள்ள உணவுப் பிரச்சினையை கருத்தில் கொள்ளாமல் "ஸ்பெகுலேட்" செய்து தொல்லைகளை கொடுத்துக் கொண்டதான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் அரிசியை வாங்கி இந்த லோனுக்கு வெளியே அனுப்ப முடியாது.

SRI M. R. KANDASAMY MUDALIAR : சேலம் ஜில்லாவை பொறுத்த வரையில் அந்த ஜில்லா மிகவும் பிற்பட்ட நிலையில் இருந்து வருகிறது. அங்குள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த ஜில்லாவில் உணவு விஷயத்தில் கூடுதல் நியாய விலைக்கடைகளை ஏற்படுத்துகிற அரசாங்கம் முன் வருமா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : முதலிலே ஒவ்வொரு ஜில்லாவுக்கும் கடைகளை கொடுக்கும் போது அங்குள்ள எல்லா அவசியங்களைப் பார்த்துத்தான் கொடுக்கப்பட்டது. அப்பொழுது சேலத்திற்கு அதிகமாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதுதான் பாதியாக குறைக்கப் பட்டிருக்கிறது.

SRI T. P. ELUMALAI : சபாநாயகர் அவர்களே, கேரள சர்க்கார் ஆட்சியில் வந்திருப்பதாகவும் நல்ல சட்டங்களை எல்லாம் கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் அவர்கள் சாப்பாட்டுக்கு மாத்திரம் தமிழ் நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : கேரள சர்க்கார் நல்ல சட்டங்களை இயற்றுவதினால் அவர்கள் பட்டினியாக இருக்க வேண்டும் என்பது சரியல்ல. தமிழ் நாட்டு அரிசியை அவர்கள் சாப்பாட்டுக்காக எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பார்த்து நாம் சந்தோஷப் படவேண்டும்.

Sathyagraha by beedi workers.

* 19 Q.—**SRI N. K. PALANISAMI :** Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) whether there was satyagraha by the beedi workers in the Salem district in August 1957 against the wage cut imposed by the beedi company owners;

[28th October 1957]

(b) whether the Deputy Labour Commissioner had tried to effect a settlement on 20th and 21st August; and

(c) if so, with what result?

THE HON. SRI R. VENKATARAMAN : (a) Yes, Sir.

(b) & (c). Yes, Sir. The Personal Assistant to the Commissioner of Labour held conciliation. He reported to Government that his efforts to settle the dispute amicably were not successful. The Government thereupon referred the dispute to the Labour Court, Coimbatore, for adjudication.

SRI N. K. PALANISAMI : அது மட்டுமல்ல, இன்னும் பல இடங்களில் இம்மாதிரியான நகராணுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே இத்தகராறுகளை திருப்தியாக முடித்து வைப்பதற்காக அவசரமாக ஏன் ஒரு சட்டம் கொண்டு வரக்கூடாது என்று கேட்கிறேன்.

THE HON. SRI R. VENKATARAMAN : இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் நடந்த நமது சென்னை ராஜ்ய தொழிலாளர் ஆலோசனை போர்டின் முன்னால் சர்க்கார் கொண்டு வரப்போகின்ற ஒரு சட்டம் நகல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கனம் அங்கத்தினர் அவர்களும் அதை பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தக் கோர்ட் இதைப் பரிசீலித்து சீக்கிரமாகவே ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்வரும் என்று சொல்ல விரும்புகிறேன்.

Representation from the Coimbatore District Cotton Mill Workers' Association.

* 20^a Q.—**SRI V. K. RAMASWAMY MUDALIYAR :** Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) whether the Government have received any resolution passed recently by the Coimbatore District Cotton Mill Workers' Association, Singanallur, regarding the decrease in the work load to 7 hours a day; and

(b) if so, the action taken thereon?

THE HON. SRI R. VENKATARAMAN : (a) Yes, Sir.

(b) Under the Factories Act, the hours of work and overtime are prescribed. Reduction in the hours of work is a matter for negotiation between the parties concerned.

SRI P. S. CHINNADURAI : மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, உலகத்தின் முன்னேற்ற மடைந்த நாடுகளில் எல்லாம் 40 மணி நேரம் வேலை என்று இருப்பது கனம் அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா? அந்த நாடுகளோடு சென்னை நாட்டையும் சேர்ப்பதற்கு அமைச்சர் அவர்கள் முயற்சி செய்வார்களா?

THE HON. SRI R. VENKATARAMAN : முன்னேற்றம் அடைந்த நாடுகளில் 40 மணி நேரம் வேலை இருப்பதும் 48 மணி நேரம் வேலை இருப்பதும் எனக்குத் தெரியும். இப்போது நாட்டின் உற்பத்திப் பெருக்கை உத்தேசித்து இப்போது வேலை நேரத்தைக் குறைப்பது நல்லது அல்ல என்று நினைக்கிறேன்.

SRI N. K. PALANISAMI : வேலை பளு சம்பந்தமாக, ஏற்கெனவே ஆர்பிட்டோஷன் போர்ட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த போர்டு சரிவர வேலைசெய்வதற்கு சர்க்கார் என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிய விரும்புகிறேன்.

* * Question 20-A taken along with * Question 12.

[28th October 1957]

THE HON. SRI R. VENKATARAMAN : ஆங்காங்கு கூட்டுக் கமிட்டிகள் அமைத்திருக்கிறோம். இந்தக் கூட்டுக் கமிட்டிகளில் பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அங்கு அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால் அதை சர்க்கார் ஏற்றுக்கொள்கிறது. அவ்வாறு ஒப்பந்தம் ஏற்படாத இடங்களில்--மதுரை போன்ற இடங்களில்--தகராறுகள் ஏற்பட்டால், அவைகளை தீர்த்துவைக்கும் பொறுப்பை சர்க்கார் ஏற்றுக்கொண்டிருக்கிறது. மற்ற இடங்களிலும் அவ்வித ஏற்பாடு வேண்டும் என்று இரு தரப்பினரும் விரும்பினால் சர்க்கார் அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யும்.

SRI K. ANBAZHAGAN : நம்முடைய நாட்டில் பொதுவாகவே உணவுப் பற்றாக்குறையும், வேலையில்லாத திண்டாட்டமும் வேலை செய்பவர்களுக்குப் போதுமான ஊதியம் கிடைக்காத சூழ்நிலையும், அவர்களுடைய உடல் நலக்குறைவும் போதுமான அளவு வைத்தியப் பாதுகாப்பின்மையும், உழைக்கும் சக்தி குறைவும் ஆகிய காரணங்கள் நம் நாட்டுத் தொழிலாளர்கள் பிற நாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒப்ப உழைக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்த நிலையில், பிற நாட்டுத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை விட இவர்களுடைய வேலை நேரம் குறைவாக இருக்கவேண்டியது நியாயமாக இருக்க அதற்கு பதிலாக அதிகமாக இருக்கும் நிலையை சர்க்கார் மாற்றியமைக்குமா?

THE HON. SRI R. VENKATARAMAN : கனம் அங்கத்தினர் சொல்வது சரியல்ல. பிற நாடுகளில் உள்ள வேலை நேரத்தைவிட இந்த நாட்டில் அதிகவேலை நேரம் இல்லை. 48 மணி நேர வேலை என்பது ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் 40 மணி நேர வேலை இருக்கிறது. ஆகவே கனம் அங்கத்தினர் சொல்வது சரியல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

SRI V. K. KOTHANDARAMAN : கோயம்புத்தூரில் உள்ள பல மில்களில் 7 மணி நேர வேலை இருப்பது கனம் அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா? அப்படி என்றால், எல்லா மில்களிலும் இதே நேரத்தைக் கொண்டுவருவதற்கு சர்க்கார் முயற்சிக்குமா?

THE HON. SRI R. VENKATARAMAN : மூன்றாவது சுற்றில் தான் 7 மணி நேர வேலை. மற்ற நேரத்தில் 8 மணி நேர வேலை.

SRI P. S. CHINNADURAI : பஞ்சாலை முக்கூட்டு விசாரணைக் கமிட்டியினர் மூன்று சுற்று நடைபெறுகிற நேரங்களில் 7 மணி நேர வேலை வைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருப்பது இந்த அரசாங்கத்திற்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த சிபாரிசுகளை அமுலுக்குக் கொண்டுவருவதுபற்றி அரசாங்கம் ஆலோசிக்குமா?

THE HON. SRI R. VENKATARAMAN : நான் முதலில் சொன்னது போல் இந்த விஷயத்தில் முதலாளிகளும் தொழிலாளர்களும் சேர்ந்து ஒரு முடிவிற்கு வர வேண்டும். சர்க்கார் சட்டமியற்ற வேண்டுமென்றால், எல்லாத் தொழிற்சாலைகளிலும் நடைமுறையில் செய்யக்கூடிய காரியத்தைத் தான் சர்க்கார் செய்யமுடியும். எல்லாத் தொழிற்சாலைகளிலும் வேலை நேரத்தைக் குறைப்பது சரியல்ல என்று சர்க்கார் இப்போது நினைக்கிறது.

SRI S. B. ADITYAN : சர்க்காரில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம், முக்கியமாக சர்க்கார் ஆஸ்பத்திரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம், நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 84 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது என்பது கனம் அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா?

THE HON. SRI R. VENKATARAMAN : இதை ஒரு தனிக் கேள்வியாக எனது நண்பர் கனம் ஸ்ரீ. மாணிக்கவேலுவிற்குப் போடும்படி கனம் அங்கத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

[28th October 1957]

SRI S. B. ADITYAN : Arising out of the question relating to the enquiry into the affairs of the former Inspector-General of Police, I request that under Rule 39 of the Assembly Rules, half an hour debate may be allowed, as the report runs to 46 pages.

MR. SPEAKER : In view of the No-Confidence motion that will be discussed for two days from today, the hon. Member who desires to refer to the enquiry as also others who disapprove of the Government's action in other matters are entitled to discuss those things under the No-Confidence motion.

Questions are over.

[Note.—An asterisk (*) at the commencement of a question indicates revision by the Member.]

II.—MOTION EXPRESSING WANT OF CONFIDENCE IN THE MINISTRY.

MR. SPEAKER : I have received notice of a No-confidence motion from the hon. Member, Sri K. R. Nallasivam, disapproving the action of the Government with regard to the Police firing in Ramanathapuram district. In view of the fact that the House is going to discuss Sri M. Kalyanasundaram's motion of No-confidence, I rule Sri Nallasivam's motion out of order. I do not give him permission to move it.

The hon. Member, Sri T. L. Sasivarna Thevar also has given notice of motions expressing want of confidence in the present Ministry and disapproving the policy of the present Ministry in connection with the Police action in Ramanathapuram district. The hon. Member is entitled to raise these issues during the discussion on Sri Kalyanasundaram's motion. Therefore, I rule his motions also out of order.

III.—ADJOURNMENT MOTIONS.

(1) RAMANATHAPURAM INCIDENTS.

MR. SPEAKER : The hon Member, Sri N. K. Palanisami has given notice of the following motions, dated 25th September 1957 to adjourn the House to discuss urgent matters of public importance, viz.—

"(1) that the House be adjourned to discuss an urgent matter of public importance, viz., the failure of the Government in not taking prompt steps to avert communal clashes in the Ramanathapuram district;

(2) that the House be adjourned to discuss a matter of urgent public importance, viz., the failure of the Government to order a judicial enquiry into the police firings in Ramanathapuram district in September 1957."

[Mr. Speaker] [28th October 1957]

As the subject-matter of these motions can be discussed during the debate on Sri Kalyanasundaram's motion, I rule them out of order.

Then, Sri K. Sattanatha Karayalar has also given notice of an adjournment motion, viz.—

“that this House stands adjourned to discuss the serious situation that prevails after the police firings in Ramanathapuram district.”

I disallow this for the same reasons for which I have disallowed the previous motions.

(2) VIOLENT SPEECHES OF SRI E. V. RAMASWAMI NAICKER,
LEADER OF THE DRAVIDA KAZHAGAM.

MR. SPEAKER: I have also received notice of an adjournment motion from Sri T. S. Ramaswami Pillai to discuss a definite matter of urgent public importance, viz.—

“the situation arising out of the violent speeches of Sri E. V. Ramasamy Naicker, the Leader of the Dravida Kazhagam, at Tiruchirappalli on 18th October 1957.”

I do not see why this should not be discussed when we take up the No-confidence motion of Sri M. Kalyanasundaram. In view of the ample scope the No-confidence motion provides, I do not permit the moving of the adjournment motion. I rule it out of order.

II.—MOTION EXPRESSING WANT OF CONFIDENCE IN THE
MINISTRY—cont.

MR. SPEAKER: Now, I would request Sri Kalyanasundaram to move his motion. I would like to make one or two observations before he does so. I have allotted two days for the discussion of his motion by the House. Well, if Members feel that two days will be enough, well and good. But if in the course of the discussion today and to-morrow, it is found two days will not do, I am prepared to allow some time more on the third day also. This being a very important subject, I do not propose to put any time-limit on the speeches. But I should request hon. Members to make them as short as possible and not to repeat the same arguments unnecessarily. My last appeal would be this. We are going to discuss a very, very important matter and in the course of the discussion, there is bound to be much heat and also difference of opinion. My only appeal is that we should discuss the subject dispassionately, keeping the level of debate very high.

SRI K. VINAYAKAM: On a point of information, Sir. Arising from what you have just now said, Sir, if hon. Members repeat the same points or if there are unnecessary, non-utilitarian and redundant arguments, will the Chair be pleased to pull up the Members and call them to order?

28th October 1957]

MR. SPEAKER: I am afraid, Sri Vinayakam has taken two things for granted which is very wrong. First of all, he thinks that hon. Members, in spite of my appeal, will repeat points unnecessarily. It is bad. His second suggestion is equally bad. He thinks that the Chair will not be able to pull up Members if they repeat arguments. (Laughter.)

Sri Kalyanasundaram will now move his motion.

SRI M. KALYANASUNDARAM: Sir, I move—

“This House expresses its want of confidence in the Ministry of which Sri K. Kamaraj Nadar is the Chief Minister.”

SRI T. L. SASIVARNA THEVAR: I second it.

SRI M. KALYANASUNDARAM: கனம் சபாநாயகர் அவர்களே, இது ஒரு முக்கியமான தீர்மானம். இது கட்சி விருப்பு வெறுப்பு களுக்கோ, அல்லது அரசியல் சுயநலத்துக்கோ இடம் கொடுக்காமல் விவாதிக்க வேண்டிய ஒரு தீர்மானம் என்பதை நான் உணரத்தக்கிறேன். சற்று முன்பு சபாநாயகர் அவர்கள் சுட்டிக்காட்டியதையும் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். என்னுடைய அபிப்பிராயமும், என்னுடைய வேண்டுகோளும் கூட இந்தப் பக்கத்திலுள்ள அங்கத்தினர்களும், அந்தப்பக்கத்திலுள்ள அங்கத்தினர்களும், கட்சி விருப்பு வெறுப்பு அற்ற முறையில் இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி, நம் சபையின் கண்ணியத்தை உயர்த்தவேண்டும் என்பதுதான். நான் இந்தத் தீர்மானத்தைக் கொடுத்திருப்பதன் நோக்கமெல்லாம், இந்த மந்திரி சபையினுடைய குறைபாடுகள், இந்த மந்திரி சபையினுடைய பலவீனங்கள், இந்த மந்திரி சபையினுடைய தவறுகள் பூராவிலும் விரிவான கவனம் செலுத்த வேண்டுமென்பதற்காக அல்ல. அதை விட இப்போது முக்கியமாக, நம் ராஜ்யத்திலும் சரி அல்லது நம் நாட்டிலும் சரி, சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு ஒரு சம்பவம், நம் தமிழ் நாட்டில், நம் தமிழ் நாட்டின் பேருக்கும், நம் தமிழ் நாட்டின் அந்தஸ்திற்கும், நம் தமிழ் நாட்டின் கண்ணியத்திற்கும் கணங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்திருக்கிறது. இந்த சர்க்கார் இதில் எப்படிப் பொருப்புள்ளவர்கள் என்பதையும் அவர்கள் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விவாதிக்க வேண்டுமென்பது நான் என்னுடைய குறிக்கோள். இங்கு நடத்தப்படும் பிரச்சுங்கங்கள், இங்கு கூறப்படும் குற்றச் சாட்டுகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் இருக்கும் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இது சம்பந்தமாக என்ன நடந்திருக்கிறது என்ற விவரங்களை நேற்று அதாவது கடந்த கூட்டத்தில் நம்முடைய உள்நாட்டு விவகார அமைச்சர் அவர்கள் இந்தச் சபையின் முன்பு சமர்ப்பித்த அறிக்கை நம் சபையின் முன்னால் இருக்கிறது. அவர்கள் கூறியிருக்கிறபடி, ஐந்து இடங்களில் போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருக்கிறது. போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் மட்டும் 14 பேர்கள் இறந்திருப்பதாக எனக்கு விவரம் கிடைத்திருக்கிறது. அப்படி இறந்தவர்கள் எண்ணிக்கை 13 என்று கனம் மந்திரிகள் குறிப்பிட்டார்கள். எனக்குக் கிடைத்த விவரம் ஒரு எண்ணிக்கை அதிகம் என்பது. வித்தியாசம் அதிகமில்லை. ஆகையால் இதை ஒரு பிரச்சனையாகக் கிரும்பவில்லை. மொத்தம் இந்த சம்பவங்களினால் இறந்திருப்பவர்கள் 40 பேர்கள். ஒரு கலவரம் என்ற பெயரிலே இவ்வளவு பேர்கள் பலியிடப்பட்டிருக்கிறார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கறையாகியிருக்கின்றன. இவ்வளவு பெரிய நிகழ்ச்சி தமிழ் நாட்டிலே எந்தக் காரணத்தைக் கொண்டும், மற்றப் பகுதிகளிலே வகுப்புக் கலவரங்கள் என்ற பெயரிலாவெகுத் தீவிரமாக நடந்தபோதும் கூட, நடக்காமல் இருக்கின்ற மக்கள் வெகு நிதானத்துடனும் வெகு விவேகத்துடனும் நடந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இந்த மாதிரி ஜாதி

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

வித்தியாசங்கள் இருக்கின்றன. நான் இல்லை யென்று சொல்லவில்லை. ஏற்றத்தாழ்வுகளின் கொடுமைகள் இருக்கின்றன. இந்த ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேண்டுமென்று அறிவாளிகள் மிகவும் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். அதற்கான வேலையைக் செய்து வந்திருக்கிறார்கள். அதற்காகச் சட்டம் இயற்றி வந்தும் இருக்கிறோம் இருந்தாலும் இவ்வளவு பெரிய கலகம் நிகழ்ந்திருப்பதாகச் சமீப கால சரித்திரத்திலே எதுவுமில்லை. இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த விஷயத்தில் மந்திரி சபைக்கு எந்த அளவிற்குப் பொருப்பு இருக்கிறது என்பதில் மக்கள் மத்தியிலும் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் அவர்களிடத்திலும் அபிப்பிராயத்தில் எந்த விதமான வித்தியாசமும் இல்லை. என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அபிப்பிராயத்தில் வித்தியாசம் இல்லை என்பதை யாரும் மறுக்கவோ, அல்லது மறைக்கவோ முடியாது. இந்த விவரத்தில் பேசுவதிலும் அல்லது அதன் மீது வோட்டு செய்வதிலும் வேண்டுமானால் அவர்கள் ஒரு மாதிரியாக நடந்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவரும் தனி நபராக, அவர்களுடைய மனசாட்சிக்கொப்ப அவர்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கிறதென்பதை இந்தச் சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

ஸார், இந்த சம்பவங்கள் குறிப்பாக ஹரிஜனங்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சச்சரவின் காரணமானது என்று சொல்லப்படுகிறது. தேவர்கள் என்பது ஒரு பட்டப் பெயர். முக்குலத்தோர் என்பது மாதிரி கள்ளர், மறவர், அம்படியர் ஆகிய மூன்று பிரிவினரும் தேவர்களாவர். தஞ்சை, திருச்சியில் குறிப்பாக வாழுகின்றார்கள். இப்படி இந்த மூன்று பிரிவினர்களில், மறவர்களுக்கும் ஹரிஜனங்களுக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவு என்பது சர்க்காருடைய வாதம். சர்க்காருடைய அறிக்கை அதே அடிப்படையில், அதே தொனியில்தான் இருக்கிறது. இதில் நம்முடைய அமைச்சர் அவர்கள், நம்முடைய போலீஸ் அமைச்சர் அவர்கள், 1930, 1932-ம் வருஷத்திலிருந்த நிலைமையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். 1930, 1932-ம் வருஷத்திய நிலைமையைப் பற்றி மட்டுமல்ல; அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி ராமநாதபுரம் ஜில்லாவில் முதலாளத்தூர் தாலுகா மட்டுமல்லாமல் மற்ற ஜில்லாக்களிலும் கூட, 1957-ம் வருஷத்திலும் கூட, இந்தமாதிரியான நிலைமை இருக்கிறது என்பதை நான் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. எதிர் கட்சியில் இருக்கக்கூடிய ஜனநாயக காங்கிரஸாகட்டும், சுயேச்சைகளாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகத்தாராகட்டும், கம்யூனிஸ்ட் கட்சியாகட்டும், சோஷலிஸ்ட் கட்சியாகட்டும்; பிரஜா சோஷலிஸ்ட் கட்சியாகட்டும், காங்கிரஸ்காரர்களோடு, இப்படி ஹரிஜனங்களுக்கு இழைக்கக்கூடிய தீங்குகளை, ஹரிஜனங்களுக்கு இந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய குறைபாடுகளைப் போக்க தோரோடு தோள் நின்று, அமைதியான முறையில், மிகவும் செளஜன்யமான முறையில் நீண்ட நாளாக ஒத்துழைத்து வந்திருக்கிறோம், இனியும் ஒத்துழைக்கத் தயார் என்று நான் முதலில் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

ஹரிஜனங்கள் நம் தேசத்திலே சுமார் 6 கோடி பேர்கள் இருக்கிறார்கள். நம் ராஜ்யத்தில் ஒரு கோடிக்குக் கொஞ்சம் குறைவாக இருக்கிறார்கள். அவர்களிடத்திலே பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்கள் நில புலன்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மக்களுக்கு உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யும் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்ற பாரதி அவர்களின் வாக்குப்படி மக்கள் வாழ்வதற்காக வேண்டிய ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாரத நாட்டிலே, யாராயிருந்தாலும் சரி, இவர்கள் ஈடுபட்டிருக்கின்ற இந்தத் தொழிலை வேறு யாரும் செய்ய முடியாது. அவர்களுக்கு முழு உரிமைகளையும் வழங்கியாகவேண்டுமென்பதில் அபிப்பிராய வித்தியாசம் இருக்காது. இந்தக் கட்சி அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இன்னும் இருப்போம். இதற்கு எங்கள் கட்சி

28th October 1957] [Sri M. Kalyanasundaram]

அங்கத்தினர்கள் உத்சாகம் காட்டி வருகிறார்கள். இன்னும் முன்னணியில் இருப்போம் என்று இங்குள்ள ஹரிஜன அங்கத்தினர்களுக்கு மட்டுமல்லாமல் ஹரிஜன சமூகத்திற்கே சொல்லிக்கொள்ளுகிறேன்.

இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனை. ஒரு குழந்தை இருக்கிறது. அதன்மேல் பாம்பு இருக்கிறது. பாம்பையும் கொல்ல வேண்டும், குழந்தைக்கு ஒன்றும் விபத்து ஏற்படக்கூடாது. இந்த அரசியல் சூதாட்டத்தின் காரணமாக இந்த ஹரிஜனங்களை சிக்கலிட்டிருக்கிறார்களே என்பதைப் பார்க்கும்போதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாம்பையும் அடிக்கவேண்டும், குழந்தைக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்பது போல் இது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இங்குள்ள ஹரிஜன அங்கத்தினர்களை மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன். இந்த சபையில் இந்தப்புரத்தில் அல்லது அந்தப்புரத்தில், எந்தப் புரத்திலிருந்தாலும் சர்க்கார் சொல்லக்கூடிய இந்த வாதங்களினால் உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவேண்டும்.

THE HON. SRI C. SUBRAMANIAM: “குழந்தையும் கிள்ளி விட்டுத் தொட்டியையும் ஆடுவது” போலிருக்கிறது.

SRI M. KALYANASUNDARAM: இந்தப் பக்கத்தில் அந்த மாதிரி இல்லை. அந்தப்பக்கத்தில்தான் குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டியையும் ஆடுவது. அப்படி இல்லை என்றால் பதில் சொல்லுங்கள். நிதி அமைச்சர் அவர்களே பதில் சொன்னால் ரொம்ப சந்தோஷம். போலீஸ் அமைச்சர் அவர்களும் அறிவிலும் ஆற்றலிலும் நிதி அமைச்சருக்கு ஒன்றும் குறைந்தவரல்ல.

SRI P. S. K. LAKSHMIPATHI RAJ: கனம் சபாநாயகர் அவர்களே, ஒரு அங்கத்தினர் பிற அங்கத்தினர்களுக்கு புத்தி கூறும் விதத்தில் இந்தச் சபையில் சொல்லலாமா?

MR. SPEAKER: எல்லா அங்கத்தினர்களும் புத்தி கூறுவதில் தவறு ஒன்றுமில்லை. அந்த புத்திமதியைக் கேட்டாலும் கேட்கலாம். அல்லது கேட்காமலும் இருக்கலாம். அதில் தவறு இல்லை.

SRI M. KALYANASUNDARAM: சிலருக்கு புத்தி சொன்னால் பிரயோஜனம் இல்லை.

MR. SPEAKER: அதைப் பற்றிப் பேச வேண்டாம்.

SRI M. KALYANASUNDARAM: ஸார், இப்போது இந்தத் தீர்மானத்தை நான் கொண்டுவருவதன் நோக்கம்.

SRI A. CHIDAMBARANATHA NADAR: ஸார், கனம் கல்யாண சுந்தரம் அவர்கள் பேசுகையில் “அந்தப்புரம்” என்று பேசுகிறார். “அந்தப்புரம்” என்றால் பெண்கள் இருக்கும் இடம் என்று அர்த்தம்.

MR. SPEAKER: “அந்தப்புரம்” என்றால் என்ன அர்த்தம் என்று தயவு செய்து அந்த அங்கத்தினருக்குச் சொல்லுங்கள்.

SRI P. S. CHINNADURAI: வல்லினத்திற்கும் இடையினத்திற்கும் அங்கத்தினருக்கு வித்தியாசம் தெரியவில்லை போலும்.

SRI M. KALYANASUNDARAM: இந்த சபையில் அந்தப்புரம் கிடையாது. அவர் மலையாளத்தில் அதிகப் பழக்கமுடையவராதலால், அப்படிச் சொல்லுகிறார். அவர் தமிழை நிதானத்தோடு கற்றுக்கொள்ள வேண்டும்.

MR. SPEAKER: இருப்பது இரண்டு நாட்கள். அங்கத்தினர்கள் பேசும்போது குறுக்கே பேசினால் காலம் வீணாகிவிடும். அங்கத்தினர்கள் பேசும்போது முக்கியமான சமாச்சாரம் இருந்தால் மட்டும் பேசவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

[28th October 1957]

SBI M. KALYANASUNDARAM : நான் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று சொன்னபோது வேறு அர்த்தத்தில் சொல்லவில்லை. அவருக்கு அர்த்தம் புரியாமல் இருந்திருக்கலாம். இருந்தாலும் அந்தப் புரத்திலுள்ள அங்கத்தினர்கள் எந்த அர்த்தத்தில் சொன்னேன் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். வேறு அர்த்தத்தில் கனம் அங்கத்தினர்கள் புரிந்துகொண்டிருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் மந்திரி சபையில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணலோ அல்லது மந்திரி சபையை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்திலோ இந்தத் தீர்மானத்தை நான் கொண்டு வரவில்லை. அல்லது இப்பொழுதுள்ள மந்திரிகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது நீக்கிவிட முடியும் என்ற எண்ணத்திலோ கொண்டு வரவில்லை. அப்படி பதவியிலிருந்து நீக்கிவிட முடியும் என்ற எண்ணத்தில் கொண்டுவரக்கூடியவர்களில் நான் ஒருவன் அல்ல. அப்படிக் கொண்டு வரவும் முடியாது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்னதாக மந்திரி சபையில் உள்ள பொருப்புள்ள மந்திரி அவர்கள் இதைப்பற்றி குறிப்பிடும்போது இந்த விதமான தீர்மானம் கொண்டுவந்தால் அதன் முடிவு என்னவாகும் என்பது தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார். இந்தத் தீர்மானத்தின் முடிவு என்னவாகும் என்பது எங்களுக்குத் தெரியாமல் இல்லை. இதைக் கொண்டு வரவேண்டும் என்று யோசித்தபோழுதே அதன் முடிவு என்னவாகும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்தும் இப்படிப்பட்ட தீர்மானம் கொண்டுவரப்படுவது எதற்கு என்றால் இப்பொழுதுள்ள மந்திரிகள் எந்த விதத்தில் நடந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சபையின் மூலமாக பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் அதன் விளைவாக பொது ஜனங்கள் ஒரு தீர்ப்புக் கூற வேண்டும் என்பதற்காகவும்தான் இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. நடந்த விஷயங்களைப்பற்றி பொது ஜனங்கள் தெரிவித்துக்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டுமென்பதற்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அடுத்தபடியாக நேற்று கனம் மந்திரி அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையிலுள்ள பல அம்சங்களுக்கு போவதற்கு முன்பாக சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். அவர் தன்னுடைய அறிக்கையில் பல அம்சங்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். உண்மையிலேயே சபையின் முன்பாக வைக்கக்கூடிய அறிக்கையில் உண்மையான விஷயங்களைத்தான் நாங்கள் எதிர் பார்த்தோம். ஒரு பொறுப்புள்ள மந்திரி சபையின் முன்னதாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்தால் அதில் எவ்விதமான மாறுதல்களும் இல்லாமல் இருக்க வேண்டும். அவருடைய அறிக்கையின் 13-வது பக்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்

Hon. Members are perhaps aware that prominent members of the Opposition parties accompanied Sri Datar in his tour for the first two days. All on a sudden they dropped off, and gave a statement to the Press alleging that Sri Datar's enquiry was partial and one-sided. Still I do not know why representatives of the Opposition parties did not accompany Sri Datar throughout his tour unless it be that they thought that they could escape from facts that way.

கனம் மந்திரி அவர்கள் அப்படிச் சொன்னது மட்டும் அல்ல. அதிலிருந்து ஒரு குற்றச்சாட்டையும் எதிர் கட்சியின் மீது அவர் கொண்டு வந்திருக்கிறார். உண்மை என்னவென்றால் எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர்கள்—எதிர் கட்சி என்று சொல்லும்போது பலர் சார்பாக எதிர் கட்சி என்று சொல்லக்கூடிய காங்கிரஸ் அல்லாத கட்சியிலிருந்து அதாவது கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கட்சி, பார்டீவட் ப்ளாக், தமிழரசுக் கழகம், ஹிந்து மகா சபை, ப்ராஜா சோஷலிஸ்ட் கட்சி போன்ற காங்கிரஸ் கட்சி அல்லாதவர்களைக் கொண்டு கட்சிகளிலிருந்து ஐந்து பேர்களை—தேர்ந்தெடுத்து அவர்களை கனம் தத்தாருடன் சுற்றுப் பிரயாணம் செய்யும்படி

28th October 1957] [Sri M. Kalyanasundaram]

ஏற்பாடு செய்தார்கள். அவர்களாவது, கம்புனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. டி. கே. தங்கமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கே. முத்து, சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. அப்பண்ணராஜ், பார்வெட் பளாக்கைச் சேர்ந்தவரும் இந்த சட்டசபையின் அங்கத்தினருமான மூக்கையா தேவர் அவர்கள், பரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி. கே. தாஸ், இந்த ஐந்து பேர்களும் கடைசி வரையில் கனம் தத்தாருடன் சேர்ந்து சுற்றுப் பிரயாணம் செய்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தங்களுடைய அறிக்கையையும் கடைசியில் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதை கனம் மந்திரிக்கும் அனுப்பி இருக்கிறார்கள். நினைவை இப்படி இருக்கும்போது கனம் மந்திரி அவர்கள் தன்னுடைய அறிக்கையில் கனம் தத்தார் சுற்றுப் பிரயாணத்தின்போது இரண்டு பேர்கள் போய்விட்டார்கள் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. யாராவது இரண்டு பேர் எந்தக் கட்சியிலிருந்தும் வந்திருக்கலாம் அவர்கள் பின்பு போயிருக்கலாம். இந்த அளவில் கனம் மந்திரி அவர்கள் உண்மையைச் சொல்ல வேண்டுமே தவிர அறைகுறையாக விஷயங்களைச் சொல்லக்கூடாது. எதிர் கட்சிக்காரர்களை குறைகூறும்பொருட்டு விஷயங்களை கூறக்கூடாது. கனம் தத்தாருடன் சுற்றுப் பிரயாணம் செய்த கனம் மூக்கையா தேவர்—நம்முடைய சபையின் அங்கத்தினர் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்—அவருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே இந்த அறிக்கையைப் பார்த்தால் எதிர்க்கட்சியை குறை கூற வேண்டும் என்று தயாரிக்கப்பட்ட அறிக்கை என்று கூற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தபடியாக இந்த அறிக்கையின் தரத்தைப்பற்றி எடுத்துக் காட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதன் பிறகு இதன் கருத்துக் களுக்குச் செல்லலாம். 1930-32-லிருந்தே இந்தப் பகுதியில் குறிப்பாக ஹரிஜனங்களுக்கும், மறவர்களுக்கும் இடையில் பிரதேயக சூழ்நிலை இருந்ததாக கனம் மந்திரி அவர்கள் நம்மிடையே சொல்லுகிறார். அது எவ்வளவு தூரம் உண்மை என்பதைப் பார்க்கவேண்டும். 1930-32-ல் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம். அந்தக் காலத்தில் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். அதன் உண்மை என்ன என்ற விவரங்களில் இப்பொழுது இறங்கவேண்டிய அவசியம் இல்லை. 17 வருஷம் கழிந்த பிறகு நடந்துள்ள சம்பவங்களைப்பற்றி குறிப்பிடுகிறார்கள். இந்த 17 வருஷ காலமாக நடந்த சம்பவங்களைப்பற்றி கனம் மந்திரி அவர்கள் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆனால் 1949-ல் நடந்த ஒரு சம்பவத்தைப்பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார். வீரம்பல், இளஞ்சாம்புர் கிராமங்களில் நடந்த சம்பவங்களைப்பற்றி கனம் மந்திரி அவர்கள் குறிப்பிடுகிறார். அந்த கிராமங்களிலுள்ளவர்கள் பெரும்பாலும் ஹரிஜனங்கள்தான். அங்கு நடந்த சூழ்நிலை என்ன என்பதை கவனிக்க வேண்டும்.

SRI S. NAGARAJA MONIGAR : On a point of order, Sir. Is this a discussion on the no-confidence motion or a discussion on the Hon. Minister's report ?

MR. SPEAKER : In a no-confidence motion, anything can be discussed which is relevant to the subject of the confidence in the ministry. May I request hon. Members not to raise points of order unnecessarily ? It only means prolongation of the debate.

SRI M. KALYANASUNDARAM : வீரம்பல் கிராமத்தில் பெரும்பாலும் ஹரிஜனங்கள்தான். அங்கே அவர்களுக்கும் நிலம் உண்டு மறவர்களுக்கும் நிலம் உண்டு. அங்கே இரண்டு இனத்தவர்களும் நிலச் சுவாந்தார்களாக இருக்கிறார்கள். அங்கு நிலம் இல்லாத ஹரிஜனங்களும் தேவர்களும் இருக்கிறார்கள். 1949-ம் வருஷத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் நிலத்தின் வரப்பு சம்பந்தமாக கலவரம் நடந்தது. நிலம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறையொழிய ஜாதி வித்யாசத்தால் ஏற்பட்ட கலவரம் அல்ல. அப்படிப்பட்ட கலவரம் மற்ற ஜில்லாக்களிலும் நடப்பது கஜம் தான். இப்படிப்பட்ட தகராறுகள் மற்ற இடங்களில் நடப்பது

[Sri M. Kalyanasundaram]

[28th October 1957]

இல்லையா? இங்கு மட்டும் அப்பொழுது நடந்ததை வகுப்புக் கல்வரம் என்று சொல்ல வேண்டியதன் காரணம் என்ன? 1949-க்கு பிறகு 1956-57 தேர்தலுக்குப் பிறகு தான் அங்கு டென்ஷன் ஜாஸ்தியாக இருக்கிறது என்று கனம் மந்திரி அவர்கள் சொல்லுகிறார். அதன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. அது வரையிலும் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதற்கான விவரமே தெரியவில்லை. ஹரிஜனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சொல்வதற்குக் காரணம் என்ன? ஆகவே உண்மையை விளக்காமல் விஷயங்களை சொல்வதாக இருக்கிறது.

1930-32-க்குப் பிறகு 1936-ம் வருஷம் காங்கிரஸ் மகா சபை ஸ்தல ஸ்தாபன தேர்தலில் பங்கெடுத்துக்கொண்டது. அப்பொழுது ஸ்ரீமான் முத்துராமலிங்க தேவரை காங்கிரஸ் அபேட்சகராக அந்தத் தொகுதியில் நிறுத்திவைத்தார்கள். 1937-ம் வருஷத்தில் கூட கனம் முத்துராமலிங்க தேவரை காங்கிரஸ் அபேட்சகராக நிறுத்தி வைத்து சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்பொழுது நடந்து வரும் ஜாதி துவேஷ கலவரத்துக்கு தலைவராக இருக்கிறார் என்று சொல்லக்கூடிய கனம் முத்துராமலிங்கத் தேவரை 1946-ம் வருஷம் காங்கிரஸ் அபேட்சகராக நிறுத்தப்பட்டு அவரும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆகவே 1946-ம் வருஷத்தில் நடைபெற்ற தேர்தலில் கூட அவர் காங்கிரஸ் அபேட்சகராக இருந்து தேர்தலில் வெற்றி பெற்று இந்த சட்ட சபைக்கு அங்கத்தினராக வந்திருக்கிறார். இதை ஒருவரும் மறுக்க முடியாது. 1955-ம் வருஷத்திற்குப் பிறகு கொடுத்திருக்கக் கூடிய விவரங்களைப் பார்த்தால் ஹரிஜனங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதோ அதிகப்படியாக தகராறுகள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு ஜாதி அடிப்படையில் கலவரங்கள் நடைபெற்றன என்றும் அதையும் ரொம்பவும் தீவிரமாக நடைபெற்றது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் போலுள்ள ஜாதிச் சண்டைகள் மற்ற ஜில்லாக்களில் நடைபெறவில்லையா என்றும் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதையும் அறிய விரும்புகிறேன். மற்ற இடங்களில் ஜாதிச் சண்டைகள் நடந்து எந்த விதமான நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது இந்த இடத்தில் மட்டும் தீவிர நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவானேன். மற்ற ஜில்லாக்களில் எடுத்துக் கொள்ளாமல் இங்கே எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களோ, காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களோ ஹரிஜனங்கள்பால் நின்று அவர்களுடைய உரிமையைப் பாதுகாப்பதற்காக அங்குள்ள மற்ற மேல் ஜாதியார்களோடு ஏதாவது போராட்டம் நடத்தினார்களா? இயக்கம் நடத்தினார்களா? அந்த முறையிலில் ஹரிஜனங்களுக்கும் தேவர்களுக்கும் இடையே கலகங்கள் நடந்தன என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன். ஆகையால், இதுவரை அங்கு ஜாதிக்கொடுமை இருந்து அந்த ஜாதிக்கொடுமையின் விளைவாக ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் உரிமைக்காக போராடியதன் விளைவாக கலகம் ஏற்பட்டது என்பதற்கு சம்பவங்கள் கொடுக்க முடியவில்லை. அப்படியிருக்க மந்திரி அவர்கள் சொல்லக்கூடிய வாசகத்திலிருந்து எப்படி எடுத்துக்கொள்வது என்று எனக்குப் புரியவில்லை.

ஜாதி ஏற்றத்தாழ்வு இல்லாமல் இல்லை. ஆனால், மற்ற ஜில்லாக்களில் இருப்பதைவிட அங்கு எப்படி விசேஷமாக இருக்கிறது? “அங்கு இருக்கக்கூடிய தேவர்கள், மற்றவர்கள் மிகக் கடுமையாக இருக்கிறார்கள், அங்கு இருக்கக்கூடிய ஹரிஜனங்கள் மிக முறடர்களாக இருக்கிறார்கள்” என்று காரணம் காட்டினார்களா? எல்லா கிராமங்களிலும் ‘சிலில் டிஸ்பிலிடிஸ், சட்டம் அமுலில் இருக்கிறது. சேலம், திருச்சி, கோயமுத்தூர், வடாற்காடு, செங்கற்பட்டு போன்ற ஜில்லாக்களிலும் ஹரிஜனங்களுக்காக சட்டம் இருந்தாலும் கூட, சில ஊர்களில் ஹரிஜனங்கள் கோயிலில் போக முடியுமா? சில தெருக்களில் ஹரிஜனங்கள் செருப்பு போட்டுக் கொண்டு போய்விட முடியுமா? அம்மாதிரி சம்பவங்கள் நம்முடைய கவனத்திற்கு வரவில்லையா என்று நான் கேட்கிறேன்.

28th October 1957]

[Sri M. Kalyanasundaram]

இன்னொரு சம்பவம், 1956-ம் வருஷத்தில் நம்முடைய மதிப்பிற்குரிய முதல் அமைச்சர் திரு. காமராஜ் நாடார் முதலமைச்சராக இருக்கும் போதே வேறொரு கிராமத்தில் ஏற்பட்டது. அந்த கிராமத்தினுடைய பெயரைச் சொன்னால் புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன். அதாவது, பட்டிரேன்பட்டி கிராமத்திலே ஒரு ஹரிஜன வாலிபன், செண்டரி கிரேடு பயிற்சிபெற்ற ஆசிரியன். மந்திரி திரு. கக்கன் அவர்களுக்கு விவரம் நன்றாகத் தெரிந்திருக்கும். ஹரிஜன் வகுப்பைச் சேர்ந்த அந்த வாலிபன் மேல் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணை—எந்த மேல் ஜாதி என்று நான் குறிப்பிட விரும்பவில்லை—மறவர் அல்ல என்று மட்டும் சொல்ல முடியும். அந்தப் பெண்ணினுடைய இஷ்ட பூர்வமாக மணந்து கொள்ளுகிறான். படித்த வாலிபன், ஹரிஜனங்களை முன்னேற்றத்திற்குத் கொண்டுவர விரும்புகிறான். ஹரிஜனங்களை பொருளாதாரத் துறையிலும் கலாசாரத் துறையிலும் உயர்த்துவ முயற்சிக்கிறார்கள். அப்படி உயர வேண்டுமென்று வாலிபன் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்யக்கூடிய காலத்தில், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் போலீசுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் சொல்லி முறையிட்டும் பாதுகாப்பு கிடைக்காததால், வேறு சில பேர்கள் பாதுகாப்பு கொடுத்ததன்பேரில் அந்தக் கல்யாணம் நிறைவேறியது. அதன் விளைவாக அந்தக் கிராமத்திலிருக்கும் பல நூற்றுக்கணக்கான ஹரிஜன வீடுகள் தூள் தூளாக்கப்பட்டன. அந்த விவரம் சர்க்காருக்குத் தெரியாதா? அதிலே என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

அதேபோல் 1957-ம் வருஷத்திய தேர்தலுக்குப் பிறகும் பல எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுடைய குறிப்பாக சட்டநாதக் கரையாளர் அவர்கள் ஜெயித்த தொகுதியிலும் ஹரிஜனங்கள் காங்கிரசுக்கு வோட்டு அளிக்கவில்லை என்ற காரணத்திற்காக ஹரிஜனங்களுக்கு இழைக்கக்கூடிய இம்சைகள் பற்றி புகார்கள் வந்திருக்கின்றனவே அவைகளின்பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன? அம்மாதிரி விவரங்கள் இந்த அறிக்கையிலும் கொடுக்கப்படவில்லை. இந்த ஒரு ஜில்லாவில், குறிப்பாக முதுகுளத்தூர் தாலுகாவின் சம்பவங்களைப் பற்றித்தான் அதிகமாக நம்முடைய மந்திரி அவர்களுடைய அறிக்கையில் காண்கிறோம். அதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது? 1952-ம் வருஷம் முதன் முதலாக காங்கிரசை ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் அவர்களும் அவரைச் சார்ந்த பார்வாடு பிளாக்கைச் சேர்ந்தவர்களும் அந்தப் பகுதியில் எதிர்த்து நடவடிக்கையில் இறங்கிய வருஷம். அந்த வருஷத்திலிருந்து எதிர்க்கட்சியைச் சார்ந்த ஸ்ரீ முத்துராமலிங்க தேவருடைய பார்வாடு பிளாக்கின் செல்வாக்கையும் அவருடைய தனிப்பட்ட செல்வாக்கையும் ஒடுக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு மந்திரிசபை இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அவர்களுக்கு அந்த நோக்கம் இருக்கிறது என்று நான் குற்றம் சாட்டினால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறேன்.

1952-ம் வருஷத்திய தேர்தலிலே ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்கள் சட்டசபை, பார்லிமெண்டு ஆகிய இரண்டுக்கும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றார். பார்லிமெண்ட் ஸ்தானத்தை ராஜினாமா செய்து விட்டு சட்டசபை பதவியை வைத்துக்கொண்டார். உப தேர்தலிலும் ஸ்ரீ முத்துராமலிங்க தேவரின் ஆதரவு பெற்றவர் தான் ஜெயித்திருக்கிறார்.

1957-ம் வருஷத்திய பொதுத் தேர்தலிலும் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களும் அவர்களுடைய சகாக்களும்தான் அந்த இடத்தில் ஜெயித்திருக்கிறார்கள். அந்த முறையும் இரண்டு ஸ்தானங்களிலும் அவர் வெற்றி பெற்றது நமக்குத் தெரியும். ஹரிஜனங்கள் சார்பாக அந்தப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களுடைய ஆதரவு பெற்றவரே என்ற விவரமும் தெரியும். உப தேர்தலில் ஸ்ரீ சசிவர்ண தேவர், ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களுடைய நண்பர்களிலே ஒருவர்—பார்வாடு பிளாக்கைச் சேர்ந்தவர்—வெற்றியடைந்து இந்தச் சபையில் உட்கார்ந்திருப்பதும் சபையினர் அறிந்ததே. இம்மாதிரி

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

இரண்டு தேர்தல் காலத்திலும் நான்கு தேர்தல்களிலும் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்கள் காங்கிரசை தைரியமாக, உறுதியாக எதிர்த்து வெற்றி பெற்று வருவதைக்கண்டு ஆத்திரமடைந்து இந்தக் காரியங்கள் தூண்டிவிடப்பட்டன என்ற சந்தேகம். நிச்சயமாகியிருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டை நான் கொண்டுவிடுவதென்றும் என்பதுதான் என்னுடைய தீர்மானத்தின் முக்கியமான நோக்கம். அங்கு நடந்தது வெறும் ஜாதிச் சண்டை அல்ல, அரசியல் நோக்கம் இருக்கிறது. அரசியல் நோக்கத்தைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு காரியம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

1957-க்குப் பிறகு ஏற்பட்ட நிலைமைகளைப்பற்றி குறிப்பிடக்கூடிய சமயத்தில் நம்முடைய போலீஸ் அமைச்சர் அவர்கள் என்ன சொல்கிறார்? “இரண்டு வருடங்களுக்கிடையே அங்கு மனோபாவம் சரியில்லை, நிலைமை நெருக்கடியாக இருந்து, ஜாதித் துவேஷப் பிரசாரம் தீவிரமாக இருந்து, காங்கிரசை ஆதரித்தவர்களின்மீது கடுமையாக மறவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள், அதிலும் முக்கியமாக ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார்” என்ற முறையில் சொன்னார்கள்.

SRI R. CHIDAMBARA BHARATHI : கனம் சபா நாயகர் அவர்களே, On a point of order, Sir, அரசியல் நோக்கம் இருக்கிறது என்பதாகச் சொன்னார்கள். எந்தக் கட்சியாருடைய அரசியல் நோக்கம் என்பதற்கு விளக்கம் கூறினால், மற்றவர்கள் புரிந்துகொள்வதற்கு எதுவாக இருக்கும். கனம் நண்பர் அவர்கள் விளக்கம் கூறுவார்களா?

MR. SPEAKER : That is not a point of order. The hon Member need not reply.

SRI M. KALYANASUNDARAM : “Hon. Members ‘could appreciate from these incidents the explosive nature of the situation and the extent to which the Thevars of the area were conscious of their communal superiority. அப்படி அவர்களுடைய ஜாதி உயர்வைப்பற்றி தேவர்கள் உணர்வு பூர்வமாக விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. It was to these people that Sri Muthuramalinga Thevar had been making speeches designed to foment communal hatred and violence. I may refer to a few typical speeches of his” என்று மந்திரி அவர்களுடைய அறிக்கையில் சொல்லப்படுகிறது. இந்தச் சபையிலே பதில் சொல்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத ஒருவர் மீது, இப்போதிரி ஒரு குற்றச்சாட்டை மந்திரி அவர்கள் கொண்டு வருவது சரியா என்று சிந்திக்கவேண்டும். அவரைச் சிறையில் தள்ளியிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சபையில் அவர் பதில் சொல்ல சந்தர்ப்பம் இல்லை. அப்படியிருக்க குற்றச்சாட்டு கொண்டுவரலாமா? மந்திரிகள் செய்தால் எது செய்தாலும் சரியாக ஆகிவிடுமா? The king can do no wrong. என்பதா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : கனம் எதிர்க் கட்சி அங்கத்தினருடைய யோசனையைக்கூட நான் கேட்கத் தயாராக இருக்கிறேன். இந்த சட்டசபையில் இருக்கும் அங்கத்தினர்களைத் தவிர இங்கே வேறு யாரைப்பற்றிவும் யாரும் ஒன்றும் பேசக்கூடாது என்று கனம் அங்கத்தினர் அவர்கள் கருதுகிறார்களா என்று சொல்லட்டும்.

SRI M. KALYANASUNDARAM : பேசக்கூடாது என்று சொல்லவில்லை. சில குற்றச்சாட்டுகள் கொண்டுவந்திருக்கிறார்கள். சிறையில் வைத்திருப்பதற்கு ஒரு சில காரணங்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இன்னும் சில சம்பவங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அது “ஜாடிஷியல்” விசாரணையாக இல்லாதபடியால் அட்வைசரி போர்டு பரிசீலனை செய்யும் தருவாயிலிருக்கிறது. குற்றம் சாட்டியது தவறு என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேனே தவிர, இந்தச் சபையில் இல்லாத யாரையும் பற்றிப் பேசக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஸ்தூலமான குற்றச்

[28th October 1957] [Sri M. Kalyanasundaram]

சாட்டுக்கள் கொண்டுவந்திருப்பதைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகிறேன். அந்தக் குற்றச்சாட்டுகளை எனைக்குத் தெரிந்தவரை நான் பரிசீலனை செய்ய விரும்புகிறேன்.

அவர் மேல் கொண்டுவந்திருக்கும் குற்றச்சாட்டு என்ன? பலாத்கார முறையிலே, ஜாதித் துவேஷத்தை (Communal hatred), ஜாதி வெறுப்பைப் பரப்புவதற்குள்ள முறையில் மக்களிடத்தில் பேசினார் என்பது குற்றச் சாட்டு. அந்தப் பிரச்சங்களுக்கு உதாரணமாக, சாம்பின் கொடுத்திருக்கிறார்கள். அதாவது,

“Speaking at Madurai on 12th May 1956, he declared that he would start a nation-wide violent struggle unless India quits the Commonwealth.”

அவருடைய வகுப்புத் துவேஷத்துக்கும் பலாத்கார பிரசாரத்திற்கும் உதாரணம் காட்டப்படுகிறது என்னவென்றால், 1956-ம் வருஷம் மே மாதம் 12ந் தேதி மதுரையில்—மதுகுளத்தூரில் கூட இல்லை—ஒரு கூட்டத்தில் அவர் பிரசங்கம் பண்ணினாராம், “இந்தியாவானது காமன் வெல்தைவிட்டு வெளியேறாவிட்டால் இந்தியா பூராவும் பலாத்காரப் புரட்சி நடத்துவோம்” என்று. அப்படிப் பிரசங்கம் செய்தது உண்மையா பொய்யா என்பதைப்பற்றி நான் மறுக்கவில்லை. உண்மையாகப் பேசியிருக்கலாம், காமன்வெல்தைவிட்டு இந்தியா வெளியேறாவிட்டால் பலாத்காரப் புரட்சி நடத்துவோம் என்று. அது நம்முடைய தேசத்தில் எப்படி ஜாதி வெறியைப் புகுத்தியதாகும்? ஹரிஜனங்கள் பூராவும் காமன்வெல்தில் இருக்கவேண்டுமென்று சொல்கிறார்களா? அல்லது காமன்வெல்தில் இருக்கவேண்டுமென்று சொல்லுகிறவர்கள் எல்லாம் ஹரிஜனங்களா? காமன் வெல்தைவிட்டு வெளியேறாவிட்டால் பலாத்காரப் புரட்சி நடத்துவேன் என்று அவர் சொல்லியிருந்தால், அது எப்படி ஹரிஜனங்களை தேவர் களுக்கு எதிராகவோ, தேவர்களை ஹரிஜனங்களுக்கு எதிராகவோ தூண்டி விட்டதாக ஆகும்? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பது என்னுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை. மந்திரிமார்கள் தான் சொல்லவேண்டும். நம்முடைய மந்திரிமார்கள் பலாத்காரத்தை நம்பாதவர்கள், அகிம்சையில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள், காந்திஜி சொன்ன அகிம்சையை கடைப்பிடிக்கக்கூடியவர்களாக இருக்கலாம். கள்ளர்? பலாத்காரப் பிரச்சாரம் செய்தார் என்று குற்றச்சாட்டு கொண்டுவந்து, அதற்காக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், அதை நான் ஆட்சேபிக்கமாட்டேன். ஆனால், காமன்வெல்திலிருந்து வெளியேறவேண்டுமென்பதற்காக பலாத்காரப் புரட்சி செய்வோம் என்று பிரசங்கம் செய்தார் என்றால் அது எப்படி “கம்யூனிஸ் ஹேட்ரட்டை” உண்டு பண்ணியதாகும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது ஹரிஜனங்களை அவமதிப்பதாகும். தேவர்களையும் அவமதிப்பதாகும்.

அடுத்த பிரச்சங்கத்தை எடுத்துக்கொள்ளலாம். “In June 1957, he made a speech at Abiramam in which he threatened the police officials that any mischief directed against him would result in serious consequences to the police. While addressing a public meeting at Tiruppuvanam Pudur on 10th July 1957, he said that Congressmen indulged in atrocities of all kinds, and that if they exceeded the limits, he would be prepared to commence a Third World War in Madukulathur instead of in Kashmir.”

இதிலே இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று அவர் அபிராமத்தில் செய்த பிரசங்கம். அதில் போலீஸ் அதிகாரியைப்பற்றி சொல்லியிருக்கிறார். அதாவது “எனக்கு எதிராக—சட்டப்படி நடவடிக்கை அல்ல—ஏதாவது mischief” விஷமம் செய்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் ஜாக்கிரதை”. இப்படிச் சொல்வதற்கு இந்த நாட்டிலே யாருக்கும் உரிமை இல்லையா? அது ஒரு குற்றமா? விளைவுகள் பிரமாதமாக இருக்கும் என்று தான் சொல்லியிருக்கிறார். தன் மீது எந்த போலீஸ் அதிகாரியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தனக்கு எதிராக “விஷமம்”

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

செய்தால் dire and serious consequences ஏற்படும் என்றுதான் சொல்லியிருக்கிறார். இவ்விதம் அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் அதிகாரிகள் விஷமம் செய்தால் அவர்களை கனம் முதலமைச்சர் “டிஸ்பிஸ்” செய்துவிடமாட்டாரா? இது தவறு என்றால் அப்படி விஷமம் செய்தவர்களுக்கு மந்திரி சபை பாதுகாப்பு அளிக்கும் என்று அர்த்தமா? அவருடைய இந்தப் பேச்சில் என்ன ஜாதி துவேஷம் இருக்கிறது என்பதை என்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

அடுத்தபடியாக 10-7-57-ல் திருபுவனம் புதுரில் அவர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் பிரசங்கத்தில், “காங்கிரஸ்காரர்கள் எல்லாம் அக்ரமங்கள் செய்து வருவதாக” சொல்லி இருக்கிறார். அவர் எல்லா காங்கிரஸ்காரர்களையும் ஒன்றாகச் சேர்த்து சொல்லியிருக்கிறார். அது தவறு. எல்லா மந்திரிகளும் அக்ரமம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தால் நான் அதை ஆதரித்து இருப்பேன். “எல்லா காங்கிரஸ்காரர்களும்” என்று சொல்வது அர்த்தமற்றது. அவர்களுடைய அக்ரமம் எல்லாம் மீறிப் போனால்—ஒரு எல்லையை நிர்ணயித்து இருக்கிறார். (காங்கிரஸ்கண்ணேட்டத்திலிருந்தும் கூட)—காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரிலேயே மூன்றாவது உலக யுத்தத்தை ஆரம்பிக்க நேரிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் அவ்விதம் பேசினால் இல்லையா என்பது வேறு விஷயம். அப்படிப் பேசியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. “என்னென்றால் அவர் இன்னமும் ஆசிய விடுதலை சேனையைப்பற்றியும் ஸ்பாஷ் சந்திரபோஸ் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் பேசுவருகிறார். அவர் எவ்வளவு சேனை வைத்திருக்கிறார், எங்கு வைத்திருக்கிறார் என்பதும், அதெல்லாம் உண்மையா என்பதும் வேறு விஷயங்கள். (சிரிப்பு). வெற்றி அடைந்து விட்டதாக மந்திரிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர் சொல்லியது என்ன? “மூன்றாவது உலக யுத்தம்” என்றால் யாருக்கு எதிராக? ஸ்ரீ காமராஜ் நாடார் சர்க்காருக்கு எதிராகவா? இதற்கும் ஜாதித்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? ஸ்ரீ தேவர் சொல்வதை எல்லாம் நான் ஆதரிப்பவனும் அல்ல. அவருக்கும் எங்களுக்கும்கருத்து வித்தியாசங்கள் உண்டு. (குறுக்கீடு) ஆனால் அவர் அக்ரமமாக தாக்கப்பட்டால் கண்டிப்பாக நாங்கள் அவரை காப்பாற்றுவோம். அரசாங்க அடக்கு முறையால் பாதிக்கப்படுகிறவர்கள் எல்லோருக்கும் நாங்கள் அனுதாபம் காட்டுவோம் என்பதை வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உலக யுத்தம் என்றால் அதற்கு சேனைகள், படை வீரர்கள், துப்பாக்கிகள் முதலியவை தேவை. இவைகளை எல்லாம் ஸ்ரீ தேவர் தயார் செய்து விட்டாரா? உலக யுத்தம் என்று பிரசங்கத்தில் சொல்வதால் மட்டும் அதை நடத்திவிட முடியாது. அது ஒரு புறமிருக்க, அம்மாதிரி பிரசங்கங்களை தடை செய்வது அரசாங்கத்தின் நோக்கமா? அப்படி நோக்கமாகியிருந்தால் அதைப்பற்றி ஆலோசனை செய்ய நான் தயார். ஒவ்வொரு கட்சியும் தன்னுடைய கட்சியின் நிலைமையை எடுத்துக் காட்டி ஜனங்களிடம் ஆதரவு பெற முயற்சிப்பார்கள். ஆனால் பல அரசியல் காரணத்திற்காக இப்படி ஆதரவு பெறச் செய்யும் பிரசங்கங்களை ஜாதி துவேஷம் என்று சொல்வது சரியா? என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar referred to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occurred at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai, between 10th September and 16th September 1957. He said that the Congress had chosen to fight a battle in the wrong place, that the residents of the locality are militant and have faced guns and bullets even as early as in the British regime. He added that his people in view of their experience gained in the past would not be afraid of the Police, the Special Police or the Army, and that if an attempt was made to control the situation by force, the

[28th October 1957] [Sri M. Kalyanasundaram]

Government would be repaid in the same coin and force would be met by force. The people, he stated, would also freely use firearms and civil war would be fought to establish “Dharma” in the country’.

இந்த பிரசங்கத்தையும் எடுத்துக் கொள்வோம். இதிலே விவில வாணப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். எப்படி இதை நடத்தப் போகிறார் என்பது அவருக்குத் தான் தெரியும். அப்போரை நடத்த, படை, துப்பாக்கி முதலிய வசதிகள் இருக்கின்றனவா என்பது வேறு விஷயம். இந்தப் பிரசங்கத்தில் வகுப்பு கலவரத்தைப் பற்றி பேசியிருக்கலாம். இந்தப் பிரசங்கத்தின் முழு விவரமும் நம்மிடம் இல்லை. ஆனால் அரசாங்கத்திற்கு அவர் பேசிய முழு விவரமும் Shorthand Sub-Inspector-கள் சமர்ப்பித்த ரிபோர்ட்டின் மூலம் கிடைத்திருக்கும். இந்த பிரசங்கத்தின் முழு விவரமும் நமக்கு தெரிந்து இருந்தால் தான், எந்த சந்தர்ப்பத்தில் அம்மாதிரி பேசினார் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். அவர் மேலும் சொல்லியதாவது. பிரிட்டிஷ் ஆட்சி நடத்தின காலத்திலே அங்குள்ள மக்கள் அவர்களை எதிர்த்து போராடி இருக்கிறார்கள். ஆகையால் இப்போதும் போலீஸ்காரர்கள் அக்கிரமம் செய்தால் அவர்களுடைய அடக்கு முறைக்கு எதிராக போராட தயாராக இருப்பதாக சொல்லியிருக்கலாம்.

ஸ்ரீ தேவர் ஹரிஜனங்களுக்கு எதிராக மறவர்களை தூண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஹரிஜனங்களை மறவர்களுக்கு எதிராக மறைமுகமாக தூண்டி விட்டதாக மற்றொரு வாதம் இருக்கிறது. ஸ்ரீ தேவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும்படியும், மறவர்களை தாக்க வேண்டுமென்றும், ஹரிஜனங்களை தூண்டி விட்டு, ஆயுதங்களையும் காங்கிரஸ்காரர்கள் கொடுத்துத் தவிர்த்துக் கொல்லப்படுவதை மந்திரிசபை ஒப்புக்கொள்ளுமா? இது விஷயத்தில் சட்டப்படி ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொண்டால் அதைப் பற்றி ஆட்சேபணை இல்லை. ஆனால் கனம் மந்திரி அவர்கள் கொடுத்த ஸ்ரீ தேவருடைய நான்கு உதாரண பிரசங்கங்களை பார்த்தால், வகுப்பு துவேஷத்தை தூண்டிவிடும் முறையில் அவை அமைந்து இருப்பதாக தோன்றவில்லை. நான் கேள்விப்பட்ட விஷயங்களிலிருந்து, இதில் ஜாதி துவேஷம் சம்பந்தப்பட்டிருப்பதாக எனக்கு தெரியவில்லை. அந்த உதாரணங்கள் சரியான உதாரணங்கள் அல்ல என்று புலப்படுகிறது. அதிகாரிகள் சர்க்காருக்கு ரிப்போர்ட் அனுப்புகிறார்கள். சில அதிகாரிகளை மந்திரிகள் நம்ப வேண்டியிருக்கிறது. மந்திரிகள் சில அதிகாரிகளை நம்ப வேண்டும். செகரடரி ஏதோ எழுதிவைத்திருக்கிறார்கள். வகுப்பு துவேஷத்தை (Communal hatred) நிரூபிப்பதற்கு ஸ்டேட்மெண்டு தயாரிக்க வேண்டுமென்று மந்திரிகள் நினைக்கிறார்கள். செகரடரி அதை எப்படி புரிந்து கொள்ளமுடியும்? ஏதோ லி.ஐ.டி. ரிபோர்ட்டைக் கொண்டு செகரடரி எழுதிவைத்திருக்கிறார். ஆதலால் மந்திரிகளின் நோக்கம் நிறைவேறுமோ, அல்லது நிறைவேறுமல் போகுமோ என்று நான் நினைக்கிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM: இந்த அறிக்கையை யார் தயாரித்தது என்று அவருக்கு தகவல் இருந்தால் அதைப்பற்றி கனம் அங்கத்தினர் பொறுப்போடு பேசலாம்.

SRI M. KALYANASUNDARAM: மந்திரி அவர்களின் வாசகமாக இருந்தால் இருக்கலாம். ஆனால் விவரங்கள் போலீஸ் அதிகாரிகளோ அல்லது செகரடரிகளோ தான் கொடுத்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் விவரங்கள் கொடுக்காமல் மந்திரி அவர்கள் நேரில் பார்த்தாரா அல்லது பிரசங்கங்களைக் கேட்டாரா? கொஞ்சம் இதை காங்கிரஸ் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன். சாதாரண காங்கிரஸ் ஊழியர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது சொன்னால் அதைப்பற்றி நாம் குறைப்படுவதற்கு இல்லை. எந்தக் கட்சியிலும் ஆர்வம் மிகுந்தவர்கள் இருக்கலாம். அவர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது சொல்லியிருந்தால் அவர்களை திருத்த வேண்டியதுதான். காங்கிரஸ் பக்கத்தில் ஆர்வம் மிகுதியால் யாராவது ஏதாவது சொல்லியிருந்தால் அது

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

போகட்டும். ஆனால் பொறுப்புள்ள மந்திரிகளும், மந்திரிகளாக வரக் கூடிய தகுதியுடைய தலைவர்களும் செய்திருக்கக்கூடிய பிரச்சங்களைப்பற்றி நாம் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் இந்த காலகட்டத்தில் என்பது என்னுடைய அபிப்பிராயம். நான் கேள்விப்பட்டதை மந்திரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இதே கால கட்டத்தில் 1952-வது, 1957-வது வருஷத்தில் பொது தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததின் காரணமாக, காங்கிரஸ் எப்படி மீண்டும் தங்களுடைய செல்வாக்கை அங்கு நிலைநாட்டுவது, எப்படி முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் செல்வாக்கை குறைப்பது என்ற நோக்கத்தோடு பல பிரச்சங்களை நடத்தியது வாஸ்தவமா இல்லையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களை தனிப்பட்ட முறையில் அவருடைய பிறப்பு, தாய் இவைகளைப் பற்றி தாக்கிப்பேசுவது, தேவர்களை காங்கிரஸ்பால் இழுப்பதற்கு உபயோகப்படுமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மைக், மெகபோனை வைத்துக்கொண்டு இம்மாதிரி தேவரைத் தாக்கிப் பேசுவது சரியா என்று யோசிக்க வேண்டும். நம்முடைய போலீஸ் அமைச்சர் அவர்கள் ஸ்ரீமான் பக்தவத்சலம் பக்தர்களுக்கெல்லாம் வாத் சலயம் காட்டக் கூடியவர்கள். எதிரிகளாக இருக்கக் கூடியவர்களையும் அன்பினாலே வெல்லவேண்டும். கண்ணனுடைய அவதாரம். அவர் சிசு பால வதம் என்று பேசியதாகத் தெரிகிறது.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : கனம் அங்கதினருக்கு புராணக் கதைகள் கூட தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். சிசுபாலன் என்று குறிப்பிட்டது பொறுமையை வற்புறுத்துவதற்காக.

SRI M. KALYANASUNDARAM : இப்பொழுது என்ன வியாக்கியானம் வேண்டுமானாலும் சொல்லலாம். சிசுபாலனை கம்ஸன் வதம் செய்தது போல் (சிரிப்பு) என்னுடைய “பாயிண்டு” என்னவென்றால், கம்ஸன் வதம் செய்யப் பட்டது போல் முத்துராமலிங்க தேவரை வதம் செய்வோம் என்று அர்த்தம் செய்யக்கூடிய வகையில், முத்துராமலிங்கத் தேவரை ஒரு அரக்கனாக்கி விட்டு, அந்த அரக்கனை வதம் செய்வதற்காக மந்திரி அவர்கள் அவதாரம் எடுத்துக் கொண்டிருப்பதாக சொன்னதாக நான் கேள்விப்படுகிறேன். அது தான் என்னுடைய குற்றச்சாட்டு. பலாத் காரத்தின் மூலம் முத்துராமலிங்கத் தேவரை ஒடுக்கப்போவதாக மந்திரி அவர்கள் பிரசாரம் செய்திருக்கிறார்.

மந்திரி ஸ்ரீ கக்கன் அவர்கள் செய்திருக்கக்கூடிய பிரச்சங்களிலும் மிகவும் கவலை தரக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு ஹரிஜன சமுதாயத்திற்கு சேவை செய்யவேண்டுமென்ற ஆர்வம் இருக்கும், அவர் அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஓரளவுக்கு “மார்ஜின்” கொடுக்க தயாராக இருக்கிறேன். உண்மையிலே அவர் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர், ஒரு மந்திரியாக இருக்கிறார் என்பதை குறித்து எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருமப்பட வேண்டும். அவர் வெற்றிகரமாக அந்த வேலையைச் செய்ய வேண்டுமென்பதற்கு நான் கூடியவரை ஒத்துழைக்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு உண்டு. ஆனால் ஹரிஜனத் தலைவர்கள் பொறுப்புள்ள பதவியை நிர்வகிக்கக்கூடிய காலத்தில் ஹரிஜன மக்கள் மேல் ஜாதி மக்கள் எல்லோரையும் தன்னுடைய மக்களாகக் கருதி அவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். ஹரிஜனங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பலாத்காரத்தை உபயோகப்படுத்தலாமா என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், காரியங்கள் செய்ய வேண்டும். ஹரிஜனங்களுடைய உரிமைகளை பாதுகாக்க எந்த விதத்திலும் போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதன் மூலம், பலாத்காரப் பிரசாரம் செய்வதன் மூலம், ஹரிஜனங்களுக்கும் மேல் ஜாதிகாரர்களுக்கும் ஒற்றுமை ஏற்படாது, ஹரிஜனங்களுடைய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் மேல் ஜாதிகாரர்களுக்கு ஏற்பட உதவாது என்பது என்னுடைய அபிப்பிராயம். பொதுக் குளங்களில் பிரவேசிக்கவும் கிணறுகளில் ஜலம் எடுக்கவும் ஏற்படக்கூடிய இடையூறுகளை நீக்க அமைதியான முறையில் இயக்கம் நடத்து

28th October 1957]

[Sri M. Kalyanasundaram]

வது நியாயமானது, வரவேற்கக்கூடியது. பலாத்காரத்தின் மூலம் ஹரிஜனங்களின் உரிமைகளை பாதுகாக்க முடியாது. மரவர், கயணசுந்தரம், வன்னியர், முத்து ராஜாக்கள் பொருளாதாரத் துறையின் மிகவும் கேடுமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுடைய பொருளாதார அந்தஸ்து உயர்ந்தால் தான் ஜாதி வித்தியாசங்களை அறவே ஒழிக்க முடியும். ஏழைகளாக இருக்கக்கூடிய வன்னியர், முத்து ராஜாக்கள், கயணசுந்தரம் கூட ஹரிஜனங்கள் என்று சொன்னால் ஜாதி வித்தியாசம் பாறாட்டக்கூடிய மனோபாவம் இருக்கிறது. பொதுக் காரியங்களில் அவர்கள் ஒற்றுமையாகப் பேசுகிறார்கள். ஆனால் மற்ற விவகாரங்களில் ஜாதி உயர்வு தாழ்வு இருக்கத்தான் இருக்கிறது. மந்திரி கக்கன் அவர்களுக்கு ஹரிஜன் முன்னேற்றத்தில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அவ்வளவு ஆர்வம் எதிர்க்கட்சியினருக்கும் உண்டு. அதே சமயத்தில் ஹரிஜனங்களிடையே பலாத்காரத்தை தூண்டிவிட்டு மேல் ஜாதிகாரர்களை ஒடுக்குவதில் ஹரிஜன லாபம் உண்டா, ஹரிஜன முன்னேற்றத்திற்கு லாபம் உண்டா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஹரிஜனங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும், அதாவது எதிர்த்து தாக்குவதற்கு, போலீஸ் உங்களுக்கு உதவி அளிக்கும்” என்ற நம்பிக்கையை உண்டாக்கி அவர்கள் பிரச்சங்கம் செய்ததாகத் தெரிகிறது. எதிர்க் கட்சியினர் பேசுவதை போலீஸ் ரிப்போர்ட்டர்களைக் கொண்டு குறிப்பெடுத்து இங்கே கொண்டு வந்து காட்டுவதற்கு சர்க்காருக்கு சாத்தியமாக இருக்கிறது.

THE HON. SRI C. SUBRAMANIAM : அதற்காக இல்லாததைச் சொல்ல வேண்டாம்.

SRI M. KALYANASUNDARAM : இல்லாததை நான் ஒன்றும் சொல்லவில்லை. பதில் சொல்லுவதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் இருக்கிறது. எங்களுக்கு அம்மாதிரி ரிபோர்ட்டுகள் வந்திருக்கின்றன. ஹரிஜனங்களிடையே பலாத்காரத்தை தூண்டி விடுவதாக எங்களுக்கு ரிபோர்ட்டு வந்திருக்கிறது. எங்கள் கட்சி காரியாலயத்திற்கு பல ரிபோர்ட்டுகள் வந்திருக்கின்றன.

(Sri T. P. Elumalai, Sri T. S. Ramaswamy Pillai, and some other hon. Members assent.)

MR. SPEAKER : Hon. Members will raise their points of order one by one.

SRI T. S. RAMASWAMY PILLAI : Sir, I am the only Member raising a point of order.

MR. SPEAKER : No; there are others also.

SRI T. S. RAMASWAMY PILLAI : No, Sir.

MR. SPEAKER : You are not seeing, but I see.

SRI T. S. RAMASWAMY PILLAI : Sir, I want to know whether it is in order for the Leader of the House or any Minister to disturb the speaker without raising a point of order.

MR. SPEAKER : I was about to interfere myself. I was watching whether the hon. Member Sri M. Kalyanasundaram was not transgressing his rights by alluding to some statements about which there is no data. The Hon. the Leader of the House objected to Sri Kalyanasundaram's making some statements against allegations made by some individual Minister. I was myself watching it very keenly and closely. As a general rule,

[Mr. Speaker]

[28th October 1957]

'no-confidence' motions can be tabled on motions or facts which everybody knows and not in hypothetical grounds. If the hon. Member is prepared to produce before this House evidence in favour of what he said, then he would be perfectly in order. Otherwise, no-confidence motions cannot be taken as a vehicle for making allegations or counter-allegations. I should, therefore, like all hon. Members to remember this when they make allegations.

SRI M. KALYANASUNDARAM : உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுகிறேன்.

SRI S. LAZAR : On a point of order, Sir. I find that, under rule 66 of the Madras Assembly Rules, a Member, while speaking, must not make a personal charge against a Member. Hon. Members of the Cabinet are Members of this House. I am, therefore, of opinion, and I raise this point of order, that the hon. Member Sri M. Kalyanasundaram, while speaking, was making personal charges against some Members here. I, therefore, request the Speaker to give his ruling on this matter.

MR. SPEAKER : The hon. Member is repeating what I said. Unless there is evidence, it is not advisable to make allegations against any Member of the House. It is not fair to make charges, because it would be derogatory to the dignity of the House. This is what the hon. Member Mr. Lazar has raised and which I was telling Sri M. Kalyanasundaram.

SRI T. P. ELUMALAI : கனம் அங்கத்தினர் அவர்கள் மந்திரி அவர்கள் சில பிரச்சங்கங்கள் செய்ததாகச் சொன்னார்கள். குறிப்பாக எங்கு என்ன பிரச்சங்கம் செய்தார்கள் என்பதை அவர் அவசியம் சொல்லவேண்டும். அவர்களுடைய பேச்சு எந்தவிதமாக இருக்கிறது என்று நாங்கள் எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் மழுப்பியே பேசிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக ஸ்ரீ கக்கன் அவர்கள் எங்கே என்ன சொன்னார், என்ன பேசினார் என்பதைச் சொல்லவேண்டும். பொதுப்படையாக ஏதோ குழப்பம் விளைவித்தார் என்று மட்டும் சொன்னால் போதாது. ஆகவே பொறுப்புள்ள அவர் உதாரணத்தோடு எங்கே என்ன பேசினார் என்பதைச் சொல்லவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

MR. SPEAKER : கனம் எழுமலை அவர்கள் நான் ஆங்கிலத்தில் சொன்னதைத் தான் திருப்பிச் சொல்லுகிறார். கனம் லாஸர் அவர்களும் விதியைச் சொன்னார். கனம் கல்யாணசுந்தரம் அவர்கள் மந்திரிகள் மீது மட்டுமல்ல மற்ற எந்த அங்கத்தினர் மீது குற்றம் சாட்டினாலும் அதற்கு சரியான ஆதாரம் இருந்தால்தான் அதைப்பற்றி சொல்லவேண்டுமென்று தான் நான் சொன்னேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM : கனம் அங்கத்தினர் அவர்களிடமிருந்து ஒரு விளக்கம் தேவை. பல விஷயங்கள் பற்றி மந்திரி அவர்கள் சொன்னதாக ஆதாரம் எதுவும் இல்லாமல் சொன்னார்கள். பிறப்பைப் பற்றி பேசினதாகச் சொன்னார்கள். யார் பேசினார்கள்? மந்திரிகளில் யாராவது பேசினார்களா? அல்லது வேறு யாராவது பேசினார்களா? இன்னார் பேசினார் என்று சொல்லாமல் அவர் பொதுவாக இப்படி பேசினதைத்தான் ஒரு அங்கத்தினர் கூட மழுப்பிப் பேசினார் என்று குறிப்பிட்டார். அந்தப் பேச்சை இவர்கள் பெரினதாகவும் நாங்கள் எடுத்துக் கொள்ளக்கூடும். மந்திரிகள் சொன்னதாகவும் கொள்ளக்கூடும். யார் பேசினார்கள் என்பதற்கு விளக்கம் அவரிடமிருந்து தேவை.

28th October 1957]

SRI M. KALYANASUNDARAM : முத்துராமலிங்க தேவருடைய பிறப்பைப் பற்றி மந்திரிகளாகக் கூடியவர்கள்—அதற்குத் தகுதி உடையவர்கள் தான் சொன்னார்கள். (சிரிப்பு) (பல குரல்கள்: 'தகுதியாகக் கூடியவர்கள் யார்?') இதிலே எதையும் மழுப்ப விரும்பவில்லை. நான் மழுப்பிப் பேசுவதாக யாராவது நினைத்தால் அது அவர்களுடைய அபிப்பிராயமாக இருக்கலாம். நான் பொதுவாகப் பேசுகிறேனே தவிர ஒவ்வொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றியும் தனித்தனியாக பலர் பின்னே பேசுவார்கள். நான் பேசுவது காங்கிரஸ் மந்திரிகள் உள்பட இவர்கள் அந்தப் பிரதேசத்தில் சுற்றுப் பிரயாணம் செய்த காலத்தில் வகுப்பு துவேஷத்தை வளர்க்கக்கூடிய பிரச்சங்கங்களை இவர்களே செய்திருக்கிறார்கள் என்கிற குற்றச் சாட்டு தான். இதுபற்றி விசாரணை ஏற்படுகிற காலத்தில் எல்லா வற்றிற்கும் நாங்கள் தக்க ஆதாரங்கள், சாட்சிகள் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இப்பவே அதைக் கொடுங்கள் என்று சொல்வது முற்றும் சரியில்லை. அது சாத்தியமும் இல்லை. அதனால் இந்தக் கட்சியில் இருந்து பேசக்கூடியவர்கள் அத்தனை பேரும் பொய் சொல்லுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் பொய் சொன்னாலும் மெய் . . .

SRI A. A. RASHEED : On a point of order, Sir, can the hon. Member use the word 'பொய்', in his speech.

SRI M. KALYANASUNDARAM : கொஞ்சநேரத்திற்கு முன்பு ஸ்ரீ கக்கன் அவர்களே பொய் என்று சொல்லி அந்த வார்த்தையை அகராதியில் சேர்த்துவிட்டார்கள்.

THE HON. SRI C. SUBRAMANIAM : That cannot make an unparliamentary word, parliamentary.

SRI M. KALYANASUNDARAM : ஸ்ரீ கக்கன் உட்கார்ந்திருந்தபடியே நான் பேசும்போது "பொய்" என்று சொன்னார்கள். அதை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ?

MR. SPEAKER : அதை நான் கவனிக்கவில்லை, சபையில் "பொய்" என்ற வார்த்தையை உபயோகப்படுத்தப்படாது. "பொய்" என்ற வார்த்தை அவர் உள்ளே புகுந்து கொண்டிருப்பதினாலேயே அதைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

SRI K. ANBAZHAGAN : தலைவர் அவர்களே, நான் ஒரு விண்ணப்பம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சட்ட மன்றத்தில் பேசும்போது ஒருவரைப் பற்றியோ, பேச்சைப் பற்றியோ பொய் என்று சொன்னால் அந்த வார்த்தையை அனுமதிக்காது இருக்கலாம்.

"பொய் போலும்மே பொய் போலும்மே" என்று வருகிறது. "பொய் எனப்படுவது யாதெனில்" என திருக்குறளில் வருகிறது. இது மாதிரி இலக்கியங்களைக் குறிப்பிடும்போது, இலக்கிய உபயோகத்தில் அது சரியில்லை என்பது கூடாது. நடைமுறையில் ஒருவர் மற்றொருவர் சொற்களைக் குறித்து அதைத் தவறு என்று குறிப்பிடுவது சரியாக இருக்கலாம் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

MR. SPEAKER : Thank you for the clarification.

SRI A. A. RASHEED : எதை அனுமதிக்கலாம், எதை அனுமதிக்கக் கூடாது என்பது உங்கள் அபிப்பிராயம் தானே?

MR. SPEAKER : அந்த வார்த்தை வரும்போது நீங்கள் பிரச்சனையை எழுப்புகள். அப்போது பதில் சொல்லுகிறேன்.

SRI M. KALYANASUNDARAM : இந்த பிரதேசத்தில் நடந்த கலவரங்களைக் குறிப்பிட்டு இந்த அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். இதில் 'It has been alleged that these clashes are not really communal in their origin but political. This controversy is as unnecessary

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

as it is unedifying. The only political element in these regrettable incidents is that the deep-rooted communal animosities in this area have been deliberately worked up by interested political groups. Unfortunate as these happenings are, it is even more tragic that these should have been exploited by interested parties for their own political propaganda.' இதனுடைய உண்மையை நாம் கவனிப்போம். இந்தச் சம்பவங்கள் எல்லாம் வகுப்புக் கலவரங்களாக இருந்த போதிலும் கூட அவற்றுக்கு அரசியல் தன்மை கொடுத்து சில அரசியல் கட்சிகள் அந்தப் பிரதேசத்தில் குறுக்கிடுகிறது. 'The only political element in these regrettable incidents is that the deep-rooted communal animosities in this area have been deliberately worked up by interested political groups.' எனச் சொல்கிறார்கள். இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய அரசியல்கட்சி இரண்டுதான். ஒன்று பார்வர்ட் பளாக், மற்றொன்று காங்கிரஸ். திராவிடக் கட்சியோ, சோஷலிஸ்டுக் கட்சியோ, கம்யூனிஸ்டுக் கட்சியோ அங்கே வேலை செய்வதாகவோ, இருப்பதாகவோ எனக்குத் தெரிந்த மட்டும் தெரியவில்லை. ஒரொரு கிராமங்களில் சில இருக்கலாம். பெரும்பாலும் இந்தத் தகராறுக்குக் காரணம் இந்த இரண்டு கட்சிதான். ஆனால் இதுவரையிலும் இல்லாத மற்ற கட்சிகளை அங்கே கொண்டுபோய் அதற்காக நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம் எனக் குறிப்பிட்டிருப்பது சரியில்லை.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நான் குறிப்பிட்டிருப்பது—மற்ற கட்சிகள் அங்கே இல்லாமல் இருக்கலாம்—இந்த விஷயத்தை மற்ற எல்லாக் கட்சிகளும் முக்கியமாக எடுத்துக்கொண்டு அங்கே போய் வேலை செய்வதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

SRI M. KALYANASUNDARAM : வாஸ்தவம், மற்ற கட்சிகள் எதுவும் தலையிடாமல் இவர்கள் இஷ்டப்படி அங்கே தங்களுக்கு விரோதியாகவுள்ள பார்வர்ட் கட்சியை ஒடுக்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் இதனால் கிடைக்காமல் போய்விட்டதே என்பது வருத்தமாக இருக்கலாம். அந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.

THE HON. SRI C. SUBRAMANIAM : That is the technique of the Communist party : 'To divide and then annihilate'.

SRI M. KALYANASUNDARAM : இப்போது அந்தப் பக்கத்தில் நடந்த சம்பவங்களுக்கு இதர அரசியல் கட்சிகள் காரணம் இல்லை. காங்கிரஸ்காரர்களேதான் வகுப்புத் துவேஷத்தை வளர்த்துவிட்டு இதர கட்சியை ஒடுக்குவதற்கு இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் னுடைய குற்றச்சாட்டு.

இதை மறுத்து அவர்கள் எவ்வளவுதான் பேசினாலும் பயன் இல்லை. இது வெறும் சாதிச் சண்டை அல்ல. காங்கிரஸ் மந்திரி சபை தங்களது செல்வாக்கை அங்கே பெருக்கிக் கொள்வதற்கு, அங்கே இதுவரையிலும் செல்வாக்காக உள்ள ஒரு கட்சியை ஒடுக்குவதற்குத் தான் மறவர் ஹரி ஜன் சாதிச் சண்டை என்கிற பேரில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி ஒரு பூர்ண விசாரணை நடத்துவதாக இருந்தால் எல்லாத் தகவல்களையும் கொடுக்கத் தயார். இதை விசாரிக்க வேண்டும். குற்ற முள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது எனக்குத் தெரியும். விசாரணை எதுவும் செய்ய முன்வராது, இதை எவ்வளவு பலமாக எதிர்த்து மறுத்தாலும் சரி அதை ஜனங்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். மறவர்களும் ஹரிஜனங்களும் இந்த பகுதியிலே பல சம்பவங்களில் ஈடுபடுவதைப் பார்த்தோம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஹரிஜனங்களும் மறவர்களும் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய ஒரு பகுதியிலே 16 கிராமங்களிலேதான் இந்த நிகழ்ச்சிகள் நேர்ந்திருக்கின்றன. விவரங்களுக்குள்ளே அதிகமாக போகவிரும்பவில்லை. குறிப்பிட்ட சில சம்பவங்கள்

28th October 1957] [Sri M. Kalyanasundaram]

கண்டிக்கக் கூடியவை என்பதிலே எனக்கு ஆட்சேபனையில்லை. யார் எதைச் செய்திருந்தாலும் சமரசம் ஏற்பட எல்லாப் பொறுப்புள்ள கட்சியினுடைய கடமை என்னவாக இருக்கவேண்டுமென்றால் அந்த இடத்திலே போய் அமைதியைக் காப்பாற்றுவதும், ஒற்றுமையை ஏற்படுத்துவதும் என்ற குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இப்பொழுது சொல்லுகிறார்கள் மந்திரிகள் இரண்டு பேரும் ரொம்ப வலுவாகச் சொன்னார்கள். போலீஸ் அமைச்சர் அவர்கள் "மற்ற கட்சிகளிலிருந்து அந்த இடத்திற்குப் போனார்கள், அதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்" என்று. நம்முடைய நிதி அமைச்சர் சர்க்கார் கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரதானமாக இருக்கக் கூடிய ஏதோ ஒரு வார்த்தை சொன்னார்கள்—எந்த அகராதியில் இருந்து எடுத்தார்களோ தெரியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கையைப் பற்றிச் சொன்னார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பின் காரணமாக அவர் அப்படிச் சொன்னார் என்று நான் முடிவு பண்ணலாம்.

THE HON. SRI C. SUBRAMANIAM : கம்யூனிஸ்ட் கட்சியின் பேரில் வெறுப்பு அல்ல, கம்யூனிஸ்ட் கொள்கையின் பேரில்தான் வெறுப்பு அதைத்தான் குறிப்பிட்டேன். அந்தக் கட்சிகளைப் பிரித்து நசுக்குவது அவர்களையே அடிப்படையான கொள்கை என்பது உலக நிகழ்ச்சிகளிலிருந்து தெரிகிறது. அதை அவர்கள் மறுக்க முடியாது.

SRI M. KALYANASUNDARAM : அப்படி பிரித்து நசுக்கும் கொள்கையை மந்திரி அவர்கள் கையாண்டு வருகிறார்கள் என்பது முதுகனத்தூர் சம்பவங்களிலிருந்து தெரிகிறது.

THE HON. SRI C. SUBRAMANIAM : We will never follow your policy.

SRI M. KALYANASUNDARAM : கம்யூனிஸ்ட் கட்சிக்கொள்கையை காங்கிரஸ்காரர்கள் ஏன் செய்யவேண்டும் என்று கேட்கிறேன். அவர்கள் நாணயமாக நடந்து கொள்ளலாம் அல்லவா?

THE HON. SRI C. SUBRAMANIAM : கனம் அங்கத்தினர் அவர்கள் தங்களைப்போல் தான் மற்றவர்களையும் நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரைப் போல்தான் காங்கிரஸ்காரர்களும் நடப்பார்கள் என்று யூகித்துக்கொண்டு பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

SRI M. KALYANASUNDARAM : நான் அப்படி ஒன்றும் யூகித்துப் பேசவில்லை. நடந்த சம்பவங்களைப் பற்றித்தான் குறிப்பிட்டு பேசுகிறேன். கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி, தமிழரசு கட்சி, எல்லா கட்சியினரும் அந்தப் பிரதேசத்திற்குப் போய் சுற்றுப் பிரயாணம் செய்தது வாஸ்தவம். அதற்கு இந்த நாட்டில் உரிமை உண்டா இல்லையா. சுற்றுப் பிரயாணம் செய்த விவரங்களைச் சேகரித்து வெளியிட்டிருக்க வேண்டும். உதாரணமாக கலவரம் ஆரம்பமான காலத்திலே, தேதி எனக்கு ஞாபகம் இல்லை, தமிழரசு கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ மா. பொ. சி., கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ பி. ராம மூர்த்தி.

SRI R. CHIDAMBARA BARATHI : ஒரு ஒழுங்கு பிரச்சனை. கனம் மந்திரி அவர்களும் நண்பர் அவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தால் டெம்பர் அதிகமாகிக் கொண்டே போகிறது. மேலும் மேலும் தவறை பேசிக்கொண்டு இருக்காமல் இருப்பது நல்லது. அம்மாதிரி சபையில் அனுமதிப்பது சட்டப்படி நியாயமா என்று அறிய விரும்புகிறேன்.

MR. SPEAKER : இந்த விவாதத்தை ரொம்ப சாந்த ரீதியாக நடத்த வேண்டும் என்று நான் அப்போதே சொன்னேன். ஆனால் இம்மாதிரி முக்கியமான பிரச்சனை வரும்பொழுது டெம்பரேசர் ஜாஸ்தியாகிக் கொண்டே போகிறது.

[28th October 1957]

SRI M. KALYANASUNDARAM : அந்தப் பக்கத்தில் இருந்துதான் டெம்பரேசர் அதிகமாக இருக்கிறது.

MR. SPEAKER : எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் நான் அதற்கு மருந்து கொடுக்கிறேன்.

SRI M. KALYANASUNDARAM : எந்த கட்சியும் இந்தக் கலவரங்களை கட்சி நலனுக்காக உபயோகப்படுத்தக் கூடாது என்பது என்னுடைய அபிப்பிராயம். மந்திரி அவர்களுக்கு இருப்பது போல் எனக்கும் இதில் ஆழ்ந்த அபிப்பிராயம் உண்டு. அந்த நோக்கத்துடன் தான் இந்த வகுப்புக் கலவரம் ஆரம்பமான நேரத்தில் நாங்கள் முயற்சி செய்தோம். ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதையும் அவர் எப்படி நடந்துக்கொண்டார் என்பதையும் ஒதுக்கி வைத்து விட்டு கட்சி விருப்பு வெறுப்புக்களை மறந்து அந்த இடத்திலே இருக்கக்கூடிய ஜனங்களுடைய வீடு, சொத்தைப் பற்றி மட்டும் கவலை கொண்டோம். போலீசார் மட்டும் அனுப்பப்பட்டு அவர்கள் சொல்லுவதன் பேரில் உடனே முடிவு எடுக்காமல் சமாதானத்திற்கு வரப்போவதற்கு பிரசாரம் செய்வதற்கு, எதிர்க்கட்சி, தமிழரசுக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, திரு. சா. கணேசன் அவர்கள் இன்னும் பலரும் கூடி ஆலோசித்தோம். அந்த ஜில்லாவில் அதிக செல்வாக்கு இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சராக இருந்த ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி அவர்களும் எல்லோருமாக சேர்ந்து யோசனை சொன்னார்கள். நாங்கள் ஒரு சமாதான மாநாட்டைக் கூட்டவேண்டும், எல்லா கட்சியும் சேர்ந்து யோசனை சொன்னார். ஸ்ரீ முத்துராமலிங்க தேவரையும் சேர்த்துக்கொண்டு அந்த பகுதியில் சென்று கூட்டம் போட்டு ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை கம்யூனிஸ்ட் கட்சி தன் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக்கொண்டார்கள் என்று சொல்லுகிறார்கள். எதிர்க் கட்சியில் இருப்பவர்கள் போகிற போக்கில் ஏதோ சொல்ல வேண்டும் என்ற முறையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு செல்வாக்கைத் தேடிக்கொள்ளுகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் கனம் மந்திரி அவர்கள் சொல்லலாமே தவிர நிரூபிக்க முடியாது. போலீசாருடைய கூற்றை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் செல்வாக்கு இருக்கக்கூடிய பகுதியில் ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கேட்பார்கள், அதற்காகத்தான் அவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்று சொன்னோம். சமாதானத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டினோமே தவிர எங்கள் கட்சி நலனுக்காக என்று அறிக்கையில் சொல்லி இருக்கிறார். இங்கே அதை வலியுறுத்தி கூறுகிறார். அவர்களுடைய கருப்புக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு மற்ற எதிர்க்கட்சிகளை பார்க்கிறார்கள் என்ற முடிவிற்குத் தான் வர வேண்டிய நிலைமையில் இருக்கிறது. அடிவகுப்புக் கமவரடி இந்த கலவரம் நடந்தது. தீவிரமாக இருந்தது. ஸ்ரீமான் சசிவரண தேவர் உப தேர்தல் அடுத்தபடியாக வேறு அபிப்பிராயம் இருந்தது என்று சொல்லுகிறார்கள். நிலைமை நெருக்கடியாக இருந்து இரண்டு ஜாதியைச் சேர்ந்தவர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய நிலைமை எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று எழுதி இருந்தார்கள். சமாதானத்தை நிலைநாட்ட கலெக்டர் அவர்களையும் கேட்டுக்கொண்டோம். மகாநாடு நடந்தது செப்டம்பர் 10-ம் தேதி என்று நினைக்கிறேன். கலெக்டர் அவர்கள் மகாநாடு நடத்தினார்கள். அதில் எல்லாக் கட்சி தலைவர்களும் வந்திருந்தார்கள். ஹரிஜனங்களைச் சேர்ந்தவர்களும், மேல் ஜாதியைச் சேர்ந்தவர்களும் கூடி இருந்தார்கள். ஸ்ரீ தேவர் அவர்களும் அதில் கலந்து கொண்டிருக்கிறார். இதை கனம் மந்திரி அவர்கள் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மாநாட்டில் ஒப்புக்கொண்ட விஷயத்தில் இரு சாரரும் சேர்ந்து கையெழுத்துப் போட்டு ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டோம். ஆனால் கலெக்டர் அதை வெளியிட மறுத்து விட்டார். அதற்குக் காரணம் அவரே அதைச் செய்தாரா அல்லது அரசாங்கத்திலிருந்து கலெக்டருக்கு உத்தரவு வந்ததின் பேரில் அப்படி செய்தாரா என்று தெரியவில்லை.

[28th October 1957]

THE HON. SRI M. BHAKTAVATSALAM : கலெக்டர் அரசாங்கத்திடம் உத்தரவு வாங்க வில்லை. அரசாங்கமும் உத்தரவு கொடுக்க வில்லை. ஆனால் துரதிஷ்ட வசமாக இறந்த எமான்யுவலின் கையெழுத்து இருந்தது. அந்தக் கையெழுத்திட்ட அறிக்கையை மக்களுக்கு வழங்கினால் வெறுப்பு அதிகமாகும் என்ற எண்ணத்துடன் கலெக்டர் அதை வெளியிடாமல் தடுத்திருக்கலாம்.

SRI M. KALYANASUNDARAM : இது கலெக்டருடைய அபிப்பிராயமாக இருக்கலாம். ஆனால் மற்ற அபிப்பிராயங்களும் நான் சொல்ல முடியும். ஆனால் எம்மாஸாவில் கொலையைப் பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இன்னும் விசாரணையில் இருக்கிறது. கனம் மந்திரி அவர்கள் அதிக விவரத்திற்கு போகக்கூடாதென்று சொன்னதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன். எம்மானுவேல் கொலை செய்தது அரசியல் காரணத்திற்காகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவோ, யாரும் கொலை செய்வதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அதற்கு ஆதரவு கொடுக்க மாட்டேன். அதற்காக சர்க்கார் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை கிடையாது. அதற்கு எதிர்ப்பும் இருக்காது.

இப்பொழுது நாம் பார்க்க வேண்டியது, எமானுவேலின் கொலைக்கு வேறு காரணமா? அல்லது மகாநாட்டில் தேவரோடு ஏதோ தகராறு பெய்து கொண்டதாக ஒரு அபிப்பிராயம் இருக்கிறது; அது காரணமா? அல்லது மந்திரியவர்கள் சொல்வதுதான் அதற்குக் காரணமா? என்று தெரிய வேண்டும். மந்திரியவர்கள் ஒரு இடத்தில் சொல்கிறார்கள், “மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் எமானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டார்களே என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள். அதை எப்போது, எந்த இடத்தில் யார் முன்னிலையில் சொன்னார் என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பொறுப்போடு பேச வேண்டுமென்று அவர்கள் சொல்கிறார்கள். மந்திரியவர்கள் என்ன விட அதிகமான பொறுப்போடு பேச வேண்டும். பொது கூட்டத்தில் இப்படி எதாவது பேசினால் நான் அதைப் பற்றி ஆட்சேபித்திருக்க மாட்டேன். ஆனால் இந்த சட்டசபையில் வந்து, இந்த சட்டசபையில் கொடுக்கப்பட்ட அறிக்கையில், “it is understood” என்று கூறியிருக்கிறார்கள். இப்படி சொல்வதின் மூலம் எமானுவேலின் கொலைக்கும் தேவருக்கும் சம்பந்தம் உண்டு என்பது கலெக்டரின் நோக்கமாயிருக்கும்.

THE HON. SRI C. SUBRAMANIAM : கலெக்டர் இங்கு இல்லை. ஆகவே அப்படி ஊகித்துப் பேசுவது தவறாகும் என்பது ஒரு புறமிருக்க, இமானுவேலின் கொலையைப் பற்றி பலவித வதந்திகள் உலாவி வருகின்றன. ஒரு சிலர் ஒரு விதம் சொல்கிறார்கள். வேறு சிலர் வேறு விதமாய் சொல்கிறார்கள். அப்படி வதந்திகள் உலாவிக்கொண்டு வரும்போது இமானுவேல் சமாதானம் ஏற்படவேண்டும் என்று கையெழுத்திட்ட பிற்பாடும், சமாதானம் வேண்டுமென்று சொன்னவரைக் கூட கொலை செய்து விட்டார்களே என்று ஆத்திரம் ஏற்பட்டு அதன் பயனாக கூடுதல் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாதே என்று பயந்து தான் கலெக்டர் அந்த துண்டு பிரசுரத்தை வெளியிடவில்லை என்று இருந்தால் அதை நாம் ஆட்சேபணை செய்ய முடியாது. ஆகவே அதை பிரசுரம் செய்யாதது பற்றி கலெக்டரையோ அல்லது சர்க்காரையோ குற்றம் சாட்டுவது சரியல்ல என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இமானுவேல் சமாதானம் ஏற்பட வேண்டுமென்று நினைத்து கையெழுத்து போட்ட பிற்பாடும் கூட அவர் கொலை செய்யப்பட்டு விட்டாரே என்ற ஆத்திரம் ஹரிஜனங்களுக்கு ஏற்பட்டு அவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே கூடுதல் தகராறு ஏற்படும் என்று நினைத்து கலெக்டர் அந்த பிரசுரத்தை வெளியிடாதது அந்த கலெக்டரின் புத்திசாலித் தனந்தான் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆகவே, மேலும், இதைப் பற்றி வற்புறுத்த வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

[28th October 1957]

SRI M. KALYANASUNDARAM: கலெக்டரின் நோக்கத்தை நான் சந்தேகிக்கவோ, ஆட்சேபிக்கவோ விரும்பவில்லை. நான் எனது அபிப்பிராயத்தைச் சொல்கிறேன். அந்தத் துண்டுப் பிரசாரத்தை வெளியிட்டு அதற்குப் பக்க பலமாக இன்னும் சில ஹரிஜனத் தலைவர்களும் சேர்ந்து பிரசாரம் செய்திருந்தால் ஒரு உயிருடன் நின்றிருக்கும். அதற்குக் காரணம் யார்? யாராயிருந்தாலும் ஒரு உயிருடன் நின்றிருக்கிறதற்கும்.

THE HON. SRI C. SUBRAMANIAM: அது உங்கள் அபிப்பிராயம். அதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் கலெக்டர் இதற்காக தான் ஒரு சமயம் கொடுக்காமல் இருந்தார்களோ என்று சொன்னீர்கள். அதைப் பற்றித்தான் சொன்னேன்.

SRI M. KALYANASUNDARAM: மந்திரியவர்கள் சொன்னதற்கு பதில் சொன்னேன். கலெக்டரின் ஜட்ஜ்மென்ட் சரியா இல்லையா என்று நான் அபிப்பிராயம் சொல்லவில்லை. இமானுவேலின் கொலைக்கு இந்த மாதிரி வேறு ஒருவர் பேரில் குற்றம் சாட்டலாமா?

SRI M. P. SUBRAMANIAM: ஸார், இப்படி கனம் உறுப்பினர் பேச ஆரம்பித்ததில் இருந்து 40, 50 தடவைகள் அமைச்சர்களும், வேறு அங்கத்தினர்களும் குறுக்கிட்டுப் பேசுவதினால் அவரது பேச்சின் தன்மை மாறுபட்டு விடாதா. அமைச்சர் பதில் சொல்வதற்குத்தான் வேறு வாய்ப்பு இருக்கிறதே. ஆகவே அப்படி இடையிடையே பேசுவது சரியல்ல.

THE HON. SRI C. SUBRAMANIAM: Sir, interruption is a recognised mode of debate in the Assembly. Therefore it cannot be said that there should be no interruption at all. If we had no interruptions at all then we won't have a debate at all.

SRI M. KALYANASUNDARAM: குறுக்கிடுவதைப்பற்றி நான் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. என் உடல் நிலை சரியாக இல்லாதிருந்த போதிலும், நியாயத்திற்காகப் போராடுகிறேன் என்ற மனச்சாட்சி எனக்கு இருக்கிறதால் யார் எவ்வளவு திறமையாகக் குறுக்கிட்டாலும், அல்லது பிடிவாதமாக குறுக்கிட்டாலும்கூட நான் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. அதை நான் ஆட்சேபிக்கவில்லை.

SRI K. ANBAZHAGAN: தலைவர் அவர்களே, இந்த சட்டமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் அளிப்பது நியாயம் இருக்கின்ற காரணத்தினால் அமைச்சர்கள் பேசும்போது எங்களைப் போன்ற உறுப்பினர்கள் குறுக்கிட தாங்கள் அனுமதிப்பீர்களா என்று அறிய விரும்புகிறேன்.

MR. SPEAKER: I will reply to the point of order raised by the hon. Member Sri Anbazhagan. To interrupt is the right of any hon. Member. But it must be a relevant interruption. Whether the interruption is relevant or not can be decided only at the time the interruption is made. Hon. Members have a right to interrupt the Hon. Ministers but only by saying something that has relevance to the subject. I shall decide that at the moment when the interruption is made.

SRI M. KALYANASUNDARAM: அது அவ்வளவு சலபமல்ல. இன்டரப்ஷன் முடிந்த பிறகுதான் அது ரிலவன்டா இல்லையா என்று சொல்ல முடியும். அடுத்தபடியாக, இமானுவேலின் கொலையைப் பொறுத்த மட்டில் இரண்டு வித அபிப்பிராயம் இருக்க முடியாது. ஆளும் கட்சியினரும் சரி அல்லது எதிர்க்கட்சியினரும் சரி அதைக் கண்டிக்கத் தான் வேண்டும், அது கண்டிக்கத்தக்க விஷயம்

[28th October 1957] [Sri M. Kalyanasundaram]

தான். நான் சொல்வது என்னவென்றால், இமானுவேல் கையெழுத்திட்ட, அவர் பேரில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசாரத்தை எடுத்துப் பிரசாரம் செய்திருந்தால் இவ்வளவுதான் வந்திருக்காது. ஹரிஜனங்களின் மத்தியில் தவறாகவோ அல்லது நியாயமாகவோ ஏற்படக் கூடிய ஆத்திரத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் உண்டு. அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. தேவருடன் தகராறு செய்து கொண்ட காரணத்தினால் தான் இமானுவேல் கொலை செய்யப்பட்டார் என்று ஹரிஜனங்கள் நினைத்தால் அந்த நிமிஷத்தில் ஏற்படுகிற உணர்ச்சி வசத்தால் என்ன ஏற்படும் என்று உணர்ந்து, அந்தத் துண்டுப் பிரசாரத்தை வெளியிட முடிந்ததால் அந்த உணர்ச்சியைத் தடுத்திருக்க முடியுமென்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன். அதை வெளியிடாதது பற்றி அமைச்சரவர்கள் சொல்லும் காரணத்தை நான் ஒத்துக்கொள்ளவில்லை. அடுத்த படியாக, முக்கியமான நிகழ்ச்சி அருங்குளத்தில் நடந்திருப்பது. அருங்குளத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இரண்டு வித அபிப்பிராயம் இருக்கிறது. எல்லா நிகழ்ச்சிகளைப் பற்றியும் இருக்கிறது. அருங்குளத்தில் நடந்த நிகழ்ச்சி தான் முதலாவதாக ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய முறையில் நடந்த நிகழ்ச்சி. அங்கு இரண்டு தேவர் பெண்மணிகள் தீயில் போட்டு விட்டார்கள் ஹரிஜனங்கள் என்ற வதந்தி பரவிற்று. நான் கேள்விப் பட்ட முறையில், யாரோ விஷமத்திற்காக இமானுவேலின் கொலையைப் பற்றி எப்படி பேச்சுகள் நிலவி வந்ததோ அதே போல் ஹரிஜனங்களின் மேல் தேவர்களின் ஆத்திரத்தைத் தூண்டி விடவேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டவட்டமாக பிரசாரம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவேதான், ஒவ்வொரு சம்பவத்திற்கும் விசாரணை செய்ய வேண்டுமென்று சொல்கிறோம். இது, சாதாரண சம்பவம் இல்லை. ஒரு கிராமத்திலுள்ள மறவர்களும் ஹரிஜனங்களும் சண்டை போட்டுக் கொண்டார்களா என்றால் இல்லை. கோஷ்டிகள் அப்பவே சஞ்சரித்துக் கொண்டுதான் இருந்தது. குரையாடுவதும், தீ வைப்பதும் நடந்து கொண்டிருந்தது. ஒரு விஷயம். எந்த இடத்திலாவது தீ வைப்பதற்கு முன்னால் போலீஸ் போய் தடுத்திருக்கிறதா என்றால் அப்படி தடுத்ததாய் ஒரு இடத்திலும் பார்க்க முடியாது.

THE HON. SRI C. SUBRAMANIAM: I may state that if the hon. Member wants an enquiry into the Arunkulam incidents, as a matter of fact that will be the subject-matter of trial in the criminal court. Therefore the hon. Member need not go under the impression that there will be no enquiry or trial at all with reference to that.

SRI M. KALYANASUNDARAM: நான் அதனுடைய விவரங்களைக் கெல்லாம் பேச விரும்பவில்லை. இந்த நடவடிக்கையை எப்படி கெட்ட எண்ணத்தோடு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கவேண்டும். மறவர்கள் மத்தியிலும் ஹரிஜனங்கள் மத்தியிலும் போலீஸார் எந்த விதமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் விருப்பு வெறுப்பு பில்லாமல் பார்க்கவேண்டும்.

THE HON. SRI C. SUBRAMANIAM: இப்போது நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி நினைக்கக் கேல் போட்டு அதில் விசாரணை வரும்போது தீயில் போட்டார்கள் அல்லது போடவில்லையா என்பதுபற்றி விசாரித்து அதில் குற்றவாளிகளாக யாரைக் கோர்ட்டு கருதுகிறதோ அவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால் கனம் அங்கத்தினர் அவர்கள் சொல்லுவதிலிருந்து, இவையெல்லாம் பொய்யானது, இவைகளையெல்லாம் நீதி மன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும், அப்போது தான் இதன் உண்மை தெரியும், ஆகவே இவைகள் எல்லாம் பொய்யானது என்று சொல்லுவது பொருந்தாத விஷயம். இவைகளில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றதோ அவைகளை யெல்லாம் விசாரணை செய்யமுடியும். அதுவல்லாமல் சட்டத்திற்கு முன்புதான் விசாரணை செய்யமுடியும். அதுவல்லாமல் சட்டத்திற்கு பிற்பாடு எந்த கமிஷனும் செய்யமுடியாது. மேலும் சட்டத்திற்கு

[Sri C. Subramaniam] [28th October 1957]

குந்தகம் விளைவிக்கும் முறையில் நாம் நடந்துகொள்ள முடியாது. ஆகவே சட்டத்திற்குப்பட்ட எந்த விசாரணை செய்வதும் நாங்கள் தயாராய் இருக்கின்றோம். நாங்கள் ஏதோ விசாரணைக்கு பயப்படுகின்றோம் என்று சொல்லுவது தவறு என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

SRI M. KALYANASUNDARAM : நீதிமன்றத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவேண்டுமென்பதல்ல, என்னுடைய விருப்பமும், கலவரத்தை மேலும் வளரவிடக்கூடாது என்பதுதான் என்னிடத்தில் இருக்கக்கூடிய எண்ணம். ஏனென்றால் அங்கு போலீஸ் போய் கலவரத்தை அடக்கி அமைதியை நிலைநாட்டியதா அல்லது கலவரத்தை மேலும் வளர்த்துக் கொண்டிருந்ததா என்பதைத் தான் நாம் பார்க்கவேண்டும். முதலில் சில காங்கிரஸ் தலைவர்கள் செய்த பிரச்சாரங்கள் முதலியவற்றைப்பற்றி சொன்னேன். காங்கிரஸ்காரர்கள் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் இந்த சம்பவங்களைப்பற்றி கவலைப்பட்டிருக்கவேண்டும். காங்கிரஸ் மந்திரிகள் எல்லாம் அங்கு போய் சுற்றுப்பிரயாணம் செய்திருக்கவேண்டும்.

(The Deputy Speaker in the Chair.)

அங்கு போய் அமைதியை நிலைநாட்டியிருக்க வேண்டும். என்னுடைய ரூபகம் சரியாக இருந்தால் அங்கு 14, 15, 16, இந்த தேதிகளில் அங்கு அதாவது மதுரை வரை நமது முதல் அமைச்சர் அவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்திருக்கிறார்கள். மதுரை வரையிலும் முதல் அமைச்சர் அவர்களை கொண்டு சென்ற ரயில் இன்னும் கொஞ்ச தூரம் போகவில்லை. என்ன ஊரணமோ தெரியவில்லை. நமது முதல் அமைச்சர் அவர்கள் தேசிய விருதில் இயக்கத்தில் திரு. முத்துராமலிங்கத் தேவர், மற்றும் ராமனாதபுரம் தலைவர்களோடு எல்லாம் தோளோடு தோள் நின்று போராடினார்கள். இவ்விதம் இருக்கும் இடத்திற்கு ஏன் போகாமல் இருந்தார் என்பது தான் கேள்வி. ஏன் போகாமல் இருந்தார் என்பதை அவர்கள் பொது மக்களுக்குச் சொல்லவேண்டும். அன்றைய தினத்தில் மதுரை வரையிலும் போனவர் அங்கு போகவில்லை. இதை நாம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். கனம் மந்திரி கக்கன் அவர்கள் அங்கு சில நாட்கள் போனார்கள். ஹரிஜனங்களும் மேல்ஜாதி ஜனங்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். மேலும் அங்கு ஒற்றுமையை நிலைநாட்டவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே நான் சொல்லுகிற குற்றச்சாட்டு காமராஜ் நாடார் அவர்களைப்பற்றித் தான். எப்போதும் அவர்கள் பொறுப்பை தட்டிக்கழித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். போலீஸை அதிகமாக உபயோகித்து வந்திருக்கிறார்கள். போலீஸை உபயோகிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்கள். இதற்கென்று ஏற்படுத்தப்பட்ட பொதுஜன பிரதிநிதிகளின் குழுவை பயன்படுத்த தவறிவிட்டார். இவைகளை தான் நான் அவர்கள் மீது குற்றஞ்சாட்ட விரும்புகிறேன். இவைகள் எல்லாம் விசாரணைக்கு வந்தால் விரிவாக சொல்லலாம். மேலும் கலவரத்தை போலீஸ் தாண்டிவிட்டதா இல்லையா என்பதை நாம் பார்க்கவேண்டும். உதாரணமாக 18-ம் தேதியன்று ஒரு சம்பவம் நடந்ததாக கனம் அமைச்சர் பக்தவத்சலம் அவர்களுடைய அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால் :

" At about 6 a.m. on 16th September 1957, there was a clash between the Thevar's of Illanjanbur and Harijans of Veerambal in which four Thevars including a woman and two Harijans died and 17 Harijans and two Thevars were injured "

என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதில் வீரம்பல் என்ற இடத்தில் ஹரி ஜனங்கள் அதிகமாக இருப்பதாகவும் இலஞ்சம்பூர் என்ற இடத்தில் தேவர்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது. இந்த வட்டாரம் எப்போதும் அபாயகரமான இடம். எந்த நிமிஷத்திலும் தகராறுகள் ஏற்படலாம் என்று கருதப்பட்டிருக்கிறது. 1946, 1947 இந்த வருடங்களில் எல்லாம் அங்கு கலவரங்கள் நடந்திருக்கின்றன. உபதேர்தல் காலத்திலும் அதற்கு பின்னாலும் அதாவது ஜூலை 4-ம் தேதிக்குப் பின்னாலும் போலீஸ் படை

28th October 1957] [Sri M. Kalyanasundaram]

அந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சம்பவத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்னால் அதாவது 14-ம் தேதியன்று போலீஸ் வாபஸ் பெறப்பட்டது. 16-ம் தேதி கலவரம் நடைபெற்றது. ஆகவே அப்போது இருக்கிறதே என்ன வேண்டுமானாலும் நடத்துங்கள், என்று போலீஸ் இங்கிருக்காது, என்ன வேண்டுமானாலும் நடத்துங்கள், என்று இந்த கலவரத்துக்கே சர்க்கார் தான் காரணமாக இருந்திருக்கிறது என்பதை நினைவுக்கு வந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது என்றுதான் முள்ளை முடிவாகக் கூறினார்கள். அந்த சமயத்தில் படித்த ஒரு அறிக்கை என்னுடைய நாள் பத்திரிகையில் வெளிவிட்டார். அதாவது 15-ம் தேதியன்று (என்னைவரும் சொல்வதற்கு வருகிறது) போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் சென்னை சரியாக இருந்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்கள் சொன்ன யிலிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதாவது எல்லா இடங்களுக்கும் பிரதேசங்களுக்கு போய்விட்டு சென்னைக்கு வந்த பிறகு சென்னையில் பத்திரிகை நிருபர்களுக்கு திரு. பி. ஆர். ராஜரத்னம் அவர்கள் இவ்வரிமா அறிக்கை வெளியிட்டார். 16-ம் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே 14-ம் தேதி போலீஸ் வாபஸ் பெறப்பட்டது, அஜாக்கிரதையின் செய்தாளர்களான அல்லது வேண்டுமென்றே போலீஸை வாபஸ் பெற்றுக்கொள்வது? ஆகவே இதில் ஏதோ நடந்திருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயப்படவில்லை. இருக்க முடியாது, என்று நினைக்கிறேன். இந்த ஒரு உதாரணத்திலிருந்து மேலும் தாமதமாகவும் நடந்த சம்பவத்தைப்பற்றி விடுவதாகப் பரிசீலனை செய்யவேண்டும். போலீஸினுடைய நடத்தையைப்பற்றி, அவர்கள் கலவரத்தை மேலும் அதிகப்படுத்தி ஒரு ஜாதியை இன்னொரு ஜாதியின் மேல் ஏவிவிட்டு ஹரிஜனங்களுக்கும் மறவர்களுக்கும் இடையில் கலவரத்தை வளர்த்தார்களா என்பதைப் பற்றியும் நாம் விசாரணை செய்ய வேண்டும். அடுத்ததாக அங்கு நிறுவப்பட்டிருந்த போலீஸ் எந்த இடத்தில்லாவது முன்னேற்பாடாக போய் வீ வைப்பதை தடுக்கவோ அல்லது அமைதியை நிலைநாட்டுவதற்கான எந்த முயற்சிகளையாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவ்விதம் செய்திருப்பதாக தெரியவில்லை. இவ்விதம் செய்யாதது இரண்டாவது குற்றச்சாட்டு. ஆகவே இந்த குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யவேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன்.

ஆனால் இதில் கனம் மந்திரி அவர்கள் விசாரணையை தூரிதமாக ஆரம்பித்தது விட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த செய்தி வந்த அன்றைய தினமே ஸ்ரீ. வெங்கட்ஸ்வரன் அவர்களை நியமித்து விசாரிக்கச் சொல்லி, அவர் அறிக்கை தயார் செய்து வெளியிட்டு அது இங்கு வைக்கப் பட்டிருக்கிறது. அவர் நடத்தியது நீதி மன்ற விசாரணை அல்ல (நான் பட்டிருக்கிறேன்). அவர் நடத்தியது நீதி மன்ற விசாரணை அல்ல (நான் பட்டிருக்கிறேன்). "ஜூடியியல் என்கொய்யி". ஆனால் சர்க்கார் சொல்லுவது என்னவென்றால் இந்த விசாரணையே நீதியாகத்தான் நடந்திருக்கிறது என்று. காரணம் ஸ்ரீ வெங்கட்ஸ்வரன் அவர்களுக்கு சாட்சிகள் அழைத்துச் சாட்சியங்களை வாங்குவதற்கு அவருக்கு வேண்டிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது; இதுவே திருப்தியான விசாரணையாகும், உதாரணமாக பாஸ்பியாபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் நடந்த பொழுதும், தூத்துக்குடியில் நடந்த பொழுதும் நடுவட்டத்தில் நடந்த பொழுதும் இம்மாதிரி அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்தியிருக்கிறோம், அவைகள் எல்லாம் அறிவிக்கப்பட்டு திருப்தியை அளித்திருக்கிறது என்று சொல்லி சர்க்கார் பொதுமக்களுக்கு திருப்தியை அளித்திருக்கிறது என்ற சொல்லி சர்க்கார் தங்களுடைய பாராட்டுதலை தெரிவித்து தண்ணீரைப் பாராட்டிக் கொண்டு இந்த விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு ஒப்பானதாகும் என்று கூறுகிறார்கள். இதை ஒரு நீதிமன்ற விசாரணை தான் என்று சட்ட நிபுணத்துவம் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது தான் என் அபிப்பிராயம். ஏனென்றால் துப்பாக்கி பிரயோகம் நடந்த இடங்களிலுள்ள அதாவது வால்பாறையானாலும் சரி, நடுவட்டத்திலுள்ள சரி, பாஸ்பியாபுரத்திலுள்ள சரி, தூத்துக்குடியிலுள்ள சரி அந்த இடங்களில் எல்லாம் துப்பாக்கி பிரயோகம் நடந்த போது அங்கு ஜனங்கள் எதற்காக கூடினர்? அதாவது அந்த ஜனங்கள் கலவரம் செய்தார்களா அல்லது அமைதியாக இருந்த ஜனங்கள் மீது தான் துப்பாக்கி பிரயோகம் செய்தார்களா, இவைகள் எல்லாம் பரிசீலிக்கப்பட்டதா என்று நான் கேட்க விரும்புகிறேன். இவைகள் எல்லாம் நியாயமான அல்லது அநியாயமான பதைப்பற்றி விசாரணையிலிருந்து தான் தெரியவேண்டும். நடுவட்டத்திலும், பாஸ்பியாபுரத்திலும், தூத்துக்குடியிலும், வால்பாறையிலும் நடந்த

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

துப்பாக்கிப்பிரயோகங்கள் எப்படிப்பட்டவை? ஆனால் இங்கே கீழ்த்தாவலில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் எப்படிப்பட்டது? கீழ்த்தாவல் நிகழ்ச்சிபற்றி இரண்டுவித அபிப்பிராயங்கள் இருக்கின்றன. கீழ்த்தாவலில் ஆயிரம்பேர் கூடி எங்களுடன் (போலீசுடன்) கைகலக்க வந்தபோது தற்காப்பிற்காக துப்பாக்கிப்பிரயோகம் செய்தோம் என்பது போலீஸ்காரர்களின் வாதம். எதிர்தரப்பிலுள்ளவர்கள்—அங்கேயுள்ள கிராமத்தார்—என்ன சொல்கிறார்கள்? இதற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரனின் ரிப்போர்ட்டைப் பார்ப்போம். ஐந்து பேர்களை கைகளைக் கட்டி போலீசார் சுட்டார்கள் என்று கீழ்த்தாவல் கிராமத்திலுள்ளவர்கள் பூராவும் ஒரே மாதிரியாகச் சாட்சி சொல்கிறார்கள் என்று அவருடைய அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த விஷயத்தில் தீவிரமான அபிப்பிராய வித்தியாசம் இருக்கிறது. அங்கே போலீஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தது நியாயமா அநியாயமா என்பது இப்போது விவாதத்திற்குரிய விஷயம் அல்ல. போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய முறையைப்பற்றித் தான் விசாரிக்கவேண்டும். மற்ற இடங்களில் விசாரணை செய்யவேண்டியது துப்பாக்கிப்பிரயோகம் செய்தது நியாயமா அநியாயமா என்பது ஆகும். அங்கே துப்பாக்கிப்பிரயோகத்தால் போலீசார் படுகொலை செய்துவிட்டார்கள் என்ற அபிப்பிராயம் இருக்கிறது. இந்தத் துப்பாக்கிப் பிரயோகம்பற்றிய அறிக்கையை சர்க்கார் சட்டசபை முன்பு கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், நடுவட்டம், வால்பாறை முதலிய இடங்களில் நடந்த துப்பாக்கிப்பிரயோகம் பற்றிய விசாரணை அறிக்கை சட்டசபை முன் இன்று வரையில் வைக்கப்படவில்லை. (குறுக்கீடு) மலபார் அங்கத்தினர்களும் சரி, நாங்களும் சரி, அது பற்றிய அறிக்கையைக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது சபை முன்பு வைக்கப்படவில்லை, முதுகனத்தூரில் நடந்த சம்பவத்தைப்பற்றி அறிக்கையை சபையில் சமர்ப்பித்த கனம் மந்திரி அவர்கள் திருப்பியடைந்தார்கள். அந்த விசாரணை அறிக்கைபற்றி ஜனங்களில் யார் திருப்பியடைந்தார்கள்? யார் வந்து, “நாங்கள் திருப்பியடைந்துவிட்டோம்” என்று கனம் பேரவை மந்திரி அவர்களுக்கு “செர்டிபிகேட்” கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. திருப்பியடைந்து விட்டதாக கனம் மந்திரி அவர்கள், அவர்களாகவே மாலை போட்டுக் கொள்கிறார்கள். திருப்பியடைந்தவர்கள், சம்பந்தப்பட்ட ஜனங்களா, அல்லது பொதுமக்களா, அல்லது இந்நாட்டுப் பத்திரிகையாளர்களா? போலீஸ் துப்பாக்கிப்பிரயோகம் பற்றிய விசாரணை விஷயத்தில் மற்ற இடங்களில் கையாண்ட முறையையே இங்கேயும் கையாண்டோம் என்று கூறி தாங்களாகவே கனம் மந்திரி அவர்கள் புகழ்மாலை போட்டுக்கொள்கிறார்கள். ‘மற்ற இடங்களில் கையாண்ட முறையையே கையாண்டு இங்கேயும் விசாரணை நடத்தினோம். ஐ.சி.எஸ். ஆபீசர் ஆகிய ஸ்ரீ எஸ். வெங்கடேஸ்வரன் போய் நடத்திய இந்த விசாரணையே நீதிமன்ற விசாரணைக்கு ஒப்பானது.’ என்று சொல்லி கனம் மந்திரி அவர்கள் தங்களுக்கு பாரட்டுதலைத் தாங்களாகவே போட்டுக்கொண்டு விட்டார்கள்; அந்த அறிக்கை பற்றிய விவாதம் சபையில் வரும் வரையில் பொறுத்திருப்பதற்குக்கூட அவர்களுக்கு அவகாசம் இல்லை.

கீழ்த்தாவல் துப்பாக்கிப்பிரயோகம் பற்றிய விசாரணையின் சில அம்சங்களை மட்டும் நான் சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த விசாரணை பூராவையும் நடத்திய அதிகாரி ஒருதலைப் பட்சமாக விசாரணையை நடத்தியிருக்கிறார்கள் என்பதற்கும், அவர் முன்கூட்டியே சில கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு அந்தக் கருத்துக்களுக்குச் சாதகமாக அறிக்கையைத் தயாரித்திருக்கிறார் என்பதற்கும் இரண்டுமூன்று உதாரணங்கள் கொடுக்கிறேன். அவைகளை கனம் மந்திரி அவர்கள் மனதில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முதலாவது, திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள் சென்னையிலிருந்து விசாரணைக்காக பரமக்குடிக்குப் புறப்பட்டுப்போனார். ரெவினயூ இலாகா வேலைக்காகப் புறப்பட்டுப் போகவில்லை. விசாரணை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி முன்கூட்டியே உத்தரவு கொடுக்கப்பட்டுவிட்டது; அது முன்பாகவே தெளிவாக்கப்பட்டுவிட்டது. அங்கே சென்ற பிறகு இந்த அதிகாரி டெலிபோனில் இங்கேயுள்ள பிரதம காரியதரிசியுடனே முதல் மந்திரியுடனே பேசியிருக்கிறார். அந்த அதிகாரி அப்படிப் பேசியபோது அவராகவே

[28th October 1957] [Sri M. Kalyanasundaram]

இங்குள்ளவர்களைக் கூப்பிட்டுப் பேசவில்லை; பிரதம காரியதரிசியோ முதல் மந்திரியோ அவரைக் கூப்பிட்டுப் பேசும்படி செய்திருக்கிறார்கள். அப்படி அவரைக் கூப்பிட்டுப் பேசவேண்டிய காரணம் என்ன? அவர்கள் பேசியது உண்மையா, பொய்யா? துரதிர்ஷ்டவசமாக பரமக்குடியில் தனிப்பட்ட டெலிபோன் இல்லை; அந்த அதிகாரி தபால் ஆபீஸிற்கு வந்து தான் பேச வேண்டியிருக்கிறது. பிரதம காரியதரிசியோ முதல் மந்திரியோ அவரைக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்.

THE HON. SRI K. KAMARAJ NADAR: என்னைப் பொறுத்தவரையில் நான் அவருடன் டெலிபோனில் பேசவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

SRI M. KALYANASUNDARAM: இங்கிருந்து யாரோ அவரை டிரங்கு டெலிபோனில் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். அப்படி அவருடன் பேச வேண்டிய காரணம் என்ன?

அடுத்தபடியாக விசாரணை நடத்திய போது சாட்சிகளை ஸ்ரீ வெங்கடேஸ்வரனே தான் இஷ்டம் போல் பொறுக்கிக் கொண்டார், சாட்சிகளை யாரும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. கிராம மக்களுள் சாட்சிகளை தாமே பொறுக்கி யெடுத்துக் கொண்டார். அவர்கள் கொடுத்த சாட்சிகளைத் ரெக்கார்ட் பண்ணியிருக்கிறார்; போலீஸ் சாட்சியங்களையும் ரெக்கார்ட் பண்ணியிருக்கிறார்; அந்த சம்பவங்களைப் பற்றி வைத்திய நிபுணர்கள் கொடுத்த சாட்சியங்களையும் ரெக்கார்ட் பண்ணியிருக்கிறார். இந்த சாட்சியங்களிலிருந்து இவர் ஒரு முடிவிற்கு வருகிறார். என்ன முடிவிற்கு வருகிறார்? “கீழ்த்தாவலில் போலீஸ்காரர்கள் வேண்டுமென்று துப்பாக்கிப்பிரயோகம் செய்ய வில்லை. ஐந்து பேர்களை போலீஸார் கட்டிவைத்துச் சுட்டனர் என்பது, கீழ்த்தாவல் மக்கள் கற்பனை செய்து சொல்லும் சரித்திரம்; ஆகையால் இதற்கு ஆதாரம் இல்லை” என்ற முடிவிற்கு வருகிறார். அப்படி முடிவிற்கு வருபவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். கீழ்த்தாவல் மக்களின் சாட்சியங்களைப்பற்றிக் குறிப்பிடுகிற போது அவர் கூறுவதாவது:—

(Mr. Speaker in the Chair.)

“It is also significant that though the Estate Manager, W.8, who conducted the inquest was in Kilathooval village from about 4 p.m., no one told him about the villagers' version of the occurrence, and the only version which was given to him was the Police version and it was unanimously accepted by the panchayatdars. Evidently, the villagers' version was not ready till later that evening.”

“போலீஸ்காரர்கள் தனியாக ஐந்து பேர்களைக் கொண்டுவர யுளத்திற்குள் வைத்து சுட்டுக் கொள்ளுங்கள் என்ற கிராமத்தாரின் குற்றச்சாட்டை நான் நம்பவில்லை” என்று விசாரணை அதிகாரி கூறுகிறார். அதற்கு அவர் கூறும் காரணத்தைப் பார்ப்போம். அன்று ஆர்.டி.ஓ. டியூடியில் இல்லாததால், ராமநாதபுரம் எஸ்டேட் மாஜிஸ்தர் அவருடைய டியூடியை அடிஷனல் சார்ஜாக எடுத்துக் கொண்டிருந்தார். அவரும் ஆர்.டி.ஓ. அதிகாரம் பெற்றவர். துப்பாக்கிப்பிரயோகம் அன்று காலை 11 மணிக்கு நடந்தது. அன்று மாலை நான்கு மணிக்கு பிரேத விசாரணை நடத்தப் பட்டது என்று சொல்கிறார். பிரேத விசாரணை நடத்திய சமயத்தில் எஸ்டேட் மாஜிஸ்தரிடம், இந்தவர்களைப் போலீஸார் கட்டி வைத்துச் சுட்டதாக யாரும் சொல்ல வில்லை என்று கூறிவிட்டு, அதற்கான காரணத்தை விசாரணை அதிகாரி யூகிக்கிறார். “ஒரு வேளை சாயந்திரம் வரையில் இந்தக் கற்பனை தயாராகவில்லை போல் இருக்கிறது. ஆகையால் அவர்கள் இதைச் சொல்லவில்லை” என்று யூகிக்கிறார். அது உண்மையாக இருக்குமானால், இன்னொரு இடத்தில் அவர் சொல்லும் விவரத்தையே பார்ப்போம். பஞ்சாயத்தார் என் வெளியிலிருந்து வந்தார் என்பதற்கு அவர் சொல்லும் காரணங்களைப் பார்க்கும்போது ஆதாரம் இல்லாதது. அவர் சொல்லும் காரணங்களைப் பார்ப்போம்.

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

"At the inquest, he recorded the evidence of Chella Thevan already referred to . . . Attempt had been made to secure the headman who is residing in Melathooval village, but he was not to be found. As Kilathooval was deserted, W.8, i.e. Estate Manager, could secure only one villager of Kilathooval, viz., Servakara Thevan to serve as a Panchayatdar. The remaining four panchayatdars were men belonging to an adjoining village, namely, Vilankalathur."

எஸ்டேட் மாணேஜர் சென்ற சமயத்தில் கீழ்த்தாவல் கிராமத்தில் யாரும் இல்லை என்று காரணம் சொல்லுகிறார். பஞ்சாயத்திற்குக் கூட ஸ்ரீ சேர்வைக்காரத் தேவர் என்ற ஒருவர் தான் பஞ்சாயத்தாராக இருப்பதற்கு அந்த கிராமத்திலிருந்து கிடைத்தார் என்றும், மற்ற நான்கு பஞ்சாயத்தாரை வெளியூரிலிருந்து கொண்டுவர நேர்ந்தது என்றும் எஸ்டேட் மாணேஜர் சொன்னார் என்று தெரிகிறது.

எஸ்டேட் மாணேஜர் போனபோது இருந்த நிலைமையைப்பற்றி இன்னொரு இடத்தில் ஸ்ரீ எஸ். வெங்கடேஸ்வரன் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.

"As regards the inquest officer, M.8, only one version was available to him and no one came forward to give any other version of the occurrence. He had found the village practically deserted and had no reason even to suspect that a large number of Thevars had been wrongfully confined."

ஆவே எஸ்டேட் மாணேஜர் போன சமயத்தில் அந்த கிராமம் பூராவும் காலியாக இருந்தது என்றும், கிராம மக்கள் பூராவும் அங்கேயே வெளியேறி விட்டனர் என்றும், இரண்டு இடங்களில் ஸ்ரீ எஸ். வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார். அதில் அவருக்கு எது சாதகமாயிருக்கிறதோ அதை எடுத்துக்கொள்கிறார். அந்த கிராமத்தில் பஞ்சாயத்துக்குக் கூட ஆள் கிடைக்கவில்லை. அவ்வளவு பெரிய கிராமத்தில் ஒருவர் தான் கிடைத்தார் என்று சொல்லும்போது, அந்த சமயத்தில் கிராமமே காலியாக இருந்தது என்று சொல்கிறார். அதே சமயத்தில், கிராமமே காலியாக இருக்கும் சமயத்தில், யார் இன்க்வேஸ்ட் அதிகாரியிடம் போய் முறையிட்டிருக்க முடியும் என்று இந்த அதிகாரி எதிர் பார்க்கிறாரோ தெரியவில்லை. அந்த கிராமத்தை காலி செய்ய அவசியம் என்ன ஏற்பட்டது? அவர்கள் ஏன் சொல்லவில்லை என்பதற்குக் காரணம், அந்த கிராமத்தில் யாரும் இல்லை. அவருக்கு சாதகமான இடத்தில் கிராமம் காலியாக இருந்தது என்கிறார். அதுவே அவருக்கு பாதகமாயிருக்கும்போது, கிராமத்திலே ஒருவரும் எஸ்டேட் மாணேஜர் முன்பு சொல்லவில்லை. பிறகு கற்பனை செய்திருக்கிறார்கள் என்று விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுத்து அறிக்கை தயார் செய்திருக்கிறார் என்று எண்ண வேண்டியிருக்கிறது. கிராமத்தார் சாட்சியங்களை ஒப்புக்கொள்ளவேண்டும். வேண்டாம். போலீஸார் சொன்ன சாட்சியங்களையாவது இந்த நீதிபதி, விசாரணைக்குச் சென்ற நீதிபதி, ஒப்புக்கொள்கிறாரா, அல்லது என்ன கருதுகிறார் என்பதைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். போலீஸார் சாட்சியத்தைப் பார்ப்போம். அவர்கள் சாட்சியம் என்னவென்றால் அந்த கிராமத்தில் 1,000 பேர் இருந்தார்கள் என்பது. ஆயிரம் பேர் கூட்டமாக இருந்தார்கள் என்று சொல்லுகிறார்கள். கூட்டமாக இருந்தவர்களை 303 துப்பாக்கி சுடும் சமயத்தில் ஒவ்வொருவராய்த் துளைத்துக் கொண்டு ஐந்தாறு பேர்கள் மீது பாய முடியும் என்று நிபுணர்கள் சாட்சியம் கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பல பேர்களைக் காயப்படுத்தாமல் எப்படிச் செல்லும். இப்படி ஐந்து பேர்கள் மேல் மட்டும் பட்டு மற்றவர்கள் மேல் ஏன் படவில்லை? ஆயிரம் பேர்கள், ஒருவரின் ஒருவராய் கூட்டமாக இருந்தார்கள். ஆனால் பொறுக்கியெடுத்தாற் போல் ஐந்து பேர்களை மட்டும் இந்த குண்டு துளைத்துக்கொண்டு செல்கிறது. அதற்கு அவர் கூறும்

[28th October 1957] [Sri M. Kalyanasundaram]

காரணம்: அவர்கள் விலகியிருக்கலாம், அல்லது அவர்கள் பின்னால் இருந்திருக்கலாம். போலீஸ்காரர்கள் சொல்லுகிறார்கள், அவர்கள் கூட்டமாக இருந்தார்கள் என்று. ஆயிரம் பேர்கள் இருந்தார்கள் என்று சொல்லுகிறார்கள். அதற்கு அவர் "போலீஸார் எகஸாஜெரேட் செய்து சொல்லியிருக்கிறார்கள், ஆனால் 300 பேர்கள் இருந்திருக்கலாம், அதுவும் ஒன்றாக இல்லாமல் பரவலாக இருந்திருக்கலாம், அதனால் ஐந்து பேர்கள் மேல் மட்டும் பட்டிருக்கலாம்" என்று கூறுகிறார். போலீஸாருடைய சாட்சியத்தை திருப்பி அதை அவருக்கு சாதகமாக அனுமானிக்கிறார். 300 பேர்கள் என்று இப்படி அனுமானிக்கிறார். போலீஸார் சொல்வது போல் ஆயிரம் பேர்கள் இல்லை. கூட்டமாகவும் ஒன்றாகவும் இல்லை. "நான் அனுமானிக்கிறேன். 300 பேர் என்று சொல்கிறார்கள். ஐந்துபேர்கள் மட்டும் தனியாக நின்றிருக்கவேண்டும், அந்த ஐந்து பேர்கள் மேல் குண்டுபட்டிருக்கிறது, மற்றவருக்குக் காயம் இல்லை" என்கிறார். நீதிபதி சொல்வதை சபை பார்த்து முடிவு செய்ய வேண்டும். போலீஸார், கிராமத்தார் சாட்சியத்தை இப்படி எடுத்துக் கொள்கிறார். மெடிகல் ஆபீஸர்கள் சாட்சியத்தை என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். நமக்கெல்லாம் வைத்தியத்தில் தேர்ச்சி அதிகம் இல்லாவிட்டாலும், நமது பகுத்தறிவை உபயோகித்து யோசனைபண்ண வேண்டும்.

"They were moving and even some portions of their thighs under their shorts might have been exposed . . . The evidence of W.19 who gave these wound certificates was hardly cogent or consistent."

அவர் கொடுத்த சாட்சியங்கள் பொருத்தமாகவும் அல்லது தொடர்ச்சியாகவும் இருக்கவில்லை. குழப்பத்தில் இருந்தது. எஸ். வெங்கடேஸ்வரன் அவர்கள் வைத்தியர் அல்ல. அவர் ஒரு ஐ.லி.எஸ். அதிகாரி. வைத்தியர்கள் அப்பிரயத்தை ஏற்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தில் இவர் என்ன செய்கிறார். இவர் எழுத வேண்டிய முடிவு இருக்கிறதே, அதற்கு இது விரோதமாக இருக்கிறது. வைத்திய நிபுணர்களின் சாட்சியங்களையும் அப்படியே ஏற்காது, கீழ்த்தாவல் கொலையானது போலீஸார் வேண்டுமென்று சுட்டுக் கொல்லவில்லை, ஆனால் தற்காப்புக்காகச் சுட்டனர் என்று சொல்கிறார். அதற்கு அனுசூலமாக தரலாம் என்று சொல்லி போலீஸார் சாட்சியங்களையும் வைத்தியர்கள் சாட்சியங்களையும் திரித்துக் கூறியிருக்கிறார்.. இதற்கு அதிகாரியைத்தான் சொல்லவேண்டும்.

"Jamadar Sundaram's wounds.—1. Two linear abrasions about 4 inches long over the lower third of the left thigh front and

2. one linear abrasion 1 inch long over the lower third of the right thigh outer aspect W.12 had a linear abrasion 4 inches long over the middle of the left forearm back and a linear abrasion 3 inches long over the lower third of the right thigh inner aspect."

ஜமேதார் சுந்தரம் என்பவருக்கு நல்லவேளையாக சபாநாயகர்—சபாநாயகரை இங்கே இழுக்கக் கூடாது—ஒரு டாக்டர். "அப்ரேஷன்" என்றால் கீரல் காயம் என்று அர்த்தம் என்று நினைக்கிறேன். சாதாரண காயத்திற்கு "அப்ரேஷன்" என்று சொல்லுவார்கள். இந்த மாதிரி போலீஸ்காரர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு, போலீஸ் வைத்திய நிபுணர்களிடம் கட்டி மெடிகல் ஓர்டிபிகேட் பெறக்கூடிய சமயத்தில் மூன்று காயங்கள், இரண்டு நான்கு அங்குல நீளம் "லேயர் தேர்ட் ஓர்டிபிகேட்" தை பிரண்ட் இது துடையின் முன் பக்கத்தில் இருக்கின்றன. இன்னொன்று, ஒரு அங்குலம் நீளமுள்ள ஒரு கீரல் காயம் வலது தொடையில் ஏற்பட்டிருக்கிறது. நம் போலீஸ்காரர்கள் துப்பாக்கி சண்டை போடும் போது கால் சரையைப் போட்டுக்கொண்டுதான் போடுவார்கள் என்று நினைக்கிறேன். கால் சரையைக் கழட்டிவிட்டிச் சென்றிருக்கமாட்டார்கள். இவருக்கு கீரல் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் அந்த கிராமத்தாரர்கள் எதைக் கொண்டு தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. வேல் கம்பு, தொரட்டுக் கொம்பு, அறிவாள் இவைகளைக் கொண்டு தாக்கியதாகச்

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

சொல்லப்படுகிறது. கல்லோ, அல்லது மண்ணோ அல்லது வேறு எதையோ கொண்டு தாக்கியதாகச் சாட்சிகள் கூறவில்லை. இவைகளை வீசி எறிந்தார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். வேல் கம்பு, தொரட்டுக் கம்பு, அறிவான் இவைகளை எறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் இருக்கிறவர்களுக்கு வேல் கம்பு, தொரட்டுக்கம்பு, அறிவான் இவைகளை வீசி எறிந்தால் என்ன ஆகும் என்று நிபுணர்கள் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. வேல் கம்பை வீசினால் கீரல் காயம் உண்டாகாது. தொரட்டுக் கம்பை வீசினால் கால் சராய்க்குள் சென்று கீரல் காயத்தை உண்டாக்காது. அவர்களிடம் அப்போது வேல் கம்பு தொரட்டுக் கம்பு, அறிவான் முதலியவை இல்லை என்று நமக்கு இருக்கும் பகுத்தறிவை கொண்டு ஊதிக்கலாம். இந்த கீரல் காயம் அவர்கள் சொல்லக்கூடிய ஆயுதங்களைக்கொண்டு ஏற்படாது. நாம் கொஞ்சம் சிந்தனை செய்து பார்க்கவேண்டும். நம்முடைய ஐ.ஸி.எஸ். அதிகாரி மிகவும் நம்பிக்கையுள்ள அதிகாரி, பொது மக்களுடைய பாராட்டுதல் பெற்று அதிகாரி என்றெல்லாம் நமது போலிஸ் அமைச்சர் சொன்ன அதிகாரி—என்ன சொல்லுகிறார்? இதை சபையின் கவனத்திற்குக் கொண்டுவர சிறிது நேரம் ஆனாலும் பரவாயில்லை, அதைப் படிக்க விரும்புகிறேன். இன்னும் 10, 15 நிமிஷங்களில் முடித்துவிடுகிறேன். கொஞ்சம் நேரமானாலும் மன்னிக்கவேண்டும். இதைச் சீக்கிரம் முடித்து விட்டு மற்ற விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இது மிகவும் முக்கியமான விஷயம்.

The hon. Member Sri Kalyanasundaram began to turn over a newspaper cuttings.

THE HON. SRI C. SUBRAMANIAM: May I know from what source the hon. Member is going to read.

SRI M. KALYANASUNDARAM: Newspaper cuttings.

THE HON. SRI C. SUBRAMANIAM: I do not know, Sir, whether paper report is correct, particularly in this matter, to rely upon. When citing any evidence given by any witness, certified copy should be made available. I do not think we will be justified in relying on what has appeared in any newspaper.

SRI M. KALYANASUNDARAM: நண்பர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்கள் அந்த விசாரணையில் ஆஜராயிருந்தார் என்பதை விசாரணை அதிகாரியே ஒப்புக்கொண்டிருக்கிறார். ராமச்சந்திரன் அவர்கள் கொடுத்த விவரங்கள் அடிப்படையில், செகரட்டரி அவர்கள் உங்களிடம் காட்டும் ரூலையும் எதிர் பார்க்கிறேன், நான் சொல்லுகிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM: ஆனால் ஒரு சாட்சியம் சொல்லியிருப்பதாக சாட்சியத்தைப் படிப்பதாயிருந்தால் ஒரு ஸெர்ட்டைப் காப்பி வாங்கி அதையாவது படிக்கவேண்டும் அல்லது ஒரிஜனலிலிருந்து படிக்கவேண்டும். சாட்சி சொன்னதைப் பற்றி சொல்லி நம்பக்கூடியதாக இருக்கவேண்டுமானால் ஒரு ஸெர்ட்டைப் காப்பி வாங்கி அதிலிருந்து படிக்க வேண்டும். அதை விட்டு விட்டு நான் நோட்டீஸ் எடுத்துப் படிக்கிறேன் என்றால் அது அவ்வளவு சரியாகாது.

MR. SPEAKER: நீங்கள் பேசரைப் படிக்க வேண்டாம். பேரில் உண்மையை நீங்கள் சொன்னதுபோல் சொல்லலாம்.

SRI M. KALYANASUNDARAM: பத்திரிகைகளில் என்ன வந்தது என்பதற்கும் என்ன நடந்தது என்பதற்கும் நான் குறிப்பு எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன்.

28th October 1957]

MR. SPEAKER: ஆட்சேபணை செய்த பிறகு அதை படிக்க வேண்டாம்.

(கனம் ஸ்ரீ சி. சுப்ரமணியம் குறுக்கிட்டார்.)

SRI M. KALYANASUNDARAM: நீங்களாகவே காப்பியை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி காப்பி வாங்கிக் கொடுக்க வேண்டிய ரிக்கார்டு இருக்குமோ இருக்காதோ; அதுவே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவர்களாகவே எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நான் வாசிப்பதை ஆட்சேபிக்காமல் இருக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பு.

THE HON. SRI C. SUBRAMANIAM: காப்பிகளை அவருக்கு நாங்கள் கொடுத்திருக்க வேண்டும் என்று சொன்னார். அதைப்பற்றி பேச்சு வந்தபோது அதாவது இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி பேச்சு வந்தபோது லேபர் பாலிசியைப் பற்றி கூட பேசுவோம் என்று கூட சொல்லப்பட்டது. இப்படிச் சொன்னது அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்று சொன்னது அவருக்கு ஞாபகம் இருக்கும். எதைப்பற்றி பேசப்போகிறார் என்று தெரியாமல் இருந்தும் மூட்டை கட்டி வைத்திருக்கவேண்டும் என்று சொன்னால் அதை இந்த சர்க்காரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. அது செய்ய முடியாத காரியமும் ஆகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

SRI M. KALYANASUNDARAM: நான் மூட்டை கட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. ஏதாவது ஒரு என்குயரி நடந்திருந்தால் அதைப்பற்றி தகவல்கள் கொடுக்கவேண்டும் என்று தான் சொல்லுகிறேன். சாதாரணமாக சம்பள கமிஷன் விசாரணை செய்து மெமோராண்டம் கூட அச்சடித்துக் கொடுத்தார்கள். அதைப்போலவே இதற்கும் கொடுத்திருக்க வேண்டும். அதைப்பற்றி இப்பொழுது விவரமாக பேசவேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் வரும்போது பேசிக்கொள்ளுகிறேன். இந்தப் பக்கத்திலுள்ளவர்கள் அதைப் பற்றி பேசுவார்கள். நான் படிக்கக் கூடாது என்று ஆட்சேபணை செய்ததைப்பற்றி ரிகார்டில் இருந்தால் போதுமானது.

அடுத்தபடியாக நீளமான காயங்களைப்பற்றி சொல்லவேண்டியதாக இருக்கிறது. அந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? நீளமான காயங்கள் கூர்மையான கருவியால் ஏற்பட்டிருக்கும். கூர்மையான கருவி ஒன்று உடலில் பட்டு காயம் செய்துகொண்டு உடலில் பிரயாணம் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு டாக்டர் வியாக்கியானம் இருக்கிறது. வேல் கம்பை தூக்கி எறிந்தால் அது உடலில் பட்டு பெரிய காயம் உண்டாக்கும். அப்படி அதை எறிந்திருந்தால் அது உடலில் பட்டிருந்தால் அது என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வேல் கம்பின் கனம் எவ்வளவு இருக்கிறது, அது உடலில் பாய்ந்து பிரயாணம் செய்திருந்தால் எவ்வளவு காயம் ஏற்பட்டிருக்கும் என்பதை உரை வேண்டும். அது எந்த அளவிற்கு காயம் ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் காயம் என்ன விதத்தில் ஏற்பட்டிருக்கிறது? உள்ளே சதையைக் கிளராமல் மேலேயே இருந்தபடி உராய்ந்து சென்றிருக்கிறது என்று மெடிகல் ஆபீசர் சாட்சியம் கூறியிருக்கிறார், என்பதைத் திரு. எஸ். வெங்கடேஸ்வரன் அவர்கள் தன்னுடைய ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் யோசிக்க வேண்டும். போலீஸ் காரர்கள் சொன்னதை எடுத்துக்கொள்ள முடியாது, டாக்டர் சொன்னது ஒரு அளவு பொருத்தமற்ற அளவில் இருக்கிறது என்று நினைக்கிறார். போலீஸ்காரர்கள் நிதானம் இழந்திருக்கிறார்கள், குழப்பமடைந்திருக்கிறார்கள் என்று அவர் அனுதாபப்பட்டு ரிப்போர்ட் எழுதியிருக்கிறார். இவர் மட்டும் நிதானம் இழக்காமல் எல்லாவற்றையும் பரிசீலனை செய்து, கலியோ மண்ணையோ எறிந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார், அப்படி கலியோ மண்ணையோ எறிந்திருந்தால் இப்படிப்பட்ட காயம்

[Sri M. Kalyanasundaram] [28th October 1957]

ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லுகிறார். இதை ஒப்புக்கொள்வது சாத்தியமா? இது சாத்தியமே இல்லை. முன் கூட்டியே தன் இஷ்டப்படி சில முடிவுக்கு அவர் வந்துவிட்டார். கீழ்த்தாவல் சம்பவத்தில் நாம் போலீஸைக் கைவிடக்கூடாது என்ற முடிவிற்கு அவர் ஏற்கெனவே வந்திருக்க வேண்டும். போலீஸார் செய்திருப்பது தவறாக இருந்தாலும் கூட நிர்வாகத்தை உத்தேசித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருந்திருக்கலாம். அதைப்பற்றி பரிசீலனை செய்ய விரும்பவில்லை. இது கீழ்த்தாவல் சம்பந்தப்பட்ட மட்டில் அல்ல. இந்த விசாரணை மேல் நாட்டில் பாதிக்கக்கூடிய அளவில் இருக்கிறது. இது எந்த அளவிற்கு இருக்கிறது என்றால், இந்த தீர்ப்பு யாருக்கும் திருப்தி அளிக்கக் கூடியதாகவே இல்லை. தமிழ் நாட்டிலுள்ள எந்த பத்திரிகையுமும் இந்த ரிப்போர்ட்டைப்பற்றி திருப்தியாக சொல்லவில்லை. காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சேர்ந்த பத்திரிகைகள் கூட இந்த ரிப்போர்ட்டைப்பற்றி திருப்தியாகச் சொல்லவில்லை. ஆகவேதான் ஜூடியல் விசாரணை செய்யவேண்டும் என்று சொல்லுகிறோம். அப்படிச் செய்தால்தான் இதன் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்பொழுது தான் விசாரணையான முறையில் நடைபெறும் என்று நாங்கள் சொல்லுகிறோம். அப்பொழுதுதான் விசாரணை திருப்தி அளிக்கக் கூடியதாக இருக்கும். அதற்கு தயாராக இல்லை என்று கூட சொல்லிவிட்டோம். அதுவே எங்களுக்குப் போதும். அப்படிச் சொல்லிவிட்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இப்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் முடிவு திருப்தி அளிக்கக்கூடிய முடிவு என்று சொல்லிவிட வேண்டாம். ஜூடியல் என்குயரி செய்திருந்தால் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியாது. அப்படி வந்துவிட்டோம் என்று புகழ் மால வேண்டுமானால் சூட்டிக்கொள்ளவேண்டாம். அப்படி சூட்டிக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது என்பதை மட்டும் இந்த சபை முன்பு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

என்னுடைய பேச்சில் முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால் மற்ற விஷயங்களைப்பற்றி எடுத்துக்கொள்ளாவிட்டாலும் நிர்வாகத்தில் கூட உத்தியோக பதவி விஷயத்தில் ஜாதி வித்யாசத்தைக் காட்டிவருகிறார்கள். அதற்கு எவ்வளவோ உதாரணங்களைக் கொடுக்கலாம். எங்கு பார்த்தாலும் உத்தியோகங்கள் கொடுக்கும் விஷயத்தில் கூட ஜாதி வித்யாசம் காட்டப்படுகிறது. அந்த முறையைக் கையாளுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதைமட்டும் எடுத்துக் காட்டுகிறேன். நாம் நடத்துவது ஒரு செகூலர் ஸ்டேட் என்று சொல்லிக்கொண்டு—அதாவது மதசார்பற்ற ஜனநாயக ராஜ்யம் என்று சொல்லிக்கொண்டு—உத்தியோகப் பதவி உயர்வில்கூட ஜாதி வேற்றுமை பார்ப்பது என்பது சரியல்ல. மத சார்பற்ற ஒரு ராஜ்யத்தை நடத்துகிறோம் என்ற ஒரு ஆஸ்தி நம்முடைய அரசியல் சட்டத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆஸ்தியையும் இழந்துவிடவேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன். இதை நான் மக்களின் சார்பாக கேட்டுக்கொள்ளுகிறேன். உத்தியோக முறையில் உயர்ந்த பதவிகள் கொடுப்பதில் எவ்வளவு தூரம் ஜாதி வேற்றுமை காட்டப்பட்டிருக்கிறது என்பதை உதாரணங்கள்தான் என்னால் எடுத்துக்காட்டமுடியும். அதை சந்தர்ப்பம் வரும் போது எடுத்துக்காட்டுகிறேன். இந்த விதத்தில் அரசாங்கத்தை நடத்தி வந்தால் பாட்டாளி-படிப்பாளி மக்களிடையே ஒற்றுமை குலைந்துவிடும். அதனால் தேசத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படும். ஐந்து வருஷ திட்டம் சுபிட்சமாக நடைபெறுது. தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது. இவைகளை கனம் மந்திரி அவர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நாடு அழிந்து போய்விடும். உத்தியோகங்கள் கொடுப்பதில் கம்யூனிஸ்ட் ஜி. ஓ. ஏற்படுத்தியதை நான் வரவேற்றேன். அப்படிப்பட்ட ஒரு ஜி. ஓ. இருந்ததால்தான் நாட்டிலுள்ள வேலையில்லாத திண்டாட்டம் ஓரளவு குறைந்துவந்தது. ஆனால் உத்தியோகங்கள் கொடுத்த பிறகு அவர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதில் இந்த முறையைக் கையாளுவது சரியல்ல. அது நம்முடைய ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. மத சார்பற்ற நாடு என்று சொல்வது அர்த்தமற்றதாகி

[28th October 1957] [Sri M. Kalyanasundaram]

விடும். முதலாளத்தார் சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதில் ஜாதி மனப்பான்மையை புகுத்துவது என்பது சரியல்ல. அங்குள்ள நிலைமையை பயன்படுத்திக்கொண்டு அங்குள்ள ஹரிஜனங்களுடைய கீழ் நிலையை பயன் படுத்திக்கொண்டு அவர்களை உயர்த்தவேண்டும் என்ற இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு இப்படிப்பட்ட ஜாதி வித்யாசத்தை புகுத்துவது என்பது சரியல்ல. இதை ஒரு அரசியல் சூதாட்டமாக நடத்தக்கூடாது. இன்னும் அதற்கு வேண்டிய போலீஸ் உதவியையும் வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்குவது என்பது கூடாது. ஜாதி துவேஷத்தை பயன்படுத்திக்கொண்டு அரசியல் சூதாட்டம் நடத்தக்கூடாது. இதை பயன்படுத்திக்கொண்டு எதிர்க்கட்சியை ஒடுக்குவதற்கும் இந்த மந்திரி சபை நடவடிக்கை எடுத்துவருகிறது. அதில் நம்முடைய முதல் மந்திரி ஸ்ரீ காமராஜ் அவர்களுக்கும் போலீஸ் மந்திரி ஸ்ரீ பக்தவத்சலம் அவர்களுக்கும் வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் நான் காங்கிரஸைப்பற்றி குறைகூறவில்லை. காங்கிரஸ் ஸ்தாபனத்தைப் பற்றிகுறைகூறவில்லை. என்னுடைய குற்றச்சாட்டு பூராவும் முதன் மந்திரி காமராஜ் மீதும் போலீஸ் மந்திரி பக்தவத்சலத்தின் மீதும் தான். வகுப்புக் கலவரத்தைப் பயன்படுத்திக்கொண்டும் போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டும் தங்களுடைய கட்சியை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முயற்சி எடுப்பது சரியல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் மற்ற ஜில்லாக்களிலும் பரவாமல் இருக்கவேண்டும், அப்படி பரவாமல் நிறுத்தவேண்டும், அதற்கு வேண்டிய நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். கனம் மந்திரி அவர்கள் தன்னுடைய அறிக்கையில் நடந்த சம்பவம் பூராவையும் எடுத்துக்கூறவில்லை. ஐந்து இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருப்பதாகச் சொல்லுகிறார். அந்த விவரங்களும் சரியல்ல. இன்னும் அநேகம் இடங்களில் நடந்திருக்கின்றன. பகிரங்கமான விசாரணை நடைபெற்றால் அந்த விவரங்கள் பூராவும் வெளிவரும். அப்படிப்பட்ட விசாரணை நடத்தினால்தான் சர்க்காரின் போக்கு என்ன என்பதை திட்டவாட்டமாக தெரிந்துகொள்ள முடியும். அதற்கு வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் இப்படிப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இதே சமயத்தில் இன்னும் சில விஷயங்களைப் பற்றி குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது. அங்குள்ள மக்களிடத்தில் நம்பிக்கையை உண்டாக்க வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. அங்குள்ள ஹரிஜனங்களும் மறவர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு தீவிரமான நடவடிக்கையை நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்காக நாம் என்ன செய்யவேண்டுமென்றால் இங்குள்ள கட்சிகள் அவ்வளவும் சேர்ந்து, காங்கிரஸ்காரர்களும் அவர்களும் சேர்ந்து ஒரு கட்சியை அமைத்து அங்கு சென்று ஆலோசனைசெய்து அங்குள்ள மறவர்களும் ஹரிஜனங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழிவகை செய்யவேண்டும். வெறும் போலீஸை மட்டும் நம்பி இருப்பதில் பிரயோசனம் இல்லை. நிர்வாகத்தையும் நம்பி இருக்கக்கூடாது என்பதை திட்டவாட்டமாகச் சொல்லிக்கொள்ளுகிறேன். ஆகவேதான் இந்தத் தீர்மானத்தை நான் கொண்டுவந்திருக்கிறேன். இந்தத் தீர்மானத்தை எல்லா அங்கத்தினர்களும் காங்கிரஸ் கட்சியினுள்ள அங்கத்தினர்களும், அவர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், இந்தத் தீர்மானத்திற்கு சாதமாக போட்டு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன்.

* SRI T. L. SASIVARNA THEVAR : கனம் சபாநாயகர் அவர்களே, நான் இந்தச் சபைக்கு வந்ததற்குப் பிறகு முதலாவதாகப் பேசக் கூடிய பேச்சு இன்றுதான். ஒரு அங்கத்தினர் முதன் முதலாகப் பேசக் கூடிய பேச்சை சட்டசபை முறைப்படி “மெய்டன் ஸ்பீச்” அதாவது கன்னிப் பேச்சு என்று சொல்வார்கள். நான் டெல்லிக் கூட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் ஏதோ எனக்குத் தெரிந்த அளவு பேசியிருந்தபோதிலும் கூட, சட்டசபையில் பேசக்கூடிய பேச்சு இதுதான் முதலாவதாக இருப்பதால், தீர்மானத்தைப் பிரேரேபித்த நண்பர் கனம் கல்யாணசுந்தரம்

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

அவர்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு இடைமறித்தார்கள் என்பதை அளவுக்கு என்னுடைய பேச்சின் நடுவே இடை மறிக்காமல் இருப்பார்களானால் நல்லதாக இருக்கும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகின்றேன். நான் சொல்லக்கூடிய விஷயம் பூராவையும் சலிஸ்தாரமாக முன்னால் சொல்லிவிடுகிறேன். இடையில் கனம் மந்திரி அவர்களுக்கோ அல்லது அங்கத்தினர்களுக்கோ சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் கடைசியில் கேட்டால் அதற்கு நான் பதில் சொல்கின்றேன். அதற்கிடையிலே அனுவசியமாக தொந்தரவுகள் கொடுத்து என்னுடைய பேச்சின் முறையைப் பாதிக்க வேண்டாம் என்று உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். அதற்குரிய அனுசூலமான தன்மையை நமது சபாநாயகர் அவர்கள் எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்று நான் வணக்கமாகக் கேட்டுக்கொண்டு என்னுடைய பிரசங்கத்தை ஆரம்பிக்கின்றேன்.

கனம் கல்யாணசுந்தரம் அவர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத தீர்மானத்தை நான் ஆமோதிக்கிறேன். முதுகுளத்தூர் பிராந்தியத்தில் நடந்த இந்தக் கலவரத்துக்கு ஆரம்பமுதலே நாங்கள் சொல்லக்கூடிய, அதாவது பார்வர்ட் பிளாக் கட்சியினர் சொல்லக்கூடிய, குற்றச்சாட்டு என்னவென்றால், அரசியல் காரணத்திற்காக ஆளும் கட்சியினர் செய்த சதி என்பதுதான். ஆனால், இது வகுப்புவாதக் கலவரம், அரசியல் சம்பந்தம் இல்லை என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு. நாங்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுக்கு உள்ள ஆதாரங்களை உங்களுக்கு முன்னால் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கலவரம் ஆரம்பித்த உடனேயே நமது கனம் முதல் அமைச்சர் அவர்கள் மதுரைமாநகரில் இருந்தார். 14, 15, 16 தேதிகளில் முதலமைச்சர் மதுரையில் இருந்தார் என்று நினைக்கிறேன்.

* THE HON. SRI KAMARAJ NADAR: 14-ந் தேதி இரவு அங்கு வந்தேன். 15, 16-ந் தேதிகளில் அங்கு இருந்தேன். 16-ந் தேதி சாயந்திரம் ஐந்து மணி வரையில் நான் அங்கு இருந்தேன்.

* SRI T. L. SASIVARNA THEVAR: கனம் முதல் அமைச்சர் அவர்கள் மதுரையில் 15, 16 தேதிகளில் இருந்ததாக அவரே ஒப்புக் கொண்டார். ஐந்து மணிக்குப் புறப்பட்டுப் போனபோதிலும் அதைப்பற்றி ஆட்சேபணை இல்லை. முதலமைச்சர் சென்னைக்குத் திரும்பி வந்தவுடனே பத்திரிகையொன்றில் ஒரு அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் “இம்மாதிரி வகுப்புக் கலவரம் அந்தப் பிராந்தியத்தில் இன்று மட்டும் புதிது அல்ல; 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இருக்கிறது” என்று அவர் குற்றம் சாட்டிச் சொன்னார். ஆனால், அதே குற்றச்சாட்டை கனம் முதல் அமைச்சர் அவர்கள் மதுரையில் இருந்த இரண்டு நாட்களிலோ, அல்லது அதற்கு முன்னதாக அந்தப் பிராந்தியத்தில் இருந்தபோதோ அவர் சொல்லவில்லை என்பதை நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன். அதிலிருந்து என்ன தெரிகிறது? அவர் சென்னைக்கு வந்த பிற்பாடு, அதற்கு வேறு ‘கலர்’ கொடுக்கவேண்டுமென்பதாக இங்கேயுள்ள சக ஊழியர்களோடு கலந்து பேசியபடி அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அப்படி நினைப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. நான் சொல்வதை நல்ல முறையிலே யோசித்துப் பார்த்தால் நீங்கள் ஒப்புக்கொள்ளலாம்.

அதற்குப் பிற்பாடு நேற்றைய தினம் நமது கனம் போலீஸ் அமைச்சர் அவர்கள் உங்கள் முன்னால் சமர்ப்பித்த அவரது அறிக்கையிலே அதை அனுசரித்து சில குற்றச்சாட்டுகள் குறிப்பிட்டிருந்தார். 1930, 1932-ம் வருஷங்களிலிருந்து அந்தப் பிராந்தியத்தில் இம்மாதிரி வகுப்புக் கலவரங்கள் இருந்தன என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதன் உண்மையான தன்மை அடியேனுக்குத் தெரியும். திருவாடானை பகுதியிலும் காரைக்குடி பகுதியிலும் ஹரிஜனங்கள்-நாடார் கலகம் என்று அன்றைய தினம் கூறப்பட்டது. நாடார் என்றால் கள்ளர்கள், ஹரிஜனங்கள் அங்கே பள்ளர்கள். தங்களுக்கு ஏற்பட்ட சில குறைகள் நிவர்த்திக்கப்

[28th October 1957] [Sri T. L. Sasivarna Thevar]

படாவிடில் கிளர்ச்சிகள் செய்வோம் என்று சொல்லி அதைப்பற்றி தகராறு ஏற்பட்டதாக அன்றைய தினம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். மகாத்மா காந்தியடிகள்கூட அது சம்பந்தப்பட்டமட்டில் முயற்சி செய்தார் என்றும் தெரியும். தமிழ் நாட்டின் ஹரிஜன சேவா சங்கத் தலைவர், காலம் சென்ற பாக்டர் டி. எஸ். எஸ். ராஜன், மதுரை நகரைச் சார்ந்த ஹரிஜனத்தந்தை நமது மதிப்பிற்குரிய ஏ. வைத்தியநாத அய்யர் அவர்களும் மற்றவர்களும் கூடி அதில் பெரும்பாலும் முயற்சி செய்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தார்கள் என்பதும் அடியேனுக்குத் தெரியும். அந்தக் காலத்தில்கூட, உலகத்திலேயுள்ள மக்களிடையே செல்வாக்கு பெற்ற தலைவர் மகாத்மா காந்தியடிகளால் நல்ல முறையிலே இரு சாராரும் ஒத்துப் போகக்கூடிய நிலைமை ஏற்பட்டது என்பதை அன்றுள்ள மக்கள் அறிவார்கள். அந்தச் சம்பவங்களைத்தான் நமது போலீஸ் அமைச்சர் அவர்கள் தம்முடைய அறிக்கையில் குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அன்றைக்கு ஏற்பட்ட கலவரத்தில், இப்பொழுது சமீபத்தில் ஏற்பட்ட மாதிரி பரவலாக எங்கும் ஏற்பட்டுவிடவில்லை. ஒரே ஒரு கிராமத்தில்தான் தகராறு ஏற்பட்டது. சில பேர்மீது ஜாமீன் கேஸ் போட்டார்கள். இன்னொரு கிராமத்தில் சிலருக்கு சில காயங்கள் ஏற்பட்டன. அந்த இரண்டு ஊர்களில் கலவரம் ஏற்பட்டதே தவிர, மற்ற இடங்களுக்குப் பரவவில்லை என்பதை கனம் அங்கத்தினர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும். 1930, 1932-ம் வருஷங்களிலே இந்த அளவுக்கு 100 கிராமங்களில் கலகமோ, அல்லது இத்தகைய காயங்களோ அங்கு ஏற்படவில்லை.

1932-க்குப் பிறகு இப்பொழுது 25 ஆண்டுகள் பிந்தி இருக்கிறோம். இவ்வரை இந்தியா பூராவும் ஹரிஜன முன்னேற்ற சங்கம் நன்றாக வேலை செய்து நல்ல முறையிலே பாதுகாக்கப்பட்டு வளர்ச்சி அடைந்துவந்திருக்கிறது என்பதையாரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அது உண்மையிலேயென்றால் ஆட்சி பீடத்தில் இருக்கும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் ஹரிஜனங்களுக்கு நிறையச் செய்திருப்பதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் வெட்கப்பட வேண்டுமெனவிர வேறு இல்லை. 1932-ம் வருஷத்தில் கலவரங்கள் இரண்டு கிராமத்தில்தான் இருந்தன. ஆனால், 1957-ல் மட்டும் 100 கிராமங்களுக்குப் போலானேன் என்று நான் கேட்கிறேன். ஆகவே, என்ன தெரிகிறது? இது உண்மையிலேயே ஜாதியின் பேரால் ஏற்பட்ட கலவரம் அல்ல என்று நான் நிச்சயமாக விளக்க முடியும்.

இந்தக் கலவரங்களுக்கு அடிப்படையாக இருப்பதாக ஒரு காரணத்தைக் குறிப்பிடுகின்றார் போலீஸ் அமைச்சர் அவர்கள். கிராமப்பினுள்ள ஹரிஜனங்களுக்கும் இனஞ்சாம்பூரிலுள்ள மறவர்களுக்கும் ஏற்பட்ட சண்டையைப் பற்றி அவர் குறிப்பிட்டார். நான் அந்த தொகுதியைச் சேர்ந்தவன். அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவன். வழக்கு நடந்தது எனக்கு நன்றாகத் தெரியும். அந்த வழக்கு ஹரிஜனங்களுக்கும் தேவர்களுக்கும் ஏற்பட்ட சண்டையினால் அல்ல. ஞானமுத்து என்னும் ஹரிஜன கிறிஸ்தவருக்கும் அங்கேயுள்ள தேவருக்கும் நிலத் தகராறு சம்பந்தமாக ஏற்பட்ட கலகமே தவிர, ஜாதிக் கலகம் அல்ல. இதை ரிகார்டு மூலமாக “ப்ரூவ்” செய்ய முடியும். ஜட்ஜ்மென்ட் ஆர்டர் கொண்டுவர முடியும். அந்தச் சண்டையிலே நான்கு ஹரிஜனங்கள் இரண்டு மறவர்கள் இறந்து போனார்கள். அதற்குப் பிற்பாடு வழக்கு நடந்தது. சற்றேறக்குறைய ஐந்து தாறுபேர்கள் தண்டனை பெற்றார்கள். இன்னும் சிலர் ஜெயிலில் இருக்கிறார்கள். அந்தக் கலகத்துக்கும் ஜாதி உணர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை.

அமைச்சர் அவர்கள் மூன்று அடிப்படைக் காரணங்களைக் குறிப்பிட்டு, அவை காரணமாகத்தான் இந்தக் கலவரங்கள் நடந்தன என்று சொன்னார். அவை ஜாதிக் கலகங்கள் அல்ல என்று நான் சொல்லும் வாதத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். முதுகுளத்தூரில் நடந்த சம்பவங்களுக்கு போலீஸ் மந்திரி அவர்கள் கூறும் மூன்று காரணங்களும் நியாயமானவை அல்ல என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

எங்கள் பிராந்தியத்தைப் பற்றி சில விஷயங்கள் சொல்லிக்கொள்ளப் பிரியப்படுகிறேன். எங்கள் பிராந்தியத்தில் சுற்றுப்பிரயாணம் செய்து, அங்குள்ள நிலைமையை நேரிடையாகப் பார்த்த அங்கத்தினர்கள் இங்கு

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

இருக்கமாட்டார்கள். உங்கள் பிராந்தியங்களிலும், இன்னும் மதுரை போன்ற மற்ற ஜில்லாக்களிலும் ஹரிஜனங்கள் வசிப்பதற்குத் தனி இடங்கள் இருக்கின்றன. ஜாதி இந்துக்கள் வசிப்பதற்கு வேறு இடம் இருக்கும். ஹரிஜனங்கள் “பறச்சேரி” என்ற முறையிலே பிரித்து வைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், எங்கள் தாலுகாவில் அப்படி இல்லவே இல்லை என்று நான் சொல்லும்போது அது உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். ஒரு மறவர் இருக்கும் இடம் ஹரிஜன் வீடாக இருக்கும். ஒரு முக்குலத் தோர் இருக்கும் இடம் மறவர் வீடாக இருக்கும். இன்னொருவர் வசிக்கும் வீடு வண்ணருடைய வீடாக இருக்கும். இம்மாதிரி ஒன்றுக்கொன்று ஐக்கியமாக வைத்துக்கொண்டு வீடு இருக்குமே தவிர, பிரிந்த முறையில், தனித்த வீடுகள் கிடையாது. இதை ஹரிஜன் அமைச்சர் திரு. கக்கன் அவர்கள் வந்தபோது பார்த்திருக்கலாம். மறவர் வீடும் ஹரிஜன் வீடும் ஒரே தெருவில் கலந்திருக்கிறது. இதை நேரில் பார்த்திருக்கலாம். திரு. தத்தார் அவர்களுக்கும் காண்பித்தோம். ஆக, அங்கு இப்படி ஹரிஜனங்களுக்கும் மறவர்களுக்கும் சண்டையோ தகராறோ இல்லை. அமைதியாகவே வாழ்கிறார்கள். இந்த மாதிரியாக எங்கள் பிராந்தியத்தில் பெரும் பகுதி கிராமங்களில் ஹரிஜனங்களின் நிலைமை இருக்கிறது.

இரண்டாவதாக, சென்ற கால சரித்திரத்தை சற்று பார்த்தால், மறவர்களும், பள்ளர்களும் அதாவது ஹரிஜனங்களும், தகப்பன்-பிள்ளை பந்துத்வ முறையிலேயே வாழ்ந்துவந்திருக்கிறார்களே ஒழிய, வேறு முறையில் அல்ல. கட்டபொம்மன் இந்நாட்டில் பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்திய புரட்சியின்போது பக்தார் வெள்ளைத் தேவர் என்று சொல்லக்கூடிய மறவர்தான் அவருக்கு Commander-in-chief ஆக இருந்தார். இவருக்கு பாதுகாப்பாளராக இருந்த சுந்தரலிங்கம் என்பவர் ஒரு ஹரிஜன் என்பதை இந்த சமயத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். சிவாஜி கணேசன் நடத்தும் கட்டபொம்மன் நாடகத்தை நமது நிதி அமைச்சர் ஸ்ரீ சுப்ரமணியமும் சென்று பார்த்திருக்கிறார். அதில் வரும் சுந்தரலிங்கம் என்பவர்தான் யார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளும்படி அவரைக் கண்டுக்கொள்கிறேன். சுந்தரலிங்கம் ஒரு பள்ளர், குடும்பன் அதாவது ஹரிஜன், என்று சரித்திர எடுகளில் காணப்படும். இதே மாதிரிதான் எங்கள் பிராந்தியத்திலும், திருநெல்வேலியிலும் மறவர்கள் ஹரிஜனங்களையே Body Guard-ஆக வைத்திருக்கிறார்கள். ஹரிஜனங்களும் மறவர்களும் நல்ல முறையிலே ஒன்றாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இன்றைய தினம் ஸ்ரீ தேவருடைய ஒரு எஸ்டேட்டில் 400 பேர் வேலை செய்கிறவர்களில் 300 பேர் ஹரிஜனங்கள். அவருடைய பசும் பொன் எஸ்டேட்டில் வேலை செய்யும் 200 பேரில் 180 பேர் ஹரிஜனங்கள். மறவர்கள் அதிகமாக உள்ள இடங்களில்கூட ஹரிஜனங்கள் ஒற்றுமையாக வேலைசெய்கிறார்கள்.

அடுத்தபடியாக ஹரிஜனங்கள் காலில் செருப்பு அணியக்கூடாது, குடை பிடிக்கக் கூடாது, பெண்கள் மேல் வஸ்திரம் அணியக் கூடாது என்று அங்குள்ள ஜாதி இந்துக்கள் கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. அது முற்றிலும் பொய். இதை நான் ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியும். இங்குள்ள ஆட்சியாளர்கள்.....

THE HON. SRI P. KAKKAN : போன வருடம் பரமக்குடி தாலுகாவில் ஹரிஜனங்கள் சட்டை போடக்கூடாது, காலில் செருப்பு அணியக் கூடாது என்று கட்டுப்பாடு செய்யப்பட்டதை எதிர்த்து அங்கு ஹரிஜனங்கள் “அறப்போர்” கிளர்ச்சி செய்ததன் காரணமாக செக்ஷன் 107-படி ஒரு வழக்கு தாக்கல் ஆகி அது பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இதனால் ஹரிஜனங்கள் அப்பகுதியில் தாராளமாக செருப்புப் போட்டுக் கொள்ளவோ, குடை பிடித்துக்கொள்ளவோ முடியாமல் இருந்தனர் என்பது தெளிவாகிறது.

SRI T. L. SASIVARNA THEVAR : அந்தப் பிராந்தியம் அடியேனுடைய தொகுதி அல்ல என்பதை கனம் அமைச்சரவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய தொகுதி முதுகைத்தார் தொகுதி. முதுகைத்தார் பயங்கரம் என்று ஸ்ரீ டி. எஸ். சொக்கலிங்கம் எழுதி வருவது அடியேனுடைய தொகுதியைப் பற்றித்தான். வேறு அக

28th October 1957] [Sri T. L. Sasivarna Thevar]

தொகுதியில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சிக்கு எங்கள் தொகுதி எப்படி பொறுப்பாகமுடியும் என்று எனக்கு புரியவில்லை. இம்மாதிரி பாகுபாடுகள் எங்கள் தொகுதியில் ஜாஸ்தியாக இல்லை. எங்கள் தொகுதியில் உள்ள ஹரிஜனங்கள் காலில் செருப்பு அணியக்கூடாது, சட்டை போடக் கூடாது, பெண்கள் மேல் வஸ்திரம் அணியக்கூடாது என்று சொல்லி அவர்களை அடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் சர்க்காருக்கு இதுவரை ஏதாவது புகார்கள் வந்திருக்கின்றனவா? அப்படி வந்திருந்தால் அவைகளை இச் சபை முன்பு வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவ்விதம் சர்க்காருக்கு புகார்கள் வந்திருக்காது என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் எங்கள் தொகுதியில் வகுப்பு ரீதியான பூசல்கள் இருந்ததே கிடையாது.

* **SRI K. B. S. MANI :** On a point of order Sir. ஹரிஜனங்கள் அவ்விதம் சர்க்காருக்கு புகார் செய்திருந்தால், அங்கு வாழ முடியாது என்பது கனம் அங்கத்தினருடைய மனச்சாட்சிக்கே தெரியும்.

* **MR. SPEAKER :** அது எப்படி point of order ஆகமுடியும்? கனம் அங்கத்தினருக்கு இச் வாய்ப்பு ஏற்படும்போது அவர் பேச வேண்டியதைப் பேசலாம்.

SRI T. L. SASIVARNA THEVAR : கனம் அங்கத்தினர் ஒரு காரணம் சொல்கிறார். யார் complaint கொடுத்தாலும் அவர்களை வைத்து வைக்க மாட்டார்கள் என்று சொல்வது வழக்கமாக சொல்லப்படும் புகார்தான். இதில் உண்மை இல்லை. இந்தக் கலவரங்களுக்கு ஜாதி துவேஷம் காரணமே இல்லை. அரசியல் வேறுபாடுகளே காரணம். அப்பகுதியில் ஸ்ரீ முத்துராமலிங்க தேவருடைய செல்வாக்கை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்பதே முக்கிய அரசியல் காரணம். இதைச் செய்வதுதான் காங்கிரஸ்காரர்களின் வேலை. என் தொகுதி சம்பந்தப்பட்ட மட்டில் 1937-ல் நடந்த தேர்தலில் ஸ்ரீ தேவர் அவர்கள் காங்கிரஸ் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டார். ராமானுஜபுரம் சேதுபதி அவர்களை எதிர்த்து நிற்க ஸ்ரீ தேவர் ஒருவரால்தான் முடியுமென்று கருதி அவரை நிறுத்திவைத்தார்கள். அவரும் ஜெயித்தார் என்ற விஷயம் அப்போது முதல் அமைச்சராக இருந்தவருக்கு நன்றாய் தெரியும். பிறகு 1946-ம் வருஷம் நடந்த தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 1949-ம் வருஷத்தில் காங்கிரஸ் விட்டு பிரிந்து Forward Block கட்சியில் சேர்ந்தார். அதனால் ஸ்ரீ தேவருக்கு காங்கிரஸ் எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மறுபடியும் 1952-ம் வருஷத்தில் நடந்த பொது தேர்தலில் பாராளுமன்றத்திற்கும், சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தின் அங்கத்தினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபையில் அங்கத்தினராக இருந்து வந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் காரர்கள்தான் ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்த முன் வந்தார்கள். நாங்கள் “முக்குலத்து மக்கள்” என்று சொல்லப்படுபவர்கள், அதாவது மறவர்கள், அகமுடியார்கள், கள்ளர்கள். அகமுடியார்கள் ஜாஸ்தியாக உள்ள ஒரு தொகுதியை சென்ற தேர்தலில் இன்னொரு தொகுதியுடன் சேர்த்து, அதற்கு தேர்தல் நடந்தது. இதற்கு காரணம் காங்கிரஸ் சார்பில் நின்றவருக்கு அகமுடியர்களுடைய வோட் பூராவும் கிடைக்கும் என்ற நம்பிக்கைத்தான். அப்படி நிறுத்தப்பட்டவர் ஒரு காங்கிரஸ்காரர் அல்ல. ஒரு சாதாரண வக்கீல்தான். அவரை நிறுத்தி வைத்து நல்ல முறையிலே வோட்டு பெறலாம் என்று நம்பினார்கள். அந்த சமயத்தில் “வன்னியர் வோட்டு வன்னியருக்கே” என்ற அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது போல் எங்கள் பிராந்தியத்திலும் அகமுடியர் வோட்டு அகமுடியருக்கே என்று காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இப்படி செய்தால், அங்குள்ள மக்களை பிரித்து ஸ்ரீ தேவரை சுலபமாக தோற்கடிக்க முடியும் என்று எண்ணினார்கள். ஆனால் ஸ்ரீ தேவரை எதிர்த்து நின்ற ஸ்ரீ ஷண்முக சுந்தர சேவை என்பவரை ஸ்ரீ தேவர் சுமார் 17,000 வோட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அந்த தொகுதி இரட்டை அங்கத்தினர் தொகுதி. அதில் ஸ்ரீ தேவருக்கு சுமார் 33,000 வோட்டுக்கு மேல் கிடைத்தது. அவரை எதிர்த்த காங்கிரஸ்காரருக்கு

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

14,000 வோட்டு கிடைத்தது. காங்கிரஸில் நிறுத்தப்பட்ட ஹரிஜன அபேட்சகருக்கு 12,000 வோட்டும், ஸ்ரீ தேவரால் நிறுத்தப்பட்ட ஹரிஜன அபேட்சகருக்கு ஸ்ரீ தேவரைக்காட்டிலும் 2,000 வோட்டு அதிகம் கிடைத்தது. இதிலிருந்து எங்கள் பகுதியில் ஜாதி வித்தியாசங்கள் இல்லை என்பது நன்றாகத் தெரியும்.

1952-வது வருடத் தேர்தலின் முடிவு உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்பொழுது நமது மாகாணத்திலே காங்கிரஸ் சர்க்கார் அமைக்க முடியாமல் படு தோல்வி ஏற்பட்டதும், மந்திரிமார்கள் ஒரேயடியாக தோற்றுப்போனதும் சரித்திரம் கண்ட உண்மை. அன்றையதினம் சர்க்காரை எதிர்க்கட்சியினர் கைப்பற்றும் நிலைமையை தவிர்ப்பதற்காகக் காலம் சென்றது. இன்னும் ராஜாஜி அவர்கள் (சிரிப்பு) பி.ம.ஐ. என்ற ஸ்தாபனத்தை அமைத்தது. வார்த்தை தவறி வந்தவிட்டது. “காலம் சென்ற” என்ற வார்த்தைகளை நான் வாபஸ் பெற்றுக்கொள்ளுகிறேன். நான் புதிதாகப் பேசுவதால் தவறுதல்கள் ஏற்பட்டால் “மார்ஜின்” கொடுக்க வேண்டுமென்று முன்னமேயே சொன்னேன். ராஜாஜி அவர்கள் தலைமையிலே அரசாங்கத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்த வகையிலே அன்றையதினம் ஆளும் கட்சியினருக்கு தேவர் மேல் பொறுமை ஏற்பட்டது. தேவர் பாராளுமன்றத்தின் அங்கத்தினர் பதவியை ராஜினாமா செய்தார்கள். உபதேர்தல் வந்தது. இப்பொழுது இங்கு அங்கம் வகிக்கும் ஸ்ரீ எம். டி. ராமசுவாமி அவர்கள் நாங்கள் நிறுத்திவைத்தோம். அம்மையார் ஸ்ரீமதி ராஜாத்தி குஞ்சிதபாதம் காங்கிரஸ் சார்பில் நின்றார்கள். போட்டி நடந்தது. நாங்கள்தான் ஜெயித்தோம். காங்கிரஸ் தோற்றுப்போய்விட்டது. அதோடு முடிந்தது.

1957-வது வருடத் தேர்தலிலே தேவர் மீது ஏற்பட்ட கோபம் ஜாஸ்தியாவதற்கு பல காரணங்கள் இருந்தன. தமிழகம் பூராவும் காங்கிரஸ் ஸ்தாபனத்தை எதிர்த்து நல்ல முறையிலே போட்டி கட்சி ஏற்படுத்தி பலமான முறையிலே வேலை செய்வேண்டுமென்று தேவர்கள் முனைந்தார்கள். இங்குள்ள எதிர்க்கட்சியினரை ஒன்று சேர்ப்பதற்கு வேண்டிய வேலை செய்தார்கள். அந்த சூழ்நிலையிலே காங்கிரஸிலிருந்து ஒரு சில அங்கத்தினர்கள் வெளியேறி ஒன்று சேர்ந்து காங்கிரஸ் சீர்திருத்த கட்சியை ஸ்தாபித்தார்கள். இந்த ஸ்தாபனமும் “பார்வாடு பளாக்கும்” ஒன்றாக இணைந்து தேர்தல் நடந்தது. இந்தப் போட்டியிலும் தேவர் வென்றார். கனம் முதலமைச்சருக்கு தேவர் மீது கோபம் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

அடுத்தப்படியாக, சென்னையில் நடந்த மகத்தான பிரம்மாண்டமான ஒரு பொதுக்கூட்டத்தில் தேவர் அவர்கள் நமது முதல் அமைச்சர் அவர்கள் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை கூறினார்கள். இது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். தமிழகத்திலே 100 ரூபாய் கரென்ஸி நோட்டுகள் கள்ளத்தனமாக அச்சடிக்கப்படுகின்றன, அந்தப் பெரிய தொழிலிலே முதல் அமைச்சர் ஸ்ரீ காமராஜ் அவர்களுக்கும் பங்குண்டு என்பதாக அவர் கூறினார். அப்படிப் பேசியவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல. பொறுப்பு வாய்ந்த மனிதர். அந்த சமயத்தில் இதே சட்டசபையில் அங்கம் வகித்த அங்கத்தினர், அப்படிப்பட்ட ஒரு மனிதர் முதல் அமைச்சர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அவர் அப்படிச் சொல்லி ஏறக்குறைய 8 மாதங்கள் ஆகின்றன. அவர் சொன்னது பொய்யா அல்லது முதல் அமைச்சர் கள்ள நோட்டு அடிப்பது பொய்யா என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. இதனால் தேவர் மீது முதல் அமைச்சருக்கு கோபம் அதிகமாயிற்று. ஆகையால் எந்த வகையில் தேவர் அவர்களின் செல்வாக்கை குறைக்க வேண்டுமென்ற ஆத்திரமும் உணர்ச்சியும் முதல் அமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

தேர்தல் வந்தது. மீண்டும் தேவர் தேர்தலில் போட்டியிருக்கிறார். இந்த முறை தேவர் ஜெயிக்கக்கூடாது என்பதற்காக அவர் தொகுதியை பரவலாக இணைத்தனர். முதல் அமைச்சர் காமராஜ் தன் தொகுதியை தான் செல்வதற்கு லாயக்கான முறையிலே “காம்பாக்கடாக” அமைத்துக் கொண்டார்.

28th October 1957]

THE HON. SRI K. KAMARAJA NADAR : தொகுதி அமைப்பதில் சர்க்காருக்கோ, அமைச்சருக்கோ இடமில்லை.

SRI T. N. SASIVARNA THEVAR : அது அடியேனுக்கு தெரியும். (சிரிப்பு.) அரசாங்கம் அல்லது அமைச்சருடைய ஆலோசனையின் பேரில்தான் தொகுதிகள் அமைக்கப்படுகின்றன. எந்தத் தொகுதியை எப்படி அமைக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட ஆட்களிடம் நிச்சயமாக யோசனை சொல்லக்கூடும். நிச்சயமாக அம்மாதிரி யோசனை சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நான் சொல்லுவேன். அரசாங்கம் இது விஷயத்தில் ஆலோசனை கூறியிருக்கிறது என்பது அடியேனுக்குத் தெரியும். மந்திரி அவர்களுக்கும் தெரியும். முதலமைச்சர் தொகுதி ரொம்ப சுருங்கிய தொகுதி. ஒரு ஜில்லா போர்டு, விருதுநகர் முனிசிபாலிட்டி, சரத்தூர் பஞ்சாயத்து போர்டு ஆகியவைகள் அடங்கிய ஒரு சிறிய தொகுதி. எங்கள் தொகுதி பிருமாண்டமான தொகுதி. இரண்டு ஸ்தானங்களுக்கும் போட்டிருந்தது. எங்கள் கட்சி சார்பாக ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீ ஏ. பெருமாள் நிறுத்திவைக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் நாங்கள் தான் ஜெயித்தோம். தேவருக்கு கிடைத்த வோட்டுகள் 55,333. எங்கள் ஹரிஜன அங்கத்தினருக்கு கிடைத்த வோட்டுகள் 53, 571, காங்கிரஸுக்கு கிடைத்த வோட்டுகள் 32,767. காங்கிரஸ் ஹரிஜன அங்கத்தினருக்கு கிடைத்த வோட்டுகள் அதைக் காட்டிலும் குறைச்சல். இதிலிருந்து என்ன தெரிகிறது? எங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட மட்டில் ஹரிஜன வாக்காளர்கள் எங்களைத்தான் ஆதரிக்கிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. சிலர் தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொகுதி டூராவும் தேவர் ஜாதி வோட்டுகளைப் பெற்றுத்தான் தேவர் ஜெயிக்கிறார் என்று தப்பாக பிரசாரம் செய்வது தவறு. என்னுடைய தொகுதியில் 186,000 வோட்டர்கள் இருக்கிறார்கள். அதில் மறவர்கள் 13,000 பேர்கள் தான். அகம்மியார், கள்ளர்கள், 18,000 பேர்கள். நாங்கள், முக்குலத்தவர் 31,000 பேர்கள். ஹரிஜன வோட்டுகள் 45,000. இது தவிர மற்ற ஜாதியினர்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையிலே தேவர்கள் மட்டும் வோட்டு போட்டு தேவர் நிச்சயமாக ஜெயிக்கவில்லை. 31,000 வோட்டுகளை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி ஜெயிக்க முடியும்?

இந்த சூழ்நிலையில் இன்னொன்று சொல்லுகிறேன். ஹரிஜனங்கள் சம்பந்தப்பட்டவரையில் இதுவரையில் நடந்த தேர்தல்களுக்கு இந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒரு ஹரிஜன அங்கத்தினர் கூட காங்கிரஸ்காரர்களுக்கு கிடைக்கவில்லை. இது ஒரு முக்கியமான “பாயிண்டு”. சமீப தேர்தலில்கூட பரமக்குடி தொகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டாரே தவிர, முதுகனத்தூர் தொகுதியைச் சேர்ந்த யாரும் இங்கு போட்டியிடவில்லை. உண்மையிலேயே காங்கிரஸுக்கு ஹரிஜனங்கள் ஆதரவு இருந்தால், எங்கள் தொகுதியிலிருந்து ஒருவர்கூட அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்றைக்கு ஏன் கிடைக்கவில்லை, என்றைக்கும் ஏன் கிடைக்கவில்லை என்பது மிக முக்கியமான கேள்வி. இதை நன்றாக யோசனை செய்து பார்க்கவேண்டும். ஆகவே இந்த சூழ்நிலை எதைக் காட்டுகிறது? எங்கள் தொகுதி மக்கள் பெரும்பாலோர் எங்களுடைய “பார்வர்டு பிளாக்” கட்சிக்கு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பது நிச்சயமாக தெரிகிறது.

இன்னொன்று சொல்லுகிறேன். 1957 தேர்தலில் தேவர் அவர்கள் தன்னுடைய தொகுதிக்கே போகவில்லை. இது உங்களுக்குத் தெரியுமா? மற்ற காங்கிரஸ்காரர்கள் அம்மாதிரி செய்வார்களா? அம்மாதிரி தொகுதிக்கே போகாமல் தேவர் அவர்கள் ஜெயித்தார்கள். தேவர் அவர்கள் தன்னுடைய தொகுதியில் ஒரு நாள் ஒரு மணி நேரங்கூட அடி எடுத்து வைக்கவில்லை. அப்படியிருக்கும்போதே நாங்கள் 55,000 வோட்டுகள் பெற்றிருக்கிறோம். இதிலிருந்து மக்கள் அபிமானம் யாரிடத்தில் இருக்கிறது என்பதை யோசித்துப்பாருங்கள்.

அடுத்தபடியாக, பாராளுமன்ற ஸ்தானத்தை வைத்துக்கொண்டு, அசெம்பளி ஸ்தானத்தை தேவர் அவர்கள் ராஜிநாமா செய்து அடியேனை நிறுத்தி வைத்தார் “பார்வர்டு பிளாக்” சார்பாக. இந்தத் தேர்தலில்

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

ஜெயிப்பதற்கு காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு மோசமான முறைகளைக் கையாண்டார்கள் என்பது சிறிது அனுபவம் உடையவர்களுக்குத்தான் தெரியும். கனம் போலீஸ் மந்திரி அவர்கள், கனம் ஹரிஜன மந்திரி கக்கன் அவர்கள், கனம் மந்திரி ஸ்ரீ ராமையா அவர்கள் என்னுடைய தொகுதி பூராவும் சுற்றுப் பிரயாணம் செய்தார்கள். சென்னை நகரிலிருந்து கன்யாகுமரிவரையிலுள்ள எல்லா காங்கிரஸ் ஊழியர்களும் அங்கு வந்து பிரசாரம் செய்தார்கள். அவர்கள் என்ன பிரசாரம் செய்தார்கள் என்பதைச் சொல்லுகிறேன். கீழ்த்தரமான, மட்ட ரகமான பிரசங்கங்கள் செய்தார்கள் என்பதைக் கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். புலிக்குரிச்சி என்ற ஊரில் காங்கிரஸ்கார நண்பர் ஒருவர் ஒரு “வானில்” உட்கார்ந்துகொண்டு பிரசாரம் செய்கிறார். முன்னாலே போலீஸ் “வான்” பாதுகாப்பு. பின்னால் ஒரு ஜீப் பாதுகாப்புக்கு இருக்கிறது. “தேவருக்கு 49 வயது ஆகிறது. அவர் ஒரு பேடி. அதனால்தான் அவர் கலியாணம் செய்யவில்லை. அவர் வீரன் மாதிரி பேசுகிறார். அவருக்கு ஆண்மைத் தன்ம் கிடையாது.” காங்கிரஸ் ஊழியர்கள் செய்யக்கூடிய உயர்தரமான பிரசங்கத்தில் இது ஒரு ரகம். (சிரிப்பு.) ஆண்கள் எல்லாம் வேலைக்கு போய்விட்டார்கள். இரண்டு பெண்மணிகள் தான் குறைந்த கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விளக்குமா துக்கட்டையை எடுத்துக் கொண்டு வந்தார்கள். இதை நான் மனப்பூர்வமாக அறிவேன். பிறகு போலீஸ்காரர்கள் நடுவிலே புகுந்து விலக்கிவிட்டார்கள். போலீஸ்காரர்கள் “முட்டாள்தனமாக இந்த மாதிரி பிரசங்கம் செய்தால் விளக்கு மாத்துக் கட்டைதான் கிடைக்கும்” என்று இப்படியே சொன்னார்கள். அந்தப் பெண்மணிகள் “நாங்கள் எந்தக் கோர்ட்டுக்கு வேண்டுமானாலும் வருகிறோம். நாங்கள் செய்தது குற்றமாக இருந்தால் 10 ரூபாய் அபராதம் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம்.” என்று சொன்னார்கள். இதை இல்லை என்று சொல்லமுடியுமா? திருச்சியிலிருந்து மூன்றாவது மைலில் இந்த மாதிரி நடந்தது. இன்னொரு பிரசங்கத்தைப் பற்றி சொல்லுகிறேன்: “தேவர் தன் மகன் என்று ஒத்துக்கொள்ளவில்லை. சிலில் குட் நடந்தது. இரண்டு வைப்பாட்டியை தேவர் வைத்திருந்தார். நான்கு குழந்தைகள் பங்கு கேட்டார்கள். சிலில் குட்டில் இதை தேவர் ஆட்சேபித்தார் தர முடியாது என்று. இந்தத் தகராரில் குழந்தை தன்னுடையதல்ல என்று சொன்னார்”. ஏன் இம்மாதிரி தகராரில் குழந்தை தன்னுடையதல்ல என்று சொல்லக்கூடாதா? சொல்லுவது வழக்கமில்லையா? “அப்பனுக்கே பிறக்கவில்லை” என்றெல்லாம் சொல்லுகிறார்கள். எங்கள் தொகுதி மக்கள் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பிரசங்கம் ஸ்ரீ கே. டி. கோசல் ராமும், விருதுநகரைச் சேர்ந்த இன்னொருவரும் கையில் ரிவால்வரை வைத்துக்கொண்டு மக்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். ஜனங்கள் அந்த ரிவால்வரைப் பிடுங்கி போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். மறு நாள் காலையில் அரஸ்டு பண்ணினவரை விட்டுவிட்டார்கள். இது அபிராமம் என்ற ஊரில் நடந்தது.

இன்னும் போலீஸ் மந்திரி கன்வாடி, முதுகுளத்தூர், மண்டிவிளங்கும் இதுபோன்ற ஐந்தாறு இடங்களில் பேசியிருக்கிறார்கள். அங்கே ஒரு இடத்தில் “ரொம்ப பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். சிசுபாலன் செய்கிற அக்கிரமங்களை எல்லாம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு கடைசியில் கிருஷ்ணன் அவனை வதை செய்தான். அப்படி இனி முதலா ராமலிங்க தேவரை சர்க்கார் வதைக்கப்போகிறது. அந்த மாதிரி நாங்கள் வதைப்போம்” என்று பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு நான் போகவில்லை. இப்படியே இந்து பத்திரிகையில், எங்கள் பிராந்திய தினமணிப் பத்திரிகையில் ரிப்போர்ட் வந்திருக்கிறது. அதைப் பார்த்து விட்டுத்தான் தேவர் அந்த இந்து பத்திரிகை கரஸ்பர்ஸ்டு செய்த ரிப்போர்ட்டை வாங்கி வா, பார்ப்போம் என்று சொன்னார். நான் மதுரைக்குச் சென்று அதை அப்படியே வாங்கிக்கொண்டு வந்தேன். சர்க்காருக்கு அளிக்கப்பட்டிருக்கிற யாதாஸ்தோடு அந்த ரிப்போர்ட்டும் இருக்கிறது. இன்னும் பார்த்தால் தெரியும். “இனி தேவர் அவர்களுடைய அக்கிரமத்

28th October 1957] [Sri T. L. Sasivarna Thevar]

தைப் பொறுக்கமாட்டோம். அவரை வதைப்போம்” என்று பேசியிருக்கிறவர் போலீஸ் மந்திரி அவர்கள் தாம். இது பலாத்காரம் இல்லையா என்று கேட்கிறேன்.

ஹரிஜன இலாகா அமைச்சர் அவர்கள் ஸ்ரீ கக்கன் அவர்களும் அநேகம் பிரசாரம் செய்தார்கள். அவர் ஹரிஜனங்களுடைய ஊருக்கு எல்லாம் சென்று சொன்னார். ஹரிஜன மக்களைப் பார்த்தால் பேசினார். அவர்கள் செய்த பிரசங்கம் முழுவதையும் பார்த்தால் பலாத்காரம் துவேஷம் இவற்றைத்தவிர ஒன்றும் கிடையாது. “தேவர் வோட்டுக் கேட்க வந்தால் அடியுங்கள். உங்களை சர்க்கார் ஒன்றும் செய்யாது. சர்க்கார் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.” இது மாதிரியான பிரசங்கம் ஒரு ரகம்.

இன்னும் சில இடங்களுக்கு அவர் செல்வார். எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர், அசின்டெண்டு என்ஜினியர் இவர்கள் எல்லோரும் பின்னே போவார்கள். “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அங்கேயுள்ள ஜனங்களைக் கேட்பார். கிணறு வேண்டும் என்றால் உடனே “சரி இங்கே கிணறு வெட்டுங்கள்” என்று அதிகாரிக்கு எழுதி உத்தரவு கொடுத்துவிடுவார்.

THE HON. SRI P. KAKKAN: எக்ஸிக்யூடிவ் அதிகாரிக்கும் கிணறு வெட்டுவதற்கும் சம்பந்தம் கிடையாது. இவர்கள் ரோடு போடுவார்கள். அவ்வளவு தான்.

SRI T. L. SASIVARNA THEVAR: அவர்கள் ரோடு போடுகிற அதிகாரி. அவர் பக்கத்தில் வருகிற இன்னொரு அதிகாரி கிணறு வெட்டிக் கொடுக்கிறார். பொதுவாக இந்த ரீதியில் அவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்று பிரசாரம் செய்திருக்கிறார்கள்.

அப்பறம் ஸ்ரீ ராமையா வந்தார்கள். வீரசோழன் என்கிற ஊரில் அவர் ஒரு இடத்தில் பேசினார். “எங்கள் பக்கத்தில் இந்த மாதிரி தான் வல்லத்தரசு என்று ஒருவர் ரொம்ப அட்டகாசம் செய்தார். கடைசியில் அவர் அங்கிருந்து ஒழிந்தார். அப்படித் தேவர் ரொம்ப அக்கிரமம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவரும் ஒழிந்து போவார். நீங்கள் எல்லாம் காங்கிரசுக்கு வோட்டுப் போடுங்கள்” என்று பிரசங்கம் செய்திருக்கிறார். அவர் பேச்சை நேரில் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. கரியாம்பட்டி கிராம மக்களுக்கு “காங்கிரசுக்கு வோட்டுப் போடுங்கள். உங்களுக்கு மின்சார சப்ளை செய்து தருகிறோம்” என்று உறுதி கொடுத்துப் பேசியிருக்கிறார்.

இந்த மாதிரியான தவறான பிரசங்கங்களை, துவேஷத்தையும், பலாத்காரத்தையும் உணர்பண்ணும்படியான பிரசங்கங்களை இந்த மூன்று மந்திரிகளும் என்னுடைய தொகுதியில் அநேக இடங்களில் சுற்றுப்பிரயாணம் செய்து பண்ணியிருக்கிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட பிரசங்கம் ஏதாவது தேவர் செய்தாரா? திருச்சியூர் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது செய்த பிரசங்கம் என்ன? அந்த ரிப்போர்ட் இது தான்.

“ஐம்பது கிராமங்கள் வரையில் சுற்றுப்பிரயாணம் செய்துவிட்டு முத்திராமலிங்கத் தேவர் இன்று இங்கு பேசும்போது முந்திய தேர்தலில் தொகுதிக்கே வராமல் இருந்தும் தன்னை ஆதரித்து வெற்றி அளித்த வாக்காளிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். உயர்ந்த குணம் படைத்த நீங்கள் பொறுமை குணம் படைத்த காங்கிரஸ்காரர்கள் கண்பாடி பேசுவருவதைக் கேட்டு அமைதியை இழக்கக்கூடாது. போலீஸ் மந்திரி என்ற காரணத்தினால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கவேண்டாம். துப்பாக்கியைக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது. யாரோடு மோதுகின்றோம் என்பதை நினைத்து அவர் பேச வேண்டும். எப்படிப்பட்ட துவேஷமான முறையில் அவர் பேசினாலும் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்கு தெரியும். நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு முன் வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

“மந்திரிகள் பிரசங்கம் செய்யப் போகும்போதுதான் முன்னே ஒரு போலீஸ் வான். பின்னே ஒரு ஜீப். அநேக இடங்களில் மின்சாரத்தை விஸ்தரித்துக் கொடுப்போம். கிணறுகளை வெட்டிக் கொடுப்போம் என்பது போன்ற தவறான உறுதிமொழிகள். அவர்கள் இப்படிப் பேசுவதும், பலாத்காரத்தில் இறங்கத் தூண்டுவதும் ரொம்பவும் தப்பானது. இதன் நேரடி விளைவு ரொம்பவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறேன். நான் எதற்கும் அஞ்சுபவன் இல்லை. ஆனால் பொறுமை, நியாயம் இவைகளைத் தழுவிப் போகிறவன். மக்கள் ஆத்திரம் கொள்ளாமல், நல்ல முறையில் தேர்தலை நடத்திக்கொடுக்க வேண்டும். அதற்காக இன்னொருக்கு . . . யானைப் பெட்டியில் வோட்டுப் போடுங்கள்” எனப் பேசினார்.

இப்படி அந்தப் பிராந்தியத்தில் அமைதியையும், நியாயத்தையும் நிலைநாட்டு வதற்காகத்தான் அவர் அநேக பிரசங்கங்கள் செய்தார்.

பொதுத் தேர்தலுக்கு அந்தத் தொகுதிப் பக்கமே ஒரு முறை கூட ரொட அவர் இந்த உபதேர்தலில் கிராமம் கிராமமாகச் சென்றார். எதற்காக? அவர் அங்கே செய்த பிரசங்கம் எதற்காக? அந்தப் பிராந்தியத்தில் காங்கிரஸ்காரர்கள், அமைதியையும், குழப்பத்தையும், பலாத்காரத்தையும் உண்டாக்கப் பல வழிகளைக் கையாண்டார்கள். “நீங்கள் பொறுமையை இழந்து விடாதீர்கள். இழந்து விட்டீர்கள் என்றால் உங்கள் பேரில் பலாத்காரக் குற்றத்தை சாட்டி தேர்தலையே ரத்து செய்து விடப் பார்க்கிறார்கள். முதல் தேதி, தேர்தல் முடிவு அடைகிற வரையிலும் எந்தப் பக்கத்திலும் எந்த விதமான அசம்பாவிதமான சம்பவமும் ஏற்படக்கூடாது” என அமைதியை நிலைநாட்ட அவர்கள் பேசினார்கள். அதனால் தான் தேர்தல் அமைதியாக முடிந்தது.

மேலும் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மக்கள் வோட்டுச் சாவடிக்குப் போகப் பயப்படுகிறார்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டு காங்கிரஸ் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட பொய்யான ஒரு காரணத்தைச் சொல்லித் தேர்தல் காலத்தில் எங்கள் பிராந்தியம் முழக்க போலீஸ் பட்டாளத்தைக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். எங்கள் பிராந்தியத்தில் 248 போலிங் பூத். இருநூற்று நூற்று எட்டு போலீஸ் ஸ்டேஷன்களை வைத்தார்கள். ஒவ்வொரு போலிங் பூத்திலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு காண்ஸ்டபிள், பிராந்தியம் பூராவும் ஒரே போலீசாகவே காணப்பட்டது.

அதுமட்டுமல்ல. தேர்தலுக்கு முதல் நாள் வார்டு வார்டாகப் போலீஸ் காரர்களைக் கொண்டு பயமுறுத்தப்பட்டது. முப்பதாம் தேதி இரவு ஒரு பிரசாரம். “நாளைய தினம் கலகம் வரும். போலீஸ்காரர்கள் கூடப் போகிறார்கள்,” இப்படி ஒரே மாதிரியாக காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்திருந்தார்கள். இவ்வளவு பயங்கரமான சூழ்நிலையிலும்கூட வாக்காளர்கள் ரொம்ப அமைதியாக நடந்தார்கள். காங்கிரஸ்காரர்களுக்கு அனுசூலமாக வோட்டுப்போடவில்லை. பார்வோட் பள்ளக்கைச் சேர்ந்தவரை தான் ஆதரித்து வோட்டுப் போட்டார்கள். பார்வோட் பள்ளக் ஜெயித்தது. காங்கிரஸ் தோற்றது.

இவ்வளவு பயங்கரமான முறையில் பிரசாரம் செய்து, பஸ்பல வாக்குறுதிகளைக் கொடுத்து காங்கிரஸ்காரர்கள் எத்தனையோ பிரயத்தனம் பண்ணி இருந்தும், தோற்றுப் போய் விட்டார்கள் என்றால் அந்தத் தோல்வியை மனப்பூர்வமான ஒப்புக்கொண்டு பின்பாவது நடந்திருக்க வேண்டும். ஆனால் பழிக்குப்பழி வாங்குவது என்கிற முறையில்தான் பல காங்கிரஸ்கைச் செய்தார்கள் என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

முதல் தேர்தலில் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் தொகுதிக்குப் போகவே இல்லை என்று சொன்னேன். அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கும் தெரியாது. அவருக்கும் தெரியாது. ஆனால் தேர்தலில் அவர் ஜெயித்தார். மனப்பூர்வமான ஆதரவு அவருக்கு இருக்கிறது என்பதை உணர்ந்துதான் சர்க்கார் இத்தகைய பலாத்காரச் செயலில் இறங்கியிருக்கிறார்கள் என்பது என் குற்றச்சாட்டு. அதற்குக் காரணம் என்ன? சர்க்காருக்குத் தெரியும். தேர்தலுக்குப் பின்பு ஏன் அங்கே வைக்கப்பட்டிருந்த போலீஸ் பட்டாளங்கள் வாபஸ் வாங்கப்படவில்லை? கலவரம் இல்லாத காலத்திலேயே அதிகமான போலீஸ்காரர்களைக்

[28th October 1957] [Sri T. L. Sasivarna Thevar]

கொண்டு போய் வைத்து, வேண்டுமென்றே கலவரத்தை உண்டாக்கினார்கள். அங்கே என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆதாரபூர்வமாக நான் சொல்லவேண்டும்.

மூன்று ஊர்களில் மூன்று சம்பவங்கள் நடந்தன. ஒரு ஊரில் ஒரு நாடாருக்குச் சொந்தமான மிகளாய்த் தோட்டத்தை மறவர்கள் அழித்ததாகவும், அதனால் 30 ஆயிரம் ரூபாய் வரையில் சேதமாகிவிட்டதாகவும் வழக்குப் போட்டார்கள். தேவகோட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்யவில்லை என்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இன்னொரு கேஸ் நாரங்கன் போட்டது. ஒரு கிராமத்திற்குள் போலீஸ் காரர்கள் சென்று அங்குள்ள ஆண்களையும் பெண்களையும் மிருகத்தனமாகத் தாக்கினார்கள். ஒரு பெண்ணிற்கு நெற்றியில் அடி. இதை போலீஸ் Complaint ஆக எடுத்துக்கொள்ளவும் மறுத்துவிட்டார்கள். ராமநாதபுரம் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் இதை நாங்கள் தாக்கல் செய்தபோது சர்க்கார் உத்தியோகஸ்தருடைய அமைதி தேவை. இல்லாததால் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பு அளித்துவிட்டார்கள். அதை எதிர்த்து இப்போது ஹைக்கோர்ட்டில் கேஸ் இருக்கிறது. இன்னும் முடிவாகவில்லை.

மூன்றாவது கேஸ் குண்டலவாதி கேஸ். ஹரிஜனங்களுடைய கிணற்றில் மண் எண்ணையை ஊற்றிவிட்டார்கள் மறவர்கள் என்பது. இந்த கேசும் நடந்து கொண்டிருக்கிறது. முடிவாகவில்லை. இந்தப் பிராந்தியத்தில் பொதுத் தேர்தலின் போதும், இடைத் தேர்தலின் போதும் இந்தக் காலத்தில் இந்த மூன்று சம்பவங்களைத் தவிர வேறு ஏதாவது உண்டா என்று கேட்கிறேன். அங்கே ஒன்றும் நடக்கவில்லை. எதற்காக போலீஸ் பட்டாளத்தை வைத்திருக்கவேண்டும்? ருன்கட்டியே அங்கே கலவரத்தை உண்டாக்கவேண்டும், புரி வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு செய்யப் பட்ட ஏற்பாடுகள் இவை என்பது என்னுடைய குற்றச்சாட்டு. ஹரிஜன மக்களுக்கும் தேவர்களுக்கும் சாதிக் சண்டைபோல ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி இது. தேவர்களை விட்டு ஹரிஜனங்கள் பிரிந்துவிட்டால் காங்கிரசுக்கு வோட்டுப் போடுவார்கள் என்பது அவர்கள் நினைப்பு.

உண்மையிலேயே ஹரிஜனங்களுக்கும், மறவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கவேண்டி இப்போது காஞ்சிசென்ற இமாணுவேல் பாடுபட்டார்கள். அவர் கிருஸ்துவர். அவரும் பேருரைச் சேர்ந்த கிருஸ்து இடபாடு பாத் போம் கம்பர் என்ற ஹரிஜனர் இவர்கள் தீவிர பிரசாரம் செய்தார்கள். இதை காங்கிரஸ் ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இவர்கள் செய்தது என்ன?

இரண்டாவது தேர்தல் காலத்திலேயே தேர்தல் முடிந்தவுடன் அமைதியை உண்டாக்க போலீஸை வாபஸ் பெற்றிருக்கலாம். பெறவில்லை. நாங்கள் பேசுவதை எல்லாம் வலி. ஐ.டி.க்காரர்கள் எடுத்தார்கள். ஆனால் காங்கிரஸ் மந்திரிகள் பேசிய பேச்சுகளை எல்லாம் எடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை.

உண்மையிலேயே துவேஷத்தையும், கலகத்தையும் உண்டாக்கும் வகையில் காங்கிரஸ்காரர்கள் தான் பேசினார்களே தவிர, போலீஸ் மந்திரி, ஸ்ரீ கக்கன், ஸ்ரீ ராமையா போன்றவர்கள் பேசினார்களே தவிர எங்கள் முத்துராமலிங்க தேவர் பேசவில்லை. அவர் நூறு பிரசங்கங்களுக்கு மேல் செய்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் வரவழைத்து இங்கே வைக்கட்டும். அப்போது அமைதியை நிலைநாட்ட அவர் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார் என்பது சபைக்குத் தெரியும். அவை எல்லாவற்றையும் இங்கே வைத்தால் எங்களுக்குச் சாதகமாக இருக்கும். காங்கிரஸ்காரர்களுக்கு விரோதமாகப் போய்விடும் என்று தான் வைக்கவில்லை. அவர் வகுப்பு துவேஷத்தை உண்டு பண்ணிவிட்டதுபோன்று பேசி அதை மறைக்கப் பார்க்கிறார் என்பது தான் என் குற்றச்சாட்டு. அவர்கள் அநேக இடங்களில் பேசிய பேச்சுக்கள் ஒன்றிலாவது பலாத்காரத்தை உண்டாக்க இடம் இல்லை. அமைதியை நிலைநாட்டத்தான் ஜனங்களுக்கு 'நியாயமாக நடவடிக்கை, பொறுமையாக நடவடிக்கை' என்று பேசியிருக்கிறார் என்பது நிச்சயமாகத் தெரியும்.

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

காங்கிரஸ் பகிரங்கமாக அந்தப் பிராந்தியத்தில் அநேக தவறுகளைச் செய்திருந்தபோதிலும் அவர்களுக்கு சென்ற தேர்தலில் இந்த உப தேர்தலில் போட்டிகள் ஒன்றும் அதிகமாக வந்துவிடவில்லை. தூற்று எட்டு போட்டிகள் தான் அதிகம் கிடைத்தது. "ஆனால் பார்வட் பிளாக்கிற்கு 1,216 போட்டிகள் அதிகம் கிடைத்தது என்பதைச் சொல்ல விரும்புகிறேன். முன்பு வாங்கியதைக் காட்டிலும் 1,216 போட்டிகள் மகத்தான இந்தத் தேர்தலில் எங்களுக்குக் கிடைத்தது. முக்கியமாக போலீஸ் பூராவும் ஹரிஜனங்களுக்காகவும், வசதியுள்ள நாடார் பெருமக்களுக்காகவும் உதவி செய்தது. 1-ம் தேதி தேர்தலின் முடிவு சொல்வதாக இருந்தார்கள். ஆனால் 4-ம் தேதிக்குத்தான் முடிவு சொல்லப்பட்டது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஜயித்தவர்கள் கூட கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. போலீசார் 144 செக்ஷன் போட்டு விட்டார்கள். அவர்களுக்கு அந்த உரிமை கூட அளிக்கப்படவில்லை. 4-ம் தேதிதான் தேர்தலின் முடிவு அறிவிக்கப்பட்டது. 12-ம் தேதி ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் பேசும்போது "நான் பாராளுமன்றத்திற்குப் போகிறேன். இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். விவரம் தெரியாமல் மக்கள் கலகம் நடத்தும்படி விடக்கூடாது. இதில் யாருமே தனியாக இருக்கக்கூடாது. ஒழுங்காக நடந்துக்கொள்ளவேண்டும். இதற்கு மாறாக எவர்களையினும் நடப்பார்களேயானால் அவர்கள் என் இரத்தத்தைக் குடித்த தற்குச் சமனமானவர்கள். என்று கூறினார். 21-ம் தேதி ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் டில்லியில் இருக்கிறார். நான் சட்டசபையில் இருக்கிறேன். அதற்குப் பிறகு வகுப்புவாதம் செய்வதற்காக சதி செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்களும் ஒரு சர்க்கில் இன்ஸ்பெக்டரும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட உத்தியோகஸ்தர்கள் விருதுநகரில் ஒரு டிராவலர்ஸ் பங்களாவில் கூடி கலந்து பேசியிருக்கிறார்கள். பேசிய பிறகு இந்த உத்தியோகஸ்தர்கள் சம்பந்தப்பட்ட பிராந்திய மக்களுடன் கலந்து பேசி அங்கிருக்கும் ஹரிஜனங்களைத் தூண்டியிருக்கிறார்கள். நேரடியாக கிராமங்களில் கூடி இருக்கிறார்கள். அங்கிருந்த ஹரிஜனங்கள் ஜாஸ்தியாக தாக்கியிருக்கிறார்கள். இந்தப் பிரதேசத்தில் ஹரிஜனங்கள் ஜாஸ்தியாக இருக்கிறார்கள். 16 கிராமங்களில் சதி நடந்திருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் பூராவும் சாட்சி சொல்லுவார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சாமான்கள் பூராவும் சர்க்காரால் கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவங்கள் பூராவும் பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது. இவைகளை தக்க ஆதாரத்துடன் சொல்லமுடியும். அங்குள்ளவர்களுக்கு போலீசாரால் தடிகளும், ஆயுதங்களும், பழைய துப்பாக்கிகளும் கொடுக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்ட ஒரு சில மக்கள்தான் ஹரிஜனங்கள், பூராவாக இல்லை. அங்குள்ள நாடார் வீட்டில் கையால் செய்யப்பட்ட பாம்புகளை செய்திருக்கிறார்கள். அங்கேயே பழக்கப்பட்டிருக்கிறார்கள். கலகம் நடந்த இடத்தில் இந்த பாம்புகளை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இதில் 7 பேர் இறந்துபோய் இருக்கிறார்கள். அந்தப் பிரதேசத்தை பின்னர் கொளுத்திவிட்டார்கள். அவைகளை கொளுத்தும் வரை போலீசார் வரவில்லை.

அந்தத் தகவல் பூராவும் தந்தி மூலமாகவும், மனுக்கள் மூலமாகவும் கலெக்டருக்கும், டி. எஸ். பி.க்கும் கொடுக்கப்பட்டது. 'சாமி' கும்பிட்டோம், திருவிழா நடத்தினோம், வாண வேடிக்கையில் ஒருவர் இறந்து விட்டார்' என்று பத்திரிகையில் வந்தது. போஸ்மார்ட்டம் ஏதாவது நடந்ததா? அவரை தீக் கொளுத்தி விட்டார்கள். அவர் யார் என்று கேட்டால், அவர், அறுப்புக்கோட்டையைச் சேர்ந்த மூக்க நாடார் என்பவர் ஆவார். அவர் பாம்பு செய்வதில் பெயர்பெற்ற நிபுணராவார். அவரையும் சேர்த்துப் பொசுக்கி விட்டார்கள். அங்குள்ள காங்கிரஸ்காரர்கள், கேஸ் ஏதாவது நடந்ததா அல்லது வேறு என்ன நடந்தது என்பதுபற்றி ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சென்னையிலிருந்து. 29-ம் தேதி காலை மதுரை சென்றேன். அங்கு போய்விட்டு நேரே அறுப்புக்கோட்டை சென்று 3-ம் தேதி ஆகஸ்டுமீ 1957-ல் ஆர்.டி.ஓ. கோதண்டராமலிங்கம் விஷயத்தைச் சொன்னேன். ஒரு சில உத்தியோகஸ்தர்களை கையில் வைத்துக்கொண்டு எங்கள் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்குத் தொந்தரவு

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

ரவு கொடுக்கிறார்கள். சச்சரவு ஜாஸ்தி ஏற்படும் போல் இருக்கிறது. ஆகவே அதைப்பற்றி விசாரிக்கவேண்டுமென்று அவரை நானேநேரில் கேட்டுன். அவர் சொன்னார். கலெக்டரிடம் சொல்லி ஒரு சபாநாயக மகாநாடு ஏற்படுத்தி ஒரு நல்ல முடிவிற்கு வரலாமென்று சொன்னார். அப்படி வாக்குறுதி கொடுத்தும் 1957-ம் ஆகஸ்டுமீ 3-ம் தேதி முதல் ஒரு மாதம் வரையிலும் ஒன்றுமே நடக்கவில்லை. கலவரங்கள் ஜாஸ்தியாகக் கொண்டே வந்தன. ஆனால் இந்த இரண்டு மாத கலவரத்தில் எந்தயிடத்திலும் ஹரிஜனங்களுக்கும், தூண்டிவிடப்பட்ட காங்கிரஸ் ஹரிஜனங்களுக்கும் எங்கள் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் கைகலந்து சண்டை போட்டுக்கொள்ளவில்லை. ஹரிஜனத் தோழர்களுக்கு நல்ல பயிற்சி கிடைத்தது. இரண்டு வாணங்கள் சுட்டவுடன், அந்த வாணத்திற்கு முங்கூர் வாணம் என்று சொல்வார்கள், அது "சுர்" என்று போகும். அந்த வாணத்தைச் சுட்டவுடன் எல்லா ஹரிஜனங்களும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் கூடி விடுவார்கள். அவர்களை போலீஸ் ஒன்றும் செய்யமாட்டார்கள். தாங்கள் பலஹீனம் என்று தெரிந்தால் உடனே நான்கு வாணம் சுடுவார்கள். உடனே போலீஸ் "ரஷ்" பண்ணி வந்துவிடும். இது, அரேபியன் நயிட்ஸ் மாதிரி உங்களுக்குத் தெரிகிறதா அல்லவா? (சிரிப்பு). தத்தார் அவர்கள் வீறும் உங்களுக்குத் தெரிகிறதா அல்லவா? (சிரிப்பு). அங்கு ஞானமுத்து என்பவர் அவரிடம் பலிற்சுச் சென்றிருந்தபோது, அங்கு ஞானமுத்து என்பவர் அவரிடம் சொன்னார்; அதிகாலையில் மறவர்கள் எங்களைத் தாக்க வந்தார்கள். உடனே ஆலயத்தில் மணி அடித்தது. உடனே நாங்கள் அங்கு சென்று, ஆலயத்திற்குள் சென்று கதவுகளை மூடிக்கொண்டோம் என்றார். உடனே நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தத்தார் கேட்டார். அதற்கு அவர், உடனே "நான் போலீஸ் வருகிறது" என்று சொன்னேன் என்றார். உடனே தத்தார் கேட்டார், நீங்கள் உடனே இருக்கையில் துப்பாக்கி சப்தம் கேட்டது என்று சொன்னீர்கள். பெண்கள் சப்தம் போட்டு அலறிக் கொண்டிருந்தார்கள் என்றீர்கள் பின் எப்படி அந்த சப்தத்திற்கிடையில் போலீஸ் வருவது எப்படி காது கேட்டது என்றார். உடனே, பக்கத்திலுள்ள பையன், நாங்கள் வாணம் விட்டோம் என்று சொன்னான். உடனே டி. ஜி. கிருஷ்ணமூர்த்தி சென்றார். வாணம் விட்டோம் என்று சொன்னதைக் கவனித்துக்கொள்ளுங்கள் என்று. அப்போழுது தத்தார் இருந்தார், கக்கன் அவர்களும் இருந்தார்கள். அவர்கள் இல்லையென்று சொல்வார்கள் (சிரிப்பு).

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நானும், நிதியமைச்சர் அவர்களும் கேள்விப்பட்டோம், அக்கதையை; யுத்த சின்னங்கள் எல்லாம் அந்தப் பிராந்தியத்தில் இருந்தது என்று.

SRI T. L. SASIVARNA THEVAR : யுத்த சின்னங்கள் என்று சொல்கிறார்கள். கட்ட பொம்மன் காலத்தில் மறவர்களும் ஹரிஜனங்களும் சேர்ந்து வெள்ளைக்காரர்களைக் கொன்று குவித்த இடமாகும் அது. ஆர்.டி.ஓ. விடம் சொன்னேன். பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. நிலவரம் மோசமாகக் கொண்டிருந்தது. இந்த நிலைமையிலே, மேற்குப் பிராந்தியம் எங்கள் பகுதி. கிழக்குப் பிராந்தியம் ஹரிஜனப் பகுதி. அங்கு எங்களவர்களும் உண்டு. ஆனால் அங்குள்ளவர்களில் மெஜாரிட்டி அவர்கள். எலஞ்சாம் பூர், கீரந்தை போன்ற கிராமங்கள் பார்டர் வில்லேஜ்களாகும். எலஞ்சாம் பூரில் சுமார் 80 வீடுகள் மறவர்களின் வீடுகள். கீரந்தையில் சுமார் 40 வீடுகள் இருக்கும். அங்கு இரண்டு முறை ஹரிஜனங்கள், —காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்—மறவர்களைத் தாக்கவந்தார்கள். அப்படித் தாக்க வரும்போது, அதைக் கேள்விப்பட்டு, மறவர்கள் கூட்டமாகச் சென்று அவர்களின் உதவிக்குப் போனார்கள். உதவிக்காகப் போய் கீரந்தையில் சந்தித்தார்கள். அங்கு டி.எஸ்.பி. யிடமும், ஸர்கில் இன்ஸ்பெக்டரிடமும், சப்-இன்ஸ்பெக்டரிடமும் சொன்னோம். நாங்கள் யாரையும் தாக்க வரவில்லை. யாரையும் தாக்கவேண்டும் என்ற உத்தேசம் எங்களுக்குக் கிடையாது. எங்கள் சொந்தக்காரர்களை, இந்த இடத்தில் வாழ்கிற எங்கள் சொந்தக்காரர்களை ஹரிஜன மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு சில நாடார்கள் தூண்டிவிட்டு அவர்கள் தாக்க வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வந்திருக்கிறோமே. தவிர வேறு ஒன்றும் இல்லை.

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

நீங்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் நாங்கள் போய்விடுகிறோம். இல்லாவிட்டால் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம்' என்று சொன்னார்கள். அதற்குச் சாட்சி டி.எஸ்.பி. இருக்கிறார். இந்த ஊரைச் சம்பந்தப்பட்ட மட்டில் பார்ப்போமானால் பாதுகாப்புத் தருகிறோம் என்று சொல்லி 16 எஸ்.ஏ. பி. போலீஸ் போடப்பட்டது. அதேமாதிரி எல்லாச் சம்பவங்களும் 10 போலீஸ் போடப்பட்டது. இந்த இரண்டு மாத சந்தர்ப்பத்தில் அங்கு ஹரிஜன மக்கள் கலகம் ஒன்றும் விளைவிக்கவில்லை. அதற்குக் காரணம் என்ன? நேரடியாகப் போர் துவக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. யார் அரிசி, மாம்பழம் அவர்களுக்கு அனுப்பினாலும் சாக வேண்டியவர்கள் அவர்கள் அல்லவா? இவைகளெல்லாம் அனுப்பியவர்கள், உங்களுக்கு எவ்வளவு அழுது தொலைத்தாலும் நீங்கள் ஒரு மறவரைக் கூட வெட்டவில்லையே என்று கேட்டதற்கு அவர்கள் "நாங்கள் வெட்டினால் அவர்களும் வெட்டிவார்களே, இந்த மட்டிலும் போதும்" என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்குச் சாட்சி இருக்கிறது. காங்கிரஸ் ஹரிஜன மக்கள் இந்த கலவரத்தை நடத்துவதாயிருந்தபோதிலும்கூட நேரடியாக அரர்கள் சண்டை செய்யாததால் வெளியூர்களிலிருந்து வந்து கலகம் செய்தார்கள். ஆர்.டி.ஓ. விடம் சொல்லியும் பலனில்லை. செப்டம்பர் 2-ம் தேதி நான் மட்டுமல்ல. மூக்கையா தேவர் அவர்கள், இளைய ராஜா அவர்கள், ஹரிஜன மெம்பர் பெருமாள் அவர்கள், எம். டி. இராமஸ்வாமி அவர்கள், எங்கள் தொகுதி ஜில்லா போர்ட் மெம்பர் அவர்கள் அத்தனை பேரும் கலெக்டரிடம் போனோம். "நாங்கள் சொன்னோம். இப்படி தூண்டி விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இங்கு நடக்கிற கலவரங்களை எங்களால் தடுக்கமுடியவில்லை. இதை உடனடியாகத் தடுத்தாகவேண்டும்" என்று சொன்னோம். நாங்கள் சொன்னோம் இந்த ஐந்து போலீஸ் அதிகாரிகளையும் அங்கிருந்து மாற்றினால் ஒன்றுமே வராது என்று. எங்கள் தொகுதியில் உள்ள இரண்டு டி.எஸ்.பி.க்கள் பேரில் எங்களுக்கு ஒரு குறையும் கிடையாது. ஆனால் வேறு அந்த ஐந்து போலீஸ் அதிகாரிகளையும் அங்கிருந்து மாற்றினால் ஒரு தொந்தரவும் ஏற்படாது என்று சொன்னோம். அவர்கள் மட்டும் அப்படிச் செய்ய காரணம் என்ன என்று கேட்டார். அந்த சம்பந்தப்பட்ட உத்யோகஸ்தர்களுக்கு காங்கிரஸிடமிருந்து மாதந்தோறும் பணம் கொடுக்கப்படுகிறது, அவர்கள்தான் இப்படி எல்லாம் தூண்டிவிடுகிறார்கள். சுப்பிரமணிய ராஜா அவர்களும் டி.எஸ்.பி. கனகராஜ் அவர்களிடம் சொன்னார்கள். செப்டம்பர் 3-ம் தேதி காலையில் டி.ஐ.ஜி., டி. எஸ்.பி. யைக் கூப்பிட்டு ஒரு மகாநாடு வைக்கிறேன் என்று சொன்னார்கள். 3-ம் தேதியன்று கலெக்டரின் தலைமையில் ஒரு மகாநாடும் நடந்தது. மேற்கொண்டு ஒன்றையும் காணோம். இரண்டாம் தேதி சொன்னார்கள், ஒரு வார காலத்திற்குள் ஒரு பீஸ் கான்பரன்ஸ் ஏற்படுத்துகிறேன், என்று. நீங்களும் வாருங்கள் அதற்கு மேல் செய்ய வேண்டியதைச் செய்யலாம் என்றும் சொன்னார்கள். 10-ம் தேதி பீஸ் கான்பரன்ஸ்-ம் நடந்தது. 9-ம் தேதி 9½ மணிக்கு தேவர் டெல்லியிலிருந்து மதுரைக்கு வருகிறார். அதுவரை நடந்த சம்பவம் அவருக்குத் தெரியாது. நான் அருப்புக்கோட்டையிலிருந்து 9½ மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தேன். அங்கு வந்து சேர்ந்த முதலாமலிங்க தேவர் அவர்களிடம் இந்த விபரங்களை எல்லாம் சொன்னேன். தேவர் அவர்களிடம் நாம் கலெக்டர் அவர்களால் கூடப்போகும் Peace conference க்குபோக வேண்டுமென்று சொன்னேன். தேவர் அவர்களும் என்னோடு வந்தார்கள். நாங்கள் அன்று அங்கு பேசுவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. இதற்காக கலெக்டர் அவர்களுக்கு ஒரு தந்தியும் கொடுத்தோம். conferenceக்கு கலெக்டர், டி. ஐ.ஜி., டி.எஸ்.பி., ஆர்.டி.ஓ. இவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். நாங்களும் போய்ச் சேர்ந்தோம். முதலாவதாக பார்வார்ட் பிளாக் கமிட்டியிலுள்ளவர்களைக் கேட்கலாம் என்ற முறையில் எங்களிடம் தனியாக கேட்டார்கள். தேவர் அவர்களும் நாங்களும் நடந்த விபரங்களை, அங்கு இருக்கக்கூடிய நிலைமைகளை எல்லாம் எடுத்துச் சொன்னோம். அங்குள்ள சில ஹரிஜனங்கள் அதிகமாகத் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கலவரங்களை எல்லாம் தூண்டி விடுகிறார்கள், இதனால் எங்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்று எடுத்துச் சொன்னோம். பின்னால் கலெக்டர் என்ன

28th October 1957] [Sri T. L. Sasivarna Thevar]

செய்தார்கள் என்றால் இரண்டாவது முறையாக எங்களை இருத்திவிட்டு ஹரிஜனங்களின் குறைகள் என்ன என்பதைப் பற்றி விசாரித்தார்கள். அங்கு காலஞ்சென்ற இமானுவேல் அவர்கள், கம்பர், சாத்தையா, இன்னும் ஐந்தாறு பேர்கள் வந்திருந்தார்கள். நாடார்கள் தரப்பில் சவுந்திர நாடார் அவர்களை விசாரித்தார்கள். இவ்விதமாக தனித்தனியாக விசாரித்துவிட்டு கூட்டு மகாநாடாக எல்லோரும் சேர்ந்திருந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தேவர் அவர்கள் கேட்டார்கள். அதாவது “நாங்கள் இல்லாதபொழுது எங்கள் பேரில் ஹரிஜனங்கள் சார்பாக என்னென்ன குறைகள் சொல்லப்பட்டது” என்பதாக. அதற்கு கலெக்டர் அவர்கள் சொன்னார்கள், அவர்கள் அதாவது ஹரிஜனங்கள் நல்ல ஆடை அணிந்து அந்த இடங்களில் இருந்து வருவது தேவர்களுடைய சமூக அந்தஸ்துக்குக் குந்தகமாக இருப்பதாக, இருக்கிறதாகக் கருதி அவர்களைத் துன்பப்படுத்தி வருவதாக சொல்லப்பட்டது என்று சொன்னார்கள். அப்போது தேவர் அவர்கள் சொன்னார்கள், 1931-ம் ஆண்டிலேயே நான் ஹரிஜன தோழரின் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். அது மாதத்திரமல்ல அந்த காலத்திலே நான் தீண்டாமை ஒழிப்பிற்காக வேலை செய்திருக்கிறேன். 1934-ல் இதே போன்று நாடார் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். இப்பொழுதும் எங்கள் சமூகத்தில் இருக்கிற வழக்கம் என்ன வென்றால் வெறொரு ஜாதியினரின் வீட்டில் சாப்பிட்டால் ஜாதியிலிருந்து தள்ளிவைப்பது இது அங்குள்ள சூழ்நிலை. நாடார் நண்பரை எங்கள் வீட்டில் சாப்பிடவைத்திருக்கிறேன் என்றும் சொன்னார். ஆகவேதான், இவ்விதமாக இருந்தாலும் கூட சமூக அந்தஸ்துக் காக அந்தப் பிரதேசத்தில் யாரையாவது பலத்காரமாக தாக்கவோ அல்லது இவ்விதமான ஏதாவது சம்பவங்கள் நடந்ததுண்டா, அவ்விதம் ஏதாவது குற்றம் சொல்ல முடியுமா” என்று கேட்டார் தேவர் அவர்கள். அப்போது இமானுவேல் அவ்விதமாகச் சொல்லி கொண்டார்கள் என்று சொன்னார்கள். இதையெல்லாம் நோட் செய்துவைத்திருக்கிறது. எல்லோருக்கும் இதைப் பார்க்கலாம். அடுத்தாக நாடார் சார்பில் ஏதாவது குற்றச் சாட்டுகள் சொல்லப்பட்டதா என்று கேட்டபோது மறவர்கள் பண சேகரம் செய்து வருகிறார்கள், இதனால் நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்று சொன்னார்கள். பணசேகரம் என்ன அவசியத்திற்கு என்று கேட்டால் அங்கு ஆயிரக்கணக்கான பொய்க் கேஸ்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் நடத்துவதற்கு பணம் வசூல் செய்து வருகிறோம். ஆனால் இது யாரையும் வற்புறுத்தி வாங்கி வருவதில்லை. இவ்விதமாக ஏதாவது புகார் உண்டோ என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்த கலெக்டர் டி.எஸ்.பி.-யை பார்த்தார். அவரும் அவ்விதமாகப் புதுபுகார் ஒன்றும் இல்லை என்று அவரே சொன்னார். இன்னொரு விஷயம் என்னவென்றால், அங்கு மறவர்கள் அதிகமாகக் கடை வைத்திருக்கிறார்கள் என்பது. முன்னாலேயே மறவர்கள் ஜாஸ்தியாக கடை வைத்திருக்கிறார்கள். இது தவிர கோனார், பின்னார், இவர்களும் கடை வைத்திருக்கிறார்கள். நாடார்கள் மாதத்திரம் தான் கடை வைத்துக்கொள்ளலாம் என்று எந்த சட்டமும் அங்கு இல்லை. ஆகவே இவர்களால் எங்கள் வியாபாரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்ற வேலுசாமி நாடாருடைய புகாரையும் கலெக்டர் அவர்கள் தள்ளிவிட்டார்கள். இவ்வளவு தான் அங்கு நடந்தது. பின்னால் கலெக்டர் சொன்னார், எல்லோரும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிடவேண்டும் என்று. அதற்குத் தேவர் அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். அந்த அறிக்கையில் யாரெல்லாம் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வந்தது. அப்போது தேவர் அவர்கள் சொன்னார்கள், எம்.பி. என்ற முறையில் நான் கையெழுத்துப் போடுகிறேன். அதேமாதிரி ஹரிஜன எம்.பி. என்று முறையில் ஆர். எஸ். ஆறுமுகம் அவர்கள் ஹரிஜனங்கள் சார்பாக கையெழுத்துப் போட்டும், அசெம்பிளி மெம்பர் என்ற முறையில் நானும் அசெம்பிளி ஹரிஜன மெம்பர் என்ற முறையில் பெருமாள் அவர்களும் கையெழுத்துப் போடலாம் என்றும் சொன்னார்கள். கலெக்டர் அவர்களும் அதை ஒத்துக் கொண்டார்கள். அப்பொழுது வேலுசாமி நாடார் சொன்னார், இப்பொழுது இங்கு எம்.எல்.ஏ. இல்லையே என்று. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தேவர் அவர்கள் கேட்டார்கள். வேலுசாமி நாடார் சொன்னார் நாடார்கள் சார்பாக சாத்தூர் எஸ். ராமசாமி நாயுடு அவர்கள்

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

கையெழுத்துப் போட்டால் போதும் என்று சொன்னார்கள். சாத்தூருக்கும் முதுகுளத்தூருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தேவர் அவர்கள் கேட்டார்கள். அப்படியென்றால் கையெழுத்துபோட மாட்டோம் என்று சொன்னார்கள். அதோடு தேவர் அவர்கள் ஒரு காரியத்தைச் சொன்னார்கள். நாங்கள் ஒரே ஒரு கண்டிஷனையும் சொல்லுகிறோம், அதாவது இமானுவேலியோ அல்லது கம்பளையோ அல்லது பீட்டரையோ நாங்கள் ஹரிஜனங்களின் பிரதிநிதிகள் என்று ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்தப் பக்கத்திலுள்ள 100-க்கு 80 ஹரிஜனங்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஆகையினால் இவர்களை நாங்கள் ஹரிஜனங்களின் பிரதிநிதிகள் என்று ஒப்புக்கொண்டால் எங்கள் பக்கம் இருக்கிற ஹரிஜனங்கள் வருத்தப்படுவார்கள். ஆகையினால் இதில் நாங்கள் சேர்ந்து கையெழுத்துப் போட மாட்டோம். இமானுவேல் வேண்டுமென்றால் தனியாக கையெழுத்து போட்டுக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. இவற்றையெல்லாம் கலெக்டர் அவர்கள் நோட் எடுத்துக்கொண்டார்கள். அங்கு இருந்து தேவர் அவர்களை இமானுவேலிடம் கேட்டார், “உன்னை எங்கள் நாங்கள் ஹரிஜனங்களின் பிரதிநிதி என்று ஒப்புக்கொள்ள முடியும்” என்று அப்போது இமானுவேல் சொன்னார். உங்களுக்கு உங்கள் ஜனங்கள் மத்தியில் இருக்கிற செல்வாக்கு அளவுக்கு என்னுடைய செல்வாக்கு இல்லை யென்றாலும் என் பேச்சை கேட்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னார். அப்போது தேவர் அவர்கள் சொன்னார்கள், தம்பி, அப்படியென்றால் நீ தனியாக கையெழுத்து போட்டுக்கொள் என்று சொன்னார். இவ்விதமாக யார் கையெழுத்து போடுவது என்பதில் தான் தகராறு ஏற்பட்டது. அதாவது ஆகஸ்டு புரட்சிக்கு பின்னால் சிம்லா கான்பிரன்ஸ் நடந்த போது முஸ்லீம் பிரதிநிதியாக ஜின்னா அவர்கள் நான் தான் போடுவேன் என்றார்கள், காந்திஜி அவர்கள் நான் தான் கையெழுத்து போடுவேன் என்று வழக்கு வந்தது. அது மாதிரி தான் இங்கேயும் நடந்தது. ஆகவே இதை நாம் நியாயமாக யோசனை செய்து பார்க்க வேண்டும். பின்னால் அவர்கள் சேர்ந்து கையெழுத்துப் போட்டார்கள். இப்போது வகுப்புச் சண்டை என்று சொல்லுகிறார்களே, அவ்விதம் ஏதாவது உண்டா என்பதை நாம் பார்க்க வேண்டும். தீர்மானத்தின் வாசகம் இதுதான். அதாவது 1957-ல் நடந்த முதல் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது தேர்தலிலும் பார்வார்ட் பிளாக் கட்சியினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக இரண்டு மாத காலமாக பல சச்சரவுகள் நடந்து வருகிறது. அதற்காக இந்தக் கூட்டம் வந்திருக்கிறது. இனிமேல் எந்த விதமான அசம்பாவிதமான காரியங்களும் நடைபெறாத வண்ணம் சட்டப்படி எல்லா மக்களும் நடந்து கொள்ள வேண்டும், அதோடு கூட்டம் கூடவேண்டுமானால் சட்டபூர்வமாக கூட்டம் கூட்டிக் கொள்ள வேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதிலோ அதற்காக முயற்சிப்பதோ கூடாது என்றும் இக்கூட்டம் இந்த தாலுகாவிலுள்ள எல்லா மக்களையும் வேண்டிக் கொள்கிறது. இததான் தீர்மானத்தின் வாசகம். அடுத்த நாள் இந்தத் தீர்மானத்தை கலெக்டர் அவர்கள் அருப்புக்கோட்டை அச்சாபீஸில் அச்சடித்து கொண்டு வந்திருக்கிறார். இந்த நோட்டீஸின் பிரதி கனம் அங்கத்தினர் ராமச்சந்திரன் அவர்களிடம் இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே அங்கு எவ்விதமான வகுப்புவாதமும் நடைமுறையில் இல்லை என்பதைத்தான் சொல்ல விரும்புகிறேன். கான்பிரன்ஸ் இரண்டு மணிக்கு முடிந்தது. முடிந்து சாப்பாட்டுக்கு வெளியே இறங்கினோம். அப்போது எங்கள் கூடவே ஒரு யோலீஸ் உத்தியோகஸ்தரும் வந்தார். எனக்கு அவருடைய பெயர் தெரியவில்லை. அவரை எனக்குப் பார்த்தால் தெரியும். ஏதோ இமானுவேலிடம் தேவர் அவர்கள் சொன்னதாக சொல்லப்படுகிறது. இம்மாதிரி சொல்லுவது கடவுளுக்குக் கூட பொறுக்காது. ஆண்டவன் கண்டிப்பாக இதற்கு கூலி கொடுப்பான். நாங்கள் வெளியே வந்து கொண்டிருக்கும்போது வேலு எமி நாடார் அவர்கள் சொன்னார்கள், என்ன சரி ரெமய் சந்தோஷத்துடன் போகிறாயே, பத்து நாட்கள் பொறுத்து என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று என்னிடம் கேட்டார். அந்த ஆள் சாக வில்லை. இன்றும் உயிரோடு இருக்கிறார். அவரிடம் வேண்டுமானால் கேட்கலாம். “பத்து நாட்களில் என்ன நடந்துவிடும்?” என்று நான் கூட ஸ்ரீ வேலுச்சாமி நாடாரைக்

[Sri T. L. Sasivarna Thevar]
28th October 1957]

கேட்டேன். பிறகு நாங்கள் நண்பரின் வீட்டில் சாப்பிட்டு விட்டு, கையைத் கூடத் துடைத்துக் கொள்ள அவகாசமில்லாமல், அவ்வளவு சீக்கிரமாகப் புறப்பட்டு விட்டோம். அன்றையதினம் கலெக்டர் அவர்கள் ஸ்ரீ தேவருடன் இருந்து வந்தார். அவர் கான்பிரன்ஸ் முடிந்து போகும்போது, தேவரிடம் “போய்வருகிறேன், தேவர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். பிறகு அவருடைய காரின் பின்னால் நாங்கள் ஸ்ரீ தேவருடைய காரில் போய்க்கொண்டிருந்தோம். எங்களுக்குப் பின்னால் டி.ஜி.ஐ. அவர் களுடைய கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்த கலெக்டரின் கார் பழுதடைந்து விட்டது. கலெக்டர் காருக்கு ஜாக்கி இல்லை. டி.ஜி.ஐ.-யின் காருக்கு ஜாக்கி இருந்தது. டி.ஜி.ஐ.-யின் கார் அங்கே வந்து சேர்ந்ததும், அந்தக் காரின் ஜாக்கியை எடுத்து கலெக்டரின் காருக்குப் பழுதுப்பார்த்தோம். பிறகு கலெக்டரை அனுப்பி விட்டு மூலம் 4 மணிக்கு ஸ்ரீ தேவரைப் பசும்பொன்னிற்குச் கொண்டுபோய் விட்டோம். 10-ம் தேதி ஸ்ரீ தேவர் பசும்பொன்னில் இருந்தார். முதுகுளத்தூரில் அன்று சமார் 10,000 பேர் கூடியிருந்தார்கள். ஹரிஜன மக்கள், மறவர்கள் எல்லோரும் கூடியிருந்தார்கள். மகாநாடு நன்றாக முடிந்ததைப் பற்றி அவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள், ஆனந்தப்பட்டார்கள். இது பற்றி கலெக்டரை வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம். அவர்கள் எல்லோரும் அமைதியாக சந்தோஷத்துடன் திரும்பிப் போனார்கள்.

10-ம் தேதி இரவு ஸ்ரீ இம்மானுவேல் பேரையூரில் இருந்தார். 11-ம் தேதி காலை, 8-மணிக்கு பஸ்ஸில் பரமக்குடிக்கு வந்தார். அங்கே பாரதி திருவிழாவிருக்க வந்தார். அங்கே அவர் 8½ மணிக்குக் கொலை செய்யப்பட்டார். அவர் எந்தக் காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டிருந்தாலும், யாரால் கொலை செய்யப்பட்டிருந்தாலும், அவர்பால் என் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 11-ம் தேதி இரவு அவர் கொலை செய்யப்பட்டார். அப்போதெல்லாம் தொகுதி பூராவும் அமைதி இருந்தது. 12-ம் தேதி அமைதி இருந்தது. 13-ம் தேதி அருங்குளத்தில் கலவரம் ஆரம்பமானது. அருங்குளம் பரமக்குடி தொகுதியில் இருக்கிறது. எங்கள் தொகுதிக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. அங்கே தகராறுகள் சம்பந்தமாக, அந்தத் தொகுதி அங்கத்தினரான ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்கள் கூடக் கூப்பிடப்பட்டவில்லை. கலெக்டர் அவரைக் கூப்பிடவில்லை. எங்களிடம் தான் தகராறுகள் இருந்தன. அருங்குளத்தில் என்ன தகராறு? அந்தப் பிராந்தியத்தில் புகழ்ந்து பாடுவது உண்டு. அருங்குளத்தில் ஸ்ரீ தேவரைப்பற்றிப் புகழ்ந்து பாடுவது உண்டு. அருங்குளத்தில் நடந்த நாடகத்தை ஹரிஜனங்களும் மறவர்களும் சேர்ந்தே குளத்தில் நடந்த நாடகத்தைத் திருத்தார் விசாரித்தபோது கூட நடத்தினார்கள். அங்கே வந்து திருத்தார் விசாரித்தபோது கூட “ரூபாய் 400 வசூலித்து மறவர்களிடம் கொடுத்தோம். திருவிழாக் கொண்டாட்டமும்” என்று அங்குள்ள மக்கள் கூறினார்கள். அந்தத் திருவிழா ஒரு வேடிக்கைத் திருவிழா. அது ஒரு குதிரை எடுப்புத் திருவிழா. மொத்தம் 6-7 குதிரைகளில் ஒரு மறவர், ஒரு பள்ளர், ஒரு சக்கிலியர் வீதம் பல வகுப்பினரும் சில குதிரைகளை எடுத்துக் கொண்டு வருவது உண்டு. அப்படி பல வகுப்பினரும் குதிரைகளை எடுத்துக் கொண்டு வரும்போது, மறவப் பெண்களும் ஹரிஜன பெண்களும் சேர்ந்து இப்படிப்பட்ட இடத்திலே வகுப்புக் கலவரம் நடந்தது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அருங்குளத்தில் கலகம் செய்தது அருங்குளத்து ஹரிஜனங்கள் அல்ல. அதற்குப் பக்கத்தில் பெருமான கோயில் என்று ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் 35 நாடார் வீடுகள் இருக்கின்றன. ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் பெருந்தறை என்ற ஊர் இருக்கிறது. அருங்குளத்திற்குப் பக்கத்தில் அபேட்சகராக நின்று தோற்றுப் பான கிருஷ்ணக் குடும்பன் என்பவர் இருக்கிறார். அவர் பரமக்குடி தொகுதியில் கலகம் ஏற்படுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அருங்குள நாடகத்தில் தேவரைப்பற்றிப் பாட்டுப் பாடாதே என்று சொன்னவர்கள் வெளியூரைச் சேர்ந்த தோழர்களும் காங்கிரஸைச் சார்ந்த தோழர்களும்

[Sri T. L. Sasivarna Thevar] [28th October 1957]

தான். அவர்கள் அப்படிச் சொன்னவுடன் உள்ளூர்க்காரர்களான அருங்குளத்து மக்கள் டிராமாவை நிறுத்தி விட்டனர். டிராமா நின்றதற்குப் பிறகு, 13-ம் தேதி காலை சாமி கும்பிடுவது மட்டும் அருங்குளத்தில் நடந்தது. அதற்கு அருங்குள ஹரிஜனங்களும் மறவர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்தார்கள். அப்போது வெளியூரிலிருந்து அங்கே வந்தவர்கள் அங்குள்ள ஹரிஜனங்களிடம் “மறவர்களுடன் சேர்ந்து ஏன் சாகிறீர்கள்?” என்று கேட்டனர். இந்த விஷயத்தை திரு. தத்தாரிடம் அந்த ஊர் மக்கள் சொல்லவில்லையா என்று கனம் மந்திரி ஸ்ரீ கக்கன் அவர்களை நான் கேட்கிறேன்.

* THE HON. SRI P. KAKKAN : கனம் அங்கத்தினர் இடையில் என்னை எதுவும் கேட்க வேண்டாம். அவர் தொடர்ந்து ஸ்தல மக்கள் சொன்ன விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

* SRI T. L. SASIVARNA THEVAR : கனம் மந்திரி அவர்களை அந்த விஷயங்களைக் கேட்டிருக்கிறார்கள் என்பதற்காகச் சொன்னேன். அருங்குளத்திலும் வகுப்புவாதத்திற்குக் காரணம் இல்லை. வெளியூரார் அங்கே வந்து கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அருங்குளத்தில் 12-ம் தேதி கலகம் ஏற்பட்டவுடன் அது பார்த்திபனாருக்கு வந்தது.

* THE HON. SRI C. SUBRAMANIAM : வெளியூரிலிருந்து ஹரிஜன சகோதரர்கள் வந்து அங்கே கலகத்தை ஏற்படுத்தினார்கள் என்றால், அங்கே உள்ள ஹரிஜனங்கள் சாவானேன், மறவர்கள் சாவானேன்?

SRI T. L. SASIVARNA THEVAR : அங்கே இறந்துபோன ஹரிஜனங்கள் உள்ளூர்க்காரர்கள் அல்ல, அவர்கள் வெளியூர் ஹரிஜனத் தோழர்கள். இது ரெக்கார்டில் இருக்கிறது. நான் சொல்லுவது தவறு இல்லை. இது ரெக்கார்டில் இருக்கிறது. பிறகு, 13-ம் தேதி காலை பார்த்திபனாருக்கு மூன்று மைல் தூரத்தில் மூன்று போலீஸ் காரர்களும் ஒரு ஹெட் காண்டபிளும் வந்து சமாதானம் செய்து விட்டுப் போனார்கள். அன்று 10 மணிக்கு அங்கே மறுபடியும் கலகம் ஏற்பட்டது. அங்கே அந்த கலகம் முடிந்தவுடன் போலீஸ்காரர்கள் மறுபடியும் வந்தனர். அங்கே வந்தவுடன் அங்குள்ள எல்லோருடைய வீடுகளுக்கும் போலீஸ்காரர்களும் சேர்ந்து தீ வைத்தனர். ஹரிஜனத் தோழர்கள் தீ வைத்ததை நான் குறிப்பிட வில்லை. போலீஸ்காரர்களே வீடுகளுக்குத் தீ வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அங்குள்ள மறவப் பெண்களை சில ஹரிஜனங்கள் குத்த முயன்றார்கள். அந்த ஹரிஜனங்கள் தவறான முறையில் வெறியூட்டப்பட்டவர்கள். ஒரு டி.எஸ்.பி., ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இத்தனை பேரும் இருக்கும் போது அவர்கள் முன்னிலையிலேயே ஒரு மறவப் பெண்ணை அந்த ஹரிஜனங்கள் குத்திவிட்டார்கள். போலீஸ்காரர்கள் அவர்களை ஒன்றும் செய்ய வில்லை, அவர்களைத் தடுத்து நிறுத்தவும் இல்லை. குத்தப்பட்ட அங்கம்மான் என்ற பெண் ராமனாதபுரம் ஆஸ்பத்திரியில் தன் வாக்குமூலத்தில் “போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் என்னைக் கொலை செய்தார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அவள் அந்த 4 ஹரிஜனங்களின் பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவர்கள் யாரையும் போலீஸார் கைது செய்ய வில்லை. இதன் காரணம் ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

அருங்குளம் தொகுதிக்கும் எங்கள் தொகுதிக்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல விரும்புகிறேன். 11, 12, 13 தேதிகளில் முதுகுளத்தூர் தொகுதியில் கலகம் இல்லை. 14-ம் தேதி காலை இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ரேயுடன் கீழ்த்தாவலுக்கு போலீஸ்காரர்கள் வந்தனர். இமானுவேல் கொலை சம்பந்தமாக இரண்டு பேர்களைப் பிடிக்க அங்கே தாங்கள் வந்ததாகப் போலீஸார் சொல்கின்றனர். அங்கே வந்த கிராம மக்களில் 5 பேர்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டுபோய் போலீஸார் சுட்டனர். முதன் முதலாக எங்கள் பிராந்தியத்தில் போலீஸ்காரர்கள் தான் 5 பேர்களைக் சுட்டனர், 14-ம் தேதி காலை 11-ம் தேதி 3 மணிக்கு ஒரு தந்தியும் 7 மணிக்கு ஒரு தந்தியும் வந்தன. 15-ம் தேதி கூட எங்கள் தாலுகாவில் கலவரம் இல்லை. 16-ம் தேதி அங்கே தகராறு வந்தது. இனக்கு

[Sri T. L. Sasivarna Thevar] 28th October 1957]

சம்பூரிலும், கீரந்தையிலும் வைக்கப்பட்டிருந்த போலீஸ் பந்தோபஸ்து 15-ம் தேதி காலை வரப் பெறப்பட்டது என்று நான் ஏற்கனவே சொன்னேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM : 14-ம் தேதி 3 மணிக்கு தனக்குத் தந்தி வந்ததாக கனம் அங்கத்தினர் சொல்கிறார். அந்தத் தந்தியை அவர் சபை முன்பு வைக்க முடியுமா என்று கேட்கிறேன்.

* SRI T. L. SASIVARNA THEVAR : அதை ஸ்ரீ வெங்கடேஸ்வரரிடம் காண்பித்திருக்கிறேன். இரண்டாவது தந்திக்கு ஆள் இருக்கிறார். முதல் தந்திக்கு ஆள் இல்லை. இரண்டாவது தந்தி மேலத் துவலிலிருந்து வந்த தந்தி.

15-ம் தேதி தாலுகா பூராவும் அமைதியாக இருந்தது. எங்கள் பிராந்தியத்தில் கலகம் இல்லை. 14-ம் தேதி காலை கீரந்தையில் போலீஸ் பந்தோபஸ்து வரப் பெறப்பட்டது. இப்படி வரப் பெறப்பட்ட வாங்கியதற்காக அங்குள்ளவர்கள் மதுரை வந்து வக்கீல் மூலமாக வரப் பெறப்பட்ட தவறு ; பந்தோபஸ்து வேண்டும் என்று மனுக் கொடுத்தார்கள். எந்தக் காரணத்திற்காக போலீஸ் பந்தோபஸ்து வரப் பெறப்பட்டது என்பது தெரியவில்லை. 16-ம் தேதி வக்கீல் மூலமாக கலெக்டரிடம் மனுக் கொடுத்தார்கள். அதன் பிறகு திட்டமிட்டபடி காங்கிரஸைச் சேர்ந்த ஹரிஜனங்கள் இலஞ்சாம்பூருக்குப் போகிறார்கள். ஒரு கூட்டம் திட்டமிட்டபடி இலஞ்சாம்பூருக்குப் போகிறது. ஒரு வீட்டில் ஐந்து பேர்கள் இருந்தார்கள். காலை 5½ மணிக்கு ஒரு வீட்டில் வாசலில் ஒரு பெண் சானம் தெளித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்குள்ள ஐந்து பேர்களையும் வெட்டி துண்டமாக்கிப் போட்டு விட்டார்கள். இந்த ஐந்து பேரில் நான்கு பேர்கள் இறந்து போய் விட்டார்கள். ஆனால் ஒருவர் மட்டும் இறக்க வில்லை. அவரும் இறந்து விட்டதாக நினைத்துக்கொண்டு தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். பிறகு வீராம்பலுக்கு 6 மைலுக்கு அப்பாலுள்ள கீழ்ப்பிணையூரைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள். இரண்டு பேர்களைச் சோத்து வீழ்த்தி விடுகிறார்கள். பிறகு கூட்டம் பூராவும் ஓடி விடுகிறது. 10½ மணிக்கு அப்பால் போலீஸ் வருகிறது. கலகம் நடந்த பிறகு மீண்டும் போலீஸ் பந்தோபஸ்து கொடுத்தார்களா என்றால் அதுவும் கிடையாது. வீராம்பல் ஊரில் கலகம் மீண்டும் வரும்போல் இருக்கிறது, ஏற்கனவே நாலேந்து பேர்கள் இறந்து விட்டார்கள், திரும்பவும் கலகம் நடக்கும்போல் இருக்கிறது, போலீஸ் பந்தோபஸ்து கொடுக்க வேண்டும் என்று கேட்டும் போலீஸ் பந்தோபஸ்து கிடைக்க வில்லை. இதைப் பார்த்தால் எல்லாம் யோசனை செய்து நடக்கக்கூடிய வேலைகளாகத் தெரிகிறது. திட்டமிட்டபடி வேலை செய்கிறார்கள் என்பது தெரியவரும்.

அடுத்தபடியாக கீரந்தை கிராமம். அதற்குப் பக்கத்தில் சிக்கல் என்ற ஊரில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. அங்கு சிவதானு என்ற ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இருக்கிறார். அவர்கள் கலகக் கூட்டத்தைப் பார்க்கிறார். போலீஸ்காரர்களிடம் ஆயுதம் கிடையாது. அவர்களுக்கு ஜாஸ்தி பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. அப்போது தூண்டப்பட்ட ஹரிஜனங்கள் வந்தார்கள். அவர்களிடம் “உங்களுக்கு சர்க்காருடைய உதவி இருப்பது என்பது வாஸ்தவம்தான், நீங்கள் பகலில் ஏன் வருகிறீர்கள் இரவில் வாருங்கள்” என்று சொல்லித் தந்திரமாக சிக்கலுக்கு அழைத்துப்போகச் சொன்னார்கள். பிறகு இரவில் கலகக்காரர்களை கைது செய்கிறார்கள். அவர்களை சிக்கலுக்குக் கூட்டிக் கொண்டு போய் கைது செய்கிறார்கள். ஏதோ இது வேடிக்கைப்போல் இருக்கும், ஆனால் வேடிக்கை இல்லை. இவ்விதம் 120 பேர்களைக் கைது செய்திருக்கிறார்கள். வந்த கலகத்தினிடையே எப்படிப்பட்ட ஆயுதங்கள் இருந்தன வென்றால் பயங்கரமான ஆயுதங்கள், ஆச்சரியப்படக்கூடிய பயங்கரமான ஆயுதங்களை அவர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஆயுதங்கள் ஸ்பென்சர் கம்பெனியில் செய்யப்பட்டது என்று கூட சொல்லிக் கொண்டார்கள்.

[28th October 1957]

* THE HON. SRI C. SUBRAMANIAM : அது துப்பாக்கியா அல்லது ரிவால்வரா?

SRI T. L. SASIVARNA THEVAR : அது இரண்டும் அல்ல. அவைகள் ரொம்பவும் பயங்கரமான ஆயுதங்கள். அது ஒரு கம்புமாதிரி இருக்கிறது. அதில் ஒரு ஸ்பிரிங் இருக்கிறது. பின்னால் சுவிட்ச் மாதிரி இருக்கிறது. அந்த சுவிட்சை அழுக்கினால் ஏழு அடி நீளமுள்ள ஒரு பயங்கரமான ஈட்டி வெளியே வருகிறது. அப்படிப்பட்ட பயங்கரமான ஆயுதங்களைப் பார்க்க வேண்டுமானால் அவைகள் அங்குள்ள தாலாவில் இருக்கின்றன. இதைப் பற்றி தினமணி பேப்பரில் கூட போட்டிருக்கிறார்கள். இவைகள் எல்லாம் பிறரால் கொடுக்கப்பட்டது. அங்கு தயார் செய்யப்பட்டது அல்ல. 17-ம் தேதி காலை கிரந்தைக்கு 100 மறவர்கள் போகிறார்கள். போலீஸ் தகவல் கிடைத்தவுடன் போகிறார்கள். அங்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்று போகிறார்கள். அங்கு கீழவக்கும்பன் என்ற ஹரிஜனக் குடும்பமும் போகிறது. அங்கு இரவில் தங்குகிறார்கள். சாப்பிடுகிறார்கள். பழையபடி காலை அதாவது 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் வருகிறார். விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார். என்ன 100 பேர்கள் வந்திருக்கிறார்களே என்று கேட்கிறார். அவர்களைத் திருப்பி அனுப்பி விடுங்கள் என்று கூறிச் சென்றுவிட்டார். பிறகு 4 மணிக்கு கடலாடி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்பெஷல் போலீஸ் படையுடன் வருகிறார். அப்பொழுது ஹரிஜனங்களும் தாழ்த்தப்பட்டவர்களும் வந்தார்கள். அப்பொழுது மறவர்கள் பக்கத்திலுள்ள வைக்கோல் ஷெட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கடலாடி சப்-இன்ஸ்பெக்டர் அங்கே உள்ளவர்களைச் சுடுகிறார். அப்படி சும்ம போது ஏழுபேர்களை சுட்டுக் கொல்லுகிறார். கீழ்த்தாவாலில் சுட்டது முதல் நடவை. இங்கு போலீஸ்காரர்கள் சுட்டது இரண்டாம் தடவை. இதில் நாலவர் இறந்தனர் என்று போலீஸ் சொல்லுகிறது.

THE HON. SRI C. SUBRAMANIAM : இந்த ஊரில் தானே மஞ்சள் வேஷ்டி கட்டியதாகச் சொன்னார்கள். அங்கே போனபோது மறவர்கள் மஞ்சள் வேஷ்டியை கட்டிக்கொண்டு என் வந்தார்கள் என பதைச் சொன்னால் என்ன?

SRI T. L. SASIVARNA THEVAR : அவர்கள் மஞ்சள் வேஷ்டி கட்டிக்கொண்டு வரவில்லை. முதல் நாள் ஒரு கலியாணம் நடந்தது. அது சம்பந்தமாக மஞ்சள் வேஷ்டிக் கட்டிக்கொள்வது வழக்கம். அந்தப் பக்கத்திற்கு வந்தால் அதைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த முறைப்படி அவர்கள் அன்று மஞ்சள் வேஷ்டிக் கட்டிக் கொண்டு வந்தார்கள். வேறு காரணத்தால் அப்படி கட்டிக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். அந்த ஊரில் கலகம் செய்ய வில்லை. யாரையும் வெட்ட வில்லை. வீடுகளுக்கும் தீ வைக்க வில்லை. சும்மா இருந்தவர்களைத்தான் போலீஸ்காரர்கள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். (ஸ்ரீ என். ஆர். தியாகராஜன் அவர்களின் குறுக்கீடு) மஞ்சள் வேஷ்டி கட்டுவதைப் பற்றி அவர் நேற்றுக்கூட மைலாப்பூரில் சொல்லி இருக்கிறார். அதைப் பற்றி இப்பொழுதும் சொல்லுவார். அதைப்பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. கரந்தையில் நடந்த சம்பவத்திற்கு முதல் நாள் விசாரணை நடந்தது. அங்கு நான் போயிருந்தேன். இரண்டு மூன்று மணி சுமாருக்கு கடலாடி சப்-இன்ஸ்பெக்டர் அங்கு ஆகாயத்தைப் பார்த்துச் சுட்டார். அதைக் கண்டு அந்த ஊர் ஜனங்கள் பயந்து கொண்டு ஓடிப்போய்விட்டார்கள். ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களில் ஒருவர்தான் பிழைத்தார். அவர் இறந்துபோய் விடுவார் என்று மரண வாக்குமூலம் வாங்கப்பட்டது.

வைக்கோல் பட்டரையிலிருந்து எடுத்த மூன்று பிரேதத்தை கிரசின் ஆயில் விட்டு இரவோடு இரவாக எரித்து விட்டார்கள். இறந்தது ஏழுபேர். சர்க்கார் சொன்ன கணக்கு நான்கு. தீயை வைத்துக் கொன்றது மூன்று பேரை. ஸ்ரீ தத்தாரோடு நாங்கள் போயிருந்தோம். திரு கக்கன் அவர்

28th October 1957] [Sri T. L. Sasivarna Thevar]

கனம் வந்திருந்தார். கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ தங்கமணி அவர்களும் வந்திருந்தார். வைக்கோல் பட்டரை எரிந்த பிறகு ஒரு சிறு பையனைத் தோண்டி எடுக்கச் சொன்னோம். மனித எலும்பு கிடைத்தது. 5, 6 எலும்பு கிடைத்தது. திரு தத்தாருக்கு அவைகளைக் காட்டினோம். “அந்த எலும்புகள் மனித எலும்பு தானா என்று கெமிகல் எக்சாமினருக்கு அனுப்பி ஆராய்ச்சி பண்ணுவது நல்லது” என்று ஸ்ரீ தங்கமணி சொன்னார். ஸ்ரீ தத்தார் ஒரு பதிலும் சொல்ல வில்லை. ஒன்றும் சொல்லாமல் வந்து விட்டார். கீழ்த்தாவலில் போலீஸ்காரர்கள் கலகத்தை தடுக்கச் சட்டதிலால் கீறிக்கொண்ட மாதிரி காயம் தவிர வேறு காயம் இருப்பதாகத் தெரிய வில்லை என்று போலீஸ்காரர்களுடைய F.I.R.-ஐப் பார்த்தபோது தெரிகிறது.

Mr. SPEAKER : இப்பொழுது 1-30 மணி ஆகிவிட்டதால் நானேக் காலை உங்களுடைய பிரச்சங்கத்தைத் தொடரலாம். நானேக் காலை 9 மணி வரையில் சபையை ஒத்திவைக்கிறேன்.

The House then adjourned.

IV.—PAPERS LAID ON THE TABLE OF THE HOUSE.

57. Notification issued with G.O. Ms. No. 2729, Public (Services-A), dated 20th September 1957, excluding the posts of Directors of the Institute of Anatomy, Stanley Medical College, Madras, etc., from the purview of the Madras Public Service Commission. (Laid on the Table of the House under Article 320 (5) of the Constitution of India.)

15. White Paper on the Reform of Local Administration in Madras State including the Madras City Corporation. (Already Circulated in the House on 26th October 1957.)

[28th October 1957]

APPENDIX I.

[Vide answer to starred question No. 16 asked by Sri M. Kalyanasundaram at the meeting of the Legislative Assembly held on 28th October 1957, page 91 supra.]

G.O. Ms. No. 3878, Development, dated 5th October 1945.

[Rent—Madras House Rent Control Order, 1941—Assessment of houses occupied by owners—Annual rental value—Fixation—Instructions to local bodies—Issued.]

READ—the following paper :—

From the Commissioner, Corporation of Madras, dated 1st August 1945, R.D.C. No. 17769 of 1945.

Order—No. 3878, Development, dated 5th October 1945.

Under clause 5 of the Madras House Rent Control Order, 1941, the Controller should, in fixing the fair rent for a house have due regard, among other things, to the rental value of the building as entered in the property tax assessment book of the local board or the municipality as the case may be, during the twelve months prior to the 1st April 1940. It has been brought to the notice of the Government that the taxation policy of the Corporation of Madras is not in conformity with the above provisions of the Madras House Rent Control Order as the Corporation has increased the annual rental values of certain houses over and above the levels which existed prior to 1st April 1940, while the owners of these houses are prohibited from raising the rent for them. The Government have examined the question in consultation with the Commissioner, Corporation of Madras.

2. The Commissioner, Corporation of Madras, has stated that the assessments of houses occupied by the owners are revised in conformity with the principles laid down in section 100 (2) of the Madras City Municipal Act according to which the annual value of lands and buildings shall be deemed to be the gross annual rent at which they may reasonably be expected to be let from month to month and from year to year subject to certain deductions and that the gross annual rent is arrived at by taking into consideration the rent which similar buildings are actually fetching. The Commissioner has also observed that there is no question of fair rent being fixed in these cases on the basis of the rent which prevailed in 1939-40. The Government consider that the procedure followed by the Corporation in arriving at the gross annual rent in respect of the owner occupied houses is not justifiable so long as the Madras House Rent Control Order, 1941, is in force in view of the following facts. The Rent Control Order does not prohibit a landlord from increasing the rent of a house over the pre-war levels provided the tenant agrees to pay the increased amount. Only if the tenant considers that the rent is excessive, it is open to him to apply to the Rent Controller and

28th October 1957]

get the fair rent fixed for the house. But such cases are not likely to be many. Consequently only the high rent now paid by the tenants in the locality due to scarcity of accommodation is taken into consideration in fixing the gross annual rent for the owner occupied houses. A landlord occupying his own house is thus forced to pay, for no fault of his own, more assessment on the ground that similar houses occupied by tenants in the locality are fetching higher rents at present. The Government consider, that, so long as the Madras House Rent Control Order, 1941, is in force, the annual rental value in respect of a house occupied by the owner should not be raised by any municipality or local board, as the case may be, to an amount more than that which prevailed during the twelve months prior to 1st April 1940, unless its rental value has been increased by improvement or additions to the building.

(By order of His Excellency the Governor)

C. V. NARASIMHAN,
Deputy Secretary to Government.

[28th October 1957]

APPENDIX II.

(Vide answer to question No. 16, page 91 supra.)

Memorandum No. 78085-N/45-4, Development, dated 22nd April 1946.

[Rent—Madras House Rent Control Order—Increase in the assessment of owner-occupied houses by the local bodies—Prohibition—Further instructions—Issued.]

READ—the following papers :—

From the Inspector of Municipal Councils and Local Boards, dated 30th November 1945, No. 31852/45-A.

From the Commissioner, Corporation of Madras, dated 13th December 1945, R.D.C. No. 17769/45.

From the Inspector of Municipal Councils and Local Boards, dated 13th December 1945, Endorsement No. 36286/45.

From the Chairman, Municipal Council, Proddatur, dated 7th January 1946, No. 110/46.

From the Inspector of Municipal Councils and Local Boards, dated 7th February 1946, Endorsement No. 3272/46.

Memorandum—No. 78085-N/45-4, Development, dated 22nd April 1946.

In G.O. Ms. No. 3878, Development, dated the 5th October 1945, instructions were issued to all local bodies that so long as the Madras House Rent Control Order is in force, the annual rental value of a house occupied by the owner should not be raised by any municipality or local board as the case may be, to an amount exceeding that which prevailed during the twelve months prior to the 1st April 1940, unless its rental value has been increased by improvements or additions to the building. In carrying out the above instructions, the Commissioner, Corporation of Madras, the Commissioners of Kurnool, Vellore, Nellore, Madurai, Bimilipatam and Tiruppattur municipalities, the Chairman, Municipal Council, Proddatur, and the Executive Officer, Panchayat Board, Kallakrichi, have raised the following points :—

(i) Rule 8 (1) of Schedule IV of the District Municipalities Act, 1920, lays down that the assessment books shall be completely revised by the Executive Authority once in every five years and allows discretion to revise the taxes on buildings whether let out for rent or occupied by the owners, if there are reasonable grounds for revision. The point whether the assessments on houses occupied by owners should or should not be revised in the quinquennial revision though their value has been considerably increased after 1940-41 may be clarified.

(ii) There are cases of under and inadequate assessments of owner-occupied houses and G.O. Ms. No. 3878, Development, dated 5th October 1945, should not operate as a bar against the raising of the annual rental value in these cases.

[28th October 1957]

(iii) Instructions should be issued as to whether houses occupied by the owners but portions of which are let out and houses which are re-occupied by owners after they had been let out temporarily on higher rent should be treated in the same manner as owner occupied houses for purposes of assessment to tax.

(iv) A landlord who owns several houses and has rented out all the houses on high rents except the house in which he resides should be asked to pay a high rate of assessment for the house in his occupation and similarly persons who are responsible for rise in rents on account of inflation should be charged a high rate of assessment.

(v) In G.O. Ms. No. 3878, Development, dated 5th October 1945, a reference has been made to the Rent Control Order, 1941. As a new Madras House Rent Control Order, 1945, has been issued in supersession of the Orders issued in 1941, it is not clear whether the instructions in G.O. Ms. No. 3878, Development, dated 5th October 1945, should be given effect to.

(vi) Under the Madras House Rent Control Order, in fixing the fair rent for houses, the Rent Controller has been permitted to allow an increase not exceeding 8-1/3rd per cent of the rental levels that prevailed during 1939-40. The Corporation and the local bodies also should be permitted to enhance the assessment in respect of owner-occupied houses by at least 8-1/3rd per cent over the rental value that prevailed during 1939-40 as the rise in value is general and not confined to rented houses alone.

(vii) The Rent Control Order applies only to a house which is let or is to be let for residential purposes and not to owner-occupied houses and consequently there is no need to secure a conformity between tax assessments and the spirit of the regulations in the Rent Control Order.

(viii) G.O. Ms. No. 3878, Development, dated 5th October 1945, restricts the exercise of the discretion vested by law in the assessing authorities.

(ix) As a result of the Government Order, the houses let out for rent can be assessed on the basis of the actual rentals while houses occupied by owners should not be raised over the figures of 1939-40 and this will bring about a great disparity in the assessment of houses of the same kind when occupied by owners and when let out for rent.

(x) The points whether, in view of the Government Order, the assessments made in 1940 in respect of owner-occupied houses should be revised or whether those made in 1945 only need revision and whether the owners of such houses should apply for a revision of the assessment or whether the municipality should do it and whether the owners are entitled to refunds in respect of tax already collected.

[28th. October 1957]

2. The Government have examined the points raised by the Executive Authorities of local bodies and issue the following further instructions for their guidance :—

Point (i).—The assessment of houses occupied by owners are revised in conformity with the principles laid down in section 100 (2) of the City Municipal Act, 1919, and section 82 (2) of the District Municipalities Act, 1920, according to which the annual value of lands and buildings shall be deemed to be the gross annual rent at which they may reasonably be expected to be let from month to month and from year to year subject to certain reductions. The procedure followed by the Corporation of Madras and other local bodies in arriving at the gross annual rental value in respect of owner-occupied houses is by taking into consideration the rent fetched by similar buildings in the neighbourhood occupied by tenants. It was considered that the procedure adopted by the local bodies, in fixing the gross annual rental value for these owner occupied houses taking into consideration only the high rent now paid by the tenants in the locality due to scarcity of accommodation was not reasonable and that a landlord occupying his own house should not thus be forced to pay, for no fault of his own, a higher assessment. As the Madras House Rent Control Order restricts the enhancement of rents by the landlords, it was also considered justifiable that the assessment on the houses occupied by the owners also should not be increased over that level and instructions were issued accordingly in G.O. Ms. No. 3878, Development, dated 5th October 1945. These instructions do not prohibit any statutory revision of assessments but only draw attention to the correct procedure to be followed in fixing the gross annual rental value in respect of the houses occupied by the owners.

Point (ii).—Attention is invited to Government Memorandum No. 67986—N/45-2, Development, dated 19th November 1945, in which it has already been explained that G.O. Ms. No. 3878, Development, dated the 5th October 1945, will not operate as a bar against raising the annual rental value of houses which are found to have been inadequately assessed even on the basis of the rentals which prevailed during 1939-40.

Point (iii).—The instructions in G.O. Ms. 3878, Development, dated 5th October 1945, will apply to a house temporarily let out and then re-occupied by the owner from the date of such re-occupation but not a house a portion of which only is occupied by the owner.

Point (iv).—In fixing the rental value of a property, it is the property and not the ability of the owner to pay the assessment that should be taken into consideration. Further, if the owner raises the rents of the houses let out by him the local bodies will automatically enhance the assessment in respect of these houses. The rental value of the houses in each of the cases referred to should be assessed independently.

[28th October 1957].

Point (v).—The instructions in G.O. Ms. No. 3878, Development, dated 5th October 1945, were not issued under any of the provisions of the Madras House Rent Control Order. The fact that the Madras House Rent Control Order, 1941, has been repealed and replaced by the House Rent Control Order, 1945, cannot affect the validity of the instructions in the Government Order.

Point (vi).—The Government have no objection to the enhancement of the assessment in respect of owner occupied houses by 8-1/3rd per cent over the rental value that prevailed during 1939-40.

Point (vii).—The Government consider that although the House Rent Control Order does not apply to houses which are occupied by the owners, the provisions of the Order should be taken into account in the determination of the annual rental value of such houses with reference to section 100 (2) of the City Municipal Act and section 82 (2) of the District Municipalities Act as they have a very important bearing upon the letting value of the house.

Point (viii).—G.O. Ms. No. 3878, Development, dated 5th October 1945, does not in any way restrict the exercise of the discretion vested by law in the assessing authorities. The Government Order only points out the bearing of the House Rent Control Order on the subject of the determination of the "annual value" of premises under the City Municipal and District Municipalities Acts. Generally, the annual value of a house occupied by its owner has to be determined with reference to the rents prevailing in the neighbourhood. But if those rents are exorbitant and cannot be justified with reference to the provisions of the House Rent Control Order, it will not be right to take them into account as the provisions of the House Rent Control Order, which is a statutory order, cannot be ignored. Section 100 (2) of the City Municipality Act and section 82 (2) of the District Municipalities Act refer to the annual rent at which the premises may reasonably be expected to be let from month to month or from year to year. An exorbitant rent not justified by the House Rent Control Order and which, on the application of a tenant, is bound to be reduced to the level of "fair rent" as prescribed by that order, cannot be regarded as a rent at which the owner occupied house can reasonably be expected to be let within the meaning of section 100 (2) of the City Municipality Act and section 82 (2) of the District Municipalities Act. An assessing authority who fixes the annual value of an owner-occupied house with reference to exorbitant rents prevailing in the neighbourhood, without bearing in mind the provisions of the House Rent Control Order, cannot be regarded as having exercised his discretion properly.

Point (ix).—The disparity in the assessment of houses of the same kind when occupied by owners and when let out for rent is bound to exist even as it now exists in the case of a house for

[28th October 1957]

which "fair rent" has been fixed and that of a similar house in the same locality, fetching an exorbitant rent for which "fair rent" has not been fixed and such disparity cannot be helped.

Point (x).—The Government consider that it is not necessary to undertake a general revision of the assessment of houses occupied by the owners. It will be sufficient if the rates are revised on application by owners and a reduction in assessment is sanctioned in regard to a subsequent half year. The question of granting refund in such cases will not therefore arise.

T. SIVASANKAR,
Secretary to Government.



①
V211,31 N57

N57.5.1-831